

தீம்.

பெரும்பாறைற் றுப்படை

ஆராய்ச்சியுரை.

A CRITICAL TAMIL COMMENTARY ON
PERUMPARNATTUPPADAII.

இது

யாழ்ப்பாணத்துக் காரைநகர்

பன்னாடிதார், டி. அநுளம்பலம் அவர்களால்

இயற்றப்பட்டு,

யாழ்ப்பாணம்,

ஸ்ரீ ஸ்ரீஷுக்தாந் அச்சியந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.



பொருளடக்கம்.

பக்.

பூசவாண.

உரைச்சிறப்புப் பாயிரம்.

மதிப்புணர்.

பிழைத்திருத்தம்.

பாணார் வரலாறு.	3
யாழ்கள்.	24
பெரும்பாலுற்றுப் படையின் இயல்பு.	31
பாட்டின் பொருட் சுருக்கம்.	35
பெரும்பாலுற்றுப்படைச் செய்யுள்.	39
பொருட் பாகுபாடு.	57
ஆக்கியோன் வரலாறு.	84
பாட்டின் பொருள் நலம்.	88
பாவும் பாட்டின் நடையும்.	98
பண்ணடநாள் வழக்க வொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்	105	
விளக்க உரைக் குறிப்புகள்.	109
அருங்கெசாற் பொருள்.	171

கணபதி துரைனே.

முதவுரை.

பெரும்பானுற்றுப்படை யென்பது, அமிழ்திலு மினிய நந்தமிழ்மொழியின்கண் னுள்ள பழைய இலக்கிய நூல்களுள்ளே தண்டா நல்லிசைத் தண்டமிழ்ப் புலவர்கள் அருளிச் செய்த சங்கச் செய்யுட்களில் தலைமை பெற்ற பத்துப் பாட்டுக்களில் நான்காவதாயுள்ளது. இது பெரும் பாணன் ஒருவனை, காஞ்சிநகரத் தரசு புரிந்த தொண்டை மான் இளந்திரையனிடத்தே ஆற்றுப் படுத்தியதாக அவ் விளந்திரையனை, கடியறூர் உநுத்திரங்கண்ணனுர் பாடிய பாட்டாகும். இதன்கண்ணே காஞ்சிநகரின் மருங்கேயுள்ள பல்வேறு மரபினர் இருக்கைகள் மிகவுஞ் சுவைபட எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

இச்செய்யுளின் பொருள் எளிதிற் கற்றறிதற்பொருட்டு இதன் அடிகளைச் சிலசிலவாக எடுத்துக்கொண்டு பொழிப்புறை வரைந்தும், விளக்கவரைக் குறிப்பில் இலக்கண முடிபுகளையும் சொற்களின் பொருள்களையும் விளக்கியும் இருக்கின்றேன். செய்யுளின்கண் னுள்ள சொற்களையும், சொற்றெடுர்களையும் முன்பின்னுக் மாற்றிக் கூட்டி ப் பொருளுறையாது கிடந்தவாறே பொருள்கறியுள்ளேன். ஐங்கூறு அடிகாறும் பரந்துகிடந்த பொருள்களையெல்லாம் சுருக்கிச் செய்யுட் பொருளையாவரு மறிதற்பொருட்டுச் சுருக்க வரலாறு எழுதியுள்ளேன்.

பெரும்பானுற்றுப் படையைக் கற்போர் முதலிற் பாணருடையவரலாறு அறிதல் ஒருதலையாக வேண்டப்படுதலின் பழைய இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து அவர்கள் வரலாற்றை விரித்துக் கூறியுள்ளேன்.

இப்பாட்டின்கட்ட போந்த சொற் களுக்கெல்லாம் பொருள் பொருட்பாகுபாட்டிற் கூறியிருப்பினும் இச் சொற்கு இதுவே பொருள் என ஐயாறத் தெளிதற் பொருட்டு, அருஞ்சொற்களையெல்லாம் அகரவரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள் எழுதியுள்ளேன். நூலாகிரியர் இச்சொல்லை இப்பொருளிற்குண் வழங்கியுள்ளாரெனத் தெளிதற்பொருட்டு இச்செய்யுள் உண்டான காலத்தும் அதற்கு முன்னின்னுயடித்துவக்க காலத்தும் வழங்கிய நூல்களிலிருந்து பேற்கோள் காட்டியிருக்கின்றேன்.

நந்தாய்மொழியின் அருமை பொருமைகளைத் தமிழகத் தாராற்கு அதன்கண் அவா மிக்கு, அதனை நன்கு பயில விருப்புமாறு செய்தலால் நந்தாய்மொழிக்குத் தொண்டாற்றும்பேற்றைப் பெறலாமென விஷீந்த யான் அதனைப் பெறுதற்குத் தகுதியில்லைனுய் வைத்தும் ‘ஆசை வெட்சமறியாது’ என்னும் பழமொழிப்படி அவ்வழியிற் ரெண்டாற்றத் தொடங்கி, பழந்தமிழ் நூல்களுள் முதன் மையவாகிய பத்துப் பாட்டுக்களையும் ஆராய்ச்சியரையுடன் வெளியிட முபன்றேன். அங்கானம் முயன் ற எனக்கு உயர்த்திரு. மறைமலையடிகள் அவர்கள் வெளியிட இன்ன மூல்லைப்பாட்டாராய்ச்சியரையும் பட்டினப்பாலை ஆராய்ச்சியரையும் முன்மாதிரியாகவும் பெரும்பொருள் கவுக் குலப்பட்டன. இன்னுமவர்கள் வெளியிடுவதற்கு எழுதி வைத்திருப்பவாகக் குறிப்பிட்டுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சியரையும், மலைபடுகடாம் ஆராய்ச்சியரையும் எனது விஷைந்துப் பெரிதும் துணை புரிவனவாகும். ஆகவே பத்துப் பாட்டுக்களுள் முதற்கண்ண தாகிய திருமுருகாற்றுப் படையை ஆராய்ந்து சில மாசங்களுக்குமுன் எழுதி வெளியிட்டேன். அதனைப் பல

தமிழ்நபர்கள் வாங்கிப் படித்து என்னை ஊக்கப்படுத்துவாராயினர். ஏனைய பாட்டுக்களையும் ஆராய்ந்து வெளியிட எண்ணியிருந்தபோது இப்பெரும்பானைற்றுப்படையாழ்ப் பானை ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்துப் பால் பண்டித பரிக்கைக்குரிய பாடங்களுள் ஒன்றாக அமைக்கப்பட்டமை கண்டு பாட்டுக்களை முறையானே எடுத்துக்கொள்ளாது இதனை இப்போது வெளியிடலா வேண். இன்னும் யான் எழுதி வைத்திருக்கும் போருநாற்றுப்படை, சிறுபானைற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நேடுநல்வாடை என்பவற்றின் ஆராய்ச்சியுரைகள் விரைவில்வெளிவருத்தற்கு எல்லாம் வல்ல இறைவன் திருவருள்ளை வேண்டுகின்றேன்.

இவ்வாராயிச்சியுரையிலும் திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரையிலுமுள்ள பொருந்தாமைகளை எனக்குப் புலப்படுத்தும் தமிழ்நபர்களுக்கு யான் பெரிதுங்கட்டையைப் பட்டிருத்தலோடு அடுத்த பதிப்பில் அவர்கள் தெரிவிக்கும் பொருந்துமாறுகளையும் வெளியிடுவேன் என்பதைப் பணிவாகத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

இவ்வரையினை கண்கு பார்வையிட்டு உரைச் சிறப்புப் பாயிரம் உதவிய ஸ்ரீமத் சி. சுப்பிரமணியதேசி கர் அவர்களுக்கும், மதிப்புரை உவந்தளித்த அண்ணுமலை; பல்கலைக் கழகத்துத் தமிழ்ப் பேராசிரியர்கள், பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கும், திரு. எஸ். சோமசுந்தர பாரத்யார் M. A., B. L. அவர்களுக்கும், இதனை விரைக்கு வெளியிடுத்தற்கு எண்ணைப் பெரிதும் ஊக்கப்படுத்திய தமிழ்ப் பெருஞ்செல்வர் திரு. ஸு. ஸாப்துர் சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை அவர்களுக்கும்

எனது மனமார்த்தநன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இப்பணி இனிது நிறைவேற்றபொருட்டுத் தோன்றுத் துணையாயிருந்தாலும் செய்த செந்தமிழ்த் தெய்வத்தை மனமொழி மெய்களால் சிர்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

இங்ஙனம்,

சு. அருளாம்பலவன்.

“திருமகள் விலாஸம்”

காவை நகர்

20-9-37.

ஆராய்ச்சியுரைச்
சிறப்புப் பாயிரம்.

இன்மையும் தன்மையும் நன்பெரும் பழமையும்
சலநேறித் தொடர்பும் தவலநூ நிறைவும்
வழி மோழி யுடைமையும் மோழியில் வழாமையும்
என்றிவை முதலாத் துன்றிய வியலோடு
நிலவுல கத்தே தலைமையி னிலைய
தமிழ்மோழிக் கடலீ னமிழ்தெனத் தீகழும்
பண்டைப் பனுவல் பல்லவற் றுள்ளும்
முதன்மையாம் பத்துப் பாட்டி ன்தம்புணர்
பெரும்பா ணுற்றுப் படைக்கு விரும்பி
ஆராய்ச்சி யுரையோன் றதர்பட வதுத்தோன்
குலனாருள் தேய்வங் கோள்கை மேன்மை
கலைபயி நேரிவு கட்டுரை வன்மையேன்
றின்னே ரன்ன தோன் னெறி மன்னீய
திண்மைசே ராசான் வண்மைசேர் குரிசில்
மும்மைச் சங்கழம் மூவேந் தஞம்போற்
பாண்டித் துரைமால் வேண்டி மதுரையில்
ஆக்கிய நான்காஞ் சங்கம் நோக்கிப்
பண்டிதப் பட்டம் வழங்கிய பான்மையன்
நற்றமிழ்க் கிடனு யற்றயாழ்ப் பாணத்துக்
காரை நகரிற் சீரோடு வாழும்
அநுளம் பலவனும் போருவ லோனே.

அண்ணுமலைப் பல்கலைக்கழகத்துத்
 தமிழ்ப் பேராசிரியர்
 பண்டித, ந. மு. வேங்கடசாமிநாட்டார் அவர்கள்
 அளித்த
 மதிப்புரை.

யாழிப்பாணத்திலுள்ள பண்டிதர் திரு. ச. அருளம்
 பலம் அவர்களால் எழுதப் பெற்ற ‘பெரும்பான்றற்றுப்
 படை ஆராய்ச்சியரை’ என்னும் நாலினைப் படித்து
 மிக மகிழ்ச்சி யெய்தினேன். நாலின் தொடக்கத்தே
 பாணர் எண்பாரைப் பற்றிய செய்திகள் பலவும் பழைய
 இலக்கிய இலக்கண மேற்கொள்களுடன் எழுதப்பட்டிருப்பது
 பண்டிதரின் ஆழ்ந்தகண்ற கல்வியையும் ஆராய்ச்சித்
 திறனையும் புலப்படுத்தி இன்புறத்துகின்றது.
 ‘பாவும் பாட்டின் நடையும்’ என்ற பகுதியில், பெரும்
 பான்றற்றுப்படையில் அமைந்துள்ள தொடை விகற்பம் பல
 வற்றையும் எடுத்துக் காட்டியிருப்பது பாராட்டற்குரியது.
 பொதுவாக இந்துறம் பகுதிகள் பலவுமே கற்பார்க்கு இப்பாட்டின் இயல்புகளை விளக்குவதோடு ஆராய்ச்சியின்
 பத்தை ஊட்டிப் பயன் விளைப்பனவாகும். இவ்வாராய்ச்சியுரையின் ஆசிரியர் செந்தமிழ்த் தெய்வத்தின் திருவருளால் இத்தகு நற்பணி பற்பல புரிந்து சிறப்பெய்துவாராக.

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துத்
தமிழ்ப் பேராசிரியர்

திரு. எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் M.A., B.L.
அளித்த
மதிப்புரை.

பெரும்பானுற்றுப்படை பத்துப் பாட்டுக்களில் கூர்ந்தாராயத்தக்க சரித நிகழ்ச்சிகள் பல பொதிந்து கிடக்கும் செய்யுளாகும். பண்ணைத் தமிழர் இயல்புகளையும் தமிழகப் பழைய நிகழ்ச்சிகளையும் அறவே மறந்து தமிழறவளர்ச்சி குன்றிப் பல துறைகளிலும் அடிமை வாழ்வு உக்கும் இக்காலத்தில் சங்க இலக்கியக் கடலிலைங்கி முத்துக்குளித்தல் விரும்புவோர் சிலரே யாவர். அவருள்ளும் விருப்பு வெறுப்பின்றி நடந்தின்று மெய்யவாவும் ஆராய்ச்சி வன்மையுடையார் மிகவிக்ச சிலராவர். ‘ஆய் தொறும் நூல்நயம் போனும்’ என்னும் உண்மைக்கு இலக்காகும் இலக்கியங்களுள் பெரும்பானுற்றுப்படை ஒன்று. அதை எளிய நடையில் புத்துறை முற்றிய பண்டிதர்க்கு மட்டுமன்றி கலைஞர்ம் விரும்பும் பிறருக்கும் பயன்படத் தக்கவாறு உரைநடையில் பொருட் பாகுபாடு செய்திருப்பது பாராட்டத் தக்கது. இப்பழங்காட்டும் பாடத்தின் நடையும் பற்றிப் தங்கள் குறிப்புக்களும் சிந்திக்கத் தக்கன. முன் தூரையின் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இறுதியில் தொகுத்திருக்கும் வரலாற்றுக் குறிப்புக்களுடன் இவ்வரிய செய்யுளை ஆராய விரும்புவார்க்கு வழுக்குதிலத் தூண்றுகோல்தீபால் உதவத் தக்கன. மாட்டெறிந்து மனங்கோலக் கொண்டுகூட்டிப் பாட்டி னு மதிகம் படிப்பு

வரை மயங்க வைக்கும் பழைய உரைபோல்லாமல் நேரிய
பொருளீா நிரல்படத் தொகுத்துச் செல்லும் முறை தங்கள் ஆராய்ச்சி யுரைக்கு அழகு தருகின்றது. அரும் பத விளக்கம் ஒன்றுகூட்டுவது மாணவருக்குப் பயன் விளைக்குமென்று தோன்றுகிறது. தங்கள் தமிழ்த் தொண்டுக்கும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கும் பல்லாண்டு கூறிப் பாராட்ட விரும்பும்

தங்கள் சொந்தன்,

S. S. BHARATI.

பிழைத்திருத்தம்

பக்.	வரி.	பிழை	திருத்தம்
1	4	வல்லதராதற்கு	வல்லராதற்கு ✓
8	24	அறியற்பாலது	அறியற்பாலன ✓
9,11	10	வருவதனால்	வருவனவற்றால் ✓
12	14	யாழிலைசைசை	யாழிலைசையை ✓
14	3	முதலன்	முதலான ✓
15	1	வருவென	வருவேனன ✓
16	21	பகுதியான	பகுதியான ✓
19	15	வெற்றியலும்	வெற்றியியலும் ✓
20	25	உடையை	உடையைக ✓
21	20	கொடுத்தாலும்	கொடுத்தலும் ✓
22	7	விறலியார்	விறலியர ✓
22	18	நுமலென	நுமதென ✓
23	7	காஞ்சி	காஞ்சி ✓
27	6	வருவதனால்	வருவனவற்றால் ✓
29	14	குற்றிதனாற்	குற்றத்தினாற ✓
29	20	பண்ணுக்கு	பண்ணுக்கு ✓
30	19	வருவது	வருவன ✓
31	3	வருவது	வருவன ✓
31	7	தமிழத்து	தமிழகத்து ✓
32	27	நிறை	நிறை ✓
34	27	பாடான்	பாடாண ✓
41	14	பல்லெருத	பல்லெருத ✓
42	22	வடா	வரடா ✓
43	21	எயினர்க்	எயினர்க ✓
44	4	நாளா	நாளாத் ✓
47	8	றும்புடை	றும்புடை ✓

பக்.	வரி	பிழை	திருத்தம்
50	23	பாற்சிலம்	பொற்சிலம் ✓
54	24	கோள்	கொள் ✓
55	21	யழுதொடு	யழுதொடு ✓
57	21	கட்டினையும்	கட்டினையும் ✓
58	28	முழங்குகின்ற	முழங்குகின்ற ✓
60	2	சிறுக்	சிறுக் ✓
61	2	தசையனுப்	தசையைப் ✓
61	15	முதுகினையும்	முதுகினையும் ✓
61	25	புறத்தினையும்	புறத்தினையும் ✓
61	29	தேலாகிய	தோலாகிய ✓
62	9	தேயந்த	தேயந்த ✓
70	29	பாரியலோடு	பொரியலோடு ✓
79	3	ற்றையாத	அடையாத ✓
85	20	கெண்டேனும்	கொண்டேனும் ✓
86	23	செல்க	செல்கவென ✓
89	23	இன்னும்	இன்னும், ✓
91	12	ழுளை	ழுளை ✓
94	25	உளவர்	உழவர் ✓
109	23	பனிக்கும்	பனிக்கும் ✓
111	4	பொருள்	பொருள் ✓
122	23	திலாகரத்தும்	திவாகரத்தும் ✓
123	14	முழவு	முழவு. ✓
126	13	பத்தினும்	பத்தானும் ✓
134	3	பெருஷாற்று	பொருநாற்று ✓
135	1	வாழ்	வாய் ✓
135	1	இரீஇப்	இரீஇ ✓
135	52	முரல்	முரல் ✓
140	24	விரிச்து	விரித்து

பக்.	வரி	பிழை	திருத்தப்
141	1	கட்டணை	கட்டணை ✓
142	24	பன்மை	பன்மை ✓
144	2	இருத்தலின	இருத்தலின ✓
144	6	தேய்ந்ததே	சேந்ததே ✓
146	23	யிறை	யிரை ✓
148	10	பக்கலில்	பக்கலில் ✓
150	1	வெகுறு	வெகுறு ✓
154	11	கவுஞ்சுத்து	கவுளிடத்து ✓
155	16	உன் னும்	ஏன் னும் ✓
158	3	பரிபாடலி னும்.	பரிபாடலி னும் ✓
158	13	பெற்கரு	பெற்கருங் ✓
158	15	அத் திவெலிங்கா	அத் திருவெலிங்கா ✓
166	9	என்ப	எனப் ✓
166	16	அதுவ	அது ✓
166	23	யுரவி	புரவி ✓
167	17	முனிவராணை	முனிவராணை ✓

பெரும்பானைற்றுப்படை

ஆராய்ச்சியுரை.

முன்னுரை.

ஒரு நாட்டின் சிறப்பிற்குச் சங்கிதம் சிறபம் சித்தி ரம் முதலான உயரிய நற்கலைகள் இன்றியமையாதன. இவை களெல்லாம் நூண்ணறிவோடு சம்பந்தப்பட்டனவாகும். இக்கலைகளில் வல்லஸ்தூராதற்கு அதிகங்கூடிய மதிநுட்பம் வேண்டற்பாலது இந்நுட்பக் கலைகளில் எந்நாடு அதிகம் விருத்தியடைந்திருக்கின்றதோ அது நாகரீகம் நூண்ணறிவு முதலியவற்றில் மிகீகு விளங்கும். பண்டைக் காலத்திலே நம் தமிழ்நாட்டின் கண்ணே இந்நுற்கலைகள் எல்லாம் பூரண அபிவிருத்தி யடைந்திருந்தன. சங்கிதம் மிகவும் மேலாக விளங்கியது.

சங்கிதத்தை விருப்பாதவர்கள் ஒருவரும் இல்லை. அது எல்லாருக்கும் அளவிலாத ஆநந்தத்தை அளிக்கின்றது. பசுக்களும் பாப்புகளும் அதனைக்கேட்டுப் பரவச மடைகின்றன. புல் பூண்டுகளும் கானத்தைக் கேட்டுப் பகளிப்படைகின்றன. நம் மனத்தின் கண்ணே தோன்றுகின்ற துண்பங்களெல்லாம் அதனைக் கேட்குந்தோறும் விட்டகல்கின்றன. நோயினாற் பீடிக்கப்பட்டு வருந்துகின்ற வர்களும் அத்துண்பமீன்கி இன்பமடைகின்றனர். அதனால் மறத்தன்மை நீங்கி அறத்தன்மை யுண்டாகின்றது. திரிகரணங்களும் அசைவற்று நிற்கின்றன. இசையின்வாய்ப்பட்டு இருதினையுயிர்களும்நின்றன வென்பதைப்பூமுந்தமிழ்லிங்க கியங்களிற் பரக்கக் காணலாம். “பொய்யன்புக் கெட்டாத

2 பெரும்பான்றுறப்படை ஆராய்ச்சியிரை

பொற்பொதுவினடப்புரியும்” இறைவன்பால் மெய்யன்பை உண்டாக்குவது இசையே. எத்தனையோ அடியார்கள் இசைபாடி இறைவனை வழிப்பட்டு இடையருத் பேரின்பநிலையைப் பெற்றார்கள். ஆனால் நாயனார் திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் முதலியோர் இசையால் வழிபட்டுப் பேரின்பம் பெற்றவர்களாவர். இறைவனே இசைவடிவினன். “ஏழிசையாய் இசைப்பயனைய்” எனவும் “இயல் இசைப் பொருள்களாகி” எனவும் வருந் தேவாரப்பகுதி கள் இதனை வலியுறுத்தும். அவர் இசையில் அதிகம் விருப்புள்ளவர். அதனாலன்றே இறைவனை வழிபடுத்தங்கிறார். தோத்திரப் பாக்களெல்லாம் இசையுடன் கூடி விளங்குகின்றன. இறைவனும் சீதத்தைக்கேட்டுத் திருவருள் சரப்பார். “அளப்பீலைக்கிடஞ் சொன்னார்க் கடிகள் தாமரங்களோறே” என்பது திருநாவுக்கரசுவாழிகள் தேவாரம். இராவணனும் இசைபாடி இன்பம் பெற்றார். கடவுள் இசையில் விருப்புள்ளவர். அவரது தட்சணைமுர்த்தி பேதங்களுள் வீணாகானதட்சணைமுர்த்தி என்பதும் ஒன்று. அவர் எப்பொழுதும் வீணை வாசித்துக்கொண்டேயிருப்பார். “எம்மிழற வீணைவாசிக்குமே” எனாத் தேவாரத்து வருவதுங் காண்க. இன்னும் இறைவன் இசையை எப்பொழுதும் கேட்கவேண்டிக் கம்பளர் அசுவதர் என்ற கந்தருவர் இருவரைத் தமது திருச்செல்லிகளில் தோடுகளாக அணிந்திருக்கின்றார்.

சங்கிதமானது நமது நாட்டின் பழைமை வாய்ந்த நற்கலையாகும். தமிழ்ச் சங்கங்களில் இசைத்தமிழை இயற்ற மிழ் நாடகத் தமிழ்களுக்கு நடவணதாய் வைத்து வளர்த்துவந்தனர். அக்காலத்திலே இசை வல்லார் பலர் இருந்தனர். பரிபாடல் என்னும் பழந்தமிழ் இலக்கிய நாவிலுள்ள

பாட்டுக்களினிறுதியில் இசை வகுத்தார் பெயரும் அதற் குரிய பண்ணின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இசை வகுத்தாருள் என்னுகளுர் பெட்டங்களுர் கண்ணால் கனுர் நல்லச்சுதனுர் பித்தாமர் முதலியேர் சிலராவர். இசைப்புலவர்களை அரசர்கள் பெரிதும் ஆதரித்து வந்தார்கள். அரசர்கள் இசையை எப்பொழுதும் கேட்பதையே பெருஞ் செல்வமாக எண்ணினார்கள். *“இசை பெறுதிருவிள் வேந்தவை” என்பதற்கு ‘இசையை எக்காலமும் கேட்கின்ற செல்வத்தினையுடைய அரசர்களுடைய அவைகளாம்’ என்று எழுதிய நச்சினார்க்கினியர் உரை ஈண்டு அறியற்பாலது.

பாணர்கள்

பண்ணைக் காலத்திலே இசைபாடுதலையே தமது முதன்மையான தொழிகளாக மேற்கொண்டு வாழ்ந்துவந்த வர்கள் பாணர்களாவார்கள். அவர்கள் பண் னுக்குரியவராக இருந்த காரணத்தினாலேயே அப்பெயரைப் பெற்றார்கள். அவர்களைப்பற்றிய செய்திகள் பல மழுந்தமிழ் இலக்கியங்களிலே கூறப்பட்டிருக்கின்றன. அவர்கள் தமிழ் நூல்களில் பலவாறு வழங்கப்பட்டுள்ளார்கள். பாணர்களில் ஆண்மகன் பாணன், பாண்மகன் என்னும் பெயர்களால் வழங்கப்பட்டுள்ளான். இதனைப் “பாணன் சூடிய பைம்பொற்றுமரை” (புறம் 141) எனவும் “நெவளம் பழுங்கிய நயந்தெரி பாலைக்கைவல் பாண்மகன்” எனவும் வருவனவற்றிற்குல் அறியலாகும். பெண்மகள், பாண்மகள், பாடி.நி, பாட்டி, விறவி, பாணிச்சி என் னும் பெயர்களால் வழங்கப்பட்டுள்ளாள் என்பதை “முள்ளொயிற்றுப் பாண்மகள்” (ஜெங் 17) எனவும், “பாணன்

4 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியினர்

குடான் பாடினி யணியரள்” (புறம் 242) எனவும் “பாணர் வருக, பாட்டியர் வருக” (மதுரை 749) எனவும் “சில வளைக்கைச் செவ்வாய் விறலி” (பு.வெ.மா. 219) எனவும் “பாணர் வருவாராக பாணச்சியார் வருவாராக” (மது 749 நச. உரை) எனவும் வருவனவற்றுல் அறியலாகும்.

பாணர் தாழ்ந்தவர்

பண்ணடைக்காலத்திலே தமிழ்நாட்டில் விளங்கிய குடிகளுள்ளே பாணரும் ஒரு வகுப்பினராவர். அவர்கள் மிகவும் பழமையானவர்கள். தமிழ் நூல்களுள் மிகவும் பழமை வாய்ந்த தொல்காப்பியத்தின்கண்ணேண பாணர்கள் கூறப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இசைப் பயிற்சியில் உயர்ந்தவர்களாயிருப்பினும், சாதியில் தாழ்ந்தவராகவே கருதப்பட்டு வர்தனர்.

“துடியன் பாணன் பறையன் கடம்பனேன்

றிந்நான் கல்லது துடிய மில்லை” (335)

என்னும் புறப்பாட்டில் தாழ்ந்த வகுப்பினராய துடியன் பறையன் முதலானவர்களோடு பாணர்கள் ஒருங்கு என்ன னாப்படுதலால் பாணரும் தாழ்ந்தவர் என்பது அறியலாகும். இன்னும்,

“இழிப்ரப்பாளன் கருங்கை சீவப்ப

வலி தூரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி” (170)
எனவும்,

“துடியேறியும் புலைய

வேறிகோல் கோள்ளு மிழிசின” (287)

எனவும் புறப்பாட்டில் வருவதனால் துடியர் இழிசினராவர் என்பது இனிது புலனாகும். - பாணருட் அத்தன

மையதே. பாணர்கள் ஊருக்குப் புறம்பான இடங்களில் ஒருசேரவிருந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வசிக்கும் இடம் பாண்சேரி எனப்பட்டது.

“வெண்ணேல் லரிதூர் தண்ணுமை வெரிடுக்
கண்மடற் கோண்ட தீந்தே னிரியக்
கள்ளாரிக்குங் குயஞ் சிறுசின்
மீன் சீழும் பாண்சேரி (348)

எனப் பாணர் வசிப்பிடம் பாண்சேரியென வழங்கப்பட்டிருத்தல் காணக.

தாழ்ந்த சாதியார் ஊருக்குப் புறம்பே ஒதுக்கமான இடங்களில் வசித்து வருதலே நாம் இன்றும் பற்பல பகுதி களில் காணக்கூடியதாயிருக்கின்றது. பண்ணை நாளிலே பாணர்களும் ஊருக்குப் புறம்பேயே வசித்து வந்தார்களன்பது

“அகலீநு வானத் திமிழ்ந்தினி தினசப்பக்
குநகு நரல மனை மரத்தான்
மீன்சீவும் பாண் சேரியோடு
மருதஞ் சான்ற தண்பனை சுற்றி யோருசார்”
(267—70)

என்னும் மதுரைக்காஞ்சியினால் அறியக்கிடக்கின்றது. பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனமலினுவேயே அவர்கள் ‘புலையன்’, ‘புலைமகன்’, ‘புலைப்பாணன்’, ‘புலைஆத்தினனி’ என நூல்களில் வழங்கப்பட்டுள்ளார்கள். இதனை,

“புதுவன வீடை வளம்பாடிக் காலீற்
பிரியாக் கவ்வைகப் புலையன்றன் யாழின் (95)
எனக் கலீத்தோலைகயினும்

‘வைகோண்டலூசிகோற்சேரியின்விழ்றேயில் வண்ணவண்ணப் போய்கோண்டு நிற்கலுற்றே புலியாத்தின்னி போந்ததுவே’ எனத் திருக்கோவையாரி னும் “பாடு பேறுநர் முன்பாடு புலித்தோழிற் பாண்மகனே” எனச் சிராமலைக்கோ வையினும் “வண்பான் மனப் புலிப்பானு செல்லிம் மனை வாயில் விட்டே” எனக் குளத்தூர்க்கோவையினும் வருவனவற்றூவறிக்.

பாணர் தாழ்முந்தவர்களாக இருந்தமையினுடே பாண் என்ற சொல் தாழ்மை என்ற பொருளிலும் வந்துள்ளது. “செயிர்பொசி சிவந்து கோக்கி” என்னும் சிவகசிந்தாமணிச் செப்யுஞ்சையில் “பாண்செய்ததன்றே” என்பதற்குத் ‘தாழ்ச்சிசெய்தது’ என நச்சினார்க்கிணியர் பொருள் உரைத்தவாறு காண்க. இன்னும் அப்பொருளில்,

‘கானுமாறு காணே னுன்னை
யந்நாட் கண்டேனும்
பாணே பேசி யேன்றன்னைப் படுத்த
தேன்ன பரஞ்சோதி’ (திருவாசகம்)

என மாணிக்க வாசக சுவாமிகளும் அருளியிருத்தல் காண்க. பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கூறப்பட்ட திருநீலகண்ட யாழிப்பாண நாயனும் திருவிளையாடற் புராணத்திற் கூறப்பட்ட பாணபத்திரநும் பாண வகுப்பைச் சேர்ந்தவர்களே. இவர்கள் இசைப் பயிற்சியிலே மிகவும் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். திருநீலகண்ட யாழிப்பாண நாயனுரும் அவரது மனைவியான சிறவியாரும் திருஞானசம்பழுர்த்தி நாயனுருடன் சென்று அவர் பாடும் பத்திரசம் ததும்பும் பண்களை யாழிற் சேர்த்து வாசித்து வருவார்கள். திருஞானசம்பந்தர் ஒருதினம் “ஆலம் வைத்த கண்டத்தவர்

தொண்டராம்” திருநீலங்கக் நாய்ஞராது இல்லத்துக் குச் சென்றார். அவருடன் திருநீலகண்ட யாழிப் பாணரும் மனைவியாரும் கூடச் சென்றார்கள். ஞானசம் பந்தர் திருநீலங்கரால் பெரிதும் உபசரிக்கப்பட்டு அன்றைய அங்கே தங்கினார். அப்போது தம்முடன் வந்த யாழிப்பாணருக்கும் விற்லியாருக்கும் இடங் கொடுக்குமாறு அவருக்குக் கூற அவர் வீட்டுக்கு நடுவிலிருக்கும் வேதி கையின் பக்கத்தே இடங்கொடுக்க அவர்கள் அங்கே ஆயின் றனார். இதனை,

“நின்ற அன்பரை நீலகண்டப்பெரும் பாணர்க் கிண்று தங்கலூர் இடங்கொடுத் தருமூலீர் என்ன நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கரச் சென்று மற்றவரிக் கிடங் கொடுத் தனாதிரு மறையோர்”

“ஆங்குவேதியில் அரூதசெங் தீவலஞ் சுழிவற் றேங்கி முன்னையில் ஒருபடித் தன்றியே ஒளிரத் தாங்கு நூல்வர் மகிழ்வுறச் சகோட யாழித் தலைவர் பாங்கு பாணியா ருடன் அரு ளாற்பள்ளி கெண்டார்”

எனப் பேரியபுராணத்து வருவனவற்றால் அறியலாகும். வேதிகையிலுள்ள செந்தியானது வலஞ் சுழித்து முன்னையினும் ஒங்கி விளங்கியது எனச் சிறப்பித்துக் கூறுவதனால் திருநீலகண்ட யாழிப்பாணர் வருணத்திற் குறைந்தவரென்பதும் அதனாற் செந்தியானது முன்னையிற் குறைவுப்படாது அவரது பத்தியின் உயர்வால் முன்னையிலும் ஒங்கி யெழுந்தது எனவும் அறியக் கிடத்தலால் பாணர் தாழ்ந்த வகுப்பினரேயாவர்.

பாணபத்திரன் யாழிவாசித்தலில் மிகவும் திறமை வாய்ந்தவன் மதுரைச் சோமசுந்தரக் கடவுளிடத்து

8 பெரும்பானேற்றப்படை ஆராஷ்சியுரை

இடையரு அண்டு பூண்டவன். அதனால் நாடோறும் அக்கோயிலை அடைந்து இடப தேவருக்குப் பின் நின்று இசைபாடிக் கடவுளை வழிபட்டு வருவானுயினன். ஒரு தினம் மழை மிகுதியாகப் பெய்துகொண்டிருந்தது. பாணபத்திரன் எத்தகைய இடையூறு வரினும் தன்னியமந்தவருதவனுதலின் அம்மழையிலும் மிகுதியும் நீண்டது வந்து இடப தேவருக்குப் பின்னின்று சரீரம் நினைந்து நடுக்குற, நம்பு மழையில் நீண்டதலினால் இசை மழுங்க, இசைபாடினன் என்னும் இவ்வரலாற்றினால் பாணபத்திரன் திருக்கோயிலினுள்ளே செல்லுவதற்கு அருகனால்ல னென்பதும் அதனுலேயே மழைவந்தபோதும் உள்ளே செல்லாது இடப தேவருக்குப் பின்னதாக நின்று யாழ் வாசித்தான் என்பதும் அறியக்கிடக்கின்றன.

பாணாரின் வகை

பாணர்களில் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல பிரிவினர் உண்டு. அவர்களில் இசைப்பாணர் வாய்ப்பாட்டு பாடுகின்றவர்களாவார்கள். இவர்கள் ‘பாடற்பாணர்’ எனவும் ‘அகலவன்’ எனவும் ‘அம்பணவர்’ வழங்கப்பட்டுள்ளார்கள். “பண்ணியாழ்ப் புலவர் பாடற்பாணர்” எனவும் “பாடும் பாணரீற் பாங்குறச் சேர்ந்து” எனவும் சிலப்பதிகாரத்தும் “அகலவன் பெறுக மாவே” எனப் பதிற்றுப்பத்தினும் வருதல் காண்க. ‘அகலவன்—பாடும் பாணன்’ எனவரும் பதிற்றுப் பத்துரையும் ‘பாடும் பாணர்—அம்பணவர் எனவரும் சிலப்பதிகார அரும்பதவுரையும் ஈண்டு அறியற்பாலது.

யாழ்ப்பாணர்கள் யாழினைத் தமது இசைக் கருவி யாகக்கொண்டு இசை பாடிச் சீவிப்பவர்கள். இவர்களில்

• பெரும்பானர் சிறு பாணர் என இருவகையினர் உண்டு. பெரும்பானர் பேரியாழைக் கருவியாகவும் சிறுபானர் சீறியாழைக் கருவியாகவும் கொண்டவராவர். இதனை,

“போன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பி
நீன்குரற் சீறியா ழிடவெயிற் ரத்தீடு
நெவளம் பழுநிய நயந்தேரி பாலை
கைவல் பாண் மகன்” (34-7)

எனச் சிறுபாணுற்றுப்படையிலும், “இடனுடைப் பேர்யாழ் முறையுளிக் கழிப்பு” எனப் பெரும்பானுற்றுப் படையிலும் வருவத்துல் அறியலாகும்.

பாணர்கள்^१ பண்ணடக்காலத்திலே மிகவும் வறியவர் களாயிருந்தபொயால் அவர்களிற் சிலர் பிச்சைப் பாத்திரத் தைக் கையிலேந்திப் பிச்சையேற்றுக் காலங்கழித்துவந்தனர். அவர்கள் கையிலுள்ள பாத்திரம் மண்ணட என வும்படும். மண்ணடயைக் கைக்கொண்டபையால் அவர்கள் மண்ணடப்பாணர் எனப்பட்டனர். “பாணர் மண்ணட கிறையப் பெய்ம்மார்” எனவும் “அருந்தலை யிரும்பானர் அுகணபண்ணடத் துளோயூரீது” எனவும் “ஏலாது கவிழ்ந்த வொனிரவன் மண்ணட” எனவும் வரும் புறப்பாட்டடிகள் அறியற்பானன. பாணர்கள் அப்பாத்திரத்தைப் பிச்சையேற்றற்கு மாத்திரம் உரியதாகக் கொள்ளாது அதனையே உண்கலமாகவும் உபயோகித்துவந்தனர். இதனைப் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்ணட” என்னும் புறநாளாற்று வும், ‘ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலான் சரம் புலராத மண்ணட’ என வரும் அத-

10 பெருப்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

ஞரையானும் அறியலாகும். (103)* “புழற்பெய் மண்ணட” என மண்மேகலையில் வருவதுங் காண்க. இப்பாத்தி ரத்திலே பாணர்கள் மதுவை வார்த்துப் பருகுதலு முண்டு.†

பாணரின் தொழில்

பாணர்கள் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு பேற் கொண்ட தொழில்களில் பாட்டுப்பாடல் யாழிலாசித்தல் மீன்பிடித்தல் என்பன முக்கியமானவை. பாணர்கள் பாட்டுப்பாடுதலில் மிக வல்லவர்கள்; கேட்டார்ப் பினிக் குங் தகையவாய்க் கேளாரும் வேட்கும் வகையில் மிகவும் இனிமை பொருந்தப் பாடும் திறகையுடையவர்கள் அதனால் அவர் “பாடுவன் மகா அஅர்” எனிப் (புறநாளாறு 291) கூறப்பட்டிருத்தலுங் காண்க. அவர்கள் பாட்டுக் கேட்டோரைப் பினிக்கும் தகைமையது என்பது,

“புதுவன வீகை வளம்பாடிக் காலீற்
பிரியாக் கல்கைப் புலையன்றன் யாழி
எதுத்த சேவி சாய்த்து”

என்னும் களித்தொகைக்கு ‘யாழோசை கேட்டாரா அகப்படுக்குமாறுபோல இவன்பாட்டும் அகப்படுத்தவின் யாழிற்பாடி யென்றாள்’ என நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையான் அறியலாகும்.

பாணர்கள் யாழ்க்கலையில் நன்கு பயின்றவர். அவர்கள் யாழிசை மிக்க இன்பத்தைப் பயக்கும் தன்மையது. “பாணர் நரம்புளர் முரந்கைபோல வினிதாலட்டை” என

* மணிதேமகலை 6:५२, புழல்ஷருவகைச் சிற்றுண்டி.

† புறநாளாறு 261, 352.

வருதலுங்காணக. (ஜெஞ். 402.) அவர் யாழிசையிலே
யானையும் அடங்கி நடக்குமென்பது,

“காழ்வரை நில்லாக் கடுங்களிற் மேற்குத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு”

எனக் கலித்தொகையினும்,

“மகரயாழ் வல்ல மைந்த மேற்குவனைக் கண்ட மத்தப்
புகர்முகக் களிற்றின் மன்னவன் முனிவனை வணங்கி”
ஏன் மேற்குமந்தறபுராணத்தும் வருவத்துல்தியலாகும்.

(முன்னோனிலே பாலைநிலத்து வழியின்கண்ணே தறு
கண்மையை யுண்டைய ஆற்றலைகள்வர் கையிற்படைக்கலங்க
ளீத் தாங்கி அவ்வழிச் செல்லும் வழிப்போக்கரது
பொருளீல்லாதவிடத்துத் தங்கள் அம்பினே அவர்கள்
போல் விடுத்து அதனுற் பதைப்பதைக் கண்டு மன
மகிழ்வர். அவர்கள் தன்மையை,

“வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற
சுற்றமை வில்லர் சரிவளர் பித்தைய
ரற்றப்பார்த் தல்கும் கடுங்கண் மறவர் தாங்
கொள்ளுங்கி பொருளில் ராயினும் வம்பலர்
ஆள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவிற்
புள்ளுங்கி வழங்காப் புலப்புகொ ளாரிடை” (4)

என்னும் கலித்தொகையான் அறியலாகும். இத்தகைய
மறத்தனமை பொருந்திய ஆற்றை கள்வர்களும் பாணரது
யாழோசையைக் கேட்டின் தம் கையிற் படைக்கலங்களீ
ஷ்ட்டு மறநிலை நிங்கி அறநிலையாவர் என்பது,

12 பெரும்பானுற்றுப்பட்டை ஆராய்ச்சியிரை

“ஆறலை கள்வர் படைவிட அநுளின்
மறுதலை பேயர்க்குங் மநுநின் பாலை” (21-2)

என்னும் போர்நுநராற்றுப்படையானும் ‘வழியை அலீக் கின்ற கள்வர் தம் கையிற் படைக்கலங்களைக் கைவிடும் படி அருளினது மாருகிய மறத்தினை அவர்களிடத் து நின்று பெயர்க்கும் மருவுசலினிய பாலையாழி’ என அப் பகுதிக்கு எழுதிய நச்சினார்க்கினியர் உரையானும் அறிய வாகும். இங்ஙனம் யாழிலாசித்தலில் மிசவும் முதிர்க்க அறிவினராயிருந்தமையால் பாணர்கள் *யாழிப்புள்ளர் எனப்பட்டனர்.

மாலைக்காலத்திலே பாணர்கள் வீடுகளிற் சென்று யாழிலாசித்து வருதலும் உண்டு. அப்போது தலைவன் தலைவியர்கள் பின்னையோடு முற்றத்திலோயிருந்து பாணரது யாழிலைக்கேட்டு மகிழ்ந்துவந்தார்கள். இது

‘மாலை முன்றிற் குறுங்காட் டின்னாக
மகிணயோ டுணைவி யாகப் புதல்வன்
மார்பி னாரு மகிழ்ந்தகை யின்பப்
போழுதிற் கோத்தன்று மன்னே
மேன்பினைத் தம்ம பாணன தியாழே’ (410)

என்னும் ஐங்குறு நூற்றினால் அறியக் கியக்கின்றது.

இனி, அவர்கள் தம் வாழ்க்கையில் மேற்கொண்ட தொழில்களில் மீண்டிடத்தலும் ஒன்று என்பது,

‘பச்சுன் பேய்த சுவல்பினீ பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த
நேடுங்களைத் தூண்டினுங்க நாண்கோளீடுக்

* பண்ணியாழிப்புலவர் (சிலப். 5:185)

கோடுவா யிநும்பின் மடிதலை புலப்பப்
போதியிரை கதுவிய போழ்வாய் வாழை”

(பெரும்பாண் 283-7)

எனவும்,

“அம்ம வாழி தோழி பாணன்
துழ்கழி மருங்கி னணிரை கோள்இ
சினைக்கயன் மாய்க்குந்துறைவன்” (ஜங். 111)

எனவும் *“மீன் சிவும் பாண்சேரி” எனவும், வருவனவற்
ரூல் அறியலாகும்.

பாணர்கள் வலையினுலும் தூண்டினுலும் பிடித்
துக்கொண்டுவரப்படும் மீன்களைப் பாணிச்சியர் வெளியே
கொண்டு சென்று விற்று அதன் விலைக்கு நெல் பயது
முதலான தானியங்களைப் பெற்று வந்தார்களென்பது,

“அஞ்சி லோதி யசைநடைப் பாண்மகள்
சின்மின் சோரிந்து பன்னேற் பேறாலும்
யாண நூர்.....” (49)

எனவும்

“மூளையிற்றுப் பாண்மக ஸின் கேடிறு சோர் ந்த
வகன்பெரு வட்டி நிறைய மனையோ
ளரிகாற் பேரும்பயறு நிறைக்கு ழரை” (47)

எனவும் வரும் ஐங்குறு நூற்றினால் அறியக் கிடக்கின்றது.
இன்னும் பாணர்கள் தமது தொழில்களில் ஒன்றாகத்
தையற் தொழிலையும் மேற்கொண்டிருந்தனர் என்பது
“சதுர்முகப் பாணன் ரைக்குஞ் சட்டை” என்னும் பட்டியல்
நெட்டிகள் திருவாக்கால் அறியலாகும்.

* மதுரைக்காஞ்சி 269. புறநாளூறு 348.

அுகப்பொருட்பதுதி.

பாண்மைப்பற்றிய அகப்பொருட் செய்திகள் கலித் தொகை அகநானுறு ஐங்குறுதாறு ஐந்தினையம்பது நற்றினை முதல்லூ அகப்பொருள் சம்பந்தமான நூல்களிற் கூறப்பட்டுள்ளன. இல்லற வாழ்க்கைக்குரிய வாயில்களுள் பாணரும் ஒருவராவர். அது

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி யிலொயர் விநுந்தினர்
கூத்தர் விறலீய ரந்வர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்க் கௌன்ப.” (கற்பு 52:)

என்னும் தோல்காப்பியச் சூத்திரத்தால் அறியலாகும். இல்லற வாழ்க்கையில் தலைவன் தலைவியர்களுக்கிடையில் ஊடல் ஏற்படுவதுண்டு. அவ்வாறு ஊடல் ஏற்பட்ட காலத்துப் பாணன் தனது திறமையால் அதனைப் போக்குவான். தலைமகன் பரத்தமை காரணமாகத் தலைவிக்கு ஊடல் ஏற்படுகிற்காலத்து, தலைமகன் பாணனை வாயில் வேண்ட அவன் தலைமகன் மாட்டு வாயிலாக ஊடல் தீர்த்தற் பொருட்டிச் செல்வான். சென்று தலைமகன் கொடுமைக்குறிய தலைவிமாட்டு நீர் கொடுமை கூறவேண்டா நும்தீமல் அருளுடையாரெனத் தலைமகன் காதன்மை கூறிச் சமாதானஞ் செய்வான். தூதாகச் சென்ற பாணனைத் தலைவி ‘பொய்யன்’ எனவும் ‘பலகுளினன்’ எனவும் வெகுண்டு கூறுதலுமுண்டு. வாயில் வேண்டிச் சென்ற பாணனேடு தலைமகன் வெகுண்டு கூறுதலும், தலைமகள் வெகுண்டு கூறா சிறப்ப் பாணன் வாயில் பெறுமையில் புலந்து கூறுதலும் முறையே “பாணனேடு வெகுஞ்தல்” “பாணன் புலந்து கூறுதல்” என்னுங் துறைகளாகத் திருக்கோவையாரில் வருதல் காண்க.

துவ சினம்

தலைமகன், இன்னகாலத்து வருடச்சன என்ட பருவங்குறித்துத் தலைவியைப் பிரிந்து செல்வான். குறித்தகாலத்துக்குத் திருப்பிவராது காலங் தாழ்ப்பின் தலைவி அவனிடத்துத் தூதாகப் பாணரை அனுப்புவாள்.

“காண்மதி பாணநீ யுரைத்தற் குரியை
துறைகேழு கோண்கன் பிரிந்தேன
விறைகே மேல்வளை நீங்கிய நிலையே. (ஜங்: 140)

என்பது பாணன் தூதாகிச் செல்லவேண்டுங் குறிப்பின ளாகிய தலைமகன் அவற்குத் தன் மெலிவகாட்டிச் சொல் வியதாகுப். தலைவனது பிரிவாற்றுமையால் வேறுபட்ட தலைவியினது மெலிவுகண்டு பாணன் பெற்றுப் பூங்குவ துண்டு இதனே,

“தோடிநிலை கலங்க வாடிய தோழும்
வடிநல ரீழந்தவேன் கண்ணு நோக்கிப்
பேர்துபுலம் பின்னே சீறியாழ்ப் பாணன்” (475)

என்னும் ஜங்குறு நூற்றினால் அறியலாகும். இவ்வாறு வேறுபட்ட தலைவிக்குப் ‘பிரிவாற்றுமை அவற்கு முள தன்றே; நீர் வேறுபடுகின்ற தென்னை?’ என்ட பாணன் ஆறுதல் கூறித் தலைமகட்குத் தூதாகத் தலைமகன் வதி யும் பாசறைக்கட் சென்று,

“நீக்கியாம் பாணரு மல்லே மேமக்கு
தீயுங் குருசிலை யல்லை மாதோ
நின்வெங் காதலீ தன்மைனைப் புலம்பி
யீர்த முண்க னுதுத்த
பூசல் கேட்டு மருளா தோயே” (ஜங்: 480)

எனப் பாணன் தலைமகனை செருங்கிச் சொல்லுவது முன்டு.

16 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

இனி, பரத்தையரில்லின் கண்ணே சென்று தங்கி அங்கே யாழிலாசித்த மூலம் பாணனது தொழிலாகும். அது “நின்பெண்டி ரில்லி னெழீஇய யாழிதழீஇக் கல்லாவாய்ப் பாணன்” என்னும் கலீத்தோகையானும் (90) “பரத்தையரில்லிலே வாசித்த யாழைத் தழுவிக்கொண்டு வாயிலாய்த் திரிகின்றதொழியியப் பாட்டைத் திருந்தக் கல்லாத வாயினையுடைய பாணன்” என்னும் அதன் உரையானும் அறியலாகும். பரத்தையரிடத்தே சென்று ஒழுகுதற்குளி யவற்றைப் பாடிக்காட்டித் தலைவனே அவருடன் சீர்ப்பிப் பவனும் பாணனே. அது கலித்தொகையில் “ஏந்தமின் மார்ப” (96) என்னும் செய்யுளின் “மிகன்றினியிறிந் தேன்” என்னும் பகுதியின் விசேஷவுரையில் ‘பாணன் தூதாடவந்த’ என்றதனுண் அவன்கூட்டிய புதிய பரத்தையரென்பதூடும்’ எனவும் “இஜோபட்டிவந்த” என்னும் செய்யுளின் “யாழிப்பண்ணினுற் களிப்பிக்கும் பாணன்”, என்னும் பகுதியின் விசேஷவுரையில் ‘யாம் அழப் பண்ணினுற் களிப்பிக்குமென்றது இல்லறம் நிகழ்த்துவதற்கு உரியனவற்றைப் பாடிக்காட்டி யாம் வருந்தாதபடி பண்ணுது பரத்தையரிடத்தே ஒழுகுதற்கு வேண்டுவனவற்றைப் பாடிக்காட்டிக் களிப்பிப்பவனைன்றவாறு எனவும் வரும் நச்சிநூர்க்கி னீயர் உரைப்பகுதியான் அறியலாகும். பரத்தையாயிற் பிரிந்துவந்த தலைவனேனுடு காமக்கிழத்தி ‘அன்பிலன் அறனிலன்’ என வெகுண்டு கூறுங்கால் அங்குனம் அவன் கூறப்படான் எனக் கூறி அவனது புகழைப் பாடுதலும், தலைவன் பால் பரத்தைக்குள்ள ஊட வேற்படுங்கால் தூதாகச் சென்று அதனைத் தீர்த்தலும், பரத்தையரைத் தேரிலைற்றிக் கொண்டு செல்லுதலும் பாணனது தொழில்களாகும்.

புறப்போருட்பததி.

விளக்குகின்ற வாட்டப்படையே யுடைய அரசர்கள் நூண்ணிய பயிற்சித் திறனால் மன்றியபோரில் அடுதொறும் களிறினைப் பரிசாகப்பெற்ற பாணன் தண்ணுமை கொட்டு தலும் உண்டு. அது,

“ஒளிருவாட் டானைக் கோற்றச் சேழியன்
வெளிறில் கற்பின் மண்டம ரடுதோறுங்
களிறுபேறு வல்சிப் பாண னேறியுந்
தண்ணுமை.....” (அகப் 108)

எனவும்

“கன்றுபேறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை” (நற்றினை 310)

எனவும் வருவனவற்றுலறியலாகும். தம்மையாதரித்த அரசர்கள் பகையரசர்களோடு பொருதுபட்டு வீழ்ந்த விடத்து அத்துன்பத்திற்காற்றுது கையகத்து யாழூ முறித்து எறிதலும் உண்டு. வெட்சிலீர் பகைவரிடமிருந்து தாம் கைப்பற்றிய ஆனிறையைப் பாணன் துடியன் முதலாயினார்க்குப் பகிர்ந்து கொடுப்பர். பாணர்கள் தாம் பெற்ற யானைகளாயும் பசுக்கூட்டங்களாயும் தமக்கு அரியனவாகப் பேணுது அவற்றினைத் தாம் வாங்கும் கள்ளின் விலைக்குக் கொடுத்து விடுவர். அது

“அங்கட் கிணையன் ருடியன் வீறுலிபாண்
வெங்கட்கு வீசும் விலையாகும்—சேங்கட்
சேநுச்சிலையா மன்னர் சேநுமனியிற் சீரீ
வரிச்சிலையாற் றந்த வளம்”

எனவும்,

18 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியிரை

“ஈண்டி யேருவை மிறகுளாரும் வேங்களத்து
வேண்டியாங் கோண்ட விறல்வேழும்—வேண்டாள்
வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே
விளைகட்ட பகர்வாள் விலை”

எனவும் வரும் புறப்போருள் வேண்பாமாலையான் அறிக். செங்களத்துச் செழுஞ் செல்வத்தை யாழ்ப்பாணர் கூறுவதுண்டு. அது ‘களவுமிலாழ்த்து’ என்று கூறப்படும். யானையையெறிந்து பறந்தலையிற்பட்ட வீரர்க்குப் பாணர் நெருப்பை முழங்கமுட்டி விளாரிப்பண்ணைப் பாடுவார்கள்.

இதனை,

“தளரிய றுய்புதல்வர் தாழனை ராமைக்
களரிக் கனன்முழங்க மூட்டி—*விளாரிப்பண்
கண்ணினூர் பாணை களிறேறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினூர் செய்தார் விருந்து.”

(புற. வெ. 137)

என்பதனால் அறிக: இது “பாண்பாட்டு” என்னும் துறையாகும். வாளமரின்கண்ணே பணகவர் சேனையைத் துகைத்து வளிய புனியை யொப்பப்பட்டானைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் பட்டபடியைச் சொல்லுவது முண்டு. இதற்குரிய துறை ‘கையறுநிலை’ எனப்படும்.

போரிற்கிறந்தா மென்றுவீரன் இறந்துபட்டபொழுது உரிய கல்லை ஆராய்ந்து அதனை அவவீரனது உருவாக்கி

* விளாரிப்பண்—இரங்கற்பண். அது ‘விளாரியென்றார், விளாரி இரங்கினூர் பாடும் பண்ணுதலால்—இது ‘விளாரிப்பண் கண்ணினூர் பாணை என்று வந்தது போலும்.’ (சிலப். அடி: நல். உ. கானல்வரி) என்பதனால் அறிக்.

அதில் அவன் பெயரும் பிடிம் எழுதி நன்னீராட்டித் தூய்மை செய்து குறித்த ஒரு இடத்தில் நாட்டி அக்கல் கீத் தெய்வமாகக் கருதி அதற்குப் பெருஞ் சிறப்புச் செய்து வாழ்த்தல் பண்ணடய வழக்கம்.. இதனை “ஆடவர் பிடிம் பெயருடெமூதி யதர்தொறும்-பீலி சூட்டிய பிறங்கு நிலை நிகள்” என அகப்பாட்டில் வருவதனால் அறிக. இந்நடுகல்வினைப் பாணர் சுற்றத்தாருடனே தொழுது போவதாகப் புறப்பொருள் வெண்பார்மாலையால் அறியக் கிடக்கின்றது.

பாணர் அரசர்க்கு விடியற்காலத்தே துயிலேழுமங்கலம் பாடல் வழக்கமாகும். இதனை,

“தீற்றியும் பாண்னும் வேந்தற்குத் தில்லையிலை யணமத்த தீற்றியல்யாழ் கோண்டுவந்து நின்றார்.”

என்னும் திருக்கோவையாரானும் ‘விற்றியும் பாண்னும் தில்லையிலையாலமைக்கப்பட்ட வெந்தியலும் யாழை நம் வேந்தற்குத் துயிலேழு மங்கலம் பாடக் கொண்டுவந்து நின்றார்கள்’ என அதற்கீழுதிய பேராசிரியர் உரைப் பகுதியானும் அறியலாகும்.

பாணர் பேணப்பட்டமை.

பாணர்கள் மிகவும் வறியவர்கள். அதனால் அவர்கள் பசிமிக்க சுற்றத்தாருடனே ஓரிடத்திராமல் யாழ்களுடன் பழுமாந்தேரும் பறவைபோல வள்ளியோரை நின்றந்து வழிபல கடந்து செல்வர். அவர்கள் வறுமை காரணமாகத் தம்மையே வெறுத்துக் கூறுவது பூண்டு.

20 சிவகுங்பானுற்றுப்படை ஆராய்ச்சியிரை

“கையது கடனிறை யாழீ; மேய்யது
புரவல ரின்மையிற் பசியே; யரையது
வேற்றிழை நுழைந்த வேர்ந்தை சிதான
ரோம்பி யுடுத்த வுயவற் பாணை” (69)

எனவும்,

“ஆனீனங் கலீத்த வதர்பல கடந்து
மானீனங் கலீத்த மலைபின் ஞேழிய
மீனீனங் கலீத்த துறைபல நீந்தி
யுள்ளி வந்த வள்ளுமிர்ச் சீறியாழ்
சிதான ருடுக்கை முதா அரிப் பாணை” (38)

எனவும் வரும் புறப்பாட்டுக்களினுள் பாணரின் வறுமை நிலையும் பரிசிலை விரும்பிச் செல்லும் முறையும் அறியப்படும்.

பண்ணைத் தமிழ் அரசர்கள் பாணரின் பசியாற்றுத் தியே தமது இன்றியமையாத கடமையாக மேற்கொண்டிருந்தனர். அதனால் அரசர்களைப் ‘பாணபசிப் பகை ஞன்’ (புறம் 180) எனவும் ‘பாணர் பைதற் சுற்றத்துப் பசிப்பகை’ (புறம் 212) எனவும் புலவர்கள் சிறப்பித் துப் பாடுவாராயினர். பாணர்க்கு உணவும் மதுவும் பொற்கலத்திலே வழங்கினார்கள். அதனேடமையாது தாழும் பக்கத்தே கிண்ற அவர்களை உண்ணப்பண்ணினார்கள். “ஊண்சோற்றுப்பல் பாணகடும் பருத்துஞ் செம்மல்” எனப் புறப்பாட்டில் (33) வருவதுங் காணக.

பாணரின் உடையானது கிழிந்ததனால் பலமுறை கைக்கப்பட்டிருக்கும். அவ்வுடையைக்களைவித்து உயரிய பட்டாடைகளை அரசர்கள் நல்குவார். “பாசிவேரின் மா

சொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கித் தூய கொ
டைக் கரையப் பட்டுடை நல்கி” (பொரு: 153-வ) என
வருதல் ஈண்டு அறியற்பாலது.

அரசரின் நாளோலக்கம் பாணரின்றிப் பூரணமா
காது. அதனால் அவர்கள் எப்போதும் அரசசபையில்
இருப்பார்கள். ஒரு அரசனது சபையைப் ‘பாணர்
நாளைவை’ எனச் சிறப்பித்து ஒரு புலவர் கூறியுள்ளார்.
அரசர்களாற் பாணருக்குக் கொடுக்கப்படும் பரிசில்களுள்
சிறந்தது பொற்றுமரைப் பூவாகும். இதனை,

“அழல்புரிந்த வடர்தாமரை
யை தடர்ந்த நூற்பேய்து
புளைவிணைப் போலிந்த போலனறுந் தேரியல்
பாறுமயி ரிநுந்தலை. போலீயச் சூடிப்
பாண்மூற் றுக்நின் நாண்மகி திருக்கை” (புறம் 29)

எனவும்,

“எரியகைந் தன்ன வேடி றுமரை
கரிமிஞும் பித்தை போலீயச் சூட்டி”

(பொரு: 159-60.)

எனவும் வருவனவற்றுவறியலாகுப். இத்தாமரைப் பூவை
பறகவருடைய யானையினது பட்டத்திற் கிடந்த பொன்
ளைக்கொண்டு செய்துகொடுத்தாலும் உண்டு என்பது “ஒன்
நூர்யானை யோடைப் போன்கொண்டு, பாணர் சென்னி
போலீயத் தைஇ, வாடாத் தாமரை தூடிய விழுச்சீர்”
என்னும் புறப்பாட்டால் தெரிகிறது. பாணர்கள் அரசர்களாற் கொடுக்கப்பட்ட பொற் பூவைத் தாம் புளைன்து
கொள்ளும் காரணத்தால் தமது குலத்தைப் “பூப்புளையு

22 பெருப்பானுற்றுப்படை ஆராய்ச்சியரை

நற்குலம்” எனப் புகழ்ந்து பாராட்டிக்கொள்ளுவார்கள். இவ்வாறு பாராட்டும் வழக்கத்தினை “பூப்புளையு நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல் புலவீர்” (பு வெ: 31) என ஒரு பாணன் தம் சாதியினரை விழித் துக்கரும் முறையால் அறியலாகும். பாடினி பொன் மாலையும் முத்துமாலையும் பரிசாகப் பெறுவன். “பாடு
விறவியர் பல்பீடி பெறுக” எனப் பதிற்றுப்பழைகில் வருவதனால் விறவியர் பாடிப் பல யானைகளைப் பரிசாகப் பெற்றூர்களென்பது அறியக்கிடக்கின்றது.

அரசர்கள் பாணருக்கு இவைகளேயன்றி இன்னும் அரிய பல பொருட்களையும் ஒம்பாது வீசினார்கள் போரில் வெற்றியாகப் பெறும் பொருட்களையும் அவர்களுக்கே கொடுத்து அன்றார் மிடியகற்றி வந்தனர். பகைவரது அரிய அரண் அவரிடத்ததாகவும் அதனை அழித்துக் கொள்ளுவதன் முன்னே நும்முடையதெனப் பாணர்க்குக் கடனுக்க் கொடுச்சும் வென்றியோடு கூடிய வண்மையுடையோராய் அரசர் இருந்தனர். இதனை “ஒன்றார் ஆரையி வர்கட்டாகவும் நும்பெனப் பாணகடன் இறுக்கும் வள்ளியோய்” என நெட்தலங் கானவிளங்கேசுட் சென்னியை ஊன்போதி பசுங்குடையார் என்னும் புலவர் புகழ்ந்து பாடியவாற்றுன் அறிக.

“பேரியவாயினு மமர்கடந்து பேற்ற
வரியவேன்னு தோம்பாது வீசி” (44)

எனப் பதிற்றுப்பத்தினும்

அரிய வெல்லா மேளிதி ணந்கோன்
டுரிய வெல்லா மோம்பாது வீசி (145-6).

என மதுரைக்காஞ்சியிலும் வருவன ஈண்டு அறியற்பாலன. இவ்வாறு வரையாது பாணர்க்குக் கொடுத்தமையினாலே ‘பாணர் புரவல்’ எனவும் ‘பரிசிலர் வெறுக்கை’ (பதிற். 65) எனவும் அரசர்களைப் புலவர்கள் புகழ்வாராயினர். பாணர்கள் பல பெரிய யானைகளையும் பரிசாகப் பெற்றார்கள். “பாணருவப்பக் சளிறுபல தரீஇ” என மதுரைக்காஞ்சியில் வருவதுங்காண்க. இவைகளேயன்றித் தேர்குதிரை முதலியவற்றையும் பரிசாகப் பெற்றார்கள்.

பாணர்கள் தமக்குக் கிடைத்த உயர்ந்த பரிசில்களைப்பாற்றி வைத்திராது செலவிட்டு ஒரு அரசனிடத் திணின் றும் இன்னென்று அரசனை நாடிச் செல்வார்கள். அரச சபையில் பாணன் யாழ் வாசித்துப் பாட்டுப்பாடுவான். விறலி நடனங்கு செய்வாள்,

“வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர்
தோடைபடு பேரியாழ் பாலை பண்ணீப்
பணியா மரபி னுழினை பாட” (பதிற். 46)

என வருவதனால் விறலியர் யாழுடன் பாடுதலுமுண்டு என்று தெரிகிறது. அரசர்கள் தங்கள் சபையிலே இருக்கக்கூடிய வசதிகள் பலவற்றைச் செய்தாலும் பாணர் ஜூரிடத்திலிருப்பதில்லை. அவர்கள் மூங்கிற கோல்கொண்டு சபையிலே செல்லுதலும் உண்டு. இவ்வழக்கத் தினை,

“மன்றம் பட்டந்து மறுகுசிறை புக்குக்
கண்டி நுண்கோல் கோண்டு களம்வாழ்த்தும்
அகலவன்.....” (43)

என் னும் பதிற்றுப்பத்தினாலும் “வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்” என் னும் குறுந்தோகையாலும் அறியாகும்

24 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியிரை

தமிழ்நூல் மிக்க பெரியோரை வழியனுப்பும்போது ஏழடி நடந்து சென்று வழியனுப்புதல் பண்டைய அறி ஞர்மரபு. இம்மாதினை “எழுமேழுதி யூக்கி நடந்து செலா” என்னும் சீவகசிந்தாமணியானும் “ஏழடி யெழுதலாற்று தாயினும்” என்னும் பெருங்கதையானும் அறியலாகும். பாணர்களை வழியனுப்பும்போதும் அரசர்கள் தம் காலால் நடந்து ஏழடி பின்னே சென்று வழியனுப்பினர்கள். இதனால் பாணரின் பெருமதிப்பும் அரசர்கள் அவர்களைச் சமத்துவமாகவும் அன்பாகவும் பேணிய முறையும் இனிது புல அரும்.

யாழ்கள்

பாணர்கள் முழுயுடை வேந்தர்களாலும் குறுஙில் மன்னர்களாலும் நன்கு உபசரிக்கப்பட்டமைக்குக் காரணம் அவர்கள் இசைக்கக்கூடியிற் சிறந்து விளங்கியமையோகும். அவர்கள் தமது இசைக்கக்கூடியாகக் கொண்டு செல்லும் யாழ்கள் ஓரண்டு வகைப்படும். ஒன்று பேரியாழ்; மற்றொன்று செங்கோட்டியாழ்; இவைசளில் பேரியாழ் ‘பரவையாழ்’ எனவும் ‘பெருங்கலப்’ எனவும் வழங்கப்படும். இதனை ‘திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி’ என்னும் சிந்தாமணிச்செய்யுளில்வரும் பரவையாழ் என்பதற்குப் பேரியாழ் என நச்சினார்க்கிணியரும், சிலப்பதிகார வூரையில் பெருங்கலமாவது பேரியாழ் என அடியார்க்கு கல்லாரும் கூறியவாற்றுன்றிக். செங்கோட்டியாழ் சிறியாழ் எனவும்படும். இவ்விருயாழ்களின் பின்னர்த் தோன்றி யவை மகரயாழ், சகோடயாழ் என்பனவாகும். இவை கான்கும் பெரும்பான்மையான் வருவனை சிறவழுளா; என்னை,

“பேரியாழ் பின்னு மகரஞ் சகோடமுடன்
 சீர்போலியுந் செங்கோடு சேப்பினூர்—தார்போலீந்து
 மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
 பின்னு மளவே பிற”
 என்றாகவின்.

இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுந்திடத்துப் பேரியாழுக்கு *இருபத்தொன்றும் மகர யாழிற்குப் பத் தொன்பதும் சகோட யாழிற்குப் யதினாலும் செங்கோட்டியாழிற்கு ஏழுங் கொள்ளப்படும். இதனை “ஒன்று மிரு பது மொன்பதும் பத்துடனே, நின்ற பதினாண்கும் பின் னேழும்—குன்றுத, நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன் முறையே, மேல்வகை நூலோர் விதி” என்னும் செய்யுவால் அழியலாகும்.

பேரியாழ்

யாழ்களின் இயல்லைப் பற்றிப் பெரும்பானுற்றுப் படை, சிறுபானுற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் செய்யுட்களிலும், சிலப்பதிகாரத் திலும் காணலாகும். பேரியாழ், சுனைவற்றி உள்ளிருங்டாலோத்த இருள் செறிந்த உண்ணுக்கில்லாத வாயமைந்த நீலமணி ஒழுகினு லொத்த கருமை நிறமைந்த வீளாந் தேந்திய கோட்டினையும், முதற்பிறை பிறந்து ஏந்தியிருந்தாற்போன்ற பின்புறம் ஏந்தியிருக்கின்ற கலவக்கடையாபி ஸையும், மகளிரின் முன்கையிலணியும் குறிய தொடியை

* மூவேற்றுக்கண்ணும் குறியமென்றது, இருபத்தொரு நரம்பாற் ரெடுட்க் கப்படும் பேரியாழுணினு மகையும். (புறம் 152 உறை) என வருதல் ஈணு அழியற்பாலது.

26 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுலை

யொப்ப நெகிழுவேண்டிய வழி நெகிழுந்து இறக்கிலாண்டிய வழி இறகும் திவனினையும், பொன்கர்பியாய் ஒழுக்கு லொத்த முறுக்கடங்கின நரம்பினையும், வரகின் சதிர் ஒழுகின தனமைத்தாக நெருங்கின நுண்ணிய துளைகளையிருத்தி, அத்துளைகள் நிரம்பும்படி சுன்னாணிவளை இறகத் தைத்து யானீக் கொம்பாற் செய்த யாப்பை அனமயப்பண்ணி பற்றோடே கூட்டிப் போர்த்த பொன்னிறப் போலும் சிறமமைந்த தோலையுடைய ஒவித்தலைங்குபத்தலினையும், கட்கு இனிதாய்த் தனக்குக் கூறுகின்ற அளவிலே வேறுபடாமற் பகுத்தலுண்டாக அத்திட்டாயர்ந்து வளைந்த உந்தியினையும் உடையது. பேரியநின் தன்மையை,

“பாசிலை யோழித்த பராஅரைந் பாதி

.....

.....

தோடையமை கேள்வி” (4-16)

என இப்பெரும்பானுற்றுப்படையிலும்,

“தோடித்திரி வன்ன தோண்டுபடு திவநிறகடிபகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தோடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வூரிடு வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரிஇச்
சிலம்பமை பத்தல் பசையோடு சேர்த்தி
மிலங்குதுளை சேற்றிய வாஜி முடுக்கிப்
புதுவது புணந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுவது போர்த்த போன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகம ழழும்பான
மடந்தை மாண்ட நுடங்கேழி லாகத்
தடங்குமயி ரோழுகிய வல்வாய் கடுப்ப

வகடு சேர்பு போருந்தி யளவின்ற நிரியாது
கவுடோக்க கவைஇய சேன்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய ஞண்ணீர் மாஸமைக்
களங்களி யன்ன கதம்த்துக்ள நுநவின் [(21-37)]
வணர்ந்தேந்து மநுப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்”
ஊன மலைபடுகடாத்தும் வருவத்துற்றிக் கூடியாழ்
மூன்று தானங்களிலும் ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும் இரு
பத்தொரு நசப்புகளை உடையது.

இனி, ஆழிரங்கோல் தொடுத்தியலும் பேரியாழ்
கோட்டினதளவு பன்னிரு சாலூம் வண்ரளவு சாலூம்
பத்தாவுவு பன்னிரு சாலூம் இப்பெற்றிக்கேற்ற ஆணி
அளும் தினவும் உந்தியும் பெற்று அமைவது. இதனை,

“ஆயிரநஷம்பிற் ருதியா மாகு
மேனையுறுப்பு மோப்பன கோளலே
பத்தர தளவுங் கோட்டின தளவு
மோத்த வென்ப விநுழன் நிரட்டி
வணர்சா ஞேழத்தேன வைத்தனர் புலவர்”
எனவும்,

“தலமுத ஹாழியிற் ருனவர் தஞக்கறப்
புலமக ளாளர் புரிநரப் பாயிரம்
வலிபேறத் தொடுத்த வாக்கமை யேரியாழ்”
எனவும், வருவனவற்றூ எறிக.

பாணர் வலிவு மெலிவு சமமென்னும் மூன்றுதான் த
திலும் ஏழு ஸ்வரங்களையும் மூடித்துப் பாடுவாராசினர்.
ஏழு ஸ்வரங்களுக்குரிய பெயர்களாவன: குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவற்
றினை “குரலே துத்தம் கைக்கிளை யுழையினேடே, இளி
யொடு விளரி தாரம் என்பவேழிசையி னும்” என்னும்

28 பெரும்பான்றுப்படை ஆராய்ச்சியுரை

சூடாமணி நிசண்டினாலும் அறிக் கீழேவரும் ஸ்வரங்களும் வடமொழியிலே ஸ்தஜம், நிஷபம், காந்தாரம், மத்தியம், பஞ்சயம், தைவதம், நிஷாதம் என்று வழங்கப்படும். இவற்றுள் முதற் ரேன்றியது தாரம் என்பது. தாரத்து உழை பிறக்கும்; உழையிற் குரல் பிறக்கும்; குரலுள் இளி பிறக்கும்; இளியுள் துத்தம் பிறக்கும்; துத்தத்துள் விளரி பிறக்கும்; விளரியுட் கைக்கிளை பிறக்குமென்க. இதனை,

“தாரத்துட் டோன்று முழையுடை யுட்டோன்று
மோநுங் குரல்குரலே னுட்டோன்றிச்—சேநுமிளி
யுட்டோன்றுந் துத்தத்துட் ரேன்றும் விளரியுட்
கைக்கிளை தோன்றும் பிறப்பு”

(சிலப்: உரை: மேற்கோள்)

என்னாங்கு செய்யுளா எந்திக.

இக்குரன்முத லேழினதும் மாத்திரைகளைப் பாண்டு அறிந்து யாழ் வாசிப்பாராயினர். இவற்றின் மாத்திரைகளைப் பின்வரும் பாட்டால் அறியலாகும்.

“குறுத்த நான்கு கிளைழன் றிரண்டாங்
துரையா வழையிளி நான்கு—விரையா
விளரியெனின் முன்றிரண்டு தாரமேனச்சொன்னார்
களாஞ் சீர் கண்ணுற்றவர்”

குரலும் துத்தமும் தனித்தனி நான்கு மாத்திரையும் கைக்கிளை மூன்று மாத்திரையும் உழை இரண்டு மாத்திரையும் இளி நான்கு மாத்திரையும் விளரி மூன்று மாத்திரையும் தாரம் இரண்டு மாத்திரையும் பொறுமாறு பாணன் சுரங்களை யாராய்க்கு 22 மாத்திரைகளைப் பாணன் ஆராய்க்கு கண்டுபிடியுத்தான். மாத்திரை அலகு என ஏம்படும்.

யாழில்கண் நரம்பினிசையாற் பிறக்கும் பொல்லாமையாவன : செம்பகை யார்ப்பு கூடம் அதிர்வு என்னும் நான்கு, இவற்றுள் செம்பகை தாழ்ந்தவிசை-இன்பமின் நிசைத்தல்; ஆர்ப்பு மாத்திரையிறந்தச்சருதி - ஒங்க விசைத்தல்; கூடம் இசை நிறவாதது-தன் பகை நரம்பி நிசையிற் குன்றித் தன்னேசை மழுங்கல்; அதிர்வு நரம் பைச் சிதறவுங்கலெனக் கொள்க. இதனை,

“இள்ளிசை வழிய தன்றி யிசைத்தல்கேம் பகைய தாதுஞ் சோன்னமாத் திரையி ஞேஷ்க விசைத்துஞ்சீ சுநதி யார்ப்பே மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாது நன்னுதால் சிதற வந்த வதிர்வேன நாட்டினுரே”

என்னும் பாட்டால் அறியலாகும். செம்பகை முதலான இங்கான்கு குற்றங்களும் யாழ் செய்யப்படும் மரத்தினது குற்றித்துறை பிறக்குமென்க. என்னை?

ஏதேனும்

‘நீலே நீற்று வழுதுதல் வேத னில மயக்குப் பாரிலே நீற்று லிடிவீழ்த ஞேய்மரப் பாற்படல்கோ ணேரிலே சேம்பகை யார்ப்போடு கூட மதிர்வநிற்றல் சேரினேர் பண்க னிமயக்குப் படுஞ் சிற்றிடடயே’
என்றாகவின்.

பாணன் தான் பாட னினைத்த பண்ணுக்கு இனை நரம்பு கிளை நரம்பு பகை நரம்பு நட்பு நரம்பு முதலான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையையறிந்து கட்டி, அக்கட்டிய நரம்புகளை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து தடவிப் பார்த்து ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிந்து அனுசருதியேற்றி பாட னினைத்த வண்ணத்திற் சந்தத்தை விட்டு இனிமையாகப் பாடுவானுயினன்.

பாணர்கள் தாங்கள் வாசிக்கும் இனிமை மிகும் யாழைத் தெய்வமாகப் போற்றிப் புகழ்ந்து வந்தனர். சூழ்ருவார் உண்மையைப் புலப்படுத்த வேண்டித் தாம் வழிபடுத் தெய்வத் தின்மேல் சூன்னவத்தால்போலப் பாணரும் தமக்குத் தெய்வமாகிய யாழின்மேல் சூள் வைத்து உண்மையைப் புலப்படித்தி வந்தனர். இது “யாழூடு மெடுத்துச்சூள் பலவுற்ற பாணன்” என்பதற்கு ‘யாழாகிய தெய்வத்தோடும் பல தெய்வங்களையும் கூட்டிப் பல சூனும் சூனுற்ற பாணன், என்றெழுதிய நச்சினார்க்கிளீயர் உரையான் அறியப்படும். “பாணர் கைதொழு மர மின்முன் பரித்திலேப் பழிச்சியவள்ளுபிர வணர் மருப்பு” என்னும் அகநானுற்றிடிகள் பாணர் யாழினைக் கையாற வேழும் மரபினை இனிது புலப்படுத்தும்.

பாணர்கள் தங்கள் யாழிலே மாலையை அழுகுபெறச் சுற்றுதலுமுண்டு. “நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய, வைத்தமை பாணி வணர்கோட்டு சிறியாழ்” எனப் புறப பாட்டினும் “அன்ன மாலையை யாழிடைப் பினித்தய னுலகங், கன்னி மீடலும்” எனக் கம்பராமாயணத்தும் வருவது காணக.

யாழே பழந்தமிழ் நாட்டின் சிறந்த இசைக் கருவி யாகும். இது பருஞ்து நிழலும்போல் மிடற்றெலுவியை ஒரு சேரத் தொடர்ந்து இசைக்கும் சிறப்பு வாய்க்கால் இசைக் கருவியாகும். இத்தகைய இசைக்கருவியில் நந்தமிழ் நாடானது பெரும்புலமை வாய்ந்திருந்தது.

“குழலீலும் யாழினும் குரன் முத லேழும் வழைவின் றிசைத்து வழித்திறம் காட்டும் அநும் பேறன் மரபிற் பேநும்பா ணிநுக்கையும்” எனச் சிலப்பதிகாரத்தும்

“பல்வேறு பூத்தீரட்டண்டலை சுற்றி
யழந்துபட்ட டிருந்த பேரும்பா ஸ்ரீநுக்கையும்”

என பதுரைக்காஞ்சியினும் வருவதால் குரன் முதலா
யுள்ள ஏழிசைகளையும் பண்களுக்கு இன்றியமையாத
முதலையும் திறத்தையும் குற்றமின்றுக இசைத்துக் காட்ட
வால்ல பெறுதற்கரிய இசை மரபை நன்கு அறிந்த பெரும்
பானர் தமிழ்த்து விளங்கினர் என்பது நன்கு விளங்கும்.

இனி யாழ் என்பது வீணை எனச் சிற்சில இடங்களில்
வழங்கப்பட்டிரும் யாழ்வேறு வீணைவேறு என்றாலிக் “நார
தன் வீணை நப்தெரி பாடலும்” (சிலப். 6; 18) என்ப
தில் வீணை என்பதற்கு யாழ் என அடியார்க்கு நல்லார்
பொருநூற்றைத் தவாறு காணக். யாழ்வேறு வீணைவேறு
என்பதை “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்” என்
அும் திருவாசாத்தும் “வேய் குழல் விளிகொள் நல் யாழ்
வீணையென் நினைய நாணை” எனக் கம்பராமாயத்தும் வரு
வன வற்றூளறிக்.

பேரும்பானுற்றுப் படையின் இயல்பு

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் மொழியானது
முச்சங்கங்களாலும் வளர்க்கப்பெற்று வந்தது. சங்கத்தி
விருந்து தமிழாராய்க்க தண்டா நல்லிசைத் தண்டமிழுப்
புலவர்கள் பல்லாயிரவராவர். அவர்களால் இயற்றப்பெற்ற
முத்தமிழ் நூல்கள் எண்ணில்லாதன. அவற்றில் அழிந்
தொழில்தன பல. இற்றை ஞான்று அழியாது கின்று
கிலவுவன சில. அவை: தோல்காப்பியம் இறையனுரகப்
போநுள் முதலான இலக்கண நூல்களும் பத்துப்பாட்டு
எட்டுத்தோகை பதினேண்ணகீழ்க் கணக்கு என்னும் இலக்
கிய நூல்களுமியாம்.

32 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பன பற்பல புலவர்கள் பாடிய பாட்டுக்களின் தொகை நூல்களாகும். இவற்றுள் பத்துப் பாட்டு என்பது நூற்றின் மிக்க அடிகளையுடைய பத்துச் செய்யுளின் தொகுதியாகும். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநாற்றுப்படை, சிறுபானுற்றுப்படை, பெரும்பானுற்றுப்பரடை, மூல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுஞ்சல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவாகும். இவற்றின் பெயரும் முறையும் “முருகு பொருநாறு பாணிரண்டு மூல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி—மருஷினிய, கோல நெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப், பாலைகடாத் தொடும் பத்து” என்னும் செய்யுளினுல் அறியலாகும். இப்பத்துப் பாட்டுக்களும் நக்கீர் முதலாய் நல்லிசைப் புலவர் என்மரால் இயற்றப் பெற்றன. இவை சொல்வளம் பொருள்வளம் மிக்கு கற்போர் நெஞ்சம் கவர்ந்து விளங்குவன. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்களுள் ஒரோவொன்று நுதவியன. இவற்றின் அருமை பெருமையைக் கண்ட சங்கப் புலவர்கள் இப்பத்தினையும் ஒன்றாகத் தொகுப்பாராயினர். இது மலைபடு கடாத்தில் ‘தீயினன்ன வொன்செங் காந்தள்’ என்பதன் விசேட வுரையில் ‘இவர் செய்த செய்யுளை நல்விசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத் தார் கோவாமல் நீக்குவர்; அங்கும் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்த குற்றமென்ப தொரு குற்றம்-இச்செய்யுட்கு உருமையா னென்றுணர்க்’ என நக்சினர்க்கிணியர் எழுதியவாற்றுன் அறியப்படும். இவற்றினை “தமிழ்ச் சங்கத்தின் நினை” பெற் றயர் பத்துப்பாட்டும்” (பாண்டிமண்டல சதகப்) எனவும் “ஆன்றேர் புகழ்ந்த அறிவினிற் ரெரிந்து, சான்றே ரூரைத்த தண

டமிழ்த் தெரியல், ஒருபது பாட்டும்” (நச்சினார்க்கினியர் உரைச்சிறப்புப் பாயிரம்) எனவும் ஆன்ஜேர்கள் பாராட்டி யிருத்தல் காண்க.

இப்பத்துப் பாட்டுக்களூள் மூல்லை குறிஞ்சி பட்டி னப்பாலை என்பன அதத்தினைக்குரியன். ஏனையவை புறத்தினைக்குரியன். அவற்றுள் ஐந்து ஆற்றுப்படையென்னும் புறப்பொருட்டுறை பற்றியன.

ஆற்றுப்படை யென்பது: கூத்தர் முதலாயினாருள் ஒருவர் கொடையாளி ஒருவனிடத்துத் தாம் பெற்ற பொன்னும் மணியும் முத்தும் யானையும் குதிரையும் தேரும் நாடும் என்று இப்பெற்றிய பெருஞ் செல்வத்தை, எதிர்வந்த இரவலர்க்கு அறிவுறுத்தி அவரும் அக்கொடையாளிபால் தாம்* பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப் படுத்தல்.

இங்கைம் ஓவ்வொருவரும் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த இரவலர்க்கு அறிவுறுத்தி ஆற் றுப்படுத்தற்கு உரியாயினும் கூத்தர் முதலியோரோ ஏதிர்வந்த கூத்தர் முதலியோர்க்குக் கூறி அவர்களை வழிப்படுத்தியதாகச் செய்யுள் செய்தல் கணிமரபு. இம் முறை பற்றிச் செய்யுள் செய்தற்கு விதி: தோல்காப்பி யப் புறத்தினையியலி ஹள்ள “தாவினால்லிசை” என்னும் சூத்திரத்து,

“கூத்தநும் பாணநும் போருநநும் விறலீயும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பேற்ற பேருவளம் பேறுரக் கறிவுறீடுச்

சென்றுபய னெதிரச் சோன்ன பக்கழும்”

என்னும் பகுதியாகும். ஆடன் மாந்தரும் பாடற் பாண

ரும் கருகிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விற வியுமென்னும் நாற்பாலாரும், தாம் பெற்ற பெருஞ் செல் வத்தை எதிர்வாட்ட வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறு ராடும் என்பது இதன் பொருளாகும்.

“புரவலன் பரிசில் கோண்டு மீண்ட

இரவலன் வேய்நேறு மிருங்கா னகத்திடை

வறுமை யுடன்வநுஷம் புலவர் பாணர்

போநூர் விறலீயர் கூத்தர்க் கண்டப்

புரவல ஞார் பேயர்கோடை பராஅய்

ஆங்குநீ சேல்கேன விடுப்பதாற் யூப்படை”

என்னும் பன்னிரு பாட்டியற் சூத்திரமும் ஆற்றுப்படை இன்னதென்பதை இனிது விளக்கும். இங்ஙனம் இயற் றப்பெற்றவை கூத்தராற்றுப்படை, பானுற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறவியாற்றுப்படை என்று வழங்கப்படும். இவ்வாற்றுப்படைகளை புறானுறு பதிற்றுப் பத்து முதலாய பழந்தமிழ் நூல்களிற் காணக்.

இனி, பேரும்பானுற்றுப்படை யென்பது: பரிசில் பெறவேண்டிய பெரும்பானன் ஒருவனைப் பரிசில் பெற ரூடென்றுவன் காஞ்சி நகரத்திற் செங்கோல் செலுத்திக் கொண்டிருந்த தொண்டமான் இளந்திரயனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அவ்வினந்திரயனைக் கடியலூர் உருத்திரங்கண்ணார் பாடிய செய்யுள் என்க. இது பானுறு எனவும் வழங்கும். இது பரிசில் தீவண்டிய பாண்மக் கென்றுவனைப் பரிசில் பெற்றுகென்றுவன் அது வழங்குதற்குரியன்: இன்னன் என்று ஆற்றுப்படுத்துத வின் மக்கட் பகுதியான பாடான்பாட்டென்க.

இப்பாட்டின் போருட் சுருக்கம்.

தான் வறியவனுயிருந்து தொண்டைமான் இளங் திரையனிடத்தே சென்று பலவாறு உபசரிக்கப் பெற்றுப் பெருவளம் பெற்ற ஒரு பாணன், யாழை இடத்தோட் பக்கத்தே அணைத்துப் புசப்பாசைப் பெறுமையால் பசி மிக்க சுற்றாருடனே ஓரிடத் திராமல் அலைந்து திரிப் வனுக்கி வழியிடையே தன்னை யெதிர்ப்பட்ட வேலெரு பெரும்பாணனைன் தோக்கிப் பாணனே! தொன்றுதொட்ட பசிமிக்க எப்ருடைய சுற்றத்தோடே யாங்கள் பிறர்க்குக் கொடுக்கவும் குறையாத பெருஞ் செல்வத்தோடு குதி ரைகளையும் யாணைகளையும் வாசிக்கொண்டு இளங்திரைய னிடத் தினின் றும் வாரானின்றேம். நீங்கிரும் அறம்புரியும் செந்கோலினையுடைய அத் திரையனிடத்தே செல்லீராயின் நும்து அவிலம் கெடுவதாக இரவல! அவன் தன் மையைச் சொல்லுவேன் கேட்பாராக.

அவனுற் காக்கப்படும் நாட்டில் வழிச்செல்வோரின் பொருளோ வெளவும் கொடுமையோரில்லை. அவன் காட்டில் உருட்டெறும் இடியாது; அரவும் கொல்லுதலைச் செய்யா. புனிமுதலியனவும் துண்பஞ்செய்யா. ஆதலின் அக்காட்டிலே இளைத்தலிடத்தே இளைப்பாறியும் உங்களை விரும்பினாலே ரிடத்தே தங்கியுஞ் செல்வாயாக. அங்கனஞ் செல்லுங்கால் காட்டுவழியில் எயினர் குடியிருப்பிலே தங்குவீராயின் எயிற்றியர் அரியாது ஆக்கின சோற்றை வாடுநோடன் தேக் கிளையிலேயிட நும்முடைய சுற்றாருடனே பெறுகுவிர்.

இன்னர் தறுகண்மையை யுடைய கானவர் வதி யும் பாலைநிலத்தைத் தகட்டு எயினர் குறும்பிற் சேப் பின் மேட்டு நிலத்தே விளைந்த நெற்சோற்றை உடும்பின்து பொரியலூடே மனைதோறும் பெறுகுவிர்; இன்னர் யாணை தாக்கினும் அரவு மேற்செல்லினும் இடி

36 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

யேறு சிலைப்பினும் அஞ்சாத வீரக்குடிமகள் வதியும் குறிஞ்சி நிலத்தை அடைவீர்கள். அங்கிலத்துத் தலைவன் பகைவருடைய காவல் பொருந்திய நிலத்தே சென்று அவர்கள் பசுக்களை அடித்துக்கொண்டு போந்து அவற்றைக் கள் ஞக்கு விலையாகப் போக்கிப் பின் செல்லாற் செய்த கள்ளையுண்டு கிடாயை அறுத்துத் தின்று மத்தளம் முழங்க பகற்பொழுதிலே ஆடும் முரண்டலை யிருக்கை கழித்து மூல்லை நிலத்து இடையர் குடியிருப்பினை அடைவீர்கள். அங்கே ஆய்மகள் வைக்கறையில் எழுந்து இனிய தயிரைக் கடைந்து மோரையும் வெண்ணையையும் விற்கக் கொண்டு செல்வள். மோர் விலையால் சுற்றத்தாரை அருத்துவள். நெய்விலைக்கு பால் ஏருமையையும் பசுவையும் ஏருமை நாகினையும் பெறுவள். அங்கு தங்குவீராயின் தினையரிசிச் சோற்றைப் பாலுடனே பெறுகுவிர். இதனைக் கடந்து சென்று மூல்லைநிலத்து உழுதுண்பாரிருப்பிலே தங்குவீராயின் வரகின்து சிறிய சோற்றை அவரை விடையினது நன்றாகிய பருப்பை மிக இட்டுக் கலத்தலினாலே சுவைமிக்க மூரலொடு பெறுகுவிர். இக்குடியிருப்பினைக் கடந்து செல்வீர்களாயின் உழவர் குடியிருப்புத் தோன்றும்; அதனைக் கடந்து போனபின்பு பல்வகை வள்ளுஞ் செறிந்த மருத்திலஞ் சூழ்ந்த பெரிய ஊரின்கண்ணே தங்கின் வெள்ளிய நெந்தோற்றை கோழிப்பெடையினாற் சமைத்த பொரியலொடு பெறுகுவிர்; பின்னர்க் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் புகை சூழ்ந்த ஆலைதோன்றும். அங்கே கரும்பின் சாற்றை விரும்பினிர் மிசைமின்; அப்பாற் சென்றால் வலைஞர் குடியிருப்புத் தோன்றும்; அங்கே தங்குவீராயின், வலிய சாடியின் கண்ணே இளமை யறும் படிமுற்றின நறிய கள்ளை உலராத மீனைச் சுட்டதனேடே பெறுகுவிர்; பின்னர் நெடிய குளத்திலே கடவுள் சூடு

தற்குரிய தாமரைப் பூவைப் பறித்து முடித்தலைப் பரிகரித் துப் பொய்க்களிடத்தே பறிப்பார் நுங்களுக்கிட்ட விரிந்த பல பூக்களை நாட்காலத்தே சூழப் போமின்; பின்னர் அந்தணர் உறைகின்ற ஊரிடத்தே தங்குவீராயின் பார்ப்பனி பதமறிந்து அட்டனவற்றை ஞாயிறு பட்ட காலத்தே ஊறு கறியோடே பெறுகுவிர்; அவ்விடத்தினின்றும் அப்பாற் சென்று நீர்ப்பெயற்றென்றும் ஊரின் எல்லையிலே போய், மரக்கலங்கள் சூழ்துகிடக்கின்ற கடற்பக்கத்தினையும் மிகவுழயர்ந்த பண்டசாலைகளையும் உடையதும் மாடத் துறையும் மகளிர் பந்தையடித்து இளைத்து பின் பொற்கழுங்காடுவதும் ஆகிய பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின் ஆண் பன்றியின் கிணத்தசையொடு களிப்பு மிகக் கள்ளைப் பெறுகுவிர்; பின்னர் தோப்புக் குடிகளின் ஒப்பில்லாத மனைகளிலே தங்கின்பலாப்பழத்தையும் இளாங்கிரயும் வாழைப்பழத்தையும் நுங்கிளையும் கிழங்கிளையும் தின்பிர்.

இவற்றை இவ்வழியின்கண்ணே பெற்றுப் பின்னர் பல மரங்கள் வளர்ந்த நின்ட வழியாகப் போய்ப் புறாடுகள் பலவற்றையும் கழிந்தபின்பு பாம்பிணையாகிய படுக்கையிலே துயில்கொண்ட திருமாவினுடைய திருவெல்காவிடத்துப் பொழில்தொறும் மகளிரோடே பகல் விளையாடிப் பூ மிகுகின்ற பெரிய துறையிடத்தே இளவேளிற் செவ்வியை நுகர்வாரோடு இளைப்பாறி அத்திருமாலைவாழ்த்தி நும்ருடைய யாழைச் சிறிது வாசித்து அவ்விடத்தினின்றும் போமின்.

இங்குனான் சென்று, துரியோதனன் முதலிய நூற்று வரும் களத்திற் படும்படி பெரிய போரை வென்ற தருமனேபோல அடங்காத்தானையொடு வந்த பகைவர் தோற்ற

38 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

விடத்தே ஆரவாரி த்து கைவண்மையையுடைய தலைவன் காஞ்சிபுரத் தின்கண்ணே இருக்கின்றன. அவனைக் குறுகி

“புலவர் பூண்கட னுற்றிப் பனகவர்
கடிமதி லேற்றுத் து குடுமி கோள்ளும்
வென்றி யல்லது வீணையுடம் படினு
மோன்றல் சேல்லா வுரவுவாட் டடக்கைக்
கோண்டியுண்டித் தோண்டையோர் மநுக
மள்ளர் மள்ள மறவர் மறவ
சேல்வர் சேல்வ சேநுமேம் படுந
வேண்டிரைப் பராப்பிற் கடுஞ்சூர் கோன்ற
பைம்பூட் சேஎன் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் சேல்விக் கணங்குநோடித்தாங்குத்
தண்டா வீகைநின் பேரும்பேய ரேத்தி
வந்தேன் பேரும வாழிய நேடிதேன”

குறிப் பேரியுழை முறையாக வாசித்து, சையாற் தொழுது வாழ்த்தி நிற்க நின் னுடைய கலைகளெல்லாம் தெரிவதற்கு முன்னமே மலைகிழுவோன் யாக்கையும் செல்ல மும் முதலியன் நில்லாத உலகத்திலே நிலைப்புறுடைய புக்கைமூப் பெறுதல் நன்றென்று ஆராய்ந்து தண்ணீர் அனுகுதற்குஅழைத்து நுமது சிதரினசிலையைப்போக்கிப் பாலாவி பேரன்ற பைந்துகிலைச் சுற்றத்தாரோடு உடிக்கப்பண்ணிக் கொழுவிய தசைகளும் இடை முரியாத சோறும் பிறவு மாசிய அடிகிலைக் கலங்களிற் பரப்பித் தான் முன்னின் றாட்டி விறவியர் பொன்மாலையைச் சூடாகிற்க நுமக்குப் பொற்றுமரையை கரியமயிரிடத்தே அழகுபெறச் சூட்டி அரியதேர் நல்கியும் அமையானுப்க் குதிரை முதலான பிற பரிசில்களையும் நீ சென்ற அற்றைநானே தருவான் என்க.

உருத்திரங்கண்ணனுர்

இயற்றிய

பெரும்பாணுற்றுப்படை.

அகவிரு விசம்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேணிற்
பாசிலை யொளித்த பராஅரைப் பாதிரி

5. வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கழுகின் பாளையம் பசம்பூக்
கருவிருந் தன்ன கண்கடு செறிதுளை
யுருக்க் யன்ன பொருத்துறு போர்வைச்
10. சுளைவறந் தன்ன விருட்டங்கு வறுவாய்ப்
பிறைபிறந் தன்ன விண்ணேந்து கவைக்கடை
நெடும்பட்ஜைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்குதிவவின்
மணிவார் ந் தன்ன மாயிரு மருப்பிற்
15. பொன்வார் ந் தன்ன புரியடங்கு நரம்பின்
ரெட்டையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கணவியொடு மதிவலந் திரிதருந்
தண்கடல் வரைப்பிற் ரூங்குநர்ப் பெருது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
20. பழுமரந் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால்கிளர் ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவாய்ப் பாணை
பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்

4650a



- கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
25. பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு
வழங்கத் தவா அப் பெறுவள னெய்திகொண்
வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்து
தியாமவ னின்றும் வருதும் நீயிரு
மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
30. முந்தீர் வண்ணன் * பிறங்கடை யந்தீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பன்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கு
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குதீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
35. வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்
கேளவ னிலையே கெடுக்குநின் னவல
மந்தஞ் செலவோ ரலறத் தாக்கிக்
40. கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமு முரு தரவுந் தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்
45. சென்மோ விரவல சிறக்குநின் னுள்ளங்
கொமுஞ்குட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வருளி
யெழுஉப்புணர்ந் தன்ன பழுஉக்கைநோன் பார்
மாரிக் குன்ற மழைசுமந் தன்ன
50. வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம்
வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக்

* புறங்கடை னன்பதும் பாடம்.

கோழி சேக்குக் கூடுடைப் புதவின் .
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந்
துளையரைச் சீறுர றாங்கத் தாக்கி

55. நாடக மகளி ராகளத் தெடுத்த
விசிவீங் கிண்ணியங் கடுப்பக் கவிறுபிணித் துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகஞேப் பகடுபுறந் துரப்பக்
கோட்டினர் வேம்பி னேட்டிலை மிடைந்த
60. படலைக் கண்ணீப் பரேரெறுழுத் திண்ணதோண்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் ரெழுகை பருங்கிற் காப்பச்
சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப்
65. பல்லெருத் துமனர் பதிபோகு நெடுநெறி
யெல்லிடைக் கழியுதாக் கேம மாக
மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ [ன்று
மருப்பொரு ளருத்துந் திருந்துதொடைநோ
ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
70. பொருகணை தொலைச்சிய புண்மர் மர்பின்
விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை துங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணை க னெறுழுத்தோட்
75. கடம்பமர் நெடுவே ளன்ன மீளி
யுடம்பிடித் தடகைய யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுகளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்

80. தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு
மூல்குடைப் பெருவழி கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூனையம் பசுங்காய் புட்டவிரிந் தன்ன
85. வரிப்புற வணிலோடு கருப்பையாடா [மடல்
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழு
வேற்றலை யன்ன வைநுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்ஞேற் பள்ளி மகவொடு முடங்கி
90. யீன்பினை வொழியப் போகி நோன்கா
மிரும்புதலை யாத்த திருந்துகளை விழுக்கோ
உளிவாய்ச் சுரையின் மிளிர. மிண்டி
மிருநிலக் கரம்பைப் படுநீ ரூடி
நுண்டு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
95. பார்வை யாத்த பறைதான் விளாவி
னீழன் முன்றி னிலவரற் பெய்து
குறுங்கா மூலக்கை யோச்சி நெடுங்கினைற்று
வல் ஊற் றுவரி தோண்டித் தொல்லை
முறவுவாயக் குழிசி மூர்யாப் பேற்றி
100. வாரா தட்ட வாடேன் புழுக்கல்
வீடாத் தும்பை வயவர் பெருமக
ஞேடாத் தாஜை யொண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெவ்வ மடையிற் ரேக்கிலைக் குவைஇநும்
105. பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்
மானீடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர் நசைஇக் குழித்த
வகப்புழி யயப்பி னகத்தொளித் தொடுங்கிப்

புகழா வாகைப் பூவி னன்ன

110. வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கு
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனுட்
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
115. நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண் னு
மருஞ்சர மிறந்த வர்ப்பர்ப் பருந்துபட
வொன்னுத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்துதி மழுங்கிய புலவுவா மெஃகம்
120. வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட்
சாபஞ் சார்த்திய கணைதுஞ்ச வியனக
ஞகம் வேய்ந்த வுயர் நிலை வரைப்பின் [யொடு
வரைத்தேன் புரையுங் கலவக்கடைப் புதை
கடுந்துடி தாங்குங் கணைக்காற் । ந்தர்த்
125. தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்
வாழ்முன் வேலிச் சூழ்மிளைப் படப்பைத்
கொடுதுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுதுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவி வெயின்த் குறுப்பிற் சேப்பிற்
130. களர்வள் ரீந்தின் காட்டுகண் டன்ன
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சேன்றி
ஞமலி தந்த மனவுச்சு லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்ஜூறும் பெறுகுவிர
யாளை தாக்கி னு மரவுமேற் செலினு
135. நீனிற விசம்பின் வலலேறு சிலைப்பினுஞ்
சுன்மகண் மாரு மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த

புலிப்போத் தன்ன புல்லணற் காளை
சென்ன யன்ன கருவிற் சுற்றமொடு

140. கேளா யன்னர் கடிபுலம் புக்கு
நாளாதுத் தந்து நறவுதொடை தொலைச்சி
யில்லது கள்ளின் ரேப்பி பருகி
மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண் ஞுமை நடுவட் சிலைப்பச்[உப்

145. சிலைநவி லெறுழுத்தோ னோச்சி வலன் வளையு
பகண் மகிழ் தாங்குந் தாங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளக்கரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்

150. கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு
மிடுமுன் வேவி யெருப்படு வரைப்பி

155. னன்னிருள் விடியற் புள்ளூழப் போகிப்
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாய்பி வான்முகை யன்ன கூப்புமுகி
முறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்ட டீரீஇ

160. நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வருங் காதிற் பஜைத்தோட்
குறுதெறிக் கொண்ட கூந்த லாய்மக
னளைவிலை யுணவிற் சிலையுட னருத்தி
நெய்வலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா

165. னொருமை நல்லான் கருநாகு பெறுஉ
யடிவாய்க் கேரவலர் குடிவயிற் சேப்பி

- னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்திலை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
170. விழுத்தண் இன்றிய மழுத்தின் வன்கை
யுறிக்கா ஓர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வேராரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைவிக் காட்ட
* பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
175. யொன்றம் ருடுக்கைக் கூழா ரிடையன்
கண்றமர் நிரையொடு கானத் தல்கி
யந்து ணவிர்புகை கமழுக் கைம்முயன் று
ஞெலி கோற் கொண்ட பெருவிறன் ஞெகிமிக்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி
180. னின்றீம் பாலை முனையிற் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா மிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்
185. தெமுகா டோங்கிய தொழுவடை வரைப்பிற்
பிடிக்கணத் தன்ன குதிருடை முன் றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் இருளையொடு கலப்பை சார்த்தி
நெஞ்சுவர் பறைந்த புகைக்குழ் கொட்டிற்
190. பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின்குடிச் சிறார்
நடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழிச் சொன்றிப்
புகரினர் வேவங்கை வீகண் டன்ன

* டன்மார் மிடைந்த என்பதும் பாடம்.

195. வவரை வான்புழுக் கட்டிப் பயிலவுற்
றின்சுவை மூற்ற பெறுகுவிர் ஞங்கர்க்
குடிநிறை வல்சிச் செஞ்சா இழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவாயன்ன மடிவாய் நாஞ்சி
200. இடுப்புமுக முழுக்கொழு முழுக இன்றித்
தொடுப்பெறிந் துழுத துளர்படி துடவை
யரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ணக் கடம்பி னறுமல ரண்ன
வளரிளாப் பிள்ளை தழீஇக் குறுங்காற்
205. கறையனற் குறும்பூழுக் கட்சிச் சேக்கும்
வன்புல மிறந்த மின்றை மென்றேருன்
மிதியிலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ஓலவை னளற்றனை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
210. காரேறு பொருத கண்ணகன் செறுவி
அழாஅ நுண்டோளி நிரலிய வினைஞர்
முடிநா றமுத்திய நெடுநீர்ச் செறுவி ற
களைஞர் தந்த கணைக்கா னெய்தற்
கட்கமழு புதுப்பு முனையின் முட்சினை
215. முகைசூழு தகட்ட மிறழுவாய் மூள்ளிக்
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவுண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புனர்நார்ப் பெய்த புனைவின் கண் னிரை
யீருடை யிருந்தலை யாரச் சூடிப்
220. பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி
னிரும்புவடித் தன்ன மடியா மென்றேற்
கருங்கை வினைஞர் காதலன்சிறுஅர்

- பழஞ்சொற் றமலை முனைஇ வரம்பிற்
225. புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுப்பை வெருங்
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக்
கடுப்புடைப் பறவைச் சாதி யன்ன
230. பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
ஆழும்புடைத் திரடா துமித்த வைனஞர்
பாட்புறை மருதி னேங்குசிலை நீழற்
பலிபெறு வியன்கள் மலிய வேற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந்
235. துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற்
சிலம்பி வானால் வலந்த மருங்கிற்
குழுமுநிலைப் போரின் முழுமுத ரேலைச்சிப்
பகடேர் பிழிந்த வின்றைத் துகடப
வையுந் துரும்பு நீக்கிப் பைதறக்
240. குடகாற் றெறிந்த குப்பை வடபாற்
செப் பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந்
தண்பளை தழீஇய தளரா விருக்கைப்
பகட்டா வீன்ற கொடுநடைக் குழவிக்
கவைத்தாய்பு தொடுத்த காழுன் றல்கு
245. வேணி யெய்தா நீணைடு மார்பின்
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் உணவிற்
குமரி முத்த கூடோங்கு நல்லிற்
நச்சச் சிறுஅர் நச்சப் புளைந்த
ஓரா நற்றே ருருட்டிய புதல்வர்
250. தளர் நடை வருத்தம் வீட வலர்முலைச்
செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பால்ஸர் ந்
தமளித் துஞ்ச மழுகுடை நல்லிற்

கெழில்பசி யறியாத் துளங்கா விருக்கை
மல்லத் பேரூர் மடியின் மடியா

255. வினாஞ்சுர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவா முளகின் வாட்டொடும் பெறுகுவிர்
யழைவினை யாடுங் கழைவள ரடுக்கத்
தணங்குடை யாளி நாக்கவிற் பலவுடன்
கணஞ்சால் வேழுங் கதழுற் ரூஅங்
260. கெந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை
விசய மடேம் புகைசு முலைதொறுங்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழு நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
265. குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற்
கொடுங்காற் புன்னைக் கோடுதுமிந் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த
ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
270. செவ்வரிக் கயலொடு பச்சிரூப் பிறழு
மையிங் குட்டத்து மகவொடு வழங்கக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங்
கொடுமூடி வலைஞர் குடிவயிற் சேப்பி
275. னவையா வரிசி யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேப்பட
வெல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
280. வல்வாய்ச் சாடியின் வழைச்சுற விளைந்த
வெந்தீ ரரியல் விரலை நறும்பிழி

- தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சுன் பெய்த சுவல்பினி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த[இக்
285. நெடுங்கழைத் துண்டி ணஞ்க நாண்கொழி
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர் நணிப் பிரய்பி னஞ்சுநிழல் வெருஞ
நீத்துடை நெடுங்கயந் திப்பட மலர்ந்த
290. கடவு ளொண்டு வடைத லோய்பி
யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
யகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
வரகிதழ்க் குவளையொடு நீல நீடி
முரட்டு மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
295. சூறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநா ளயையத்துப் பினையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுசிய படிவ நன்னகர்
மனையறை கோழியொடு ஞமல் துன்னது
300. வளைவாய்க் கிள்ளை மறைவினி பயிற்று
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடே வயினரிந் தட்ட
305. சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணையின் மாதுளத்
துருப்புறு பசங்காய்ப் போழோடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளைஇப் பைந்துணர்
நெடுமெரக் கொக்கி னறுவடி விதிர்த்த

310. தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்
வண்ட லாயமொ டென்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
யிரைதேர் மணிச்சிரவிரைசெத் தெறி ந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
315. கேள்வி யந்தனை ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசைஇ யவன
ரோதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்று
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
320. வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉ
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பி
325. னெல் லுழு டகட்டொடு கறவை துண்ணு
மேழகத் தகரோ டெகினங் கொட்குங்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மெங்சினைப்பனிதவழ் பவைபோற்
பைங்கா மூல்கு னுண்டுகி னுடங்க
330. மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும்
பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியிப் போற்சிலம் பொலிப்ப வுயர்ந்திலை
வான்றேய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைப்பய
335. முத்த வார்மணற் பொற்களங் காடுப்.
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூத் துய செதுக்குடை முன்றிற்

- கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
 340. வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பி
 னீர்ஞ்சே ரூடிய விரும்பல் குட்டிப்
 பன்மயிர்ப் பிணவொடு பாய்ம் போகாது
 நெண்மா வல்சி தீற்றிப் பன்னட்
 குழிநிறுத் தோம்பிய குறுந்தா ஓற்றைக்
 345. கொழு நினைத் தடியொடு கூர்ந்திருப் பெறுகவிர்
 வான மூன்றிய மதலை போல
 வேணி சாத் திய வேற்றருஞ் செண்ணி
 விண்பொர நிவந்த வேயா மாடத்
 திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி
 350. யுரவுநீ ரழுவத் தோடுகலங் கரையுந்
 துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்
 குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
 வண்டோட்டுத் தெங்கின் வாடுமெடல் வேய்ந்த
 மஞ்சன் முன்றின் மண நாறு படப்பைத்
 355. தண்டலை யுழவர் தனிமலைச் சேப்பிற்
 ரூழ்கோட்ட பலவின் சூழ்சனைப் பெரும்பழம்
 வீழி ரூபைக் குழவித் தீநீர்க்
 கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
 360 குலைமுதிர் வாழைக் கூணி வெண்பழந்
 திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந்
 தீம்பலி ரூர முளையிற் சேம்பின்
 முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்
 மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கழுகின்
 புடைகுழ் தெங்கின் முப்புடைத் திரழ்கா
 365. யாறுசெல் வம்பலர் காய்பசி தீரச்
 சோறடு குழிசி யிளக விழுஉம்
 வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்

- பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
370. வாடா வள்ளியின் வளம்பல தரூஉ
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர் ந்தோ ஞங்கண்
வெயினுழை பறியாக் குழினுழைபொதும்பர்க்
375. குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புண்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொங் பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கலத் தலைபோ
னிழுழூழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
380. புனல்கால் கழீஇய பொழி செருதுந் திரள்காற்
சோலைக் கமுகன் சூல்வயிற் தன்ன
நீலைப் பைங்குடத் தொலைச்சி நாலூந்
பெருமகி மிருக்கை மரீஇச் சிறுகோட்டுக்
குழலித் திங்கட் கோணேர் ந் தாங்குச்
385. சுறவுவா யமைத்த சுரும்புகுழ் சுடர் நுத [கண்
நறவுபெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
390. செவ்விகொள் பவரோ டஞ்சைஇ யவ்வயி
னருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநுங்
கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்
காழோ ரிகழுபத நோக்கக் கீழ்
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
395. கடுஞ்சுன் மந்தி கவருங் காவிர்
களிறுகத் னடக்கிய வெளிறில் கந்திற்

- றிண்டேர் குழித்த குண்டு நெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்து மலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
400. கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த
வடையா வாயின் மிளைகுழ் படப்பை
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
405. சுடும னேங்கிய நெடுநகர் வரைப்பி
னிமுமென் புள்ளி னீண்டுகீளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலா அப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
410. மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழு
விழவு மேம்பட்ட பழவிறன் முதா
ரவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வா
யந்தி வானத் தாடுமெழைகடுப்ப
வெண்கோட் டிரும்பினங் குருதி யீர்ப்ப
415. வீரரம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே
ராராச் செருவி னைவர் போல
வடங்காத் தானையோ டென்றுமேல் வந்த
வொன்னுத் தெவ்வ ரூலைவிடத் தார்த்துக்
420. கச்சி யோனே கைவண் டோன்ற
னச்சிச் சென்றேர்க் கேம மாகிய
வளியுந் தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேன் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேன் நன்பொன் பூப்ப
425. நட்புக்கொள்வேண்டி நயந்திசி னேருந்

துப்புக்கொள்வேண்டிய துணையி லோருங்
கல்வீ முருவி கடற்படர்ந் தாங்குப்
பல்வேறு வகையிற் பணிந்த மன்ன

ரிமையவ ருறையுஞ் சிமையச்செவ்வரைட்டுப்
430. வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோ
பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகு மிரியன் மாக்க

ளொருமரப் பாணியிற் றாங்கி யாங்குத் [இச்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபுகுழி

435. செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப்
பெருங்கை யானைக் கொடுந்துடி படுக்குங்
கடங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீதி மாடத்

திறையுறை புறவின் செங்காற் சேவ

440. வின்றுயி விரியும் பொன்றுஞ்சு வியனகர்க்
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பட்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுபே வேண்டுபே வேண்டினர்க் கருளி

445. யிடைத்தெரிந் துணை மிருங் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூய்பா வள்ளத்
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்
பொறிவரிப்புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கோளவேட் டாங்குப்

450 புலவர் பூண்கட னற்றிப் பகைவர்
கடிமதி லெறி ந்து குடுமி கோள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினு
மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக

455. மன்னர் மன்னா மறவர் மறவ
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்குர் கொன்ற
பைம்பூட் சேன்ய் பயந்தமா மோட்டுத் [குத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்
460. தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி
வந்தேன் பெரும வாழிய நெடிதென
விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடன் றி மரபிற் கைதொழுஉப் பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்திலை
465. நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
யந் திலை யனுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன் சிதர்வை நீக்கி
யாவி யன்ன வவிர் நூற் கலிங்க
470. மிரும்பே ரொக்கலோ டொருங்குட னுமைக்
கொடுவாள் கதுவ்ய வடுவாழ் நோன்கை
வில்லோ னட்ட பல்லுன் கொழுங்குறை
யரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
றெரிகொ ஸரிசித் திரணைக்கும் புழுக்க
475. வருங்கடித் தீஞ்சுவை யனுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமாந்
தானு விருப்பிற் ரூனின் றூட்டி
480. மங்குல் வானத்துத் திங்க ணேய்க்கு
மாடுவண் டிமிரா வழலவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி
யுரவுக்கடன் முகந்த பருவ வானத்துப்

- பகற்பெயற் றுளியின் மின் னுதிமிர்ந் தாங்குப்
 485. புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின்
 ரூடையமை மாலை விறவியர் மலைய
 நுலோர் புகழ்ந்த மாட்சிய மாக்கடல்
 வளைகண் டன்ன வாலுளொப் புரவி
 துணைபுணர் தொழில் நால்குடன் பூட்டி
 490. யரிதேர் நல்கிய மமையான் செருத்தொலைத்
 தொன்னுத் தெவ்வ ரூலைவிடத் தொழித்த
 விசும்புசெ விவுளியொடு பசும்படை தரீஇ
 யன்றே விடுக்குமவன் பரிசு லின்சீர்க்
 கின்னர முரலு மணங்குடைச் சாரன்
 495. மஞ்ஞை யாலு மரப்பயி லிறும்பிற்
 கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
 மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
 செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
 களிறுதரு விறகின் வேட்கு
 500. மொளிறிலங் கருவிய மலைகிழ் வோனே

போருட்பாதுபாடு.

1-முதல் 16-அடிகள் பேரியாழின் வருணனை

அகன்ற பெரிய ஆகாயத்திடத்தே தோன்றிப் பரந்த இருளை விழுங்காநின்று மறைந்தபகற்பொழுதை உலகத்தே தோற்றுவித்து எழுதலீசு செய்யும் பலகிரணங்களையுடைய ஞாயிறு கோபிக்கின்ற சினம் முறுகிய வலியையுடைய முது வேணிற் காலத்தே, பசிய இலைகளை உதிர்த்த பரிய தாளி ணையுடைய பாதிரியினது வளவிய இதழையுடைத்தாகிய வண்ணடையுடைய பூவினுடைய வயிற்றிடத்தைப் பிளங்க அதன் உள்ளிடத்தை யொக்கும் நிறமுட்டு தலுற்ற தோலி னலாகிய, பரிய தாளினையுடைய கழுகினது பாளையாகிய அழகிய பசியழு விரியாமற் கருவாயிருந்தாலோத்துஇரண்டு கண் ஞூங்கூடின செறிந்த துளையினையும், உருக்கி ஒன்றாக வார்த்தாற் போன்ற தோல்களின் வேறுபாடு தெரியாமல் இசைத்தலுறும் போர்வையினையும், சுனை வற்றி உள் இருண்டாலோத்த இருள் செறிந்த உண்ணாக்கினையில் லாத வாயினையும், முதற்பிறை பிறந்து ஏந்தியிருந்தாற் போன்ற பின்பு ஏந்தியிருக்கின்ற கலவத்தலையுடைய கடையினையும், நெடிய மூங்கிலையொத்த திரண்ட தோளினையுடைய மடந்தையின் முன்னகையிற்குறிய தொடியை யொக்கும் நெகிழு வேண்டுமிடத்து நெகிஞ்தும் இறுக வேண்டுமிடத்து இறுகும் வார்க்கட்டினையும், நீலமணி ஒழுகினு வொத்த கருமையான பெரிய தண்டனையுமுடைய பொன் கம்பியாய் ஒழுகினுவொத்த முறுக்கடங்கின நரம்பின் கட்டுமைந்த யாழ் என்க.

16-22 பாஜரின் இயல்பு.

இவ்வியல்பினதாகிய பேரியாழை இடத்தோட்பக்கத்தே அணைத்து, வெய்ய தெறுதற் றெழுழிலையுடைய

ஞாயிற்றேடே திங்களும் மேருவை வலமாகத் திரிதலைச் செய்யும் குளிர்ந்த கடல்சூழ்ந்த உலகில் நின்னைப் புரப்பாரைப் பெருமையாலே, பெய்கின்ற மனை துறத்தலால் நிலத் தின்கண்ணெழுந்த ஆவிசூழ்ந்த மலையிடத்தே பழுத்த மரத்தைத் தேடி த்திரியும் பறவைகளைப்போலப் பசிமிகுதி யால் அழுகின்ற சுற்றுத்தாருடனே ஓரிடத் திராமற் பயனின்று ஒடித் திரிதலைச் செய்யும் பொலிவதிந்த யாக்கை யினையும் கற்றகல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையுமடைய பாணன் என்க.

23-28 ஆற்றுப்படுத்துவோன் தான்பேற்ற பரிசீலக் கூறுதல்.

பாண! பெரிய வற்கடமிக்க காடு உழவுத்தொழில் முதலியவற்றுல் ஆரவாரமிகுப்படி தொகுதியையுடைய மேகம் துளியைச் சொரிந்தாற்போல, தொன்று தொட்ட பசிமிக்க எம்முடைய மிகப்பெரிய சுற்றுத்தோடே பிரக்குக் கொடுக்கவும் கெடாத பெருஞ் செல்வத்தைப் பெற்று வெள்ளிய பிடரிமயிரையுடைய குதிரையோடே வளியினையுடைய யானைகளையும் வாரிக்கொண்டு தொன்றுதமான் இளந்திரையனது ஊராகிய அவ்விடத் தினின்றும் யாம் வாராங்கிறேம் என்க.

28-37 இளந்திரையனின் சிறப்பு.

நிங்களுப், பெரிய நிலத்தை அளந்த, திருவாகிய மறுவை யணிந்த மார்பினையுடைய, கடல்சீபாலும் நிறத்தையுடைய திருமாலாகிய இராமபிரானின் வழித்தொன்ற அம் அக்கடலின் திரை கொண்டுவந்து ஏறவிட்ட மரபினால் சோழன் குடியிற் பிறந்தோனுமாகிய அகன்ற இடத்தை யுடையுலகத் திலே நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் முரசு முழங்குகின்ற நாற்படையினையுடைய சேர சோழ பாண்டியரென் அம் மூவரிலும், விளங்குகின்ற கீரையுடைய சட-

விடத்துப் பிறந்த சங்கின் மேலாக உலகம் கூறும் வலம் புரிச் சங்கையொத்த குற்றம் நின்கும் தலைமையினையும் மறத்தைப் போக்கின அறத்தைச் செய்கின்ற செக்கோலி ணையும் பல்வேற் படையினையுமுடைய தொண்டைமான் இளந்திரையன் என்க.

37-45 இளந்திரையனின் ஆட்சிச் சிறப்பு.

இவ்விளந்திரையனிடத்துச் செல்லுவிராயின் கேட்பாயாக அவனுடைய தன்மையை, கெடுவதாக நினதுமிடி. வழிப்போவார் கலங்கும்படியாக வெட்டி அவர்கள் கையிலுள்ள பொருள்களைக் கைக்கொள்ளும் களவே உழவு போலும் இல்லாழ்க்கைப் பொருளாகவுடைய கொடுமையோரில்லை அவ்விளந்திரையனது காவலையுடைத்தாகிய அகலத்தையுடையநாட்டில்; உருமேறும் இடியாது; பாப்பு களும் கொல்லுதலைச் செய்யா; காட்டிடத்துள்ள புலி முதலான விலங்குசளும் துன்பஞ் செய்யா; ஆதலின் விருப்பிய விதமாக அந்நாட்டின்கண்ணே இளந்திரையனை இனிடத்தே இனைப்பாறி, எங்களிடத்தே நீ தங்கிப்போக வேண்டுமென்று நச்சினவிடத்தே நீயும் அதற்கு விரும்பித் தங்கிச் செல்வாயாக, இரத்தற்றெழுழிலில் வல்லோய்! நினது நெஞ்சு நினைத்த சிறப்புகளைப் பெறுவதாக என்க.

46-65 உப்பு வாணிகர் இயல்பு.

நன்றாகி வளைந்தமரம் குழந்து கிடக்கப்பட்டதாய் தைத்த சிக்கென்ற தன்மையையுடைய ஆரிடத்தே மத்த னாத்தை யொத்த குறட்டினையுடைய உருளைபினையும் களையமரப் பூண்டு சேர்ந்தாலோத்த பருத்த கைகளையுடைய வலியபானரயுமுடைய, மாரிகாலத் தில் மலையானது மேகத்தைச் சுமந்து நின்றுற் போன்ற தொத்துளிப்பாயாலே வேய்ந்த ஒலிக்கின்ற வாயையுடைய சகடத்தை,

60 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியிர

யானை புனத்திற் தின்னுமல் காக்கின்றவர்கள் இதன் மேலே கட்டின குடிலை யொப்பச் சிறுக்கட்டின கோழி கிடக்கும் கூட்டையுடைத்தாகிய குடிலின் வாசனிலே முங்கில் மூளைபோலும் கொம்பினையுடைய கரியபிடியினது முழங்காளை யொக்கும் துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை அசையும்படிதாக்கிநாட்காடுமகளிர் ஆடுங்கள் த்தேகொண்டுவந்த வாராற்பினித்தலிறுகின இனியமுழவை யொப்பத்தகராதபடி கயிற்றுலேவரின்து காடிவைத்தமிடா வையுடைய அப்பாரிற்றலையிலே குழுவிழைக் கைக்கொண்ட பெண் இருந்து பூண்ட எருதை முதுகிலே அடிப்ப, கொம் பிடத்தே பூங்கொத்தையுடைய வேப்பின து மேன்மையை யுடைய இலை நெருங்கிய தழுழிரவினா மாலையையும் பரிய அழகினையும் வலியினையுடைய இறுகின தோளினையும் முறுக்குண்ட உடம்பினையும், நிரப்பிய மெய்வளியினையு முடைய உமன்ர் சிறிய துளையினையுடைய கொடிய நுச்ச தின்கண்ணே எருதுகளை ஒருவழிப்பட நிறைத்துக்கட்டின பெரிய கயிற்றினையுடைய சகடமாகிய வொழுகையினைப் பக்கத்தே காத்துச் செல்ல, சீறிபவாக இடப்படும் பக்கு வத்தையுடைய உப்பாகிய உணவின் விலையை சொல்லி இளைத்த எருதுகளுக்குப் பதிலாகப் பூட்டுவதற்குப் பல எருத்தையும் அடித்துக் கொண்டு போகும் உப்பு வாணிகர் என்க.

65-82 ஊரின் கவர்த்த வழிகளைக் காத்தல்.

இவ்வாரைக் கூட்டுவாணிகர் ஊர்கள் தோறும் செல்லும் நெடிய வழியினையும் பகற்றீர்முது போவார்க்கு இளைப்புத் தீர மலையிலுள்ளனவும் கடவிலுள்ளனவுமாகிய மாட்சிமூடையுடைய பயணைக்கொடுக்கும் பெறுதற்காய் பொருள்களை உலகத்தோரெல்லாரையும் நுகரப்பண்ணும், திருந்திய தொடையினையுடையவல்லையையுடையவாகிய காலில் அடியை

மறைக்கின்ற செருப்பைக் கோத்துச்சட்டையிட்டி, பொருகின்ற அம்புகள் தசையிலூடு போக்கின புண்கள் தீர்ந்த மார்பிளையும் விரவின வரிப்பாருந்திய கச்சினையுடைய வெள்ளிய கைப்பிடி பொருந்திய ஒள்ளிய வாள் வரையிடத்து ஊர்கின்றபாட்புதேபாலத்தோளிலே கோக்கப்பட்டு ஒருபக்கத்தே தூங்காநிற்க, உடைவாள் செருகப்பட்ட கட்டுதலிலுகும் சேலையினையும் கொடிய வில்லை நிரம்பவாக்கின இடமகன்ற வலியினையுடைத்தாகிய தோளினையுமுடைய கடம்பிடத்தே யிருந்த நெடிய முருகனை யொத்த கூற்றுவிளைப் போன்ற வேலைப் பெரிய கையிலேயுடைய பிறக்கிடாத புதியோர் பெரிய நிலையினையுடைய பலாவி னடிபிலே குலைகொண்ட சிலவாகியசௌகினையுடைய பெரிய பழத்தையொப்ப மின்கினது ஒத்தகனமாகச் சேர்த்த பாரத்தைத் தாங்கிய, வடிவமுர்த்தின வலியினையுடையமுதுகினையும் நிமிர்ந்த செவியினையுமுடைய கழுத்தண்யக் கொண்டு போகின்ற திரளோடே வழிக்குஞ் சங்கத்தினையுடைய பெரிய வழிபிலே கவர்த்த வழிகளையும் காத்திருக்கும் விற்படையிருக்கின்ற ஊர் என்க.

82-105 எமிற்றியர் செய்கை.

இத்தன்மையதாகிய காட்டுவழிகளில், நீண்ட தாளி ஜையுடைய இலவத் தினது அசைகின்ற கொட்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காயினது முதுகு விரிந்து பஞ்ச தோன்றினுலோத்த வரியைமுதுகிலேயுடைய அணி லோடே ஏவியும் திரியாதபடியாக, யாற்றினது அறலை பொக்கும் மேற்புறத் திரையும்காழுவிய மடலினையுமுடைய வேலின் முளையை யொத்த கூர்மையான முளையினையுடைய நெடிய மேட்டு நிலத்தில் நின்ற ஈந்தினுடைய இலையாலே வேய்ந்த எய்ப்பன்றியின து முதுகுபோலும் புறத்தினையுடைய குடிலின் கண்ணே, மான்தோலாகிய படுக்கையிலே

பிள்ளையோடே முடங்கி அப்பிள்ளையைப் பெற்ற எயிற்றி கிடக்க, (எனைய எயிற்றியர்) சென்று வலியையும் வைரத் தையும் உடைய பூண் தலையிலே அழுத்தின நன்றுகிய தீர்ட்சியையுடைய சீரியகோல் செருகின உளிபொலும் வாரியினையுடைய பாரைகளாலே கட்டிகள் கீழ்மேலாகுமாறு குத்துகையினுடேல் கருமை நிலமாகிய கரம்பை நிலத்திலுண்டாகிய புழுதியை யமைக்கு மெல்லிய புல்லரிசியை வாரி யெடுத்துக்கொண்ட வெள்ளிய பல்லையுடையனயின் குடியிற் பிறந்த மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினை யுடைய விழாமரத்தினது நிமுலையுடைய முற்றத்திடத்துத் தோண்டின நிலவுரசிலே அப்புல்லரிசியை இட்டுச் சிறிய வயிரமாகிய உலக்கையினுடேலே குத்தியூழ்ந்த கிணற்றிலுள்ள சிற்றுறலாகிய உலரிசீர முகந்துகொண்டு வந்து பழைய ஒஹவாய்போன பாளையிலே வார்த்த உலைக்கையுமின்த அடிப்பிரேல வைத்து அரியாது ஆக்கன, உப்புக்கண்டத்துடன் கூடிய சோற்றை, கெடாததும்பை சூடின போரை வல்ல வீரருடைய தலைவனுகிய முதுகிடாத படையினையும் ஒள் ஸிய தொழில்களையுடைத்தாகிய வீரக்கழலை யணிந்த காலி ஜையுமுடைய செவ்விய மலைநாட்டையுடையானது பாணச் சாதியேம் என்று கூறுவிராயின் தெய்வங்களுக்கு இடிம் பலிபோலத் தேக்கிலையிலே குகிக்கையினுடேலே நுழைமுடைய பசுமை தீர்ந்த சுற்றத்தோடே அவ்வுணவை மிகப்பெறுகு விர் என்க.

106-117 பாலைநிலத்துள்ளார் சேயல்.

மாணடி அழுந்திக்கிடக்கின்ற நீரின்மையான் மயங்கித் திரியும் வழியிடத்திலே, மழைபெய்தலைத் தவிர்ந்த காலத் தே ஸீர் நிற்கவேண்டுமென்று விரும்புதலாலே குழித்த குளங்களைச் சூழப்பறித்துக்கிடக்கின்ற குழிகளிலுள்ளே மறைந்தொதுங்கி அகத்திப்புவினை யொத்த வளைந்த கொம்

பின்னுடைய பன்றியின் துநீருண்ணவரும் வரவைப் பார்த்திருக்கும் நடுவியாமத்து வேட்டை ஒழிந்தார்களாயின் அதன் பிற்றை (பகல்) நாளிலே அங்காந்த வாயையுடைய நாய்க்குடனே சென்று பசிய தூறுகளையிடத்து அவற்றிற் கிடவாமலோட்டி குவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே ஒன்றே பொன்று பின்னத்த வலைகளை மாட்டி, மூள்ளைத் தண்டிலே யுடைய தாமரையின் துபுறவிதழை யொக்கும் நெடிய செவியின்னுடைய குறிய முயல்களை ஓரிடத்தும் போகில்லாதபடி வளைத்துத் தறுகண்மையுடைய கான வர் காட்டிலுள்ள முயல்களைக் கொள்ளோ கொண்டுள்ளும் அரியபாலைநிலம் என்க.

117-133 எயினர் அரண்களின் நிலைமை.

இவ்வரிய பாலைகிலத்தைக் கைவிட்ட அப்பால், பருந்துகள் படியப் பொருந்தாத பகைவர் அஞ்சக் குத்தி கூர்மையை யுடைய முனைமழுங்கின புலால் நாறும் வாயை யுடைய வேலை வடித்த மணிகட்டின பலகைகளோடு நிரைத்து வைக்குது, தலையிலே முடிந்த நாணையுடைய வில்லைச் சார்த்தி வைத்த அம்புக்கங்கும் அகற்சியை யுடைய வீரிகளையும் ஊகம் புல்லாலே வேய்ந்த உயர்ந்த நிலைமையினை யுடைய மதிலையும் மலையிடத்துள்ள தேனிறூலை யொக்கும் குதையினை யுடைத்தாகிய அடியினை யுடைய அம்புக்கட்டுக்குடனே ஒசை கடிய துடியும் தூங்கும் திரண்ட காலையுடைய பந்தரினையும் சங்கிலிகளாலே நாய்களைக் கட்டிவைத்த கிட்டுதற்காகிய காவலையுடைய வீட்டினையும், வாழ்கின்ற மூள்ளையுடைய வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டினையுடைத்தாகிய பக்கத்தினையும் கொடிய கணையமரம் ஏற்றட உட்கதவையுடைய வாய்வினையும் செவ்விய திலையினையும் நெடிய முனையினையும்

டைய வலியை யுடைய சமூக்கள் நிரைத்த ஊர்வாசலினையும் முடைய கொடிய வில்லையுடைய எயினச்சாதியிள்ளாருடைய அரணிலே தங்கின், களர்கிலத்தே வளர்ந்த ஈந்தி னது விதையைக் கண்டாற்போன்ற மேட்டு நிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை நாய் சுடித்துக் கொண்டு வந்த அக்குமணிபோலும் முட்டை களையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனைகள் தோறும் பெறுகுவிர் என்க.

134-147 குறிஞ்சிநிலத்துள்ளார் வீரம்.

யானை தன் எதிரே செல்லினும் பாப்பு தன்மேலே செல்லினும் நீலநிறத்தையுடைய மேகத்திடத்தே வலிய உருமேறு இடிப்பினும் சூற்கொண்ட மகள் அவையிற்றுக்கு அஞ்சி மீளா மறத்தைப்பூண்ட வாழ்வினையும், வலிமையினுற் கொள்ளைகொண்டுள்ளுப் பண்வினையும் வாட்டொழில் செய்யும் குடியிற் பிறந்த புவியினது போத்தை யொத்த புல்லென்ற தாடியை யுடைய குறிஞ்சிநிலத்தலை வன், தான் குறித்த விலங்கின்கே மலே செல்லுகின்ற நாய் அதனைத் தப்பாமற் கொள்ளுமாறு போன்ற கொடிய வில்லை யெடுத்த காவலாளருடனே தன்வார்த்தை கேளாத பகைவரது காவலையுடைய நிலத்தே சென்று விடியற்காலையில் அவர்களுடைய பக்ககளை அடித்துக்கொண்டு போந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப்போக்கி அதற்குப் பின்பு தமது வீட்டிலே சமைத்த கள்ளுகளில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளையுண்டு: வளப்பத்தையுடைய மன்றிலே வலியையுடைய கிடையை அறுத்துத்தின்று தோலை மடித் துப்போர்த்த வாயையுடைய மத்தளம் தங்களுக்கு உடுவே முழங்க வில்லுப்பயின்ற வலிமையுடைய இடத்தோலை யெடுத்து வலப்பக்கத்திலே வளைந்து பகந்பொழுதிலே

முகிழ்ச்சியுடனே ஆடும் அசையாத குடியிருப்பாகிய பொருதலையுடைய இடம் என்க.

147-154 இடையர் குடியிருப்பின் தோற்றும்.

இவ்வகையான குடியிருப்பினைக் கடந்த பின்பு ஆட்டு மறிகள் நின்றுதின்னும் தன்மையையுடைய தழைகளைத் தட்டின குறுகிய கால்களையுடையவீட்டினையும், சிறுதூற்றை விடைய வாயிலினையும் கட்டப்பட்ட கழிகளாலான கதவி னையும், வரகுக் கற்றைகளாலே வேயப்பட்ட வரிந்தகழிகளிடத்தேயுள்ள சேக்கையையும், தோல்களைப் பாயலாக விடைய முதியோன் துயில் கொள்ளும் காவலையும்யாட்டின் நெடிய கயிறுகள் கட்டின குறிய முளைகளையுடைய முற்றத்தினையும், வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடனே வெள்ளாடுங் கிடக்கும் கட்டு முள்ளாகிய வேவியினையுமுடைய எருமிகுகின்ற முல்லைநிலத்து ஊர் என்க.

155-168 ஆய்மகள் செயல்.

இத்தன்மையான ஊரிடத்து, செறிந்த இருள்போகின்ற காலத்தே பறவைகள் துபிலெழுரா நிற்க எழுந்து போவ, புலியினது மூழக்கம்போலும் மூழக்கத்தை விடைய மத்தை ஆரவாரிக்குட்படி கயிற்றை வளித்து, குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை மொத்த குவிந்த முகிழ்ச்சியுடைய உறையாலே இறுகத்தேயத்து இனிய தயிரைக்கடைந்து வெண்ணெயை எடுத்து, தயிர்புள்ளியாத் தெறித்த ஓயையைடைய மோர்ப்பானையை மெத்தென்ற சுமட்டில் வைத்துச் சுமங்து நாட்காலையிலே மோரைவிற்கும் நன்றுகிய மாண்மாநிறத்தினையும் சிறிய குழை அசையுங் காதினையும் மூங்கில் போலும் தோளினையும் குறிதாகிய அறலைத் தன்னிடத்தே கொண்ட மயிரி

கீழமுடைய ஆய்சாதியிற் பிறந்த மகள் மோர்விற்றதனு அண்டாகிய ரெங்கு முதலியவற்றுலே சுற்றுத்தாரெல்லாநையும் உண்ணப்பண்ணிப் பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகப் பசும் பொன்னை வாங்காளாய், பாலெருமையையும் நல்ல பசுவையும் கரிய எருமை நாகினையும் செய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்குகின்ற, சீழ்க்கைபிடித்தலாலே மடிந்த வாயையுடையிடையர்குடியிருப்பிலே தங்குவிராயின் பெரிய சுற்றுத்தையுடைய ஞானத்து சிறிய பார்ப்பைப்பொத்த பசிய தினையிசிச்சோற்றைப் பாலோடு பெறுகுகின் என்க.

169-184 இடையர் தன்மை.

இடையன் செருப்புக்கிடந்த; வடிவமுந்தின வளியை யுடைய அடியினையும், பசுக்களுக்கு வருத்தஞ் செய்யும் தடியை ஊன்றினவும் மரங்களை ஒடிய வெறிந்து கொடுக்கும் கோடாரியால் தழும்பிருந்த வளியனவுமாகிய கையினையும், இரண்டு நுனிகளிலும் உறியையுடைய காக்கள் மேலே பிருந்ததனால் உண்டாகிய தழும்பு மிக்க மயிரெழுந்த தோட்கட்டினையும், பசுக்கறந்த கையில் மேனிய பாலைத் தடவின மயிரையும், உயர்கின்ற உச்சியையுடைய கொப்புகளிலுள்ளவும் கொடிகளிலுள்ளவுமாய்க் கலந்து காட்டிடத்துள்ள பல பூக்கள் நெருங்கிய கல்ம்பகமாகிய மாலையினையும், ஒன்றாகப் பொருந்திய உடையினையுமுடைய பாற்சோற்றை யுண்கின்ற இடையன் கன்றுகளை முடைய சுசுத்திரனோடு காட்டிலே தங்கி, அழகிய நுண்ணியதாய் விளங்கும் புகை கமழுமாறு கையினாலே முயன்று தீக்கடைக் கோலாலே கடைந்து கொண்ட மிக்க விறலையுடைய கடைக்கொள்ளியாகிய சிவந்த நெருப்பினாற் துளையிட்ட கரிய துளையினையுடைய குழலில் உண்டாக்கிய

மிகவுமினிய பாலை என்னும் பண்ணை தான் வெறுப்பான யின், குழிமினது உட்பொய்யாகிய கொப்பிடத்து வளைத் துக்கடின மரங்கயிறுகிய ஏம்பினையுடையவில்பாழிடத்து ஒலிக்கும்படி விரலாலே தெறித்து வாசிக்கின்ற குறிஞ்சி யென்கின்ற பண்ணைப் பலகாவிளையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஒரையாகக் கருதி அதனைச் செவிகொடுத்துக் கேட்கும் சுல்லு நிறைந்த அகற்கிணையுடைய மூல்லை நிலம் என்க.

184-196 உழுதுண்பார் இநுப்பின் இயல்பு.

இவ்வாருண மூல்லைநிலத்தைக் கடந்துபோய், மூன்றுத் தன்னிடத்தே சூழ்ந்து எழுகின்ற விடத்தர் முதலிய காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களையுடைய ஊர்களில் பிடித்திரள் நின்றும் போன்ற சூதிர்களையுடைய முற்றத் தினையும், யானையினது காலையொக்கும் வரகுதிரிகை நடப் பட்டிருக்கும் பந்தரினையும், குறிய சகடத்தினுருளைக் கோடே கல்ப்பையையும் சார்த்தி வைக்கக்கிணுலே நெடிய சுவர்தேய்ந்தபுகைக்குழிர்தகீகாட்டிலையும் உடைய, மாரிக்காலத்தையுடைய விசும்பிடத்தே பரந்த மேகத்தை யொப்ப வரகு வைக்கோலாலே வேய்ந்த அழகிய குடிசை களையுடைய சிறிய ஊர்களிலே நெடிய கொத்தினையுடைய சிறு பூளையினது பூவையொத்த குறிய தாளையுடைய வரகினது சிறிய அனித்தாகிய சோற்றை, நிறத்தையுடைய கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாலோத்த அவரை விடையினது நன்றாகிய பருப்பை மிக இட்டுக் கலத்தவினாலே இனிய சுவையினையுடைத்தாகிய மூரலோடு பெறுகிற என்க.

196-206 மூல்லைநிலத்து உழுவார் சேய்வாக.

இத்தன்மையான குடியிருப்புக்களைக் கடந்து செல்விராயின், விடிநிறைந்த உணவுப் பொருட்களையுடைய

செவ்விய சாலாகவழுகின்ற உழவுத் தொழிலையுடையோர் அத்தொழிலிலே பயின்ற பெரிய எருதுகளை வாயிலிலே நுகத்தைப் பூட்டிக் கொண்டு சென்று, பென் யானையின் வாயையொத்த வீளாந்த வாயையுடைய கஸ்யையின் உடிம்பினது முகத்தையொத்த பெருங்கொழுக்கள் மறை யும்படி அழுக்கி முற்பட வீளாயவழுது வினைத்தபின்னர் இடையே உழுதகளைகளைக் களைக்கொட்டுச் சொத்தியதோட் தத்தை அறுக்கும் பருவம் வருங் காலத்தே, அவ்வழவர் கள் ஆரவாரத் திற்கஞ்சிக் கெடுதற்றனர்கை யுடையவாய் ஆண்டு நின்றுரப்போய், வெள்ளிப் பிறக்கையுடைய கடம் பின்து நறுநாற்றத்தினையுடைய பூவையொத்தவளருகின்ற இளைய குஞ்சுகள் மிகவும் பறத்தலாற்றுதனவற்றையும் கூட்டிக்கொண்டு குறுங்காலினையும் கருஞும் நிறம்பொருங் திய கழுத்தினையுடைய குறுப்பும் காட்டிலே தங்கும் முல்லை நிலம் என்க.

206-256 மநுத நிலத்தின் நிகழ்ச்சி.

இதனைக் கடந்தபின்பு, மெத்தென்ற துருத்தியை அழுக்கி ஊதுகின்ற உலையில் கொற்றிருமில் செய்கின்றவ னுடைய முறிந்த கொடிற்றை யொத்த கலர்த்த காலை யுடைய ஞெண்டினது சேற்றின்கண் ஊண்டாகிய அளை அழியும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொட்டுகளையுடைய கரிய கடாக்கள் தமிழ் பொருத் திடமகன்ற வயவின்கண் தாம் உழுப்படாத அந்த நுண்ணிய சேற்றை ஒப்பரவு செய்த உழவர் முடியாகக் கிடக்கின்ற நாற்றை நட்ட கெடிய நீரையுடைய வயல்களில் களைகளைப் பறிப்பார் பறித்து ஏறிந்த திரண்ட தாளினையுடைய நெய்தலினது தேன் நாறுகின்ற புதிய பூவை வெறுத்தாராயின், முள் பொருந்திய கொட்டுகளி

தத்து அரும்புகழ் சூழ்ந்த இதழையுடையவாகிய மறிந்த வாயுடைய முள்ளியின் வளைந்த காலையுடைய கருமை யுடைய பூவைப் பறித்துக் கொண்டு, அந்திலத்தி ஹன்டா கிய தண்டானுகிய கோரையைப்பல்லாலே மென்று சிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கிணிய மாலையை ஈருடைத்தாகிய கரிய தலைகிறையும்படி சூடு, பொன்னையுரைத்து மாற்றுக்கானும் உரைகல்லையொப்பச் சன்பங் கோரையினது புல்லிய காயிற்றேன் றினதாதை அக்கதிரை முறித்து அடித்துக் கொண்ட மார்பினையும், இரும்பைத் தகடாக்கினுலொத்த திரையாத மெல்லிய தோலினையு முடையவலிய கையால் கொழில் செய்வாருடைய விருப் பத்தையுடைய அழகிய சிறுபின்னோகள், பழைய சேசற் றினது கட்டியை வெறுத்து வரம்பிடத்துக் கட்டப்பட்டு புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த சூடிலினுடைய முற்றத்தே அவலையிடிக்கும் உலக்கையினது ஒசை செறி கையினுலே, அதற்கு அயலிடத்தனவாகிய வளைந்த வாயை யுடைய கிளிகள் தமக்குண்டாகின்ற பக்கயாக நினைத்து அஞ்சம் இடையருத் புது வருவாயினையுடைய வளையும் கதிர்களையுடைய கழனியிடத்து, எறியப்பட்டார்க்குக் கடுக்கும் தன்மையைக் கொடுத்தலையுடைய குழவித்திரளை யொத்த பசுமை யறும்படி விளைந்த பெரிய செங்கெங்லினுடைய உள்ளுப் பொய்யையுடைத்தாகிய திரண்ட தாளையறுத்த தொழில் செய்வார் பாம்புகிடக்கின்ற மருதினது உயர்ந்த கொட்டினது நிழலிலே, ஆண்டுறையுங் தெய்வங்கள் பலிபெறுகின்ற அகன்ற களங்களிலே மிகவு நிறைய போராக அடுக்கி, திரட்சி கொண்ட தம்முடைய சுற்றுத்தோடே ஒழுங்கு பெறச் செறிந்து நின்று ஆடுகின்ற துணங்கைக் கூத்தையுடைய அழகிய பூதங்கள்

வெள்ளிய துக்கிலையுடுத்து நின்றவை போலச் சிலங்குபின் துவெள்ளிய நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய பலவாய்த் திரண்ட தன்மையினையுடைய பேரர்களினுடைய பெரிய அடியைப் பிரித்துப் பரவிக் கடாவிட்டுப் போன பின்பு குற்றமறும்படி வைக்கோலையும் கூத்தையும் அதனிடத் தினின்றும் சீக்கி ஈரம் புலராகிற் கே மேல்சாற்றுலை கையினும் ஹவித் தூற்றின பொலியான து வடத்தைக்கணுவள் தாக்கிய மேருமலை போல மிகும்படி தோன்றும் மருத நிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்புக்களில், பெருமையையுடைய பசுக்களின்ற வளைந்த அடியினையுடைய கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடியதார்புகள்கட்டின் கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும், ஏணிக்கு எட்டாத நீண்ட நெடிய வடிவினையும் தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லீனையுமுடைய அழியாத தன்மையவாய் முதிர்ந்த கூடுகள்வளர்ந்த நல்ல இல்லினையும், தச்சச் சாதியிற் பிறந்த தொழில் செய்தற்குரிய சிறியோர் பிறர் விரும்பும்படி பண்ணின பிறரால் ஏறப்படாத நல்ல சிறிய தேரை உருட்டிக் கொண்டு திரிந்த பிள்ளைகள் தமது தளர் நடையாலுண்டாகிய வருத்தம் நிங்கும்படி பால்சுரந்த முலையினையுடைய செவிலித்தாய்ராகிய அழுகினையுடைய மகனிரைத் தழுவிக் கொண்டு அம்புலையிற் பாலை நிறையவுண்டு தமது படுக்கையிலே துயில்கொள்ளும் அழுகினையுடைத்தாகிய நல்ல இல்லினையும், ஏனை நாட்டிற்கு இயல்பாகிய பழையமிடியையறியாத அசையாத குடியிருப்பினையுமுடைய வளப்பத்தையுடைய பெரிய ஊரின் கண்ணே தங்கின் சோம்பளில் லாத தொழில் செய்வார் கொண்டுவந்த வெள்ளிய நெற் சூர்ணை மனையின் கண்ணே வாழும் கோழிப்பெடையின் பொரியலோடு பெறுகுஞர் என்க.

257-262 கரும்பாலையின் இயல்பு.

மேகங்கள் விளையாடித் திரியும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையிலே தம்மை வருத்துதலையுடைய யானி பாய்கை யினாலே பலவுங் கூடிய திரட்சி யமைந்த யானை கலங்கிக் கூப்பிட்டாற்போல ஆலை ஆரவாரிக்கும் மாருத ஒசையை யுடைய கருப்பஞ்சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்கள் தோறும் கரும்பினது இனிய சாற்றை முற்படக் குடித்துப் பின்னர் அக்கரும்பின் கட்டியைத் தின்பிராக.

263-282 வலைஞர் குடியிருப்பின் இயல்பு.

வேழுக்கோலை வரிச்சாக நிறைத்து வஞ்சிமரமும் காஞ்சி மரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து நாற்றித் தாழை நாராற் கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிவிளையும், மீண்வாரி எடுக்கும் பறிகளையுடைய முற்றத்தினையுடைய, வளைந்த காலையுடைய புன்னைகளினது கொப்புகளை வெட்டியிட்ட பசிய காய்கள் தூங்கும் பரந்த மணலை யுடைய பந்திலே இளையவர்களும் முதியவர்களும் சுற்றத் துடனே நிறைந்திருந்து, பின்பு புலால் நாறுகின்ற முனையையுடைய அம்பையும் வில்லையு மொப்பச் சிவந்தவாயினை யுடைய கயல்களோடே பசிய இருப்பிறமும் கருமையையுடைய பெரிய ஆழந்த குளங்களைப்பிள்ளைகளோடே உலாவி மீனைப்பிடித்துக் கோடைகாலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலையறியாத, கையை மேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்துக் கையமிழ்ந்துங் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும் வளைந்த முடியினையுடைய வலையை வீசுவாருடைய குடியிருப்பிலே தங்குவீராயின் குற்றூது

கொழியலரிசியை அழகினையுடைய களியாகத் துளாவி யட்ட குழை அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரவாற்றி, பாம்பு உறையும் புற்றின்கட்ட கிடக்கும் புற்றும்பழங் சோற்றை யொக்குங் பொலிவு பெற்ற புற்று தினையுடைய நல்ல முனையை யிடுத்துச் சேர அதனை அதிலே கலந்து இனிமை பிறக்கும்படி பகலும் இரவும் இரண்டுமுறை கழியும்படி அரியாமல் வைத்து வளிய வாயிலையுடைய சாடியின் சண்டீன இனமையறுப்படி முற்றின வெவ்விய சீர்மையையுடைய அரிக்கும் தன்மையுடைத்தாக கிய விரலாலே அலைச்சும் நறிய கள்ளை மிகவும் உலராத மீனைச் சுட்டதனுடே இளைத்த அளவிலே பெறுகுவிர்வன்க.

283-296 மருதநிலத்துப் போய்கைச் சிறப்பு.

செவ்வியான இறைச்சியிட்டு வைத்த தோளிடத்தே கோத்து காற்றின பசிய தோளினையுடைய, மீனைத் தப்பா மற் பிடிக்க வல்ல பாண்சாதியிற் பிறங்கவன், நுனியிலே வளித்துக் கட்டின நெடிய மூங்கிற் கோளிடத்துள்ள தூண் டில் அசையும்படியாக, கயிற்றிடத்தே கொருத்தி வளைந்த வாயினையுடைய தூண்டிலினது மடித்ததலை இரையின்றித் தனிக்கும்படியாக அது மறையைப் பொதிந்த இரையைக் கெளவி அகப்படாது போன அங்காந்த வாயையுடைய வாளைமீன் சீர்க்கு அணித்தாய் நின்ற பிரம்பினது காற்று ஸைசயும் நிழலை சீரிற்கண்டு அஞ்சும் பெருக்கினையுடைய நெடிய குளத்திலே நெருப்பின் தன்மைசீரிலே உண்டாகப் பூத்த கடவுள் சூடுதற்குரிய ஒள்ளிய தாமரைப் பூவைப் பறித்து முடித்தலைப் பரிகரித்து, சீர்த்துளி விழுதல் தவிர்ந்த ஒங்கிய உயர்ச்சி பொருந்திய அகன்ற இடத்தை

யுடைய பெரிய வான் த்தினிடத்துக் குறைவில்லாகிய இங்கிரவில்லையொப்ப, சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளையோடே நீலப்பூவும் வளர்ந்து நிறம்மாறுதலையுடைய ஏனைப்பூக்களும் மிகக் முதிய நீரையுடைத்தாகிய பொய்கை களிடத்தே பறிப்பார் நுங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பலபூக்களைப் பெரிதாகிய நாட்காலத்தே சூடிப் போமின் என்க.

297-310 அந்தணர் ஒழுக்கழறை.

இங்நனம் கழிந்து சென்று, வளவிபகன் றைக் கட்டி. நாசிறிய கால்களையுடைய பந்தரினையும் பசுவின் சாணத்தால் மெழுகியதும் தாம் வழிபடு தெய்வங்களையுடையதுமாகிய நன்றாகிய வீடுகளையும் மனைகளிலே தங்கும் கோழியுடனே நாயுஞ் சேராமல் வளைந்த வாயினையுடைய கிளிச்கு மேலத்து தின் ஓசையைக் கற்றிக்கும் தேவதத்துதக் காத்தற் றெழுபில் செய்யும் அந்தணர் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின், பெரியங்குகிய விசுப்பினிடத்துவடத்திசைக்கண்ணோ நின்று விளங்கும் அருந்ததியையொக்கும் கற்பினையும் நறிய நுதலினையுடைய வளையல்வளித்தகையையுடையபார்ப்பனி பதமறிந்து அட்டனவற்றை நூயிறு பட்ட காலத்தே பறவையினது பெயரைப்பெறுகின்றனஎந்தேசாற்றை, சிவந்த பசுவினது நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெண்ணின்கண் வெந்த கொம்மட்டி மாதுளையினுடைய வெம்மையுறுகின்ற பசிய காய்வகிரோடே மிளகுப் பொடிகளந்து கருவேப்பி னது நறிய இலை அளாவிப் பசிப கொத்துக்களையுடைய நெடியமரமாகிய மாவினது நறிப வடுவினைப் பலவாகப் போகட்ட அழகு மாட்சிமைப்பரட்ட ஊறுகறியோடே சோற்றின் கூறுகளுண்டாகப் பெறுகுவீர் என்க.

311-319 நீர்ப்பெயற்றேன்னும் ஊரின் சிறப்பு.

விளையாட்டினையுடைய திரள்களோடே நீருண்ணும் துறையிலே கூடி நீராடுகின்ற மகளிர் போகட்டுப்போன பொன்னுற் செய்த மகரக்குழமூபினை இரையைத் தேடு கின்ற நீலமணி போலும் சிச்சிலி தனக்கு இரையாகத் துணிந்து எடுத்துப் பறவைகள் நிறைந்திருக்கின்ற பளையில் தனித்த மடவிற் போகாமல் நூற்கேள்வியையுடைய அந்த ஊர் செய்தற்கரிய கடனுக்ச் செய்து முடித்த. யாகசாலை பிடத்து நட்ட யூபத்தின் மேலேயிருந்து சோனகர் பாய் மரத்தின் மேவிட்ட அன்ன விளக்குப் போலவும் இராக்காலம் விடிதற்குக் காரணமான வெள்ளியாகிய மீன்போல வும் ஒளிவிட்டு விளங்காது தோன்றும் நீர்ப்பெயற்றென்னும் ஊர் என்க.

319-345 பட்டினச்சிறப்பு.

அங்குரின் எல்லையிலே போய், பால்போன்ற வெள்ளிய நிறத்தினையும் வெள்ளிய தலையாட்டத்தினையுமுடைய மேற்றிசைக்கணுவாகிய குதிரைகளுடனே வடத்திசைக்கணுவாகிய நூகரப்படிட் பொருள்களைக் கொண்டுவர்து தரும் மரக்கலங்கள் சூழ்ந்துகிடக்கப்பட்ட பெருமையை யுடைய கடற்பக்கத்தினையும், மாடங்கள் உயர்ந்த மணல் மிக்க தெருக்களையும், பரதவர் மிக்க பலவாய் வேறுபட்ட தெருக்களையும், தொழில்செய்வார் காக்கும் மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும், நெல்லினைப் பெறுதற்கு உழுகின்ற எருதுகளுடனே பசுக்கள் நெருங்காவாய் மேழுக்கீடா யோடே நாயும் சுழன்று திரியும் சோறுடைய நல்ல இல்லங்களையும், வளைந்த பேரணிகலங்களையுடைய மகளிர் கொண்றையிடத்து அருப்புகளையுடைய மெல்லிய கொட்டு

சனிலே பனிமாசகிடந்து தலழகின்றவைபோலப் பசிய மணிகள் கோத்த வடங்களையுடைய அல்குலிற் கிடக்கின்ற மெல்லியதுகிளஸைய, பெருமையுடைய மூங்கில்வளர்ந்தபலை யிலேமனவெழுச்சிமிக்கு ஆரவாரிக்கும்தோகையையுடைய மயில்போல உலாவிக் கால்சளினிடத்தனவாகிய தமனிய மாகிய பொன்னாற் செய்த சிலர்புகள் ஆரவாரிப்ப உயர்ந்த நிலைமையையுடைய தேவருலகத்தைத் தீண்டும் மாடத் திலே நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து, கையிற்புனைந்த குறிய வளையல்கள் அசைய மெத்தென மொத்தென முத்தையொத்த வார்ந்த மணவிலே கொன் னாற்செய்த கழுங்கைக்கொண்டு விளையாடும் பட்டினத்தி டத்தே திளைப்பாறுவீராயின், முட்டில்லையாகப் பசியகொடி களைசூயும் கள் ஞாண்பார் பலரும் புகுகின்ற வாயினி டத்து செய்யழு தெய்வத்திற்குக் தூவின வாடலையுடைய முற்றத்தில், கள்ளோச்சமைக்கின்ற மகளிர் டெட்டில் சமூஹின வடிந்து சிர்தும் சிளீர் பலகால் வடி தவின் நிறைந்து வழிந்த குழம்பினிடத்து ஈரத்தையுடைய சேற்றை யளைந்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய பலவாகிய மயிர்களையுடைய பெண்பன்றிகளுடனே புணர் சு சியைக்கருதும் கருத்தாற்போகாமல் நெல்லையிடித்த மாலா கிய உணவைத் தின்னப்பன்னிப் பலங்கள் குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின் கொழுவிய நின்தையுடைய தகையோடே களிப்புமிக்க கள்ளோப் பெறகுனிர் என்க.

346-351 கடற்றுறைச் சிறப்பு.

ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக்காலாக அன்றி வைத்த ஒருபற்றுக்கோடு போல, தன்னிடத்துச்

சாத்திய ஏணியால் ஏறுதற்கிய தலையினையுடைய விள்ளைத்திண்டுப்படி உயர்ந்தும் கற்றை முதலியவற்றூல் வேயாது சாந்திட்டதுமாகிய மாடக்கிணிடத்தே இராக்காலத்தே கொழுத்தின விளங்குகின்ற விளக்கு, நெகிழ்ஞம் மிக்க நீரையுடைய கடற்பரப்பிலே வந்து நாம் சேரும் துறையன்றென்பது வேவெரூருதுறைநக்கன் ஓடுங்கலங்களை இது நம்துறையென்று அழைக்கும் துறை என்க.

351-362 தோப்புக்குடிகளின் இயல்பு.

இத்தகைய துறையானது பின்னே கிடக்கப்போய் உரல்போன்ற அடியினையுடைய மலையோடு மாறுபடுகின்ற யானையின் உடம்பையாக்கும் வனவிய இலைகளையுடைய தென்னையின் உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்ததும் மஞ்சளையுடைய முற்றத்தினையும் மண்ணக்கழிகின்ற சூர் தோட்டங்களையுடையதுமாகிய தோப்புக்குடிகளுடைய ஒப்பில்லாத மண்ணகளிலே தங்கின் தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது குழந்து கிடக்கின்ற சூளைகளையுடைய பெரிய பழுத்தையும் விழுதில்லாத தாழையாகிய தெங்கின் இளைத்தய இனிய நீரையும் கவவத்த முளையையுடைய பெரிய பிடியினுடைய கவுளிடத்துள்ள கொம்புகளையொக்கும் குலைகள் முதிர்ந்த வாளையினதுவளைந்த வெள்ளியபழுத்தையும் திரண்ட அடியையுடைய பளையினது நுங்கோடு வேறும் இனிய பலபண்டங்களையும் வெறுக்கின் சேப்பி னது மூளையைப் புறத்தேயுடைய முற்றிய கிழங்குகளைத் தீண்பீர் என்க.

362-371 புறநாடுகளின் தன்மை.

பகற்பொழுதிலே பெய்தலையுடைய மழை கால்விழுந் தாவெளாத்த பெரிய தண்டனையுடைய கழுகுகளின் பக-

கத்தீத சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினை யுடைய திரண்டகாயானது, வழிச்செல்லுகின்ற புதி யோர் தமதுமிக்கபசி தீரும்படி சோற்றையாக்குகின்ற பாளை அடுப்பினின்றும் அசைந்து விழும்படி நிலத்திலே விழுகின்ற நீங்காத புதுவருவாயினையுடைய செல்லம் பொருந்தின பாக்கத்தினிடத்துப் பலமரங்கள் வளர்ந்த நீண்டவழியாகப் போய் நன்றாகிய ஊர்களிடத்துள்ள விண்ணினைத் தீண்டும் மாடங்களையுடைய விளங்குகின்ற மதி வின் புறத்துச் சூழ்ந்த வாடுங்கொடியினையுடைய வள்ளி யல்லாத வள்ளிக்கூத்தின் வளப்பம் பலவற்றையுங் தருதற் குக் காரணமாகிய புறநாடு என்க.

371-392 தீருவேலிகாவின் சிறப்பு.

இத்தகைய புறநாடுகள் பலவற்றையும் கழிந்துபோன பின்பு நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தளையுடைய அழிய பக்கமலையிலே யாளை கிடங்காற்போல, பாம்பினையாகிய படுக்கையிலே துயில்கொண்டோலுடைய திருவெலிகாவிடத்து, ஞாயிற்றின் கதிர்சள் தோண்றிய காலத்தும் படுகின்ற காலத்து முட்படச் சிறிதும் செல்லுதலையாத இலைநெருக்கத்தாற் சூயில்கள் நுழைந்து செல்லும் இஸ்மரக்காவில் குறிய கர்வினையுடைய காஞ்சி மரத்தைச் சூழ்ந்த வெடிய கொடியினையும் பசிய இலையினையுமுடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையுமுடைய பூக்கள் கரிதாகிய சட்டியிலே அப்ப வாணிகர் பாகுடனே வேண்டு வன்கூட்டிச் சேர்க்கப்பட்ட நூல்போலச் சூழ்ந்து கிடக்கின்ற அப்பம் பாவிலே கிடங்கலைபோல, நிறங்கள் கின்ற வார்ந்த மணலிடத்துக் குழிகளினின்ற நீரிடத்து விழும்படி நீர் பெருகிய காலத்தீதே ஏறிய இடத்தைத் தூய்

தாக்கிப்போன பொழில்கள் தோறும் திரண்ட தண்டினை யுடைய சோலையிடத் துநிற்குங் குழுகினுடைய சூற்கொண்ட வயிற்றையொத்த பச்சைச்குப்பிகளிலிருந்த கள்ளை உண்டு போக்கி நாடோறும் பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கை யினை மருவிச் சிறிய கோட்டையுடைய இனோதாகிய பிறை யைச் செம்பாப்பு தின்டினுற்போல மகரவாயாகிய தலைக் கோலத்தைச்சேர்த்தின சுரும்புகள் சூழும் ஒளியையுடைய நுதலினையும், கள்ளினை உண்டு பொருந்திய நன்றாகிய அழு கிணையுடைய குளிர்ச்சியையுடைத்தாகிய கண்ணினையு முடைய மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடே பகற்பொழுது வினோயாடி, பெறுதற்கரிய பழையையுடைத் தாகிய புகழினையுடைய துறக்கத்தை யொக்கும் தப்பாமல் நீர்வரு முறைமையினையுடைய பூமிகுகின்ற பெரிய துறை யிடத்தே இளவேனிற் செவ்வியை நுகர்வாரோடு இளப் பாறி அஃதிருவெல்காவணையில் அரிய திறவினையுடைய திருமாலை வாழ்த்திச் சிறிதுநேரம் நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழைச் சிறிது வாசித்து அவ்விடத்து நின்றும் போமின் என்க.

393-421 காஞ்சி நகரின் சிறப்பு.

பரிக்கோலையுடையோரின் நெகிழ்த் சமயத்தைப் பார்த்துக் கீழே தாழ்ந்த நெடிய கையினையுடைய யானைகள் தின்கின்ற நெய்யை வார்த்துக் கலந்தகவளங்களை முற்பட்ட குலையுடைய மந்தி எடுத்துக் கொண்டு போய்த் தின்னும் சோலையினையும், களிற்று யானையின் கோபத்தை யடக்கிய வயிரமுள்ள கந்தினையும், திண்ணியிடேர் பலகாலும் ஓடிக் குழித்த தாழ்ச்சியையுடைய நெடிய தெருவினையும், படை கெடுதலறியாத வலிமிகுகின்ற பெரிய புகழினையுடைய

கடையிடத்து செருங்கின குடிசன்பொருந்திய, உலகத்திலே ஈதலும் ஏற்றலும் வழங்குவாரைத் தடுத்த பசிலர்க்கு அனுடையாத வாயிலினையும் காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும் சிலதிலம் பொருந்திய வடிவினையுடைய திருமாளின் திருவுந்தியிடத்துள்ள நான்கு முகத்தையுடையஞ்சூருவனைப் பெற்ற பல இதழையுடைய தாமரையினது கொட்டை போலே அழகு விளங்கத் தோன்றி, செங்கல்லாற் செய்யப் பட்டு உயர்ந்த புறப்படை வீட்டைச் சூழ்ந்த மதிலினையும் இழுமென் நூம் ஒசையினையுடைய புறவினது திருஞின்ற சுற்றுத் திரட்சியையுடைய கொழுவிய மெல்லிய கொம்புகளை யுடைய பூவாமற் காய்க்கும் மரங்களில் விசேஷத்தும் பழத் தின் இனிமையால் மேலாகச் சொல்லும் பலாமரத்தை யொக்க, புலால் நூற்றுத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்களிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேஷத்தும் பலசமயத்தாரும் தொழும்படி எடுத்த விழுக்களாலே ஏனைய நகர்களின் மேம்பட்ட பழைய வெற்றினையுடைய ஊராகிய அழகிய இடத்தையுடைய வளரும் பிறையைச் சூழச் செக்கர் வானமாகிய அந்திக்காலத்தே உலாவுகின்ற மீமகத்தை யொப்ப, வெண்ணமையான கொம்பினையுடைய கரிய யானைப் பினாத்தைக் குருதியாகிய ஆறு இழுத்துச் செல்ல துரியோதனன் முதலிய நூற்றுவரும் போர்செய்து சளத்திலே படுப்படி பெரிய போரை வென்ற தாமரை முகையினையுடைய நெடிய தேரினையும் தொலையாத போரினையுடைய தருமன் முதலியோரைப் போல ஓரெண்ணிக்கண் அடங்காத சேனையுடனே கோபித் துத் தன்மேல் வந்த தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே களிப்பினால் ஆரவாரித்துக் காஞ்சிபுரத் தேயிருக்கின்றன் பரிசிலை விருப்பித் தன்பாற் சென்

ஞேர்க்குப் பாதுகாவலாகிய கைவளப்பத்தையுடைய தலை வன் என்க.

422-447 இளந்திரையனீன் அரசினுக்கை.

அருநூதலும் அழித்தலும் தனக்கு எளியவாய் நடக்கையினுலே தன்னுடனே பொருதார் தேயத்திலுள்ள மன்றங்கள் மக்களில்லையாய்ப் பாழாகவும் தன்னை விரும்பி ஞேர் தேயம் திருமடங்கை பொலிவு பெற்றிருப்பவுப், உறவு கொள்ளந்தலை வேண்டி அவன் ரூதோ விரும்பினவர்களும், வலியைத் தமக்குப் பெறவேண்டின வேலேரூர் உதவி யில்லாதவர்களும், மலையினின்று விழுகின்ற அருளி அம் மலையிலுள்ள பலபண்டங்களை வாரிக்கொண்டு கடனுக்குக் கொடுப்பதாகச் சென்றும்போல, பலவர்கிய தேவறுபட்ட திறைகளின் கூறுபாட்டோடே சென்று வணங்கின அரசர் தேவர்கள் இருக்கும்உச்சியையுடைய சிவந்த மேருவினது, வெள்ளிய திரையைக் கிழித்துச் சென்ற விளங்குகின்ற ஒளி பொருந்திய நெடிய சிகரத்தினின்றும் பொன்னைக் கொழித்துக் குதிக்கும் கடந்து போதற்கிய கங்கையினது பெரிய நீரைக்கடந்து போகும் விரைந்து செல்லுதலை யுடைய மாக்கள், விடுகின்ற தோணியாகையினுலே அது வருங்காலம் பார்த்திருந்து தூங்கினுற்போல கொடாத செல்வங்களோடு நெருங்காங்கின்ற திரண்டு காலம் பார்த்திருக்கும் செழுமையான நகரின் முற்றத்தினையுடைய, பெரிய கையினையுடைய யானைக்கு வளைந்து கிடக்கும் பூணைச் சேர்க்கும் வலிய கையினையுடைய கொல்லன் இரும்பை உரத்துக் கொட்டின கூடத்தின் எழுந்த திண்ணைய ஒசைக்கு வெருவி, மாடத்தில்தங்கி இருக்கின்ற புறவினுடைய சிவந்த காலையுடைய சேவல் இனிய துபிலை

நிங்கும் திருத்தங்குகின்ற அகற்சியையுடைய கோயிற் கண்ணே, கீழ்க்டலாகிய எல்லையிடத்து முந்தீர்க்கு நடுவே பசற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கிரணங்களைப் பரப்பித் தோன்றினுற்போல் முறைப்பாட்டை விரும்பு வார்க்கும் காசியக்களை விரும்புவார்க்குப்பிரும்புவனவற்றை விரும்புவனவற்றை விரும்பி வந்தவர்க்கு அருளிச்செய்து நடுவுநிலைமையை ஆராய்ந்தறியும் மயக்கங் தீர்ந்த அறி வாலே கொடையாகிய கட்டின முடித்த குவியாத நெஞ்சு சத்தோடை கொடுமையில்லாத மந்திரச் சுற்றத்தோடு இருந்தோன் என்க.

447-493 இளந்திரையன் பரிசிலரை உபசரிக்குந் தன்மை.

அங்குனம் வீற்றிருந்த இளந்திரையனை அனுகி, ஒளியினையும் வரியினையும் உடைய யானையைப் பாய்ந்த வலியை யுடைய சிங்கத்தினுடைய வளைந்த வரியினையுடைய குருளை அவ்வியாளையின் மத்தகத்தைக்கொள்ள விரும்பி னுற்போலப் புலவர்க்குப் பேரணிகலங்களையும் கொடுத்தற் குரிய பிறகலங்களையும் கொடுத்து, பகைவரது காவல் பொருந்திய மதில்களை பழித்து ஆண்டிருந்த அரசருடைய முடிக்கலம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு வீர முடி புளையும் வெற்றியினை விரும்புவதல்லது அட்மதிலர சர் சந்து செய்தற்கு உடம்பட்டாராயினும் அதற்கு மனம்பொருந்துதல் நிகழாமைக்குக் காணமாகிய உலகெங்கும் பரக்கும் வாளையுடைத்தாகிய பெருமைபொருந்திய கையினையும், பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையுடைய ஆதொன்னடையைச் சூடினேருடைய சூடியிலுள்ளவனே! வீரர்க்கு வீரத்தைக் கொடுக்கின்றவனே!

கொடியோர்க்குக் கொடியவனே! செல்வமுடையோர்க்கும் கொடுத்தலே விரும்புவனே! போர்த் தொழிலில் மிக்க வளை! வெள்ளிய திரையினையுடைய கடவிலே சென்று கடிய சூரனைக் கொண்ற பசிய பூணினையுடைய முருக னைப் பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும் பேய்க ளாடுங் துணங்கைக் கூத்தினையும் அழகினையுடைய இறை விக்குப் பேய்மகள் நொடிசொன்னாற்போல் அமையாக கொடையினையுடைய நின் பெரிய பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புகழ்ந்து வந்தேன் பெருமானே! வாழ்வா யாக நெடுங்காலம் எனச் சொல்லி, இலக்கணங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய யாழழ வாசிக்கும் முறை யிலே வாசித்து முற்படக் கண்டக்காற் செய்யவேண்டிய கடன்களை அறிந்த முறைமையோடே கையாற் ஞாழுது வாழ்த்தி நின்னுடைய கலைகளெல்லாங் தெரி வதற்கு முன்னே நீ நின்ற அந்த நிலை தன்னிலே நாவலாற் பெயர் பெற்ற அழகினையுடைய குளிர்ந்த உலகமெல்லாம் கேடின் றுக விளங்குப்படி யாக்கையும் செல்வமும் முதலிய நிலை யில்லாத உலகத்திடத்து நிலைபேறுடைய புகழை நாம் பெறுதல் நன்றென்று ஆராய்ந்து முற்பட நின்ற சேய நிலத்து நின்று தன்னை அனுகூதற்கு விரும்பி அழைத்து நின்னுடைய அரையிடத்துக் கிடந்த கொட்டைப்பாசியின் வேவரவொத்த சிதரின் சிறையைப் போக்கிப் பாலா வியையொத்த விளங்குகளின் நூலாற்செய்த துகில்களை கரிய பெரிய சுற்றத்தாரோடு ஒருங்கே சேர உடுக்கப் பண்ணி, வளைந்த அரிவாளைக்கொண்ட வழுவழுங்கின வளி யையுடைத்தாகிய கையினையுடைய மடையனுக்கின் பல இறைச்சியிற் கொழுவிய தசைகளும் நிறத்தால் நூயிற்றை யொத்து உலர்ந்த பெரிய செங்கிள்லி நுடைய! பொறுத்

கிக்கொண்ட அங்கியாலாக்கின திரண்ட இடைமூரியாத சோழம் பெறுதற்கனிய மிகுதியையுடைய இனிய சவையினையுடைய கண்ட சருக்கரை முதலியவற்றேடு கூற தொழில்தனவுமாகிய விருப்பமுடைத்தாகிய முறைமையினையுடைய தலையாப்புப் பரத்தலையுடைய அடிக்கில் நட்சத்திரங்கள் தோன்றினாற்போன்ற சிறிய வெள்ளிக்கலங்களைப் பரப்பி (நம்மையும் நும்முடைய சுற்றுத்தாரையும்) தன் மகவு முறையாய் வாத்சல்லியத்தோடு பார்த்து முகம் பொருந்தி அமையாத ஆசையுடன் தான் நின்று உண்ணாப்பன்னுவித்து இருட்சியையுடைய ஆகாயத்திடத்தே தோன்றிய திங்களை ஒக்கும் உலாவும் வண்டிகள் ஒவியாத நெருப்பிடத்தே கிடந்து விளங்கிய பொற்றுமரையை நீண்ட கரிய மயிரிடத்தே அழகுபெறச் சூட்டி, பலவுக்கேர உலாவுகின்ற கடவிடத்தே முகந்த கூதிரக்காலத்து மேகத்தினின்றும் பகற்காலத்தே பெய்தலை யுடைத்தாகிய துளியின்கண்ணே மின் ஒடினாற்போல கைசெய்த கரிய மயிரிடத்தே அழகுபெறும்படி பொன்னாற்செய்து சேரக்கட்டுத் தலைமந்த மாலையை விறல்பட ஆடும் மகளிர்குடா நிற்ப குதிரைரூல் கற்றேர் புகழ்ந்த அழகினையுடையவாய்க் கரிய கடவிற் சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளிய கழுத்தின் மயிரையுடைய குதிரைகளில், தனித் துத் தொழில் செய்யாமல் இரண்டு சேர்ந்து செய்யும் தொழிலை யுடையவாய் நான்கிளைச் சேரப் பூட்டி பொன்னாற்செய்த தேரைத் தந்தும் கொடைமேல் விருட்டங் தவிரானுய் தம்முடன் வந்து பொருதோருடைய போர்களை மாளப்பண்ணித் தன்னேவலீஸ்ப் பொருந்தாத பகைவர் முதுகிட்டவிடத்து விட்டுப்போன ஆகாயத்தே செல்லுகின்ற குதிரைகளுடனே பசிய பொன்னாற் செய்த

84 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

குதிரைச் சேணத்தையும் தந்து நீ சென்ற அற்றை நாளே இவை யொழிந்த பரிசில்களையுங் தருவான் என்க.

493-500. அவன் மலைச் சிறப்பு.

இனிய தாளத்திலே கிண்ணர மென்னும் பறவைகள் பாடும் தெய்வங்களையுடைய சாரவிடத்து மயில்கள் ஆர வாரிக்கும் மரம் நெருங்கின இளமரக் காட்டினையுடைய முசக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிஞ்சின காட்டினது மந்திகள் அவ்விடத்துக் கிடந்த தூராலை வாரும் மானும் புவியுங் துயில்கொள்ளும் முற்றத்தே சிவந்த தீயைக் கைவிடாமற் காத்துப்போந்த இருடிகள், வெள்ளிய கொம்பினையுடைய களிறு முறித்துக்கொண்டு வந்த சமிதையாலே வேள்வியைச் செய்யும், மிக விளங்குகின்ற அருவிகளையுடைய மலையையானும் உரிமையுடையவன் என்க.

அக்கியோன் வரலாறு.

பெரும்பானுற்றுப்படை யென்னும் இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச்செய்தவர் உருத்திரங்கண்ண னூர் என்னும் நல்லிசைப் புலவராவர். இவர் பிறந்தனுர் கடியலூராகும் என்பது, இவர் பெயரை அவ்வூர்ப் பெய ரொடு சேர்த்துக் கடியலூர் உருத்திரங்கண்னூர் என வழங்குவதனால் அறியப்படும். இவ்வாறு மக்கள் பெயரை அவரது ஊர்ப்பெயர் முதலியவற்றேருடு சேர்த்து வழங்கி வருதல் நந்தமிழகத்தின் பண்ணடக்கால மரபாகும். ‘உருத் திரங்கண்னூர்’ என்னும் சொற்றெட்டரை உருத்திரனு ருக்குப் புதல்வராகிய கண்ணூர் என விரித்தற் கிட பிருத்தலாலும் தந்தையார் பெயரைப் புதல்வன் பெயர்க்கு

அடையாச்சி வழங்குதல் பண்டைமரபாதலாலும் இவர் தந்தையார் உருத்திரனாவர் எனக் கருதலாகும். இவர் குலம் தமிழ்ப் பழங்குடிகளில் ஒன்றை அந்தனர் குல மென்பது “ஊரும் பெயரூ முடைத்தொழிற் கருவியும், யாருஞ்சார்த்தியவையவை பெறுமே” என்னும் தோல் காப்பிய மறபியற் சூத்திரவுரையில், ‘உறையூர் ஏணிச் சேரி முடமேரசி, பெருங்குன்றார்ப் பெருங் கெளசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தனர்க்குரியன்’ எனப் பேராசிரியர் கூறியவாற்றால் அறியப்படும். இவ்வாசிரியர் இப்பாட்டினகத்துப் “பைஞ்சேஶு மெழுகிய படிவ நன்னகர், மனையுறை கோழியொடு ஞமலி துண்ணது, வளைவாய்க் கிள்ளை மறைவினி பயிற்று, மறைகாப்பாளருங் துபதி” என அந்தனர் மனையையும், “பெருங்கல் வானத்து வடவயின் விளங்குஞ், சிறுமீன் புரையுங் கற்பி னறுதுதல் வளைக்கை மகடே” என அந்தன மகளிர் கற்பின் திறத்தையும், ‘கேள்வியந்தன ராங்கட னிறுத்த வேள் வித் தூணம்’ என வேள்வித் தூணத்தையும் பற்றிக் கூறுவன எண்டு அறிதற் குரியன.

இனி, இவர் இயற்றிய பாடல்களிலிருந்தேனும் வேறு சான்றுகள்கேண்டேனும் இவர் இன்ன சமயத்தைக் கைக் கொண்டொழுகினுரெனத் தெளிவாய்க் கூறுமாறில்லை. இவ்வாசிரியர் தாம் இயற்றிய இப்பாட்டினகத்து “இருஙிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன்” எனத் திருமாலையும், “நீனிற வுருவி நெடியோன் கொப்பூழ், நான் முக வொருவற் பயந்த பல்லிதழுத், தாமரைப் பொருட்டு” என அவர் திருவந்திக் கமலத்தையும், “காந்தனாஞ் சிலம் அற் களிறுபடிந்தாங்குப், பாம்பணைப்பள்ளி யமரங்தோ

86. பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியிரை

ஞங்கன்” என அவர் பாம்பணையாகிய படிக்கையில் துயில் கொள்ளும் திருவெலிங்காவையும் சிறப்பித்துக் கூறியிருத் தலினால் இவர் திருமாலிடத்து அன்புடையாரெனக் கொள்ள இடமுண்டு. ஆயினும் “கருகிலோச்சிய கண்ண கண் எறும்தோட் கடப்பமர் நெடுவேள்” எனவுப், ‘வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற, பைப்பூட் சேனம் பயந்தமா மோட்டுத், துணங்கையஞ் செல்வி’ எனவும் முருகவேலோயும் உமாதேவியாரையும் பாராட்டிக் கூறுமாற்றால் இவர் முருகவேளிடத்தும் உமாதேவியாரிடத்தும் அன்புடையாரெனக் கூறவும்படும். ஆனால் “அவ்வயின், அருங்கிறற் கடவுள் வாழ்த்தி சிறிதுதான், கருங்கோட்டின்னிபம் இயக்கினிர் கழிமின்” எனத் திருவெலிங்காவையிற் திருமாலை வாழ்த்தி அவர் திருமுன்னிலையில் இனிய யாழைச் சிறிது வாசித்துப் போமின் எனப் பாண்றை ஏவுமாற்றால் இவர் திருமாலிடத்துப் பேரன் பாளர் எனக் கொள்ளப்படுமாலோவெனின், அற்றன்று. என்னை? “இருங்கிலங் கடந்த திருமறு மார்பின், முங்கீர் வண்ணன் பிறங்கடை யங்கீர்த், திரைதரு மரபி னுரவோ னும்பல்” என்பதனால் தொண்டைமானிளந்திரையன் என்னும் சோழமன்னன் திருமால் குடியிற் ரேண்றினுனை னக் கூறுமாற்றால் அவன்பாற் பரிசில் பெறுமாறு செல்லும் பாணர்க்கு அவன் குடித் தெய்வமாய் வழிபாடு செய்யும் திருமாலை வழிபட்டுச் செல்க்கு அறிவுறுத்தினாராகவின் என்பது.

இவர் தந்தையார் உருத்திரனுரை எண்ணப்படுதலாலும் திருமால் முருகவேள் உமாதேவியார் என்பவர்களைப் பற்றிப் பாராட்டுதலாலும் வேதம் வேள்வி என்ப

வற்றைப்பற்றிக் கூறுதலாலும் கற்பின் மிகுதிக்கு அருந்ததி
யைக் கூறுதலாலும் இவர் வைத்திக் கைவ நெறியுடையார்
என ஊகிக்க இடமுண்டு.

இவர் பத்துப்பாட்டில் இப்பெரும்பாலுறவு
படையேன்றிப் பட்டினப் பாலையையும் இயற்றினவரா
வர். இவரைப் பெரிதும் ஆதரித்தவர்கள் இப்பாட்டுக்
களின் தலைவர்களாகிய தொண்ணைமான் இன்திரைய
ஆம் கரிகாற் பெருவளத்தானு மாவர். இவர் பாடிய பட்ட
இனப் பாலையைக் கேட்டு மகிழ்ந்து கரிகாற் பெருவளத்
தான் பதினாறு நூற்றியங்கள் பொன் பரிசாக இவர்க்கு வழங்கினான் என்பது.

“தழுவு சேந்தமிழ்ப் பரிசில் வாணர் போன்
பத்தோ டாறுநா றுமி ரம்பேறுப்
பண்டு பட்டினப் பாலை கோண்டதும்”

என ஆம் கலீங்கத்துப்பற்றிச்செய்யுளால்(இராசபாரம்
பரியம் 22) அறியலாகும். இவ்விரு பாட்டுக்களுமேயன்றி
*எட்டுத்தொகைக் கண்ணதாகிய குறுந்தோகைமல் “நெடு
கீராம்பல்” என ஆம் செய்யுளும் அகநானுற்றில் ‘வயங்கு

*எட்டுத் தொகையாவன: நற்றினை, குறுந்தொகை,
ஐங்குறுநாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை,
அகநானுறு, புறநானுறு என்பன. இதனைப் பின்வரும்
வெண்பாவாலறிக.

‘நற்றினை நல்ல குறுந்தொகை யைங்குறுநா
கெடுத் த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகப்புறமென்
நித்திறத்த வெட்டுத் தொகை’

86 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

மணி பொருத்' என்னும் செய்யுளும் இவரால் இயற்றப் பட்டனவாகும். இவர் செய்யுட்கள் பாட்டினும் தொலை யினும் பயின்று வருதலின் இவர்காலம் இற்றைக்கு இரண்டாயிரமாண்டுகளுக்கு முற்பட்டதாகும் என்க.

பாட்டின் பொருள்நலம்

செய்யுள் செய்யும் புலவர் தமது ஆழங்க கருத்திற் ரேண்றிய அரும் பொருள்கள் பலவற்றையும் சருங்கிய சொற்களால் வெளியிடுகின்றமையின் அதனைக் கற்பார்மனம் தளர்ச்சியடையாவண்ணாக சின்தைக்கும் சௌகிஞ்கும் இன்பங் தருவனவாகிய பலவகை யணிகளை ஆங்காங்க மைத்து அதனை அழகு செய்வாராயினர். அங்காங்க இயற்றப்பட்ட பொருள்நலன் சான்ற செய்யுட்களே கற் றேஷால் விரும்பிக் கற்றுக்கொள்ளப்படுவனவாகும். கற் பார் மனவுணர்வைக் கவரும் பான்மைத்தரன் இயற்கை யழகு மிகுந்த பொருள்களைக் கூறும்போதெல்லாம் பொருள் கிடந்தவாறே உரைத்தும் அவற்றின் வேறுன பொருள் களைக் கூறுங்கால் அப்பொருள்களோடு இயைந்த பிற பொருள்களை ஒப்புமை கூறியும் செல்வதை நல்லிசைப் புலவர் செய்த செய்யுட்களில் நன்கு காணலாகும். ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறும் நெறி உவமை எனப்படும். இதுவே பலவகையான அணிக ளெல்லாம் தோன்றுவதற்குத் தாயகமாக அமைந்துள்ளது. இவ்வுவமை ஒன்றையே வடமெராழி நூல்களும் தென் மொழி நூல்களும் பலப்பலவாக விரித்து பலபல பெயர் களாற் கூறுவனவாயின. ஆயினும் அணிக்ளெல்லாம் இவ் வுவமை ஒன்றின் விகற்பங்களே யென்பது உண்மையறி வடையார்க்கல்லாம் தெள்ளித்திற் புலனுகும். இவ்வுண்

மையினை, ஆசீரியர் தோல்காப்பியனுர் பொருளத்திகாரத் தில் உவமவியல் என ஒன்றை வகுத்து அதனைப்பல்வாறு நன்கு விளக்கி ஏனையனிகளைல்லாவற்றையும் அதன்பாற படுத்துக் கூறியவாற்றூனு மறிக.

இனிப் பெரும்பானுற்றுப்படை என்னும் இவ்வருமருந்தன்ன செய்யுளை எழுதிய நல்லிசைப் புலவராகிய உருத்திரங்கண்ணனார் பொருள்களைக் கிடந்தவாறே உரைத்துச் செல்லும்போது கற்பார்க்கு மனத்தளர்க்கிவாராது கிளர்க்கியும் அகமகிழ்ச்சியும் உண்டாக்கவேண்டி இடையிடையே அரியலுவமைகளை இனிதமைத்துச் செல்கின்றார். யாழினது நிறமுட்டப்பட்டதோலினுக்குப்பாதி ஸிப்புவினது வயிற்றிடத்தைப் பிளந்த உள்ளிடத்தையும் யாழின் தோற்றோர்வையைத் தைக்குங் கால் உண்டாகும் செறிந்த துளை ஒழுங்கிற்குக் கழுகினாது பாளையாகியபசியட்டு விரியாமற் கருவாயிருத்தலையும், பத்தாசை மூடிய தோலின் பொருத்துவாய் தெரியாமல் இசைத்தலுமும் தன்மைக்கு ஒன்றுக் கூட்டு வார்த்தமையையும், உண்ணாக்கில்லாத இருள் செறிந்த வாயினுக்கு வற்றி உள்ளிருந்த சீணாயி சீணயும், கவைத்தலையுடைய கடையினுக்குப் பிறை பிறந்து ஏந்தியிருத்தலையும், வார்க்கட்டினுக்கு மகளிர் முன்கையிற் செறிந்த குறுங்தொடியினையும், கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினுக்கு நீலமணி ஒழுகுவதனையும் உவமை கூறியுள்ளார். இன்னும், புரப்பாசைப் பெறுமையால் சுற்றத்தாருடன் பரிசிலரை நாடிச் செல்லும் பாணர்க்கு பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளையும், முடியுடை வேந்தர் மூவரிலும் குற்றம் நீங்கும் இளந்திரைய னின் தலைமையினுக்கு கடவிடத்துப் பிறந்த சங்குகளில்

மேலாகக் கூறும் வஸம்புரிச் சங்கினையும், சகடத்தில் உள்ள உருளையின் குறட்டினுக்கு மத்தளத்தையும், அச்சுமாரத் தின்மேலே நெடியவாய் இரண்டு பக்கத்தும் கிடக்கின்ற பழாஉக்கை மரங்களுக்கு கணைய மரம் இரண்டு சேர்ந்திருத் தலையும், தொத்துளிப் பாயினுலே வேயப்பட்ட ஒலிக் கின்ற சகடத்தினுக்கு மாரிகாலத்து மேகத்தைச் சுயங்கு நின்ற பலையினையும், சகடத்தின் முந்புறத்துக் கட்டி யிருக்கும் கோழிகிடக்கும்கூட்டினுக்குப்புனத்திலேயானை தின்னுமற் காப்பவர் இதண்மேலே சிறுகக் கட்டின குடிலி லையும், உரலினுக்குடாளையின துழுழுந்தாளையும், எயிற்றுலே வரிந்து கட்டப்பட்ட மிடாவினுக்கு வாரினால் இறுக்கிக் கட்டப்பட்ட முழுவினையும், தோளிலே ஒரு பக்கத்திலே தூங்கும்படி வரிவிரவின கச்சினுலீ கோக்கப்பட்ட வாளினுச்சு மலையிடத்தே ஊர்கின்ற பாப்பினையும், சமூ தையின் முதுகிலே இருபுறத்தும் இடப்பட்ட மிளகுப் பொதியினுக்குப் பலாவினடியிலே குலைகொண்ட பெரிய பழக்கதையும், வரியை முதுகிலே யுடைய அணி லுக்கு முதுகு ஸிரிந்து பஞ்சதோன்றம் இலவங்காயினையும், மடல்னடி தன்னிடத்தே நிறக் கேமல் அறுப்புண்ட ஸந்தின் முதுகினுக்கு யாற்றினது அறலையும், ஸந்திலையின் கூர்ஷம யான முஜையினுக்கு வேலின் முஜையினையும், ஸந்திலையாலே வேம்ந்த குடிலின் புறத்தினுக்கு எய்ப்பன்றியின் முதுகினையும், பன்றியினது வலைந்த கொப்பினுக்கு அகத் திப் பூங்கினையும், முயல்களின் நெடிய செயியினுக்கு தாம ரைப்புவின் புறவிதழையும், அப்புக் கட்டினுக்கு தேனி ரூலையும் நெல்லின் சிவந்த அலைழாகிய சோற்றினுக்கு ஸந்தின் சிவதயினையும், குறிஞ்சி நிலத் தலைவனுக்குப் புலிப்போத்தினையும், சாவலாளர்ச்சஞ்சுகு தான் நினைத்த

விலங்கின் மேலே சென்று அதனைத் தப்பாமற் கொள்ளுகின்ற வேட்டை நாயினையும், தயிர் கடையும்போது உண்டாகும் மத்தின் ஆரவாரத்தினுக்குப் புனியின் முழக்கத் தினையும், தயிரிலே ஆடையின்மேற் புடைத்து நிற்கும் முகிழ்களுக்குக் குடைக்களானுடைய வெள்ளிய முகைகளையும், தினையினியாலாக்கின சிறுத்த சோற்றினுக்கு நன்றின் பார்ப்பினையும், வரகு முதலியன் இட்டு வைக்கும் சூதிர்க்கூட்டத்தினுக்குப் பிடித்திரவினையும், வரகுதிரிகையினுக்கு யானையின் துகாலையும், குடிசைகள் வரகு வைக்கோலால் வேயப்பட்டிருத்தலுக்கு மாசிகாலத்திலே விசம் பிலே பார்த்திருக்கும் மேகத்தையும், வரகின் அவிழாகிய சிறிய சோற்றினுக்குச் சிறுப்பினை பூவையும், அவரை விடத்தினுக்கு வேங்கைப் பூவினையும், கலப்பையின் வளைந்த வாயினுக்குப் பிடியின் வாயினையும், அதன் கொழுவினுக்கு உடுப்பின் து முகத்தையும், காடையின் து இலைய குஞ்சகளுக்கு வெள்ளிய நிறத்தையுடைய கடப்பினது பூவையும், நண்டினது கவைத்த காலினுக்குக் கொல்லனது முறிந்த கொடித்தினையும், தாநை நீளத்துக்குப் பூசிய மார்பினுக்குப் பொன்னையும், தொழில் செய்வாரின் திரையாத மெல்லிய தோலினுக்கு தகடாக்கின இருப்பினையும், பசுமையறும்படி முற்றின பெரிய செங்கெங்கிலுக்குக் குளவியினையும், சிலங்தியினது வெள்ளிய நூல் வலைக்குத்துகிலீனையும், கரும்பாலையின் ஆரவாரத்தினுக்குத் தம்மை வருத்துகின்ற யாழி பாய்கையினுலே கலங்கிக்கூப்பிடும் யானை பலவற்றின் ஒரைசரினையும், கயல்களுக்கு அம்பினையும், இறவுக்கு வில்லினையும், வெல் முளையினுக்கு

புற்றுப்பழஞ் சோற்றையும், அகன்ற பொய்கைபிடத்தே குவளை நீலம் முதலான நிறம் மாறுபடுதலையுடைய பூக்கள் பரங்திருத்தலுக்கு அகன்ற பெரிய வானத்திற் ரீருன்றும் இந்திரவில்லையும், மகளிர் கற்பினுக்கு அருந்த தியையும், மகரச்குழையினை எடுத்த சிச்சிலி யாகத்தாணிலிருத்தலுக்கு கூப்பின் மேலிட்ட அன்னவிளக்கினையும், மணி கள் கோத்த வடங்களையுடைய மகளிரின் மெல்லிய துகில் அசைதலுக்கு அருப்புகளையுடைய மெல்லிய கொப்பு களிலே பனிமாசகிடந்து தவழ்தலையும், மகளிரின் நடைக்கு பயிலினையும், விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த கலங்கரை விளக்கத்தினுக்குத் தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிய பற்றுக்கோடினையும், யானைக்குக் குன்றினையும், சருச்சரை யுடைத்தாகிய தெங்கின் அடிக்கு யானையின் உடம்பினையும், வெள்ளிய வாழைப்பழுத்தினுக்குப் பிடியினது கவுளி டத்துக் கொம்புகளையும், கழுகுகளின் பெரிய தண்டினுக்கு மழைத்தாரையினையும், பாம்பணையில் துயில் கொள்ளும் திருமாலுக்குக் காந்தளையுடைய பக்கமலையிற் கிடக்கும் யானையையும், குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையுடைய பூக்கள் மணவிடத்துக் குழிகளினின்ற நிரிடத்து விழுந்து கிடத்தலுக்கு * நூல்போலச் சூழ்ந்து கிடக்கின்ற அப்பம் பாளிலே கிடத்தலையும், கள்ளுவார்த்து வைக்கும் பச்சைக் குப்பிகளுக்குக் கழுகின் சூற்கொண்ட வயிற்றையும், மகரவாய் என்னும் தலைக்கோலத்தைச் சேர்த்தின ஒளி பொருந்திய நுதலினுக்குச் செம்பாம்பு தீண்டின பிறையையும், நுகர்பொருள் குறைவற்ற துறையினுக்குத் துறக்கத்தையும், உலத்து நகரங்களில் பலரும் தொழ எடுத்த விளாக்களில் மேலான வெற்றியை

* இது இக்காலத்து இடியப்பமென வழக்கப்படும்.

யுடைய சீர்ப்பெயற்றென்னும் ஊருக்குப்பூவாமற்காய்க்கும் மரங்களில் பழத் தின் இனிமையால் மேலான பலாமரத் தையும், வெள்ளிய கோட்டையுடையதாய் இரத்த வெள்ளத்தினால் இழுக்கப்பட்டுச் செல்லும் யானைப் பின்துக்குப் பிறையைச் சூடிய செக்கர் வானமாகிய அந்திக்காலத்தே உலாவும் கார்மேகத்தையும், பகைவரைத் தொலைத்த வெற்றியினையுடைய இளந்திரையனுக்குத் துரியோதனன் முதலிய நூற்றுவரைக் களத்தில் படும்படி வென்ற தருமணமுதலியோரையும், இளந்திரையனிடத்தே பல்வேறுபட்ட திறைப் பொருட்களோடே செல்லும் அரசர்களுக்கு மலையிலுள்ள பலபண்டங்களையும், வாங்கிக் கொண்டு கடலுக்குக் கொடுப்பதாகச் செல்லும் அருவியையும், யானை மூதலிய திறைப்பொருளோடே நெருங்கான்று காலம் பார்த்திருக்கும் அரசர்க்கு, கங்கையைக் கடக்க விரும்பித்தோணி வருங்காலம் பார்த்திருக்கும் மாக்களையும், மந்திரச் சுற்றுத்தோடே இருந்த அரசனுக்கு முந்திர்க்கு நடுவே தன்கிரணங்களைப் பரப்பித் தோன்றும் ஞாயிற்றையும், பகைவர் மதில்களை அழித்து ஆண்டிருந்த அரசருடைய முடிக்கலம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு வீரமுடி புணையும் வெற்றியினை விரும்புதலுக்கு யானையைப் பாய்ந்த சிங்கக்குட்டி அவ்வியானையின் மத்தகத்தைக் கொள்ள விரும்புதலையும், அரசன் பெயருட் சிலவற்றைச் சொல்லிப் பானன் புகழ்தலுக்கு இறைவிக்குப் பேய்மகள் சில நொடி சொல்லுதலையும், சிதறின சிரைக்குக் கொட்டைப்பாசியின் வெரையும், பட்டுத்துகிலி னுக்குப் பாலா வியினையும் வெள்ளிக் கலங்களுக்கு ஆகாயத்தே தோன்றும் உடுக்களையும், கரிய மயிரிடத்தே சூடிய பொற்று மரைக்கு மங்குல் வானத்துத் தோன்றும் திங்களையும் உவமைகாறி ஆசிரியர் உருத்திரங்கண்ணால் இப்பாட்டை மிகவும் அழகுபடுத்தியிருக்கல் காண்க.

இன் நூம் இப்பைபந்தமிழுப் பாவலர் உகியற்பொருட் களை உள்ளவாறு உரைத்துச் செல்லுமிடத்துப் பலகிரணங்களையடைய ஞாயிறு அகன்ற ஆகாயத்தின் கண்ணே தோன்றிப் பரந்த இருளை நீக்குதலும், சூவினிடத்துவண்டு கிடத்தலும், ஞாயிறுந் திங்களும் மேருவை வலஞ் செய்தலும் மழையின்மையால் நிலத்தின்கண் எழுந்த ஆவி மலையைச் சூழ்ந்திருத்தலும், வற்கடமிக்க காட்டில் மேகங்குளியைச் சொரிய ஆங்கு உழவு முதலிய தொழில்களால் ஆரவாரம் மிகுதலும், ஆற்றலைகள்வர் வழிப்போவாரை அலறும்படியாக வெட்டி அவர்களிடத்துள்ள பொருளைக் கொண்டு வாழ்தலும், மாரிகாலத்தில் மலையானது மேகத் தினாற் சூழப்பட்டிருத்தலும், யானை தின்னுமற் புனத்தைக் காவல் செய்வார் பரண்மீது சூடில் அழைத்து அதிலிருத்தலும், நாடக மகனிர் ஆடுங்களத்தே மத்தனங் கொட்டுதலும், பிறநாடுகளினின்றும் போந்த வியாபாரிகள் மாணிக்கம் முத்து சந்தனம் முதலிய பொருட்களைக் கொண்டு திரிந்து விற்றலும், பகைவரைக் கொன்ற போர்க்களத்திற் பருந்துகள் படிதலும், மூல்லை நிலத்தூர்களின் விட்டுத் தூண்களில் ஆடுகள் நின்று தின்னும்படியாகத் தளைகள் கட்டப்பட்டிருத்தலும், வில்யாழ் ஒலியை வண்டுகள் தம் சற்றத்தின் ஒசையெனக் கருதிச் செவி கொடுத்துக் கேட்டலும், காடுகளில் விடத்தர் முதலிய மூளைடை மரங்கள் வளர்ந்திருத்தலும், தோட்டத்துப் பயிர்களை உணவர் அறுக்காலத்துண்டாகும் ஆரவாரத்திற் கஞ்சை அங்கே தங்கிய காடை தன் பறத்தலாற்றுத் குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டு மூல்லை நிலத்தே சென்று தங்குதலும், கொல்லன் உலையில் மெத்தென்ற துருத்தியை அழுக்கி ஊதுதலும், வயல்களிலே சேற்றின்கண் உண்டாகிய நண்டு

களின் புற்று அழியும்படியாகப் பசிய கோரைப்புற்களைக் கரிய கடாக்கள் கொட்டினாலே குத்துதலும், அவ்லைபிடிக் கும் உலக்கை ஓசையைக் கேட்ட கிளிகள் அதனைப் பகையாக நினைத்து அஞ்சதலும், சிறு தேர்களை உருட்டித் திரிந்த பிள்ளைகள் தங்களைப்பு நீங்கும்படியாகச் செவிலித் தாயருடைய பாலை நிறையவுண்டு படுக்கையிலே துயில் கொள்ளுதலும், ஆலையாரவாரிக்கும் இடையறை ஓசையை யுடைய புகைக்குழந்த கொட்டில்களில் கருப்பஞ் சாற்றைக் கட்டியாகக் காய்ச்சுதலும், நீண்ட கோடைக் காலத்தும் குளங்களில் நீர் வற்றுதிருத்தலும், நீராடு மகளிர் நிருண் ணுங்குறையிலே போகவிட்டுப்போன மகரக்குழையினை சிச்சிலி இரையெனக் கருதி எடுத்துக் கொண்டு பறவை கள் நிறைந்த பளை மடவிற் போகாது அந்தணர் யாகசாலையில் நட்ட பூத்தின் மேலே இருத்தலும், மேற்றிசைக் கண் ணுள்ள குதிரைகளையும் வடத்திசைக் கண் ணுள்ள நுகரப்படு பொருட்களையும் கொண்டுவந்து தரும் மரக் கலங்கள் கடற்கரையிலே சூழ்ந்து கிடத்தலும், ஏருதுக் குடன் பசுக்கள் அனுகாத படியாக மேழக்கிடாயோடே நாயும் சுழன்று திரிதலும், கள்ளுக் கடைகளின் வாயிலிலே பசிய கொடிகள் அசைந்து கொண்டிருத்தலும், ஆண்பன்றிகள் புணர்ச்சிக் கருத்தால் பெண்பன்றிகளுடனே போகாவண்ணம் குழிகளிலே விட்டு நெல்லை இடித்த மா உணவைத் தின்ன வைத்து வளர்த்தலும், கலங்கரை விளக்கம் விண்ணைத் தீண்டும்படியாக உயர்ந்திருத்தலும், வழிச் செல்வோர் தம்பசித்திரும்படி சோற்றை யாக்குகின்ற பாளை அசைந்து அடுப்பினின்றும் விழும்படியாகத் தெண்ணையிலிருந்து காய் கீழே விழுதலும், ஞாயிற்றின் கதிர் நுழைந்தறியாத இலைநெருங்கிய இளமரக்காவில் குயில்கள்

துக்குந்து செல்லுதலும், குருக்கத்தி காஞ்சிமாத்தைக் குழுந்து படர்ந்திருத்தலும், பாகர் கவனமில்லாதிருக்கும் சமயத்தைப் பார்த்திருந்து யானைக்கு வைக் கப்பட்ட உணவினை மந்தி திருடிக் கொண்டுபோய்த் தின் அுதலும், அருளி பொன்னைக் கொழித்துக் கொண்டு மலையினின்று இழிதலும், தேர்கள் பல கால் ஒடுதலினால் தெருக்கள் குழிந்திருத்தலும், கொல்லனது கூடத்தி வெழுத்த ஒசைக்குப் பயந்து மாடத்திலிருக்கும் புருக்கள் துயிலொழிந்திருத்தலும், பேய்கள் துணங்கைக் கூத்தையாடுதலும், மேகம் சடவிடத்து நீரை முகந்து மறைபெய்தலும், முசக்கலைகள் பாய்தலால் காட்டிலே மலர்கள் சிந்திக்கிடத்தலும், முனிவர்கள் யானை முறித்துக்கொண்டு வந்த சமிதையாலே வேள்வியைச் செய்தலும், பிறவும் ஒவியப் புலமை சான்ற ஒருவன் சித்திரபடாத்துத் தீட்டுக்காட்டியவாறு இவ்வாசிரியால் நன்கு காட்டப்பட்டுள்ளன.

இன்னும் இவ்வாசிரியர் உலகவியற்கைப் பொருட்களின் தோற்றங்களை நன்கு அவதானிக்கும் நீர்மையுடையாரென்பது இப்பாட்டினால் அறியக்கிடக்கின்றது. பறவைகள் பழுத்த மரங்களைத் தேடித் திரியு மென்பதும், சடவிடத்து வலம்புரி முதலினன சங்கு பிறக்கு மென்பதும், காட்டின்கண் வாழும் புசி பாம்பு முதலினன வழிச் செல்வார்க்குத் துன்பம் விளைக்கு மென்பதும், நல்ல பலாப்பழும் சிலவாசிய சௌகளையுடையதாயிருக்கு மென்பதும், கழுதைக்குச் செவி நிமிர்த்திருக்கு மென்பதும், எய்ப்பன்றியின் முதுகில் மூள்ளுப் பரந்திருக்கு மென்பதும், பாளைகிலத் தின்கண்ணே நீரின்மையால் மான்கள் மயங்கித்

கிரியமென்பதும், முயல்கள் பசிய தூறுகளின் கண்ணே மறைந்து கிடக்குமென்பதும், நன்கு கூறப்பட்டிருக்கின்றன. இன்னும் அதைப்படிப்படுவோங்கிருத்தலும், தாமரைத் தண்டு மூளைஞ்சுத்தாயிருத்தலும், களர்நிலங்களில் ஈந்து வளர்ந்திருத்தலும், விடியற்காலத்தே பறவைகள் துயிலெழுதலும், புவி காட்டிலே முழங்குதலும், வேங்கை மரம் கொத்துக் கொத்தாகப் பூத்தலும், காடையின் கழுத்து கருமையாயும் கால் குநியதாயும் இருத்தலும், நண்டின்கால் கவைத்திருத்தலும், வயல்களில் கெப்பதல் சூத்திருத்தலும், முற்றிய நெற்கதிர்கள் வெளாங்கிருத்தலும், பழைய பருத்தமரத்திலே பாம்புகள் உறைதலும், நெற்போர்களின் அடிப்பக்கங்களிலே சிலங்கியின் வெள்ளிய நூல் குழுந்து கிடைத்தலும், மலைப் பக்கங்களிலே கடிய மூங்கில்கள் வளர்ந்திருத்தலும், யாளி பாப்பகவினாலே யாணைகள் பயந்து சத்தமிடுதலும், ஆழமான பெரிய குளங்களிலே கயல் இறவு முதலியன வசித்தலும், புற்றின்கண்ணே பாம்பி கிடைத்தலும், நெடிய குளத்திலே யுள்ள வாளையீன் நீர்க்கு அணித்தாக நின்ற பிரப்பினது காற்றினால் அசையும் நிழலீஸ் கீரிகீல் கண்டு அஞ்சுதலும், அகன்ற வானத்திலே வானவில் பலங்கிறங்களையுடைத்தாய்த் தோன்றுதலும், அருங்கதி நட்சத்திரங்களடக்கின்கண்ணே காணப்படுதலும், சிச்சிலி நீலங்களிபோலும் அறந்தையுடையதா விருத்தலும், மயில்கள் மனமகிழ்ச்சியால் மலைப் பக்கங்களிலே ஆரவாரித்தலும், பன்றிகள் சூட்டிகளுடனே சேற்றை அளைத்தலும், பலா பெரும் பழங்களைக் குலைகுலைவாகக் காய்த்தலும், தேங்கார்ப் முப்படைத்தாய்த் திரண்டிருத்தலும், மலைப்பக்கங்களிலே காந்தட்ட செழிகள் நீண்ட பூங்காத்துக்களுடனே

கிடத்தலும், கழுகின் தாள்கள் தீரண்டிருத்தலும், இழு மென்னும் ஒசையையுடைய புருக்கள் தொகுதியாய் மெல்லிய மரக்கொம்பர்களிற் றங்கியிருத்தலும், அந்திக்காலத் தினே வானம் சிவந்து தோன்றுதலும், புருவின்கால் சிவந்திருத்தலும், யானையின்மேற் பாய்ந்த சிங்கக்குட்டி அதன் மத்தகத்தைக் கொள்ள விரும்புதலும், தாமரைப் பூவிலே வண்டுகள் ஓலித்தலும், மலைச்சாரலிலே கிண்ணரமென்னும் பறவை இனினை பொருந்தப் பாடுதலுமாகிய இயல்புகளை ஆசிரியர் உருத்திரங்கண்ணாலும் அழகாகக் கூறியிருக்கின்றார்.

பாவும் பாட்டின் நடையும்.

பா என்பது பரந்துபட்டுச் செல்லுகின்ற செய்யுள் ஒசையின் அமைதியாகும். சேட்புலத்திருந்த ஒருவன் ஒரு செய்யுளைப்பாட அவன் சொல்லுகின்ற செய்யுளின் எழுத்தஞ் சொல்லும் இவையென்று தெரியாதாயினும் இஃது இன்ன செய்யுள் என்று உணர்த்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்லும் ஒசையே பா என்று தொல்காப்பியச் செய்யுளியலுறையிலே பேராசிரியரும் கூறியமைகாண்க. இங்கனம் பரந்துபட்டுச் செல்லும் ஒசை அமைதியை வெண்பா, அகவற்பா, கவிப்பா, வஞ்சிப்பா, என நால்வகைப்படுத்துக் கூறுவர் பண்ணடக்காலத் தண்டமிழாசிரியர். “ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கவிதே, நாலியற்றென்ப பாவகை விரிதே” எனத் தொல்காப்பியனுர் நால்வகைப் பாக்களையுங் கூறியிருத்தலுங் காண்க. இங்கே பாவினது விரி நான்கென்றமையின் தொகையுமுன்னெடன்பது பெற்றும். அந்நான்கு பாவினதும் ஒசைத் தண்மையை ஆராய்து தொகுக்குங்கால் அவை ஆசிரியமும் வெண்பாவும் என இரண்டாகித் தொகும். அங்

ஒனம் இரண்டாமிடத்து வெண்பாவின் விகற்பமாகிக் கலிப்பா விரிந்தடங்கும்; அகவற்பாவின் விகற்பமாகி வஞ்சிப்பா விரிந்தடங்கும். இதனைப் “பாவிரி மருங்கி ணைப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வெண்பா வென்றாக், காயிரு பாவிலு எடங்கு மென்ப” எனவும் “ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை, வெண்பா நடைத்தே களியென மொழிபு” எனவும் வரும் தோல்காப்பியச் சூத்திரங்களால் அறிக்.

இவற்றுள் ஆசிரியப்பாவுக்குரிய ‘அகவலோசை’ என்பது ஒருவன் தான் கருதியவாறெல்லாம் வரையாது சொல்லும் வழி தொடர்ந்து கிடந்த ஒலியாகும்; இதனீ லடங்கும் வஞ்சிப்பாவிற்குரிய ‘தூங்கலோசை’ என்பது அடியிற் ராங்காது சீர்தொறுங் தூங்கும் ஒசையாகும்; வெண்பாவிற்குரிய செப்பலோசை யென்பது அழைத்துக் கூறுமல்ல ஒருவனுக்கு மற்றொருவன் இயல்புவகையானே ஒரு பொருள் கட்டுரைத்தற்கண் எழுகின்ற ஒலியாகும்; இவ்வோசையிலடங்கும் கலிப்பாசிற்குரிய ‘துள்ளலோசை’ என்பது ஒழுகுநடைத்தாய்ச் செல்லவின்றி இடையே உடையே உயர்ந்து செல்வதாம்.

இனி பெரும்பானுற்றுப்படை என்னுமிப்பாட்டு அகவலோசை அமைந்து வந்த நேரிசை ஆசிரியப்பாவின் ஏற்ற செய்யப்பட்ட தொன்றாகும். ஆசிரியர் உருத்திரங்கண்ணால் தாம் உரைப்பக் கருதிய உயர் பொருளைத் தையும் ஒரு நெறிப்பட வைத்து ஜிக்நாறு அடிவரையும் உரைத்துள்ள இப்பாட்டின் ஒவ்வொர் அடியும் நான்கு சீர்களாலானவை. இவ்வாறு நாற்சீர்க்காண்ட அடியை ஆசிரியர் கொல்காப்பியனார் அளவடி என்பர். இவ்வளவடியையே அடி எனச் சிறப்பித்து ‘நாற்சீர் கொண்ட

தடியெனப்படுமே” என் ஆசிரியர் தொல்காப்பியனார் சூத்திரங்கு செய்திருத்தலுக்காண்க. பண்ணைக்காலத்துப் புலவர்கள் நாற்சீர்களாண்ட அளவடியினுலே செய்துள் செய்தாரென்பது “தலையிடைக்கடைச் சங்கத்தாரும் பிற சான்றேரும் நாற்சீரடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும்பான்மையுஞ் செய்தார்” எனத் தொல்காப்பியச் செய்துளியலுரையிலே பேராசிரியர் கூறுமாற்றுன் அறியலாகும். இப்பாட்டிலுள்ள ஒன்வோர் அடிகளிலும் அமைந்த சீர்கள் ஒவ்வொன்றும் இரண்டு அசைக்குக் குறையாமலும் மூன்று அசைக்கு மேற்படாமலும் வந்துள்ளன.

ஆசிரியர் உருத்திரங்கண்ணார் இச்செய்துளில் அகவலோசை கேட்போர்க்கு இன்பம் பயிக்குமாறு எதுகை மோனை முதலிய ஏழுத்தமைதிகளாற் சிறிது சிறிது வேறுபடுத்திச் சிறப்பித்துச் செல்லுகின்றார். “இலங்குநீர்ப்பறப்பின் வளைமீக் கூறும், வலப்புரி யன்ன வகைநீங்கு சிறப்பின்” என்பனபோல இவ்விரண்டடிகளின் முதற் சீர் எதுகை ஒன்றுமாறு அமைக்கின்றார். சிலவிடங்களில் “கடம்பமர் நெடுவே ஸன்ன மீனி, யுடப்பிடித் தடக்கை யோடா வம்பலர், தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட” என்பனபோல மூன்றாடிகளின் முதற்சீர் எதுகை ஒன்றுமாறு அமைக்கின்றார். வேறு சிலவிடங்களில் “படைதொலை பறியர மைந்துமலி பெரும் புகழ்க், கடைகால் யாத்த பல்குடி கெழீஇக், கொடையுங் கோனும் வழங்குநர்த் தடுத்த, வடையா வாயின் மிடை சூழ படப்பை” என்பனபோல மூன்றாடிகளின் மேலும் முதற் சீர் எதுகை ஒன்றுமாறு அமைக்கின்றார். பின் ஊஞ்சில்லிடத்து “பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரப்பின்”

“மலர்தலை யுலகத்து மன் னுயிர் காக்கும்” என்பனபோல முதற் சிரும் இரண்டாஞ் சிரும் எதுகை பொருந்தவும், “வாழ்முள் வேவிச் சூழ்மிளோப் படப்பை” “இரு நிலங்கடந்த திருமறு மார்பின்” என்பனபோல முதற் சிரும் மூன்றாஞ் சிரும் எதுகை பொருந்தவும், “வல் ஊற்றுவரி தோண்டித் தொல்லை” “முங்கீர் வண்ணன் பிறங்கடை யங்கிர்” என்பனபோல முதற்சிரும் நான் காஞ் சிரும் எதுகை பொருந்தவும், “வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி” “கொண்டி யுண்டித் தொண்டையோர் மருகு” என்பனபோல முதற்சிரும் இரண்டாஞ்சிரும் மூன்றாஞ் சிரும் எதுகை பொருந்தவும், “மலர்தலையுலகத் துள்ளும் பலர் தொழு” “மகமுறை மகமுறை நோக்கி முகன மர்ந்து” என்பனபோல முதற்சிரும் இரண்டாஞ்சிரும் நான்காஞ்சிரும் எதுகை பொருந்தவும், “வன்புல மிறந்தபின்றை மென்றேல்” என்றாற்போல முதற் சிரும் மூன்றாஞ் சிரும் நான்காஞ் சிரும் எதுகை பொருந்தவும் அமைத்திருக்கின்றார்.

இன் ஊம் ஒரோவிடத்து “நீர் நணிப் பிரப்பி னடுங்கு நிழல் வெருஉ, நீத்துடை நெநிங்கயங் தீப்பட மலர்ந்து” என்பனபோல இவ்விரண்டடிகளின் முதற்சிர் மோளை ஒன்றுமாறு அமைக்கின்றார். மற்றும் ஒரோவிடத்து “சாபஞ் சார்த்திய களைத்துஞ்சு வியனகர்” “பாகாற் பறவை கிளாசெத் தோர்க்கும்” என்பனபோல ஓரடியி னுள்ளே முதற்சிரும் இரண்டாஞ் சிரும் மோளை ஒன்றவும், “மலர்தலை யுலகத்து மன் னுயிர் காக்கும்” “பல் வேற் றிறையற் படர்குவி ராயின்” என்பனபோல முதற் சிரும் மூன்றாஞ்சிரும் மோளை ஒன்றவும், “முகைசூழ் தகட்ட பிறழுவாய் முள்ளி” “கருங்கோட் டின்னிய மியக் கினிர் கழிமின்” என்பனபோல முதற்சிரும் நாலாஞ்

சிரும் மோனை ஒன்றவும், “மல்லல் மன்றத்து மதவிடை கண்டு” “தண்பளை தழீஇய தளரா விருக்கை” என்பன போல முதலாம் இரண்டாம் மூன்றாம் சீர்கள் மோனை ஒன்றவும், “மல்லற் பேரூர் மடியின் மடியா” “சுறவுவா மமைத்த சுரும்புகுழி சுடர்துதல்” என்பனபோல முதலாம் மூன்றாம் நான்காம் சீர்கள் மோனை ஒன்றவும், “மள்ளர் மள்ள மறவர் மறவ” என்பதுபோல நான்கு சீர்களும் மோனை ஒன்றவும் அமைத்திடுகின்றார்.

இன்னும் சில சில இடங்களிலே “இன்சவைமூரம் பெறுகுவிர் ஞாங்கர்” “முகடுதுமித் தடுக்கிய பழங் பல் அணவில்” என்பனபோல இணையியைபு பொருந்தவும், “வில்லுடை வைப்பின் வியன்காட் டியவின்” “வளைாரூப் பேனம் வரவுபார்த் திருக்கும்” என்பனபோல பொழிப் பியைபு பொருந்தவும், “அரும் பொருள் அருத்துங் திருந்து தொடை நோன்றுள்” “யாற்றறல் புரையும் வெரிதுடைக் கொழுமடல்” என்பனபோல ஒரு உவியைபு பொருந்தவும், “மலையை கடலவும் மாண்பயந் தலூழம்”, என்பதுபோல மேற்கதுவாயியைபு பொருந்தவும் அமைத்திடுகின்றார். இன்னுஞ் சில இடங்களில் “பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ், சிறுமீன் புரையுங் கற்பி நறுநுதல்” “பெருங்கை யானைக் கொடுங்தொடி படுக்குங், கருங்கைக் கொல்ல னிரும்பு விசைத் தெறிந்த” என்பன போல அடிமூரண் பொருந்தவும், சிறுசிலைப் பெருப்பழங் கடுப்பமிரியல்” “இளையரு முதியருங் கிளையுடன் துவன்றி” என்பனபோல இணைமுரண் பொருந்தவும், “நெடுந்தாப்பு தொடுத்த குறங்கறி மூன்றில்” “செந்தீத் தொட்ட கருந்துனைக் குழலின்” என்பன போலப் பொழிப்பு முரண் பொருந்தவும் “குறங்கா மூலக்கை யோச்சிகெடுக்கினாற்று”

“குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி” என்பனபோல ஒருசூழ்முரண் பொருந்தவும், அமைத் திடுகின்றார். இங்கு எம் எதுகைமோனை முதலானவற்றைப் பலவாருக அமைத்து இச்செய்யுள் ஒசையினைச் சிறப்பித்துச் செல்வாராயினர். தாம் எண்ணிய பொருள்களை நிரப்பட வைத்து மொழிந்து போகுங்கால் இங்ஙனம் எதுகை முதலாயின பலவாருக இடர்ப்பாடின்றி அமைந்தனவா கும். அங்ஙனங் அமைந்துவரச் செய்யுள் செய்தல் இவர் காலத்தும் இவர்காலத்துக்கு முன்பும் விளங்கிய பழைய தமிழ்ப் புலவர்களின் பொதுவியல்பாகும். பிற்காலத்தில் செய்யுள் செய்த புலவர் பலரும் எதுகை மோனை நயங்கள் அமைந்து வருதலையே பெரிதுங் கருதி அவற்றி னுக்கேற்பச் சொற்களைப் பொருத்துவாராயினர். அங்கும் அமைக்குமிடத்தும் முதலிலிருந்து முடிவுகாறும் ஒரே ஒழுங்குபெறத் தொடுப்பாராயினர். அகவற்பாப் பாடிய புலவர்கள் முதல் தொடங்கி இறுதி வரையில் முதற்சிரும் மூன்றஞ் சிரும் எதுகை பொருந்துமாறு செய்தனர். அவ்வாறு எதுகை முதலியவற்றை ஒரே ஒழுங்கில் அமைந்துவரத் தொடுத்தவினால் ஒசைவேறு பாடு சிறிதுமின்றிக் கற்போர்க்குச் சுவை மிகுதியும் பயவாதொழிந்தன.

இனி, இப்பாட்டின் உயரிய நடையொழுங்கு மிகவும் வியக்கற்பாலது. இதன்கண் விழுமிய பொருளும் ஒழுங்கிய ஒசையுமமையுமாறு பொருள்வளம் மிகுந்த சொற்கள்பல தொடர்ந்துள்ளன: “கணங்கொள் சுற்றுமொடு கைபுணர்ந் தாடுந், துணங்கையம் பூதங் துகிலுடுத் தலை போல்” “விண்பொர நிவந்த வேயா மாடத், திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞாகிழி” “முறைவேண்டு நர்க்குங்

குறைவேண்டு நாக்கும், வேண்டுப வேண்டுப வேண்டினாக்கும், யிடைதெரிந் துணரு மிருஙர் காட்சிக் கொடைக் கட னிறுத்த கூம்பா வுள்ளத், துருப்பில் சுற்றமோ டிருங் தோற் குறுகி’ என்பனபோன்ற சில அடிகளை தோக்கி னும் இழுமென்னும் ஒசை இனிது விளங்கக் காணலாம். கண்ணற்பர்களை எம்மருங்கிற் சுவைப்பினும் ஆண்டெல்லாம் தித்திப்பு மிக்குத் தோன்றுதல்போல் இப்பாட்டிடன் எப்பகுதியை நோக்கி னும் ஆங்கெல்லாம் இனிமை தோன்றக் காணலாகும்.

அந்தமிலின்பம் ஆர்தரப் புரியும் செந்தமிழ் மொழி யின் கண்ணுவள்ள பொருட்கரு நிரம்பிய சொற்கள் பல வற்றால் இப்பாட்டு முழுதும் அமைந்திருக்கின்றது. விலை மதித்தற்கரிய ஒரு ஆரத்தின்கண் அமைந்த நேரிய மணிக் கொவ்வெவான் னும் நிரல்படத் தொடர்ந்து அழுகு பெற்று விளங்குதல் போல் இதன்கண்ணுவள்ள சொற்க கொவ்வெவான்றும் ஒன்றேருடொன்று ஒழுங்குபெறத் தொடர்ந்து பொருணலம் மிகுத்து விளங்குவனவாயின்.

இனி, இப்பாட்டில் சுற்றேறக்குறைய இரண்டாயிரத்தைந்தாறு சொற்கள் வரையில் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ‘மதி’ ‘சுகடம்’ ‘நாடகம்’ ‘பதி’ ‘சாபம்’ ‘தண்டி’ ‘சாதி’ ‘ஏந்திரம்’ ‘சீலம்’ ‘ஒதுமை’ ‘தமனியம்’ ‘படிவம்’ ‘படம்’ ‘கணம்’ ‘பூதம்’ ‘பருவம்’ ‘கங்கை’ என்பனபோலச் சில வடசொற்களும் ‘ஞமலி’ சொன்று ‘செறு’ என்பனபோலச் சில திசைச் சொற்களும் வர்துள்ளன. திசைச் சொற்களுள் ஞமலி என்பது பூதி நாட்டிற்கும், சொன்றி என்பது தென்பாண்டி நாட்டிற்கும், செறு என்பது அருவா நாட்டிற்கும் உரிய

திசைச்சொற்களாகும். ஆகவே இப்பாட்டின்கண் நூற்றுக்கு ஒன்று வீதம் பிறாட்டுச் சொற்கள் கலந்துள்ளன. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ்மொழி மற்மொழிக் கலப்புப் பெரிதுமின்றி வழக்கப்பட்டு வந்ததென்பது அறியத்தக்கது.

பண்ணை வழக்க வொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்.

இனி, இப்பாட்டினால் பண்ணைக்காலத்து கிகழ்த் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன. தமிழ்நாட்டை நெறிமுறை வழாது ஆரூபை செய்த சேர சோழபாண் டிய சென்னும் முடியடை வேந்தர் மூவரும் யானை, குதிரை, தேர், ஓலாள் என்னும் நால்வகைப் படைக ணையும் உடையராயிருந்தனர். அரசரைச் சூழ மந்திரச் சுற்றுத்தார் இருந்தனர். அரசர்கள் தூய அறிவினராய் நடவடிகையில் வழுவாது ஒழுகினர். முறை வேண்டுகள் கும் குறை வேண்டுகள்க்கும் அவர்வர் விரும்புவனவற்றை வேண்டியவாறு அருளிச்செய்தனர். தாம் பிற அரசர் களோடு படைகமைகொண்டதாலத்து அவர்களது காவல் பொருந்திய மதில்களை அழித்து ஆண்டிருந்த அரசர்களுடைய முடிக்கலம் முதலியலற்றைவாங்கிக்கொண்டு பட்ட வேந்தன் பெயராலே வீரமுடி புளையும் வழக்கமுடையராயிருந்தனர். இப்பண்ணைய வழக்கத்தினை “இகன்மதிற் குடுமிகொண்ட மன்னுமங்கலம்” என ஆசிரியர் தோல் காப்பியனார் குறியிருத்தலுக் காணக் காலம் முடனே பொருத படையசர்களின் தேயத்தூர்களிலே சென்று மன்றுகள் முதலியன இன்னுமாது அழிவுசெய்தும் வந்

தனர். வலிகுறைந்த மன்னர்கள் யானை முதலிய பல வகைப்பட்ட திறைப்பொருட்களைக் கொண்டுசென்று அரசனைக் கானும் செவ்வி பார்த்திருந்து அவற்றை வைத் துப் பணிந்தனர். ஊர்சளினுள்ளே வரும் பெருவழிகளையும் கவர்த்த வழிகளையும் காக்கும் பொருட்டு வில்லீரரை வைத்திருந்தனர். அவ்வழிகளான் விற்பதற்கு ஊரினுள்ளே சொண்டு வரும் பொருள்களுக்குச் சங்கம் வாங்கப்பட்டு வந்தது. அரசர்கள் சங்கம் வாங்கும் வழக்கத்தை ஆசிரியர் தெய்வப்புலமைத் திநுவள்ளுவநாய னுநும் “உறுபொருளும் உல்கு பொருளும் ஒன்றாக, தெறுபொருளும் வேந்தன் பொருள்” எனக் குறிப்பிட்டிருத்தல் காணக.

இனி, இற்றை ஞான்றைப் போலவே அற்றை நாளி லும் தமிழ்நாட்டார் மரக்கலங்களிலே கடல்வழியாகச் சென்று வாணிகம் நடாத்திவந்தனர். வேறுநாடுகளிலிருந்து குதிரைகளும் பல்லேறு வகைப்பட்ட பொருட்களும் கலத்தின் வழியாக இறக்குமதியாயின். இராக்காலத்தில் மரக்கலங்கள் துறையிருக்கும் இடம் இதுவென அறிந்து அதனை நோக்கி வரும்பொருட்டு கடற்றுறைகளில் கலங்கரை விளக்கம் (Light House) அமைக்கப்பட்டிருந்தது. அது விண்ணைத் தீண்டுப்படியாக அதிகம் உயர்ந்தாய் மேற்புறம் சாந்து வாசப் பெற்றதாய் மேலே ஏற்றபொருட்டு ஏணி சாத்தப் பெற்றதாய் விளங்கினது. அக்காலத்தில் தமிழ்நாட்டாருடனே வாணிகங் செய்தவர் யவனராவர். இவர்கள் கலங்களின் கூப்புகளில் அன்னவிளக்கினை இராக்காலத்தில் ஏற்றினர்.

மகளிர் தலையிலே சுருவினது அங்காந்த வாய்போலச் செய்த மகரப்பகுவாய் எகப் பெயரிய அணியை

யும் காதிலே குழைபினையும், காலிலே பொற்சிலப்பையும் அணிந்து வந்தார்கள். மகளிர் விளையாட்டினையுடைய திட்டாலோடே நிருண்ணுங் துறைக்குச் சென்று நீர் விளையாடியும் உயர்ந்த மாடங்களிலேயிருந்து பந்தடித்தும் வார்ந்த மனைவி முற்றங்களிலே பொற்சூங்காடியும் வந்தார்கள். “கோதை வரிப் பந்து கொண்டெறிவார்” எனப் பரிபாடலினும், “செறியரிச் சிலம்பிற் குறந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கிற நெற்றியாடும்” எனப் புறநா னாற்றினும் பந்து கழுங்கு ஆடுதலாகிய வழக்கங்கள் குறிக்கப்பட்டிருத்தல் காண்க.

அந்தனர் வேதமோதியும் அவ்வோசையைத் தாம் வளர்க்கும் கிளிகளுக்குக் கற்பித்தும் வந்தனர். வீடுகளிலே தாங் வழிபுடி தெய்வ ஏராவங்களை வைத்திருந்தனர். வீட்டினைப் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தஞ்செய்யும் வழக்கமுடையர். யாகஞ்செய்தலைத் தமது இன்றியமையாத கடமையாக மேற்கொண்டொழுகினர். அந்தன மகளிர் மாவிழினால் ஊறுதறி செய்யும் வழக்கம் இதனுட் குறிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இடைக்குல மகளிர் விடியற்காலையில் எழுந்து தயிர் கடைதலும் காலையில் மோரைக் கொண்டுசென்று கெல்லுக்கு விற்றலும் நெய்யை விற்று ஏருமை பசு முதலியவற்றை வாங்குதலும் வழக்கம். இடையர் ஆடுமாடுகளைத் துரத்துவதற்குச் சீழ்க்கை விடும் வழக்கமுடையர். “இடையன் மடிவிடு விளை கடிது சென்றிசைப்பு” என அகநானுாற்றினும் இவ்வழக்கம் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மூல்லைகிலத்திலே உழுதன்வர்கள் வரகளிலேயோடு அவரைப்பருப்பைப்பிட்டுப் பொங்கி யுண்பர். வலை ஞார் கொழியலரிசியிலிருந்து செய்த நறிய கள்ளுடனே

சட்ட மீன் உண்டும், தொழில் செய்வார் வெள்ளிய நெற்சோற்றைக் கோழியுடனுடன்னுடும், மறவர் நெல்லாற் செய்த தோப்பிக்கள்ளோப் பருகிக் கொழுஷிய கிடாயின் தசையை உண்டு மத்தளத்தையழித்து மகிழ்ச்சியுடன் ஆடியும் வந்தனர். யானைப்பாகர் யானைகளுக்குக் கவளங்களுடனே நெய்யைக் கலந்து ஊட்டினர்.

இன்னும், பொதிகளைக் கழுதையின் முதுகிலே இட்டுச் செல்லுதலும், உப்பு முதலிய பண்டங்களை வண்டி களில் ஏற்றிக்கொண்டு சென்று விற்றலும், ஈந்திலை வரகு வைக்கோல் தென்னேலை இவற்றால் சிறு வீடுகளை வேய்ந்துகொள்ளுதலும், தோலைப் பாயலாக எயினர், இடையர் முதலியோர் உபயோகித்தலும், பார்வை மிருகங்களைப் பழக்கி அவற்றின் உதவியால் மற்றைய மிருகங்களைப் பிடித்தலும், வேட்டை நாய்களின் உதவியால் உடிப்புமுளியலறை அகப்படுத்தலும், வீடுகளிலே நாய்களைச் சங்கவிகளாலே பிணித்துக் காவலுக்காக வைத்திருக்கதலும், சிறு தெய்வங்களுக்குப்பளியிடுதலும், பகைப்புலத்தே சென்று கொள்ளையிடத்துக்கொண்டுவந்த பசுக்கூட்டத்தைக் கள்ளுக்கு விலையாகப் போக்கலும், நெல்லு முதலியதானியங்களைக்குதிர்களிடையிலும், நிலவுரவிலே புல்லரிசியைபிட்டுக் குத்ததலும், குளங்களிலே கையை மேலே கூப்பி முழுசி ஃர்ந்திலை காட்டுதலும், தூண்டிலிருநேலை மீன் பிடித்தலும், யானைக்குப் பூண்ணிதலும், காஞ்சி நகரத்தில் பலசமயத்தவரும் தொழும்படியாக விழாச்செய்தலும், ஆழுனிவர்கள் மலைச் சாரவிலே தீவளர்த்து யாகஞ்செய்தலுமாகிய வரலாறுகள் இதனுட்கூறப்பட்டுள்ளன.

விளக்க உரைக் குறிப்புகள்.

(1—3) ஆகாயத்தே தோன்றி இருளை விழுங்கானின்று உலகத்தே பகற்பொழுதைத் தோற்றுவித்து எழுதரும் கணவி சினம் முறுகிய முதுவேவனிற் காலம் என்க.

அகல் இரு விசம்பு—அகன்ற பெரிய ஆகாயம் “அகவிரு வானத்து” என்றார் மதுரைக்காஞ்சியினும். (267) ‘அகவிரு விசம்பு’ என்பதற்கு ‘அகன்ற பெரிய ஆகாயம்’ என வரும் புறநானாற்றுவை. (89) ஈண்டு அறியற்பாலது. ஆகாயத்திற்கு அகற்சி குணமாதலை,

“மண்டினீந்த நிலனும்
நிலனேந்திய விசம்பும்
விசம்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயுந்
தீழுரணீய நீருமேன்றுங்
கைம்பேநும் பூதத் தியற்கை போலப்
போற்றுர்ப்போறுத்தலும்சூழ்ச்சியதகலமும்”(2)

என்னும் புறப்பாட்டில் விசம்பின் தன்மை போலச் சூழ்ச்சியதகலமும் எனக்கூறுமாற்றாலுமிக. இனி, ‘அகவிரு விசம்பு’ என்பதற்குத் தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம் என்றுரைப்பினும்மையும். இங்னைம் பொருளுந் ரைக்குங்கால் அகல் என்பது ‘நோய்தீருமருந்து’ (கவி 60:18) என்பது நோய்தீர்தற்குக் காரணமாகிய மருந்து எனவும் “அரசிருந்து பாரிக்கும் பாசறை” (முல்லை: 79) என்பது பகையரசிருந்து எடுக்குவதற்குக் காரணமான பாசறை எனவும் பொருள் தருதல் போலக் கொள்ளப்படும்.

இங்கனம் உரைத்தல் ஜம்பெரும் சூதங்களின் தோற்றமுறை பற்றி என்க. என்னை? ஆகாயத்தினின் ரும் காற்றும் அதனினின்று தீயும் அதனினின்றுநீரும் அதனினின்று நிலமும் தோன்றியமுறைமையாலென்க. இங்கனம் தோன்றும் முறையினை,

“விசும்பி லூழி யூழிட் சேல்லக்
கருவளர் வானத் திசையிற் ரேன்றி
யுநுவறி வாரா வோன்ற னூழிய
முந்துவளி கிளர்ந்த ஹூழி ஸ்தியஞ்
சேந்தீச் சுடரிய ஹூழியு ஹூழிய மவையிற்
தண்பேய றலைஇய ஹூழிய மவையிற்
ருண்முறை வெள்ள முழ்கி யார்தநபு
மீண்டும் பீடேயர் பீண்டி யவற்றிற்கு
மூள்ளி டாகிய வீருநிலத் தூழியும்” (24—12)

என்னும் பரிபாடலானும், * சித்தத்து,

“மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்களுகயம் வெளிப்பட் ததன்கண்
வாயு வெளிப்பட் ததன்க ணங்கி
யானது வெளிப்பட் ததன்க ணப்பின்
தன்மை வெளிப்பட் டதின்மண் வெளிப்பட்டு”
(27: 208—11)

என்னும் மணிமேகலையானும் அறிக.

ஆகாயம் எல்லாப் பொருட்கும் இடங்கொடுக்கும் செயலையுடைய தென்பது “பரந்திடங்கொடுக்கும் விசும்பு” என்மலைப்படகோத்தும், (158) “ஆகாயம் எல்லாப் பொருட்கும், சூக்குமிடங்கொடுக்கும் புரிவிற் ரூகும்” என மணி மேகலையினும் (27:193—4) வருவனவற்றாலறிக.

*சித்தம்—மூலப்பகுதி புத்தி—மகத்தத்துவம்

பாய்திருள்—பரந்த இருள். பாய்தல் பரத்தலென் னும் பொருட்டாதலை “பாயிரும் பனிக்கடல்” என்னும் பரிபாடலீலும் (5:1) காண்க. “ஞெழிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள்” என்பது தோல்காப்பியச் சூத்திரம். (உரி: 65) பருகி என்னும் செய்தெனச்சம் நிகழ்காலம் உணர்த்தி நின்றது. இங்கனம் வருதலை “வறணீங்கி நீ செல்லு நீளிடை கிணைப்பவும்” என்னும் கலீத்தோகை யினும் காண்க.

கான்று—கக்கி (தோற்றுவித்து) “சூரியற்காண்டலுஞ் சூரியகாந்தமங்தாரமுலெங்கனம் கான்றிடும்” என்னும் சிந்தாமணீயிலும் (2208) இப்பொருட்டாதல் காண்க. கான்று என்பது அவையல்களியாகவின் மறைத்துச் சொல்லப்பட வேண்டும் பிறவெனின், கான்று என்பது தன் பொருள் மேல் நில்லாது தோற்றுவித்து எனப் பிறதோர் பொருள் மேல் அணிகுறித்து, மரீஇய சொல்லாய் நிற்றவின் மறைக்கப்படா தென்க.

விசம்பில் பருகி (1) எழுதரும் பருதி (2) திருகிப் வேனில் என்முடிக்க.

(4—16) பாதிரிப்பூசின் உள்ளிடத்தை ஒக்கும் நிறமுட்டிய தோலினுலாகிய போர்வையினையும், உண்ணாக்கில்லாத வாயினையும், கவைத்தலையுடைய கடையினையும், நெகிழு வேண்டிய நெகிந்து இறுக்வேண்டிய வழி இறகிய வார்க்கட்டியினையும், பெரிய தண்டினையும், புரியடங்கியநரப்பினையும் உடைய (பேரி) யாழ் என்க.

இலை ஒழித்த—இலைகளை உதிர்த்த. பராஅரை—பரியதாள். பராஅரைஎன்பதுபரிய ஆரை என்பதன் திரிபு என்பர் இலக்கணக்கோத்து நூலாசிரியர் (125) வள்ளி

தழ்—பெருமையையுடைய இதழ். இப்பொருட்டாதலை “வள்ளிதழ் அவிழ்நீலம்” என்னும்மதுரைக்காஞ்சியினும் (251) காண்க. ஊட்டுது பச்சை— நிறமூட்டுதலுற்ற தோல். பாதிரிப்புவின் உள்ளிடம் தோலுக்கு நிறத்தினால் உவமை என்க. “கானக்குமிழின் களிசிறம் கடுப்பெப்பு குழ்வினைப் பொலிந்த பச்சை” என்றார் சிறுபானுற்றுப்படையிலும். (225—6) புரையும்—ஒக்கும். இது மெய்யுவமத்தின்கண் வருமென்பர் ஆசிரியர்தோல்காப்பியனுர். தோலிலே இருகண்ணும் கூடும்படியாகச் சிறியனவாகவும் நெருக்கமாகவும் இருக்கும் துளைகள் கழுகம் பாளையிற் குவிரியாமற் கருவாய் இருக்கும்போது உள்ள தோற்றுப்போவிருக்கு மென்க. இது மெய்யுவமம். தோல்களின் வேறு பாடு தெரியாமல் இசைக்கப்பட்டதாகவின் “உருக்கியன் நொருத்துறு போர்வை” என்றார். பச்சைப் (6)போர்வை செறிதுளைப் (8) போர்வை பொருத்துரு (9) போர்வை எனப் போர்வை என்பதைத் தனித் தனி கூட்டுக. வறத்தல்—நீர் வற்றுதல். பணைத்தோள்—உவமைத் தொகை. மடங்கை—பெண்பாற் பெயர்; பருவமன்று. மடங்கையின் தொடியை ஏய்க்கும் திவவு என்க. “மாயோண் முன்கையாய்தொடி கடுக்குங், கண்கை டிருக்கைத் தின்பினித் திவவு” என்றார் போருநராற்றுப்படையிலும். (14—15) திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு. மனி என்பது மாணிக்கம் பளிங்கு முதலியவற்றை உணர்த்து மெனினும் ‘மாயிரு மருப்பு’ எனப்பட்டுமீயின் நீலமனியை உணர்த்தி நின்றது. மருப்பு என்பது யாழ்த்தண்டு. கோடு எனவும்படும். இது வளைந்த வடிவமானது. “களைகொடி தியாழ் கோடு” என்னும் திருக்குறள்ஞரையில் யாழ் கோடு என்பதற்கு ‘யாழ் கோட்டால் வளைந்ததாயினும்’ என்னும் பரிமேலழகர் உரை ஈண்டு

அறிதற்பாலது. இதற்குரிய மரம் கொன்றையும் கருங்காலியுமாகும். அவை வெயில் காற்று நீர் நிழல் இவை மிகுதலின்றி வளர்ந்த மரங்களாயின் உத்தமமாகும். “தள மாய்ச் சமாநிலத்துத் தண்காற்று நான்கு, முளதா யொருங்கூன மின்றி—யளவு, முதிரா தினகாது மூன்றாங்கு ரூப, வதுவாகில் வீணைத்தண்டாம்” என்பதுங் காண்க. நரம் பின் தொடை—நரப்பின் கட்டு. கேள்வினன்பது கேட்கப் படும் இசையைத் தருகின்ற யாழை உணர்த்துதலின் ஆகு பெயர்.

போர்வையினையும் (9) வரபினையும் (10) கடையினையும் (11) திவவினையும் (13) மருப்பினையுமுடைய(14) யாழ் என முடிக்க.

(16—22) பேரியாழை இடத்தோட் பக்கத்தே அணைத்து உலகிற் புரப்பாரைப் பெறுமையால் பழுமரங் தேரும் பறவைபோல, சுற்றத்தாருடனே ஒடித் திரியும் பொலிவழிந்த யாக்கையினையும் கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையுமுடைய பாணன் என்க.

பாணர் யாழை இடத்தோட்பக்கத்தே அணைத்துக் கொண்டு செல்லும் வழக்கமுடையராதவின் ‘கேள்வி யிட வயிற் றழீஇத் திரிதரும் பாணன்’ என்றார். இவ்வழக்கத் தினை பொன்வார்த்தன்ன புரியடங்கு நரம்பி, னின்குரற் சிறியாழ் இலவயிற் றழீஇ’ என்னும் சிறுபானுற்றுப் படையானும் (34—5) அறிக. ஞாயிறு மேருவை வலமாகச் சுற்றுகிற தென்பதை, “உலக முவப்ப வலனேர்பு திரிதருப்பலர்புகழ் ஞாயிறு” என்னும் திருமூந்காற்றுப்படையானும் (1—?)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் தீகிரிபோற் போற்கோட்டு
‘மேநுவலந் தீரித லான்’

என்னும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலா னும் அறிக. ஞாயிறுந் திங்களும் மேருவை வல்மாகச் சற் றுவனபோலத் தோற்றுவதால் அங்கணங் கூறுவது கவி மரபு. இடவரின்—இடப்பக்கம். “புடையீ முந்துகிள் இடவரிற் றழீஇ” என்றார் நெடுநல்வாடையினும். (181) வெங்கெதற்கனவி—வெய்ய சுதிதற்றெழுபிலையுடைய சூரியன். “தெறுகதிர்க்கனவி” என்னும் பரிபாடல் (!: 42) என்னு ஒப்பு சோக்கற்பாலது. கனவியொடு என்பதில் ஒடு உயர் வுப் பொருளில் வந்தது “ஒருவினை யொடுசெசா ஹுயர்பின் வழித்தே” என்பது தோல்காப்பியச்சுத்திரம். (சொல் 91) திரிதரும்—திரிதலைச் செய்யும். ஞாயிறு திங்களின் இயக்கங்கள் முக்காலத்தும் நிகழ்தலின், இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அகப்படுத்து முன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யும் என்னும் வாய்ப்பாட்டுச் சொல்லாற் சொன்னார் என்க. என்னை?

“முந்திலைக் காலமும் தோன்று மியற்கை
யேம்மறைச் சோல்லும் நீகழுங் காலத்து
மேய்ந்திலைப் போதுச்சோற்கிளத்தல் வேண்டும்
(வினை 4:3)

என்றார் தோல்காப்பியனுர் ஆகவின். தாங்குர் புரப்பார். பொழுமைழு—வினைத்தொகை. புகை—ஆவி. மரங்கள் பழுத்திருந்தால் ஆண்டு அழைப்பார் யாருமின் றிப் பறவைகள் தாமே தேடிச் சென்றடைதலின் ‘பழு மரங்தேரும் பறவை’ என்றார். அவை வெளவால் முதலிய

பறவைகள் என்க. அங்கணம் தேடிச் செல்லுதலை “தாஅ வஞ்சிறை நொப்பறைவாவல், பழுமரம் படரும்” என்னும் குறுந்தோகையானும் (172: 1-2) “கணிவளக் கவர்த்து பதிவழித் தெயரும், பனியிறை வாவற் படர்ச்சி யேய்ப்ப” என்னும் பேருங்கதையானும் அறிக. போல—ஒப்ப. இது உருவுவமத்தில் வருமென்பர் ஆசிரியர்தோல்காப்பியனுர். புல்லென்யாக்கை—பொலிவழிந்த வடிவம். புலவாயா—கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்றவாய். “சில செவித்தாகிய கேள்வி நொந்துகொந்தீங்கெவன் செய்தியோ பான்” என்றார் புறநானூற்றினும். (68: 3-4) புலவுவாய் என்பது புலால் நாறுகின்ற வாயுமாம்.

கடுந்திறல் வேணிற்காலத்தே (3) கேள்வியைத்தழீஇ (16) தாங்குநர்ப் பிப்ரவு (18) குன்றத்து: (19) பறவை போலத் (20) திரிதரும் (21) பாணவென முடிக்க.

(23—28) வற்கடமிக்க காடு ஆரவாரமிகும்படி மேகம் துளி சொரிந்தாற் போல, தொன்று தொட்ட பசிமிக்க சுற்றத்தோடே கெடாத பெருவளன் எய்திக் குதிரைக் கோடே யானைகளையும் வாரிக்கொண்டு இளந்திரையனிடத்தினின்றும் வருகின்றேயும் என்க.

பெருவறங் கூர்த கானம்—பெரிய வற்கடமிக்க காடு “களைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை, வரிமரற் றிரங்கிய கானம்” என்றார் புறநானூற்றினும் (370:9-10) கருவி வானம்—மின் னு முழக்கு முதலியவற்றின் தொகு தியையுடைய மேகப். கருவி என்பது தொகுதி என்னும் பொருட்டாதலை “கருவி தொகுதி” என்னும் தோல் காப்பிய உரிமியற் தூத்திரத்தான் (58) அறிக. “கருவி மாமழை களைபெயல் பொழுந்தன” என்றார் சிந்தாமணி

யினும். (2752) மழை பெய்யக் கானம் கவின் பெறுதலே “வானிரைகின்ற கொண்டு வார்தாளி தலைஇய பின்றைக் கானிறை மாறும் பூடும் வல்லியுங் கவின்று வென்ன” எனக் கந்தபுராணத்தும் (இந்திரனருச்சனை 13) “காரிற் குளிர்ந்து குழைந்த செழுங் கானம் பூத்த தெனக்கவினி” என வில்லிபாரதத்தும் (12-ம் போர் ४२) வருவனவற்றுலும் நிக, பழம்பசி—தொன்று தொட்டபசி. ஒக்கல்-சுற்றம். தவாஅ—கெடாத. இப்பொருட்டாதலே “தவா அப் பெருக்கத்து அரு யானீ” என்னும் மதுரைக்காஞ்சியா னும் (210) அறிக. வாலுளை—வெள்ளிய பிடரிமயிர். அவண்—அவ்விடம். என்றது இளந்திரையனுடைய காஞ்சிமாநகரினை. இளந்திரையனது ஊர் இன்னதென முற்கூறுது அவண் எனச் சுட்டிக் கூறியதை “முற்படக் கிளத்தல் செய்யுளிலுரித்தே” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தான் (களவி 39) முடிக்க.

பரிசில்லர்க்கு யானை குதிரை முதலியன கொடுத்து உபசரித்தல் பண்ணடத் தமிழரசர் பரபு என்பது. “விரியுளை மாவுங் களிறுந் தேரும், வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது ஹீகி” எனவும் “களிறு கலிமான் தேரொடு சரந்து, நன்கல னீயுங்கைச்சா ஷிருக்கை” எனவும் பதிற்றுப் பத்தினும் “வளியினியன் மிகுந்தேருங் களிறுந், தளியிற் சிறந்தலை வந்த புலவர்க், களியொடு கைதூ வலை” எனக் கலீத்தோகையினும் (50:15—7) வருவனவற்றுவறியப் படும்.

கானங் கல்லெனத் (23) துளி சொரிந்தாங்கு (24) ஒக்கலொடு (25) எய்தி (26) முகந்து கொண்டு (27) யாம் வருதும் என முடிக்க.

(28—37) இராமபிராணின் வழித் தோன்றலும் சோழன்குடியிற் பிறந்தோனும் வெப்புரியன்ன சிறப்பி ஞேனும் செங்கோலினையுடையோனுமாகிய இளங்திரையன் என்க.

இரு நிலர்—பெரிய நிலம், கடந்த—அளந்த, திருமதுமார்பு—திருவாகிய மறுவையணிந்த மார்பு; “திருமது மார்ப நீ அருளல் வேண்டுய்” என்றார் பரிபாடலீ னும் (1:36); முந்தீர் வண்ணன்—கடல்போலும் நிறத்தை யுடையவன், “கடல் வண்ணன் கண்ணன்” எனவும் “கண்ணையுண்ணீர் மல்க நின்று கடல்வண்ண என்னு மன்னே” எனவும் திருவாய்மோழியினும் வருவன காண்க, “திருமணி திரைபாடவிந்த முந்தீர், வருமழை யிருஞ்சுன் முன்றும் புரையு மாமீயு” என்றார் பரிபாடலீ னும். (4:6-7).

முந்தீர்—கடல்; ஆகுபெயர். ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவையென்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராதலானும் இவ்விரண்டுமில்லவழி ஊற்று நீரும் இன்றுமாதலானும் இவற்றை முந்தீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின் “நெடுங்கடலுங் தன்னீர்மைகுன் றும்” என்பதனால் அதுவும் மேனீரென்ற யமையாமையின் ஆகாது. ஆனால் முந்தீர்க்குப் பொருள் யாதோ வெனின், முச்செய்கையுடைய நீர் முந்தீரென்பது. முச்செய்கையாவன: மண்ணைப் படைத்தலும், மண்ணையழித்தலும், மண்ணைக் காத்தலுமாம் என்க. “முந்தீர்ப் பிறந்த பவளத் தொடு” என்னும் சீவசிந்தாபணிக் செய்யுறுவையில் (5) “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுபாகிய முன்று தொழிலுடையையின் முந்தீர் ஆகுபெயர்” என நக்சினுர்க்கிண்யர் எழுதியிருத்தலுங் காண்க.

பிறங்கடை—வழித்தோன்றல், மலர்தலை யுலகம்—பரந்த இடத்தையுடைய உலகம். “மலர்தலை யுலகத்துப் பலருடன் குழித்தி” என்றார் பட்டினப்பாலையினும் (69) மலர்தலை என்பது வினைத்தொகை; வினைத்தொகையாவது: ஒரு காலத்திற்கே உரித்தாகாது முன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்பதாம்.

தலையுலகத்து எண்புழி இரண்டாமுருபும் பொருளுஞ் சுடன் தொக்கதொகை. மன் னுயிர்-நிலைபெறுதலையுடைய உயிர். உடம்பு அழிந்துபோக உயிரானது அழியாது என்றும் கிலைபெற்றிருத்தவின் ‘மன் னுயிர்’ என்றார். “குடம்பைதனித்தொழிய” என்னும் திருக்குறள் விசேஷ வுரையில் ‘சேதனமாய் அருவாய் நித்தியமாய உயிருப்’ என உயிரின் நிலைபெற்றைப் பரிமேலழகர் கூறியமையுங் காண்க. முரசு முழங்குதானை மூவர்—முரசம் முழங்கு கிண்ற தானையையுடைய மூவர். முரசு மூவகைப் படும். அவை: வீரமுரசு, தியாகமுரசு, நியாய முரசு என் பன. “இமிழ் குரன் முரச மூன்றுடனுஞம், தமிழ்செழு கூடற் றண்கோல் வேந்தே” என வருவதுங் காண்க. (புறம் 58) மூவர்—சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர். “முற்றிய திருவின் மூவராயினும் என்றார் புற நானுந்றினும். (205) முடியுடை வேந்தர்க்கு முரசு உரியவாதலை, “பண்டியங் கொடியுங் குடையு முரச..... தெரிவுகொள் செங்கோ வரசர்க்குரிய” என்பதனுலறிக. (தொல். மர. 71) வளை—சங்கு. மீக்கூறல்—மேலாகக் கூறுதல். அல்லது கடிதல்—அரமல்லாதனவற்றை நாட்டில் நிகழாதவாறு காத்தல். அரசன் அல்லவை கடிந்து அறம்புரிய வேண்டுமென்பதை,

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானமுடைய தரசு”

எனத் திருவள்ளுவர் அருளியவாற்றானும்,

“அறம்போரு என்பமான வறநேறிவழாமற் புல்லீ
மறங்கடிந் தரசர் போற்ற வையகங் காக்குநாளில்”
(பெரி. திரு. 17)

எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய வாற்றானும்
மறிக் படர்தல்—செல்லுதல். “படரேயுள்ளல் செலவு
மாகும்” என்பது தோல்காப்பிய உரியியற் சூத்திரம்.

இநுநிலங் கடந்த முந்தீர் வண்ணன்
என்பதிலடங்கிய கதை.

முன்னாரு காலத்திலே மகாபலிச் சக்கரவர்த்தி
என்னும் அசரவரசன் தனது வினிமையினிலே இந்திரன்
முதலிய தேவர்கள் யாவுரையும் வென்று சுவர்க்க மத்திய
பாதல மென்னும் மூவுலகங்களையும் தன்னடிப்படுத்தி
அரசாண்டு கொண்டிருந்தான். அரசிழுந்த இந்திரன் முத
லிய தேவர்கள் யாவரும் திருமாலீச் சரண் புகுந்து தமது
இன்னலை நீக்கியருந்துமாறு வேண்டினர். அப்போது
திருமால் அவர்கள் துன் பத்தை நீக்க வேண்டி,
அதிதியிடத்தில் காசிபமுனிவர்க்கு வாமனங்கிய புதல்வ
னுய்த தோன்றி, அம்மாவலி யாகஞ் செய்யும் சமயத்தில்
அவன் பாங்கர்ச் சென்று தம் காலடியால் ‘மூவடி மண்தா’
என வேண்டினர். அப்போது சுக்கிராசாரியன் தடுக்கவும்
அவ்வுரை கேளாது அவன் தரப் பெற்றவுடன் திரிவிக்
கிரமனுக வளர்ந்து மண்ணுலகை ஓரடியாகவும் வின்னு
லகை ஓரடியாகவும் அளந்து மூன்றுமடிக்கு இடமின்மையின்
அவன் தலைமேல் அடியை வைத்து அவ்வசரவரசனைப் பாத

லத்தில் அழுத்தினெண்பதாம். இவ்வரலாற்றினை, ‘மூலகு மீரடியான் முறை நிரப்பா வகைமுடியத், காவியசே வடி’ என்னும் சிலப்பதிகாரத்தானும் (17) ‘நெடியோன் குற ஞாருவாகி நிமிர்ந்துதன், அடிபிற்படியை யடக்கிய வங்காள்’ என்னும் மணிமேகலையானும் (19: ஸி-1) மாலுங்குறளாய் வளர்ந்திரண்டு மாண்டியால், ஞால முழுது நயக்தளாந்தான்’ என்னும் திருவள்ளுவமாலையானும், “உலக மூன்றுங் காலினாற் கடந்து கொண்ட, புண்டரீக்கக் கண்ணே நுளிப் புரவலன்” என்னும் கம்பராமாயங்ததானுமாறிக..

முந்தீர்த் திரைதநு மரபின் உரவோன்

என்பதிலடங்கிய கதை.

முற்காலத்தில் தமிழ்நாட்டின் சிற்கில விடங்களிலும் சாவகத் தீவிலும் நாகர் எனப்படும் ஒரு சாதியார் வசித்து வந்தனர். அவர்கள்நாகதூலைச்சினையைடையராயிருந்தன; மயால் நாகரெனப்பட்டனர். சுசாவகநாட்டின் இராசதானி நாகபூரமென்பது. இதனை ஒரு காலத்தில் வீதாவனான் என்பான் அரசு புரிந்தான். அவனுக்கு வாசமயிலை என்பவள் வயிற்றில் பிறந்தவள் பிறவிலை என்பவள். இந்நாக கண்ணிகையை கிள்ளிவளவன் என்னும் சோழவரசன் புணர்ந்து தன்னுடு சென்றான். அவள் ஒரு ஆண்மகனை பிண்றனள். அம்மகனைக் கம்பளச் செட்டி யென் னும் சோழநாட்டு வணிகனிடம் கொடுத்து இவன் சோழன் மகன்; இவனைச் சோழமன்னனிடம் சேர்த்து விடுவாயாக என்ற கூறினாள். அவ்வணிகனும் உவகைமீதாரப் பெற்ற வனுய்க் காப்பளிதே கொண்டு சென்றான். செல்லுப்போது கரைக்கணித்தாய் கப்பல் கடவிதே மூழ்கியது. அப்போது அக்கப்பளிதீர்த்து தப்பிப் பிழைத்தோரிற் சிலர் காவிரிப்

சு இப்போது யாவா என்று வழங்கப்படுகிறது.

ழும்பட்டினத்தை யடைந்து கிள்ளிவளவனிடம் நிகழ்ந்த தைக்குறினர். அதனைக்கேட்டு அவன் இரங்கிக் கொண் டிருக்குமையத்துஞருமகவைக் கடற்றிரை ஒதுக்கியதாகச் சிலர் கொண்டு வந்து கொடுத்தனர். அரசன் அக்குழங்கத் தையத்தன் மகனை உபசரித்தே தற்றுதனதாட்சிக்குட்பட்ட காஞ்சிக்கு அரசானாக்கினான். தன்தாயால் தொண்டைமலர் மாலையைச் சூட்டியனுப்பப் பட்டதனால் தொண்டைமான் எனவும், இளமைப் பருவத்தில் கடற்றிரையால் ஒதுக்கப் பட்டமையால் இளந்திரையனெனவும் பெயர் பெற்றுன். திரைதந்தமையை,

கங்குலு நண்பகலுந் துஞ்சா வியல்பிற்றுய
மங்குல்சூழ் மாக்கட லார்ப்பதூஷம்-வெஞ்சினவேற்
கான்பயந்த கண்ணீக் கடுமான் றினையனை
யான்பயந்தே னென்னுஞ் சேநுக்கு
என்பதனாலறிக. (பெரும்பான் இறுதிவெண்பா)

(39—45) அத்தம்—வழி. களவேர் வாழ்க்கை—களவே உழவுபோலும் இல்லாழக்கை; கடி—காவல். உரும்—இட யேறு; உரதுதல்—இடித்தல். “கடி திடிவான முரஹும்” என்றார் கார்நாற்பதினும். (6) தப்புதல்—கொல்லுதல். இப்பொருட்டாதலை, “வைவாளிற் ரப்பிய மன்னவன் கூடலில்” எனச் சிலப்பதிகாரத்தும் (19: 58) “தோனுந் தலையுந் துணிந்து வேரூக, வாளிற்றப்பிய வல்வினையன்றே”, என மணிமேகலையினும் (21: 59-60) வருவனவற்று லறிக. காட்டுமா—காட்டின்கண் வாழும் புலி முதலான துஷ்ட மிருகங்கள். உறுகண் செய்யா—துன்பஞ் செய்யா. செங்கோல் செலுத்தும் அரசனது ஆஜையாலே அரவு புலி முதலியன துன்பம் செய்யாவென்பது, “வாள்வரிவேங்கையு

மான்கண ரஹலா, அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும், உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா, செங்கோற் றென் னவர் காக்கு நாடென்” என்பதனால்றிக. (சிலப் 13: 6-9) வேட்டல்—விருப்புதல். “வேட்டவை யெய்தி விழை வொழிதல் பொய்போலும்” என்னும் புறப்போருள் வேண்பா மாலையினும் (11: 6) இப்பொருட்டாய் வருதல் காண்க. அசைஇ—இளைப்பாறி. “கடும்பரி நெடுங்கேதர் பூட்டுவிட்டசைஇ” என்றார் புறநானூற்றினும் (141) நசை—விருப்பம். இப்பொருட்டாதலை “உரண்சைஇ உள்ளங்குளையாகச் சென்றார்” என்னும் திருக்குறளினும் (127: 3) காணலாகும்.

(46—50) முழுமரம்—குறடு. அக்குறட்டிடத்தே தைத்துக் கிடப்பது ஆர். சூட்டு என்பது உருளையின் விளிம்பிலே விவத்த வளைந்த மரம். எழு—களைய மரம். இது கதவுக்கு வலியாக உள்வாயிற்படியிலே நிலத் திடீலை விழுவிடும் மரமாகும். “திண்ணெண்டுப் போக்கிக் காப்புள் ஞாறுத்த கடிமதில் வாயில்” என்றார் பேருங்கதையினும். பருங்கை என்பது அச்சமரத்தின் மேலே நெடியவாய் இருபக்கத்தும் நெடுகக் கிடக்கின்ற பருமரங்கள் என்க. அய்மரங்களிரண்டினையும் நெருங்கத் துளைத்துக் குறுக்கே ஏனிபோலக் கோத்ததனைப்பார் என்றார். ஆரைவேய்ந்த—தொத்துளிப்பாயாலே வேய்ந்த. ஆரை—கொத்தளிப்பாய் என்பர் தவாகரத்தும். “ஆரைவேய்ந்த வறைவாய்ச் சுகடத்து” என்றார் அகநானூற்றினும்.

(51—55) குரம்பை—குடில். சேக்கும்—கிடக்கும். புதவு—வாயில். “பொய்கை வாயிற்புனல்பொரு புதவின்” என்றார் பதிற்றுப்பத்தினும். (27:9) முளைனயிறு—உவமைத்

தொகை. இருப்பிட—கரியடிட. பிடியென் னும் பெண்பாற் பெயர் யானைக்குரியவாதலை, “பிடியென் பெண்பெயர் யானைமேற்றே” என்னும் தோல்காப்பியமரபிற் சூத்திரத் தால் அறிக. (51) கோத்துத் தூக்குதற்குத் துளையிடுத வின் ‘தூளையரைச் சீறுவார்’ என்றார். நாடகம்—சதைதழுவி வருங் கூத்து. இது சாந்திக் கூத்தின்வகை நான்கனுள் ஒன்று என்க. இதனை,

“சாந்திக் கூத்தே தலைவ னவிநய
மேந்திநின் றுடிய வீரிநு நடமலை
சோக்க மேய்யே யவிநய நாடக
மேன்றிப் பாற்படுதே மென்மனூர் புலவர்”

என்பதனாலறிக. விசித்தல்—வலித்துக்கட்டுதல். “விசிபி னிமுழவின் வேந்தர்” என்றார் பட்டினப்பாலையினும். (243) இயப—வாச்சியம். இங்கே முழவுகடுப்ப—ஓப்ப. காடி—ஊறுகாய். “ஊர்ப்பெண்டிர் மாங்காய் நறுங்காடி கூட்டுவேம்” எனக் கலீத்தொகையினும் (109) வருதல் காண்க. இனிக்காடி நெய்யென்பாருமுளர். காடி வைத்த கலன் என்பதற்கு பாரிற் சமுத்தான விடத்தே வைத்த மிடாவென்றுமாம். கலன்—கலம் என்பதன் போலி. மகவு—குழந்தை. மகலே—பெண்பாற் பொதுச்சொல். புறம் தூரப்ப—முதுகிலே அடிப்ப.

சுகடப் (50) புதவின் (51) முக்கிண்கண்ணே (57) மகலேத் தூரப்ப என்முடிக்க.

(59—65) கோடு—கொம்பு. இனர்—பூக்கொத்து; “பொன்னினர் வேங்கை கவினிய பூம்பொழி னும்” என்றார் ஜந்தினையைம்பதி னும். ஏட்டிலை—மென்மையையுடைய

இலை; படலைக்கண்ணி-தழைவிரவின மாலை; “முறிமிடைப் படலைமாலைப் பொன்னிழை மகனிர்” என்றார் சிந்தாபணி யினும் (483) கண்ணி—ஆடவர் தலையிலணியும் மாலை. “பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்” என திருமுந காற்றுப்படையில் வருவதுங் காண்க. எறும்—வளிமை. இப்பொருட்டாதலை “எறும் வளியாகும்” என்னும்தோல் காப்பியச் சூத்திரத்தால் (உரி 44) அறிக. முடலையாக்கை-முறுக்குண்ட உடம்பு. படலைக்கண்ணியினையும் திணி தோளினையும் முடலையாக்கையினையும் உடைய மாக்கள் என்க. “படலைக்கண்ணிப் பாரேரைறுத்த திணிகேதான் முடலையாக்கை முழுவுவில் மாக்கள்” என நெடுநல்வாடையில் வருதல் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. ‘கொடுதுகம்’ என்றார், துழைகளிற் செருகின கழிகள் கழுத்தசையப் பட்டு நிற்றலின். ஒரு சகடத்திற் பல ஏருதுகள் பூட்டுதல் தோன்ற ‘நெறிப்பட நிரைத்த பெருங்கயிற் ஜெழுகை’ என்றார். ஒழுகை—வண்டியொழுங்கு; “குஞ்சரவொழுகை பூட்டி” என்னும் பதிற்றுப்பத்தினும் இப்பொருட்டாதல் காண்க. உட்பைச் ‘சில்பத வணவு’ என்றார் இடப் படும் பொருளுக்குச் சிறியவாக இடப்படும் உணவாகவின். கொள்ளை—விலை. இதைன், “வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்” என்னும் மதுரைக்காஞ்சியானும் (225—6) அறிக. உமணர்—உப்பு வாணிகர். ‘பல்லெருத்துமணர்’ என்றார், வண்டியிற் பூட்டிய எருதுகள் இளைத்தவிடத்து அவைகளை கீக்கி வேறு பூட்டுவதற்குப் பல ஏருதுகளைக் கொண்டு சென்றுராகவின். பதி—ஹார்.

மகடேஉத்துரப்ப (58) மாக்கள் (61) காப்பச் (63) சாற்றிப் (64) போகு நெடுநெறி என முடிக்க.

(66—70) எல்லிடை—பகற்பொழுது, “எல்லிடை யசைந்த சல்லென் சீறார்” என்றார் ஜங்குறுநூற்றி இும். (381 2) மலையு—மலையிலுள்ளன. அவை: சந்தனம் அகில் பொன் முதலியன; கடல—கடலிலுள்ளன. அவை: முத்து, சுங்கு, பவளம் முதலாயின. “இர்க்கோலை சங்க மொளிர் பவளம் வெண்முத்த நிர்ப்படு முப்பினே டைந்து” என்பதுங் காண்க. அருத்தும்—துகரப்பன் இும். நோன்றுள்—வலியையுடைய கால். அடியுடையரணம்—செருப்பு. படம்—சட்டை; இது மெய்ப்பை எனவும் சூட்பாயம் எனவும் படும்.

(71—76) வெண்கை ஒன்றாள்—யானைக் கொட்டபாற கடைந்திட்ட வெள்ளிய கைப்பிடியினையுடைய ஒன்றிய வாள். புடை—பக்கம். சரிகை—உடைவாள். “எஃகு னிருளாற வடிக்கப்பட்ட வரும்பெற்ற சுரிகை” என்றார் சிந்தாமணியிலும் (698) எறுமத்தோள்—வலியையுடைய தோள். “மாதாங் கெறும்த்தோள் மறவர்” என்றார் மதுரைக்காஞ்சியிலும் (729) கடம்பமர் நெடுவேள்—கடம் பினிடத்தேயிருந்த நெடிய முருகக்கடவுள். கடம்பு முருக வேஞ்குகு இடமாதலை, “ஆலமும் கடம்பு நல்யாற்று நடுவும் கால்வழகுக் கறுங்கிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேது வேது பெய்சோ பெவ்வயினேயு நீயே” என்னும் பரிபாடலாலும் (4) “கடம்பமர் மன்றம் கெருங்கற்கங்களைச் சிந்தை செய்வாம்” என்னும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தானுமறிச. மீளியுடம்பிடி—கூற முவளையொத்த வேல். “காலன் வடிவாய வேலான்” என்றார் நளவேண்பானிலும். வம்பலர்—புதியோர். இப்பொருட்டாதலை “வம்பலர்ச் சேக்குங் கந்துடைப் பொதி

யில்” என்னும் டட்டினப்பாலீஸி தூம்சரன்சு. “கடப்பயர் நெடுவேளன்ன மீளியுடம்பிழித்தட்க்கையோடா வைபலர்” என்னும் இவ்வடிகளில் நெடுவேள் என்னும் ஒருமைப்பால் வம்பவர் என்னும் பன்மைக்கு உவலம்யாயிற்று. இங்கு னம் உவலமையில் ஒருமைப் பன்மைப்பால் மயங்குதலை “முதலாஞ் சினையுபென்னுயிரு பொருட்கும்” என்னும் தொல்காப்பியுவமனியற் சூத்திசத்தில் ‘உரியவை யுரிய’ என்பதனால் முடிக்க.

(77—52) தடவு—பெருமை. “தடவுக் கயவும்நளியும் பெருமை” என்பது தொல்காப்பிய உரியியற் சூத்திரம். முழுமுதல்—பெரிய அடி. இதனை “கருஞ்சினை வேப்பின் முரரை முழுமுதல் துமியப்பண்ணி” என்னும் பதிற்றுப் பத்தினும் (பதிகம் 5) அறிக. மிரியல்—மினகு. இதனை “செறிதரு மிளக்கும் மிரியலுஞ் செப்பலாமே” என்னும் சூடாமலனிக்கண்டுடையார் கூற்று னுமறிக. வடு—தழும்பு அனர்செளிக் கழுதை—மேல்நோக்கின செகினையுடைய கழுதை. “அனர் செவிக்கழுதையா யாண்டுத் தோன்றிய” என்றார் பாகவதபூராணத்தும். (அரசின் மேல் 6) கழுதைச் சாத்து—கழுதையிலே மிளகெடுத்துக் கொண்டு போகின்றதிரள். உள்கு—சுங்கம். இது “கலத்தினுப்காளி னும் வரும்பண்டங்கட்கினையாயது” என்பர் பரிமேலழகர். கவலை என்றாது கவர்த்தவழி. ‘உன்ன மரத்த துன்னருங் கவலை’ என்னும் புறப்பாட்டினும் இப்பொருட்டாயிற்று. வியல்—அகலம். “வியலென்கிளவி யகலப்பொருட்டே” என்றார் தோல்காப்பியனார். (உரி. 68). இயவு—வழி. “கீர்மருங் கறுத்த நிரம்பாவியவின்” என்றார் ஜங்குறு ஞாற்றினும். (326).

(83—88) அணிலோடுளவிதிசியாதபடி ஈந்திலையாலே வேய்க்க எய்ப்பன்றியின் முதுகுபோலும் புறத்தினை யுடைய குரப்பை என்க.

இவ்வினது காரின் முதுகு விரிந்து பஞ்ச தோன்றுவது தோன்ற வரியை முதுகிலையுடைய அணில் என்க. “தோன்றும் விவாதத் தங்கட்ட பொன்கையனில் அணிய பைங்காய் கான்ற மென்பஞ்சி” என்னும் சிந்தாமணி ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. ஈந்திலையால் குரம்பையை வேயும் மழுக்கத்தினை, “ஈந்து பேய்ந்தினடக் கருப்பையாடாக்குடில் கஞ்சல்” என்னும் திருவாணக்காப் புராணத்தானும் அறிக. அலங்குதல்—அசைதல். கருப்பை—காரெனி “கருப்பை காரெனியினுமப்” என்பதுங் கான்க. (சுடாமணி. 3:29) அறல்—நுண்ணிய கருமணல். வெரி நுடை—முதுகினியுடைய. மடலினாடி தன்னிடத்தே (மரத்தில்) நிற்க பேல் அதுப்புண்ட ஈந்து அறல் போன்றிருக்குமாறு அறிக. கூர்மையான முனையினையுடையையின் ஈந்திலைக்கு வேற்றலே உளமையாயித்து. “கருவிநுதி கொள் கெறியிலை யீந்து” என்றார் கஸ்லாடத்தும். வை—கூர்மை. இதனை “வையே கூர்மை” என்னும் தொல் காப்பிய உரியியற் குத்திரத்தாலறிக. “இலையே முறியே தனிரே” என்னும் மரபியற் குத்திரவுரையில் புல்வினுள் ஒரு சாரனவும் இலையெனப் படுமெனக் குறி “ஈந்திலை வேய்க்க வெய்ப்புறக் குரம்பை” என்னும் இவ்வடியினை மேற்கொள் காட்டினர் பேரூசிரியர்.

(89—94) மான்றேற் படுக்கையிலே பிள்ளைப்பெற்ற எயிற்றி கிடக்கப்போய், வலிய பாரைகளால் கருநிலத்தைக் குத்திப் புழுதியை யழைந்து புல்லரிசியை வாரிக்கொண்ட எயிற்றியர் என்க.

மாண்ணேற் பள்ளி—மாண்தோலாகிய படுக்கை. சீரூர் மரையத னிற்றங்கு கங்குற் சிறுதயிலே’ என்றார் தீருக் கோவையாரி லும். மகவு—மக்கட்குரிய இளமைப் பெயர். ஈன்பினாவு—பின்னொயைப் பெற்ற பெண். பினா என்பது உயர்தினைப் பெண்பான் மறுபுப்பெயர். “பெண்ணும் பினாவு மக்கட்குரிய” என்பது தொல்காப்பியம். இருமுடிதலையாத்த—சூணைத் தலையிலே அழுத்தின. உளிவாவு—உளிபோலும் வாய். உவமத்தொகை. சுரை—குழழுச்சு. இங்கே கோல் செருகப்படுகின்ற சுறையையுடைய பாரையையுணர்த்துதலின் சுரை என்பது ஆகுபெயர். இருநிலக்கரம்பை—கருநிலமாகிய தரிசுநிலம். படுதல்—உண்டாதல். நீறு ஆடு—புழுதியை யழைந்து. மிகவிளைந்து உதிர்ந்த பூலை ஏறுப்பிழுத்துச் சேரவுட்டுவைத்த இடமறிந்தெடுத்தல் அந்திலப் பண்பாதலின் ‘நுண்புல்லடக்கிய எயிற்றியர்’ என்றார்.

போகி (90) விழுக்கோளால் (91) மினிரமின்டு கைபி னுலே (92) ஆடு (93) அடக்கிய எயிற்றியர் என்க.

(95—100) பார்வையாத்த பறைதாள் விளை—. பார்வை மிருகம் கட்டிகின்ற தேய்ந்த தாளினையுடைய விளாமரம். வேட்டையாடுவோர் மிருகங்களை இலேசாக அகப்படுத்தற் பொருட்டு மான் முதலான மிருகங்களை வளர்த்து வேண்டியவாறு பழக்கி வேட்டையாடு மிடத்தில் விடுவர். மற்றைய மிருகங்கள் இம்மிருகங்கள் நிற்கு மிடத்தை நாடி வரும். அதனால் அவற்றை இலகுவாக வேட்டையாடிப் பிடிப்பர். பழக்கப்பட்டமிருகமே பார்வை மிருகமாகும். இங்கனம் பார்வை மிருகங்களைப் பழக்கி வைத்திருத்தல் பண்டை வழக்க மென்பது, “பார்வை

மடப்பினை தழிஇப் பிறதோர் தீத்தொழிற் ரணிக்கலை துளைத்து விளையாட” எனப் புறானாற்றினும் (320) “பன்றியும் புவியும் எண்கும் கட்டையும் மானின் பார்வையன்றியும்” எனப் பெரியபூராணத்தும் வருவனவற்றுலகிக் பறைதல்—தேய்தல். “நெடுஞ்சௌர் பறைந்த புகைசூழ் கொட்டில்” என ஆப்பாட்டில் வருவதுங் காண்க. (189) முன் றில்—இலக்கணப் போவி. நிலவுரல்—நிலத்திலே தோண்டின உரல். முரவுவாய்க்குழிசு—ஒஹவாய் போன பாணை. “முரவுவாயாடு குழிசு பாடின்று தூக்கி” என் ரூர் புறானாற்றினும். (371) வராதட்ட வாடேன் புழுக்கல்-அரியாது சமைத்த உப்புக்கண்டத்தோடு கூடிய சோறு. “வாடேன் கொழுங்குறை, கொய்க்குறலரிசியொடு நெய்பெய் தட்டு” என வருவதுங் காண்க. (புறம் 328).

எயிற்றியர் (94) பெய்து (46) ஓச்சி (97) தோண்டி (98) ஏற்றி (99) அட்ட புழுக்கல் என முடிக்க.

(101—104) வாடாத் தும்பை வயவர்—கெடாத தும்பை சூடின போர்வீரர். வயவர் என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக் க. வலிமையிக்க போர்வீரர், அப்போர் நிச்சுசிக்குரிய தும்பைப் பூவைத் தலையிலே சூடிச்செல்லுதல் மரபாகின் ‘வாடாத் தும்பை வயவர்’ என்றுர். இதனை, “போர்க்குந்தித், துப்புடைத் தும்பை மலைந்தான் துகளறுசிர், வெப்புடைத் தானையெம் வேந்து” என் னும் புறப்போந்த வெண்பாமாலை யானுமறிக. தும்பை—‘போர்ப்பூ’ என்றும் சொல்லப்படும். ‘தொடியனி தோளாடவர் தும்பை புனைய’ என்பதனுரையில் (பு. வெ. 241) தும்பை போர்ப்பூ என உரையெழுதி யிருத்தலுங் காண்க. ஒடாத்தானை—முதுகிட்டோடாதபடை. கழல் என்பது

ஆடவர் கொடையினாலும் வீரத்தினாலும் அணியும் காலனி. “ஆடவர் கொடை வீரத்தாலனிவது கழலென் ரூமே” என வருவதுங் காண்க. (சுடாமனி 7: 26) சென்னியம்—பாணச்சாதியேம். பதம்—உணவு.

நெடுநரியையும் (51) வம்பலர் (76) கழுதைச் சாததொடு வழங்கும் (80) உல்குடைப்பெருவழிக் கவலையையும் காக்கும் (81) வில்லுடை வைப்பின் வியன்காட்டியவுகளின் (82) குரம்பையில் (88) எயிற்றியர் (94) அட்ட புழுக்கலை (100) பெருமகன் (101) சென்னியம் எனின் (103) தேக்கிலையிலே குசிக்கையினாலே (104) நும் கடும்பொடு அதைப் பெறுகுவிர் என முடிக்க.

(106—117) மானடி அழுந்திக் கிடக்கின்ற வழி யிடத்தில் குழித்த குழத்தின் பக்கவினுள்ள மட்டுக்குழி களில் மறைந்தொதுங்கிப் பன்றியின் வேட்டை ஒழிந்தார் களாயின் அதன் பிற்றை நாளில் நாய்களுடன் சென்று தூறுகளையடித்துக் கிடவாமலோட்டி முயல்களைப் போகாத படி வளைத்து கானவர் கொன்றுண்ணும் பாலை நிலம்னன்க.

பொறித்த-அழுந்திக் கிடக்கின்ற. வான்மடி பொழுது-மேகம் மழை பெய்தலைத் தவிர்ந்தகாலம். அகழுப்படுதலின் குழத்தை அகழுமென்றது ஆகுபெயர். பயம்பு—குழி. “மாப்பயம்பின் பொறை போற்றுது” என்றார் புறநானூற்றினும் (17) இது, குளத்திலே தண்ணீர் குடிக்க வரும் மிருகங்களை மறைந்திருந்து வேட்டையாடற் பொருட்டுக் குளத்தைச் சூழப்பறித்த குழி என்க. புகழும்வாகை வெற்றியாதலின் புகழாவாகை அசத்திக்கு வெளிப்படை. பூவாவஞ்சின்பதுபோல. ஏனம்—பன்றி. பன்றியின் கொம்பினுக்கு அசத்திப்படு உருவத்தாலும்

வடிவத்தானும் உவமையாயிற்று. பன்றியின் கொம்பு வளைந்து வெண்மையாகவிருத்தலே ‘எனத்து வளைவெண் கோடு பறித்து’ என்னும் சிலப்பதிகாரத்தானும் (14: 24-5) அறிக் அறைநாள்—நடுவியாமம். நாய்க்கு வாய் அங்காந்திருத்தலியல்பாதவின் ‘பகுவாய் ஞாவி’ என்றார். புதல்—தாறு, பற்றை. தொடர்வலை—ஒன்றேடூன்று திணைத்தவலே. முள்ளைரத்தாமரை—முள்ளைத்தண்டிலே யுடைய தாமரை. “முட்டாட்டாமரை” என்றார் திருமந காற்றுப்படையினும் (13) கடுங்கண்-தறுகண்மை. கடறு-காட்டிலுள்ள முயல் முதலியவற்றிற்கு ஆகுபெயர். கானவர் என்பது குறிஞ்சிக்குரியதாயினும் ‘வந்தங்லத்தின் பயத்த வாகும்’ (தொல். அகம் 19) என்பதனால் திணைதொறும் மருவிய பெயராய்ப் பாலைக்கு உரியதாயிற்று.

அதர்மருங்கின் (106) குழித்த (107) பயம்பின் ஒடுக்கி (108) எனம் வரவுபரச்சிருக்கும் (110) இரா வேட்டமழுங்கிற பகனுள்ளே (111) எருக்கி (112) மாட்டி (113) முயலைப் போக்கறவளைத்துக் (115) கானவர் உண் னும் (116) அருஞ்சகம் எனமுடிக்க.

(117—129) பகைவரைக் குத்தி நனி மழுங்கிய வேலைப் பல்கையொடு நிரைத்து வில்லைச் சார்த்தி வைத்த அம்பு கிடக்கும் வீடுகளையும், ஊகம்புல்லால் வேய்ந்த மதி லையும், அம்புக்கட்டுக்களுடன் தூடி தூங்கும் பந்தரினையும் நாய்க்கட்டிய காவலுடைய வீட்டினையும், காவற்காட்டினை யுடைய பக்கத்தினையும், கழுக்கள் நிரைத்த வாயிலினையும் உடைய எயினரின் குறும்பு என்க.

ஒன்னாத் தெவ்வர்-பொருந்தாத பகைவர். “தெவ்வுப் பகையாகும்” என்பது தோல்காப்பியம். எஃகு—வேல்.

பலகை—கேடகம். “விளக்கு பொன்னெறித் தலைக்கிளர் பலகையொடு” என்றார் புறநானுற்றினும் (15:12) கணை-அம்பு. வியல்—அகலப். இப்பொருட்டாதலை “வியலென் கிளவி யகலப் பொருட்டே” என்பதனாலூறிக் (தொல்லரி. 65) ஊகர்—ஊகம்புல். வரைத்தேன்—மலையிற் தேனிரூல். தேன், தேனையுடைய சுட்டிற்கு ஆகுபெயர்: குடுங்குடியுடியதுடி. தொடர்நாய் யாத்த—சங்கிலிகளாலே நாய்களைக் கட்டிவைத்த. “குடுங்குரற் கதநாய்க்கெநுங்கொடர் பினித்து” என்றார் திருவாநூர்மும்மணிக் கோவையினும். எயினர் குறும்பு—எயினச் சாதியிலுள்ளாருடைய அரண்.

கலைதுஞ்ச வியனகரையும் (21) வரைப்பினையும் (122) பந்தரினையும் (124) கடிசகரினையும் (125) படப்பையி-னையும் (126) வாயிலினையுமுடைய (128) எயினர்க்குறும்பு என முடிக்க.

(130—133) காழ்—விதை. சவல்வினைநெல் - மேட்டு நிலத்தே விளைந்த நெல். அவிழ்ச்சொன்றி—அவிழாகிய சோறு. “யாவருங்கண்டு மதிமருஞம் வாடாச் சொன்றி” எனப் பதிற்றுப்பத்தினும். (24) வருதல் காணக. வறை-பொரியல். கால்யாத்தல்—மறைத்தல்.

(134—147) மறத்தைப்பூண்ட வாழ்வினையும், கொள்ளோ கொண்டுண்ணும் உணவினையுமுடைய வாட்டொழில் செய்யும் குடியிற்பிறந்த குறிஞ்சி நிலத்துத் தலை வன் காவலாளருடன் பகைப்புலத்தே சென்று அவர்கள் பசுக்களைக் கொண்டுபோங்குள்ளுக்கு விலையாகப்போக்கிப் பின் தோப்பிக்கள்ளையுண்டு கிடாயை யறுத்துத் தின்று மத்தளம் முழங்கப் பகற்பொழுதிலே ஆடும் முரண்டலை என்க.

ஏறு—இடு, வலிகூட்டுணவு—தமது வலிமையினாலே கொள்ள கொண்டுண்டும் உணவு. புலிப்போத்து—புலியின் நூது போத்து. “பொறிவரியிருப்புலிப்போத்து” என்றார் பேருங்கலைதயினும். போத்து என் னுட்பெயர் புலியின் ஆணுக்குரித்தாதல் “பெற்ற பெருமை புலிமராட்டு வாய், மற்றிலவையெல்லாம் போத்தெனப் படுகீமே” என் னும் தோல்காப்பியமரபியற்துத்திரத்தாலறிக் புலிப்போத்தை வீரனுக்கு உவமை கூறுதலே “குயவரி வேங்கை யளைய வாயர்” என் னும் புறப்போருள் வேங்பாமாலையானுமறிக் தோப்பி—நெல்லாற் செய்யும் கள். மதவிடை—வலி யையுடைய ஆட்டுக்கிடாய். “செங்கண் பழுவிடை கெண்டிச் சிலைமறவர்” எனப் பெரும்போருள்ளிக்கத்தி னும் வருவது கொண்க. பழுவாய்த்தன்னுமை—தோலை பழுத்துப் போர்த்த வாயையுடைய மத்தளம். “மழுவாய்த் தன்னுமை நடவ ஞார்ப்ப” என்றார் நற்றிணையினும்.

(130: 3)

காளை (134) சுற்றமொடு (139) கழியுலம் புக்கு (140) தங்கு தொலைச்சி (141) பருகி (142) கெண்டி (143) சிலைப்ப (144) ஓச்சி (145) தூங்கும் (146) இருக்கை என முடிக்க.

(147—154) மறிய குளகு—ஆட்டு மறிகள் நின்று தின் னும் தன்மையுடைத்தன தழை, குரம்பை—குடில், செந்தி கழிக்கதவு—கட்டப்பட்ட கழிகளான கதவு, சாம்பு—சேக்கை, இது வள்ளத் கழிகளிடத்தே வரகுக் கற்றைகளாலே வேயப்பட்டது. அதனோடு—தொலைப்பாயலாக வுடைய முதியோன். உதனாக்குந்தாப்பு—ஆட்டனது நெடியச்சிறு, உதள்ளன் னும் பெயர் ஆட்டி ந்தூரித்தாதலை “மோத்தையுங் தகரு முதனு மப்பருப், யாத்த வென்ப

யாட்டின் கண்ணே” என்பதனுள்ளிக. (தொல் பரடி 47) துருவை—செப்பறிக்கிடாய். “தூராஅப் துற்றிய துருவையம் புழுக்கின்” என்றார் பேர்நந்ராற்றுப்படையினும். (103) வெள்ளோ—வெள்ளாடு. இடுமுள்—கட்டுமுள்.

காலினையும் (148) வாயிலினையும் கதவினையும் (149) சாம்பினையும் (150) காப்பினையும் (151) உடைய சூரம்பை என்க.

சூரம்பையினையும் (148) முன்றிலினையும் (152) வேவிலினையுமுடைய வரைப்பென்க.

(155—162) விடியற்காலையில் எழுந்து போய்த் தயிரைக்கடைந்து வெண்ணொயை யெடுத்தபின் மோந்பானையைச் சுமங்கு சென்று மோரை விற்கும் ஆய்மகன் என்க.

நள்ளிருள்விடியல்—செறிந்த இருள்போகின்ற விடியற் காலம். புள்ளெழுப்போகி-புட்கள் துயிலெழுா நிற்க எழுந்து போய். நள்ளிருள் விடியலிற்போய்த் தயிர்கடைந்து என ஆற்றெழுமுக்காய் பொருள் கொள்க. போகி என்பதனை புகர்வாழ்க்குழிகி பூஞ்சுமட்டீஇப் போகி என 159-ம் அடியோடு கூட்டிப் பொருநூரைப்பர் நக்கினர்க்கினியர்.

புலிக்குரல் மத்தம்—புலியினது முழக்கம் போலும் முழக்கத்தையுடைய மத்து. தயிர்கடையும் ஒசை புளி முழக்குப் போன்றிருத்தலை “தயிர்கடையுமோதை, கொல் புளி முழக்க மென்ன வயின்றெழுங் குழுறும்” என்னும் நைடத்தத்தினும் காண்க. முகை—மொட்டு. முகிழ்—ஆடையின்மேல் புடைத்து நிற்பது. கடையுங்காலத்துத் தயிர் புள்ளியாகத் தெறித்துப் பானையிற் கிடத்தவின் ‘புகர்

ம்

காழிக்குழி^{சி} என்றார். பூஞ்சுமட்டிரீஇ—மெத்தென்ற சுமட்டைத் தலையிலே வைத்து. “பூஞ்சுமட்டிரீஇ” போற்றுவனர் தந்த என்றார் பெநங்ககைபினும். துயல் வரும்—அசையும். இச்சொல் இப்பொருட்டாதலே “நகை தாழ்பு தயன்வரும் வகையமை பொலங்குலமு” என்னும் திருமுநகாற்றுப்படையினும் காண்க. பளைத்தோள்-மூங்கில்போலும் தோள். பெருங்மையையுடைய தோள் எனினுமாக.

புள்ளெழுப்போகி (155) வாங்கி (156) கலக்கித் தெரிந்து (157) இரீஇப் (158) மாறும் (160) ஆய்மகள் என்க.

(163—164) அளைவிலையுணவு—மேர்விற்றதனுலுண்டாகிய உணவு. “அளைவிலையுணவி ஞக்ஜியர்” என்றார் சிலப்பதிகாரத்துப். (16: 3.) கருநாகு—கரிய ஏருமை நாகு. நாகு என்பது இளமையையும் பெண்மையையும் உணர்த்தும் பெயர். இங்கே இளமையை யுனர்த்திற்று. இப்பொருட்டாய் வருதலே “நல்லாவின் கன்றுயி ஞகும் விலைபெறும்” என்னும் நாலடியாரிலும் காண்க. (115) ஆய்மகள் குறிஞ்சி நிலத்தே சென்று நெய்யை விற்று அவர்கள் அடித்துக்கொண்ட ஏருமை முதலாயவற்றை விலையாக வாங்கினாலென்க. மடிவாய்க் கோவலர்—சீழ்க்கை பிடித்தலாலே மடிந்த வரையையுடைய இடையர். பார்ப்பு என்பது இளமையை யுனர்த்தும் பெயர்.

ஆய்மகள் (162) அருத்திக் (163) கொள்ளாய்ப் (164) பெறாடங் (165) கோவலர் குடிவயிற் சேப்பின் (166) தினைமூரல் பாலொடு பெறுகுனிர் என மூடிக்க.

(169—175) வலியையுடைய அடியினையும் தழுவை குண்றனவும் ஒடியெறிந்து கொடுக்கும்கோடாரியால் தழும் பிருந்தனவுமாகிய கைகளையும் மயிரெழுந்த தோட்கட்டிலையும் ஒன்றுக்கொண்டு பொருந்திய உடையினையும் முடைய இடையன் என்க.

தொடுதோல்—செருப்பு. விழுத்தண்ணு—ரசக்கஞ்சுக்குத் துன்பஞ்செய்யும் தழி. விழுமாம்—துன்பம். இப்பொருட்டாதலே, “விழுமங்கூர வேய்த் தோளரிவை” என்னும் புறப்போநாள் வேண்டாமாலையினும் காண்க. (266) மழு—கோடாரி. மயிர்ச்சுவள்—மயிரெழுந்க தோள். “சவளை முந்தப் பலகாய சில்கோதிப் பல்விளையர்” என்றார் பிறருப். (புறம் 139) மேம்பால் உரைத்ததூரி—பசுக்கறக்கும்போது கையில் மேனிய பரலை தடவின மயிர். எல்லாமணமுங் பொருந்தும் பசுக்கறந்த பாற்கையைத் தடவின மயிர் என் றுரைப்பர் நக்சினுர்க்கிணியர். படலைக்கண்ணி—கலந்பகமாகிய மாலை. “முற்றிவிடைப் படலைமாலைக் குருதி கொப்பளிக்கும் தாரான்” என்றார் சிந்தாமணியிலும். (189) ஒன்றமர் உடுக்கை—இருநுனிகளும் ஒன்றுக்குப் பொருந்திய உடை. உடுக்கப்படுவது உடுக்கை. “உடுக்கை யிழுந்தவன் கைபோல்” என்றார் திருவள்ளுவநாயனுநும்.

அடியினையும் (169) கையினையும் (170) சுவலினையும் (171) ஓரியினையும் (172) கண்ணியினையும் (174) உடுக்கை யினையும் (175) உடைய இடையன் என முடிக்க.

(176—184) இடையன் கானத்தில் தங்கி குழலில் வாசித்த பாலைப்பண்ணை வெறுக்கின் வில் யாழிடத்து வாசிக்கின்ற குறிஞ்சிப்பண்ணை வண்டுகள் தம் சுற்றத்தின்

ஒசையாகக் கருதிக் கேட்கும் அகற்சியையுடைய மூல்லை நிலம் என்க.

அல்கி—தங்கி. ஞாவிதோல்—தீக்கடைகோல். ஞாவி தல்—கடைதல். தீக்கடை கோலாலே கடைந்து தீயை எடுத்தல் பண்டைக்கால வழக்கம். “புல்லென் மாலைச் சிறு தீ ஞாவியும் கல்லா விடையன்போல்” என வருதலுங்காண்க. (புறம்ப்பி) தொட்ட—துளோயிட்ட. இன்தீம்பாலை-மிகவு மினிய பாலை என்னும் பண். இனிமை யென்னும் பொருளோத்தரும். இன், தீம் என்னும் சொற்கள் பிரிவின் றித் தொடர்ந்து வந்தமையை, “ஒருபொருளிருசொற் பிரிவில் வரையார்” என்னும் தொல்காப்பிய எச்சவியற் குத்திரத்தால் முடிக்க. பல்காற்பறவை—வண்டு. சினோ செத்து ஓர்க்குப்—சுற்றத்தின் ஒசையெனக் கருதிசெவி கொடுத்துக் கேட்கும். வண்டுக்குச் செவியனார்வுண்டென் பதை. “சூத்த பொங்கர்த் துஜீயொடு வதிந்த, தாதுண் பறவை பேதுற வஞ்சி, மணிநா யாத்த மாணவினைத் தேரன்” என்னும் அகநானுற்றினுலறிக. (4) வியன்புலம்-அகற்சியையுடைய நிலம்.

இடையன் (175) அல்கி (176) குழலின் (179) பாலையைத்தான் முனையின் (180) வில்யாழிசைக்கும் குறிஞ்சிப் பண்ணைப் (182) பறவை ஓர்க்கும் (183) வியன்புலம் என முடிக்க.

(185—196) விடத்தர் முதவியன வளர்ந்த காடுகள் சூழ்ந்த வரைப்புக்களின் சீறார்களில் வரகரிசுச் சோற்றை அவரைவிதையின் பருப்பை இட்டுப்புழக்கிய மூச்சோடே பெறுகுவிர் என்க.

திரிமரம்—திரிகை. நெடுஞ்சவர் பறைந்த புகைசூழி கொட்டில்—நெடிய சவர் தேய்ந்த புகைசூழிந்த கொட்டில். நெடுகக் கட்டி ஒருபக்கத்தே அடுப்பெரித்து, ஒரு பக்கத்திலே தொழிலொழிந்த நாளில் சகடையி ஒருளை களையும் கலப்பையையுன் சார்த்தி வைத்து எருதுகளுங் சட்டி நிற்றலிற் கொட்டி வென்றார். பா—பரந்த. இச் சொல் இப்பொருட்டாதலே, “படுமணி யிரட்டும் பாவ டிப் பின்ததாள் நெடுநல் யானையும்” என்னும் பறநா னாற்றுனரிக. (72) சுருவை—வரகு வைக்கோல். சிறு சென்றது மூல்லை நிலத்து உழுதன்பாரிருப்பினை. நெடுங் குரல்—நெடிய பூங்கொத்து. இப்பொருட்டாதலே “அருப் பின்றவிழுந்த கருங்குரல் கொச்சி” என்னும் கார்நாற் பதினும் காண்க. வீ—சூ. ‘சுருப் புணி நறுவீ புரைக் கும் நாகம்’ என்னும் சிறுபானுற்றுப்படையிலும் இப்பொருளாதல் காண்க. வேங்கைப்பூ வரிகளையுடைய அவரை விவைத்தக்கு உவமை. புழுக்கு—புழுங்க வெந்தது.

முன்றிலினையும் (186) பந்தரினையும் (187) கொட்டிலினையும் (189) கவின்குடியினையுடைய சிறுர்ளண்க.

(196—206) உழுவத் தொழிலுடையோர் அத் தொழிலிலே பயின்ற எருதுகளை நுகத்திற் பூட்டிச் சென்று கொழுக்கள் மறைய அழுக்கி யழுது விவைத்தத் தோட்டத்தை அறுக்குங் காலத்தில், அவ்வழவர் ஆரவாரத்திற் கஞ்சி அவ்விடத்தினின்றுபோல் குஞ்சுகளுடனே குறும்பூழி தங்கும் வன்புலம் என்க.

செஞ்சா அழவர்—செவ்விய சாலாக உழுகின்ற உழவர். நவில் பகடு—உழுவத் தொழிலிலே பயின்ற எருது.

நான்சில்—கலப்பை. உடுப்புமுக முழுக்கொழு—உடுப்பி னது முகத்தை யொத்த பெரிய கொழு. “உடுப்புமுகத்த கூர்ங்கொழு” என்றார் கூர்மபுராணத்தும், (வருணைச் 15) துளர்படு துடவை—களைக்கோட்டால் களைகளைக் கொத்தும் தோட்டம். கொட்டு—மண்வெட்டி. “தொய்யாது வித்திய துளர்படு துடவை” என மலைபடுகொத்து வருவதுங் காண்க. (122) இளம்பிள்ளை—இளையகுஞ்சு. பிள்ளையென்னும் இளமைப் பெயர் பறப்பனவற்றுக்கு உரியதாதலே “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” என்னும் தொலகூப்பிய மரபியற் சூத்திரத்தால் அறிக். கறையணல்—கருணமையான கழுத்து. “மையாரணல் மணி நாகம்” என்றார் சிந்தாமணியிலும். (234வ) வன்புலம் என்று மருத நிலத்தைச் சார்ந்த முல்லை நிலத்தையென்க.

உழவர் (197) பூட்டி (198) ஊன்றி (200) உழுத துடவை (201) அரிபுகு பொழுதில் போகி (202) பிள்ளை தழீஇ (204) குறும்பூழ் சேக்கும் (205) வன்புலமென்க.

(206—212) கிருண்டினது முழை கெடுப்படி பசிய கோரையைக் குத்தியெடுத்த கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண் உழவர் நாற்றை ஈட்ட அச்செறுவில் என்க,

மெல்தோல் மிதியிலைக் கொல்லன் — மெத்தென்ற துருத்தியை அழுக்கி ஊதுகின்ற உலையிற் கொற்றெழுழில் செய்கின்றவன். “மிதியிலைக் கொல்லன் பொதியிலை” என்றார் பேநுங்கதையினுர். அளறு அளை—சேற்றின்கண் னுண்டாகிய முழை. பைஞ்சாய்—பசிய கோரை. உழாஅ நுண்தொளி — உழப்படாத நுண்ணிய சேறு. “உழாஅ நுண்வெடாளியின் புக்கழுந்திய” என்றார் சிலப்

பதிகாரத்தும் (10:120) முடி நாறு — முடியாகக் கிடக்கின்ற நாற்று. செறு (211) என்பது சுட்டுப் பொருளாய் நின்றது. சிதையக் (208) கொன்ற மருப்பின் (209) ஏறு பொருத் செறுவில் (210) தொளியை நிரவிய விணைஞர் (211) நாற்றை யழுத்திய செறுவென்க.

(213-217) அச்செப்பில்களை பறிப்பார் பறித்தெறிந்த கெய்தற் பூவை வெறுத்தாராயின், முள்ளியின் பூவைப் பறித்துக்கொண்டு தண்டான் கோரையைக் கிழித்து முடிந்த நாராற் கட்டிய மாலையை கரிய தலையிற் சூடு என்க.

கணைக்கால்—திரண்ட கால். தகடு—பூவின் புறவிதழ். இப்பொருட்டாதலை “வேங்கை மாத்தகட் டொள்வீ” என்னும் புறநானுாற்றுலு மறிக. (202) கொடுங்கால்—பூவினது வளைந்த காம்பு. பஞ்சாய்க்கோரை — தண்டான் கோரை. பல்லிற் சவட்டி—பல்லினுலே கிழித்து. புணர்நார் பெய்த—ஒன்றேடொன்று முடிந்த நாராற் சட்டின். பல்லினுற் சவட்டிய நாரினால் மாலை கட்டலை “பல்லினுற் சுகிரந்த நாரின் பனிமலர் பயிலப் பெய்த மூல்லைங்கண்ணி” என்னும் சீவகசிந்தாமணியாலு மறிக (438).

(220—242) தொழில்செய்வாருடைய சிறு பிள்ளைகள் பழைய சேற்றை வெறுத்து அவலையிடிக்கின்ற உலக்கை ஒலைசுக்குக் கிளிகள் அஞ்சகின்ற கழனியிடத்து விளைந்த நெல்லினை யறுத்த விளைஞர் மருதமர நிழவில் போராக அடுக்கிப் பின் அவற்றின் அடியை விரித்துக் கடாவிட்டு வைக்கோலையும் கூள்த்தையும் நீக்கி மேல்காற்றுலே தூவித் தூற்றின் பொலி செம்பொன் மலைபோலத் தோன்றும் தண்பளை தழீஇய இருக்கை என்க.

பொன்காண் கட்டளை—பொன்னே யுரைத்து அதன் மாற்றைக் காணும் உசைகள். “பொன்னின் உரைதிகழி கட்டளை என்றார் குறுந்தோகையினுடைய தாது மார்பிலே நீளக் கிடத்தல் உரைகள்விலே பொன்னே யுரைத்தாற்போன்றிருந்தது என்க. சருங்கை என்பது இருப்பு முதலான சுடின பொருட்களை அடித்து செகிமித்துச் செய்யும் வேலையிலும் கொலைத் தொழிலிலும் பழகிய கை என்க. என்னை? கொன்றுவாழ தொழிலிலினும் வண்புணித் தொழிலிலினும், கன்றிய தொழிற்கை சருங்கை எனப்படும்” என்றாரா கலின் என்க. (சிலப். 5:24 மேற்கோள்) வினைஞர் என்று மாஸர் முதலியோரை. கவிகுடில்—கவிஞ்த குடில். இச்குடில்கள் பண்ணி முதலான பிராணிகள் பயிர்களை அழிக் காமற் காத்தற்பொருட்டுக் கட்டப்பட்டவை என்க. பாடு—ஒசை. விற்கு—செறிந்து. இச்சொல் இப்பொருட்டாதலை “விற்பு முறப்பும் வெஹப்புஞ் செறிவே” என்னும் தோல்காப்பியச் சூத்திரத்தாலறிக். (எச் 51) படிப்பகை—தமக்கு உண்டாகின்ற பகை. நீங்கா யானர்—இடையறுத புதுவருவாய். கடுப்புடைப் பறவை—எறியப் பட்டார்க்குக் கடுக்குஞ் தன்மையைக் கொடுக்கும் குளவி. பழழய மரப் பொந்துகளில் பாப்பு கிடத்தவியல்பாகவின் ‘பாம்புறை மருது’ என்றார். மலிய ஏற்றி—மிகவும் நிறையப் போராகவிட்டு. துணங்கை—கைபுணர்ந்தாடும் ஒரு வகைக் கூத்து. “முடக்கிய விருங்க பழுப்புடையொற்றத், துடக்கிய நடையது துணங்கையாகும்” என்பதுதிவாகரம். சிலம்பி வால்தூல்—சிலங்தியினது வெள்ளிய தூல். சிலங்தி யின் வலைக்குத்துகில் உவமையாதலை “முழுமெய்யும் சிலம்பி வலந்ததுபோல் போர்வை போர்த்து” என்பதனுலறிக.

(சீலக 34(1) செம்பொன்மலை—தீமருமலை. “செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலப்பு மென்னக் கைவிளை மள்ளர் வானுக் கரக்க வாக்கிய நெற்குன்றுல்” எனப்போய் புராணத்து வருவதுக் காணக.

மார்பினையும் (221) தோலினையுமுடைய (222) வினை ஞர் சிறூர் (223) முனைஇ (224) அவலெறியலக்கைப் பாடு விறக்கையாலே (226) கிள்ளை வெருஉம் (227) கழனிகளில் (228) விளாந்த (230) துமித்த வினைஞர் (231) ஏற்றித் (233) தொலைச்சி (237) கீக்க (236) எறிந்த குப்பை (240) தோன்றும் இருக்கையெனக் கூட்டுக.

(243—253) அழியாத்தன்மைவாய்ந்த கூடுகள் வளர்ந்த இல்லினையும், சிறுதேர் உருட்டிய பின்னைகள் செவிலித்தாயரின் பாலையுண்டு துயில் கொள்ளும் நல்ல இல்லினையும், மிடியறியாத குடியிருப்பினையுமுடைய ஊரின்கண்ணே தங்கின் நெற்சோற்றை ஊட்டினுடு பெறகு விர் எனக.

பக்டா—பெருஞ்செயுடைய பக். கொடுநண்டக்குழுவிவீளாந்த அடியையுடைய கன்று. குழுவி—இனமைப் பொரு ஞணர்த்தும் பெயர். “பளவுஞ் குழுவு மிளமைப் பொருள்” என்பது தோல்காப்பியம். (உரி 15) கவை என்பது கவைத்திருக்கும் தாமரையை யுணர்த்துதலின் ஆகுபெயர். தாம்பு—கயிறு. காழ்ஊன்று அல்குல்—தறிகள் நட்டபக்கர் நெடுமார்பு—நெடிய வடிவு. பழும்பல் லுணவு—பழுமயவாகிய பலிநல்லு. செங்கென் முதலிய சாதிப்பன் மைகருதிப் ‘பல்லுணவு’ என்றுர். குமரிமுத்த கூடு—அழியாத்தன்மையவாய் முதிர்ந்த கூடு. “குமரிக் கூட்டிற் சொழும்பல் லுணவு’ என்றுர் சிலப்பதிகாரத்தும். (10:123)

அவ்வுலினையும் மார்ட்தினையும் உணவினையுமுடையக்கூடியதன் கூராநற்றேர்—பிறரால் ஏற்பட்டாத நல்ல சிறியதேர். தளர்ந்தை—தளர்ந்தநடை, “குழலி தளர்ந்தையைக் காண்டவின்தே” என்பது இனியது நாற்பது. அப்பு—படுக்கை. “பொற்புடை யானி சுங்கட் சூவண்ணப்பள்ளி” எனச் சீவகசிந்தாமண்ணில் வருவதுங் கான்க. செவிலியர் பெண்டிர் என்பது ஒருமை பண்ணம் முயக்கப், மல்லல்—வளப்பம், இப்பொருட்டாய் வருதலை “மாடமோங்கிய மல்லன் மூதார்” என்னும் நெடுநல்வாடையினுங்கான்க. “மல்லல் வளனே” என்றார் தோல்காப்பியனும், (உரி 7) வெண்கெல் வள்ளி—வெள்ளிய நெற்சோறு, மீன்வாழு அளகு—மீனையின் கண் வாழும் கோழிப்பெடை. அளகு என்னும்பெயர், கோழிக்குரியதாதலை “கோழிக்கை யாழிச்சங்டல்லவை, சூழுங்காலையளகண வழையா” என் னும் தொல்காப்பிய மசுபியற்சூத்திரத்தானாறிக.

செறுவிற் (212) புதுப்பு முளையின் (214) மாஸர் கொய்துகொண்டு (216) சவட்டிப் (217) பெய்த கண்ணி யைச் (218) சூத் (219) தளராவிருக்கைசுளிற் (242) கூடோங்கு நல்ல இல்லையும் (247) அளகினையுடைய நல்ல இல்லையும் (252) துளங்காவிருக்கையினையுமுடைய பேரூரி வே தங்குவீராயின் (254) வல்லியை (255) வாட்டெடாடும் பெறுகுவிரெனக் கூட்டுக.

(257—262) பக்கமலையிலே யானி பாப்கையினுடே யானை கலங்கிக் கூப்பிட்டாற்போல ஆலை ஆரவாசிக்கும் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சார் கொட்டில்கள் தோறும் கரும்பின்சாற்றைக்குடிக்கு அக்கரும்பின் கட்டியைத் தின்பிராக என்க.

கரும்பின் சாற்றை இடையருது காச்சதலால் உண்டாகும் புகை சூழ்நிதிருத்தவின் ‘புகைசூழ் ஆலீ’ என்று.

“கரும்புகண் னுடைப்பவ ராலைதோ நேலாம்
விநும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய
தீநூந்துசா றுவேழிப் பிறந்த தீழ்புகை
பரந்துவின் புதுதலீற் பருதி தேய்ந்ததே”

என்னும் சீவகசீந்தாமண்சிச் செய்யுள் ஈண்டு அறிதற பாலது.

முகில் விளையாடும் கழைவளர் அடிக்கம்—மீகங்கள் விளையாடுகின்ற மூங்கில் வளர்ந்த பக்கமலை. “மழைவிளையாடுங்குன்று” என்றார் குறுங்தொகையினும். கணப்பு—திரட்சி. எந்திரப்—ஆலை. “கழைக்கரும் பெறிந்துகண் னுடைச்சு மெந்திரம்” எனவருவதுங்காண்க. (சிவக1614) ஆலை—கொட்டில். கரும்பாலையின் ஒசை, யானையின் ஒலி போன்றிருக்கு மூன்பதை “கரும்பினெந்திரங் களிற் தெதிர் பினிற்றுப்” என்னும் ஐங்குறு நூற்றினுங் (55) காண்க. மிசைதல் என்பது தின்றிலென் னும் ஒருவினைப் பொருளில் வந்தது. இங்கனப்பவருத்தலே, “மூங்கின் மிசைந்த முழந்தா ஸிருபபிடி” என்னும் கவித்தொகையினும் (50:2) “வீழ்களிறு மிசையாப் புனியினும்” என்னும் அகநாலாற் றினும் (29:3) காண்க.

(263—274) பந்தரிலே இளையவர்களும் முதியவர்களும் நிறைந்திருந்து கயல்களோடே இருப்பிறமும் குணங்களிலே உலாவி மீனைப்பிடித்துக் கோடை காலத்தும் வற்றுத் துளங்களைக் காத்திருக்கும் வலைஞர் என்க.

வேழக்கோள்-பேப்க்கருப்பந்தட்டை. தாழைமுடித்து-
தாழைநாராற் கட்டி. தாழை என்பது தாழைப்பிலிருந்து

எடுக்கப்படும் நாரையனார்த்துதலால் ஆகுபெயர். முடிதந்து முடித்தென விகாரம். தருப்பை வேங்த-தருப்பைப் புல்லால் வேங்த. பந்தர் புன்னை மரத்தின் கொம்புகளை வெட்டியிட்டதென்க. பைங்காய்-பசியகாய். அவை சரைக்காய் முதலியன. பசழியையும் சிலையையும் கயலுக்கும் இருவக்கும் உவரையாக நிர நிறையாகக் கொள்க. இறவுக்குச் சிலை உவரையாதலை “முடங்கிறவு பூட்டுற்ற வில்டுலய்க்கும்” என்பதனால் (திண்மார்லை 131) அறிக. குட்டப்-ஆழம். இப்பொருட்டாதலை “இருமுந்தீர்க்குட்டமும்” என்னும் பறநானுற்றுனும் (20) அறிக. இங்கே ஆழமான குளங்களையுணர்த்தி நிற்று. தோள்தாள் குளத்தைக்கையை மேலே கூப்பி முழுசி நீர்க்கிலை காட்டும் காலத்துக்கையமிழ்ந்துங் குளங்களினுடைய. “வளரிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற், சளிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளையுச்சி கூப்பி, யனித்தனவ பாடி யாடு” என்றார் சிந்தாமணியினும். (204) வலைஞர்-வலையை வீசவார். வளையான் முயன்றுண்பவன் வீலையன் என்பர் பிரயோகவில்வேக நூலார்.

குறியிறைக் குரப்பையினையும் முன்றிலினையு (265) முடைய குடி (274) என்க.

பந்தரிலே (267) துவன்றி (268) வழங்கிக் (271) காத்திருச்கும் (273) வலைஞரென்க.

(275—282) கொழியளிச்சையைத் தழூனி யட்ட கூழைப் பிழானிலே உலரவாற்றி நல்ல முளையை யிடித்து அதிலே கலந்து சாடியிலே இளையறும்படி முற்றின நறியகளை மீனாச்சுட்டதனேடே பெறகுவிர் என்க.

அவையா அரிசி-குற்றுத் தொழியலரிசி. அவையல்-குற்றல். இதனை “ஆய்தினையரிசியவைய வண்ண” என்னும் போருநராற்றுப்படையானும் (16) அறிக. துழவை-துழா வியட்ட கூழ். குரும்பிழுற்றும்பழங்கோரு. எல்லை-பகல். இச்சொல் இப்பொருட்டாதலை “திருவின் மாந்தர் நெஞ்சி வெள்ளை யிருவிற் ருகி” என்னும் சிந்தாமணியானும் (1416) அறிக. வளைச்சற விளைதல்-இளைமையறும்படி முற ருதல். “வழுமுச்சறுசாடி மட்டயின் று” என (சீவக 1614) வருவதுங் காணக. தண்டின்-மிகவும் உலராத மீன்.

துழவையை (275) ஆற்றி (375) அளைஇக் (278) சழிப்பி (279) விளைந்த (280) பிழி (281) யென்க.

வலைஞர் குடிவயிற் சேப்பின் (274) பிழியைச் (281) சூட்டொடு பெறுகுவிர் என முடிக்க.

(283—296) வாளைமீன் நீர்க்குச் சமீபத்தில் நின்ற பிரம்பின் கிழலை நீரிற்கண்டு அஞ்சம் குளத்தில் பூத்த தாமஸப் பூவைப் பறித்தலைப் பரிகரித்து, இந்திரவில்லை யொப்ப நிறம் மாறுபட்ட பூக்கள். மனிந்த பொய்கைகளிடத்தே பறிப்பார் நுங்களுக்கிட்ட பூக்களை நாட்காலத்தே சூடிப்போமின் என்க.

பச்சுன் பெய்த பைந்தோலென்றது, தூண்டிலே கோக்கும் ஊனுகிய இரையை இட்டு வைக்கும் தோற் பையை. இதனைத் தோளிடத்தே இட்டு வைத்திருத்த வின் ‘சவல்பினிப் பைந்தோல்’ என்றார். பொதியினீர்-தூண்டில் மறையுப்படியாகப் பொதிந்த இரை. தூண்டி விலுக்கு எப்பொழுதும் வாய் மதிந்திருத்தவின் ‘மதிவாய் இருப்பு’ என்றார். புலம்ப-இரையின்றித் தனிப்ப. “புலம்பே தனிமை” என்பது தோல்காப்பியம். நீர்க்

தெய்வம். மனையுறைக் கோழியொடு ஞமலி துண்ணாது—
மனைகளிலே உறைகின்ற கோழிகளுடனோயுஞ் சேராமல்,
“பார்ப்பார்த் கோழியும் நாயும் புகலின்னு” (இன்னு
நாற்பது 3) என்பது எண்டறியற்பாலது. மறைகாப்பாளர்-
வேதத்தைக் காத்தற்கிறூழில் செய்கின்ற அந்தணர்.
வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன்-விசப்பின் வட-
திசையில் விளங்கும் அருந்ததி. வானிடத்து வடதிசைக்
கண்ணே தூருவநட்சத்திரத்தின் அண்மையிலுள்ள எழு
முனி நட்சத்திரங்களில் ஆருவதாகிய வசிட்டமுனிவரின்
பத்திரில் ஒருசிறுவின்மீன் வடிவமாகத்தே தாற்றுபவளாகவின்
‘வானத்து வடவயின் விளங்கும்சிறுமீன்’ என்றுர். அருந்த
திக்கு சிறுமீன் என்னும் பெயரேயன்றி வடமீன் கடவுன்
மீன் அந்திமீன் என்னும் பெயர்களுமின்டு. மக்குடுள்ளபது
பெண்பாற் பொதுச்சொல். வயின்றிந்து அட்ட என்றது
பாற்சோறு பருப்புச்சோறு முதலியவற்றை. பறவைப்
பெயர்படு வத்தம்-பறவையின் பெயரைப் பெறுகின்ற
நெல்லு, என்றது இராசான்ன சொன்னும் பெயர்பெறு
கின்ற நெல்லென்றவாறு. இந்த நெல்லுச்சோறே ஆகுதி
பண்ணுதற்குச் சிறந்ததென்று இதனைக் கூறினார். வெண்
ணையில் கொம்பட்டி மாதுளையினுடைய வெப்பமையுறு
கின்ற வகிரோடு மிளகுப்பொடி கலந்து கருவேப்பிலை
யழாவி மாவுகிளைப் பலவாகப்போகட்ட ஊறுகறியென்க.
உருப்பு-வெம்மை “உரிதிமிர்ந்” தன்ன வருப்பங்கிரமையத்து
என்றார் குறுந்தோகையிலும் (151).

மறைகாப்பாளர் உறைபதி சேப்பின் (301) மக்கே
அட்ட (304) வத்தத்தானுண்டான் சோற்றைச் சுடர்க்
கடையிலே (305) காடியுடன் பெறுகுவிர் என முடிக்க.

(31. - 319) நீருண்ணுங் துறையிலே நீராடுமகளிர் இட்ட பொலங்குழமயினை சிச்சிலி இரையென எடுத்துக் கொண்டு பளைமடலிற் செல்லாது அந்தனர் யாகசாலையிடத்து நட்ட யூபத்தின் இருந்து யவனர் இட்ட ஒதிம விளக்குப் போலவும் வைகுறு மீனைப்போலவும் தொன்றும் சீர்ப்பெயற்றின்றும் ஊர் என்க.

ஆயம்-திரள், கூட்டப். “ஒருங்கமராயமொடு ஏத்தி னர் தொழுவே” என்றார் பரிபாடலிலும். புனலாடு மகளிட்ட பொலங்குழம்-நீராடுகின்ற மகளிர் இட்டுப் போன பொன்னும் செய்த குழம். “புனலாடு மகளிரிட்ட வொள்ளிழை” என்றும் ஐங்குறுநாறு எண்டு (100) ஒப்பு நோக்கற்பாலது, ஜிபான் என்றும் சொல் பொலம் என்று வருதலை “பொன்னென் கிளவி பிறுவெட முறையின்” என்றும் தொல்காப்பியப்புள்ளிமயங்கியற்குத்திரத்தால் முடிக்க. மணிச்சிரல்-லீலமணிபோலும் சிச்சிலி. “புலவுக் கயல்லுத்த பொன்வாய் மணிச்சிரல்” என்றார் சிறுபா ஸ்ருப்பதையினும். (181) புலம்பு மடல்-ஓலை முதலியனவற்ற தனித்த மடல். “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம். யாகஞ்செய்தலைத்தமதுஇன்றி யமையாத கடனுக்க கொண்டொழுகினுராகவின் “அந்தனர் அருங்க்டனிறுத்த வேள்வி” என்றார். “கேள்வி முற்றிய வேள்வி யந்தனர்” என (புறம் 361) வருவதுங் காண்க. வேள்வித் தூணப்-யாகசாலையிடத்து நட்ட யூபத்தப்பம். “கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து” எனப்பறநானுற்றினும். (400) “கிளர்மறை யுறையான், வேள்வி யாற்றிய ஆயமும் விறந்தன வெள்கம்” எனக் காஞ்சிபுராணத்தும் (கட்டேற்றுப் 141) வருவன் காண்க. யவனர்-சோனகர். ஒதிம விளக்கு-அண்ணவிளக்கு.

எ) நிவகுறுமீன்-இராக்காலம் விடி தற்குக் காரணமாகிய வெள்ளியாகிய மீன்.

அசைலு (316) விளக்கின் (317) மீனிற்றேன்றும் (318) நீர்ப்பெயற்றென்க.

(319—336) மரக்கலங்கள் குழந்து கிடக்கப்பட்ட கடற்பக்கத்தினையும் மாடங்கள் மலிந்த பலவேறு தெருக் களையும் மிகவுயர்ந்த பண்டசாலைகளையும் நன்றாகிய அகங்களையுமுடைய பட்டினம் என்க.

வா லூனைப்புரவி-லெள்ளிய தலையாட்டத் தினையுடைய குதிரை. “வா லூனைப் புரவியொடு வையக மருள்” என்றார் சிறுபானுற்றுப்படையிலும். (92). குதிரைகள் மிறநாடுகளிருந்து நாவாய் வழியாக இங்கு கொண்டுவரப்பட்டன. “நீன்வந்த நிமிர்பரிப்புரவியும்” எனப் பட்டினப்பாலையிலும் இவ்வாசிரியர் இதனைக் குறிப்பிட்டிருத்தல் காண்க. பரதவர் மலிந்த பலவேறுதெருப்பரதவர் மிக்க பலவாய் வேறுபட்ட தெருக்கள். சிலதர்-தொழிலில் செய்வார். மேழுகத்தகர்-செம்பறியாட்டின் ஆண். இதனை ஏழகம் என்றும் கூறுவார். கொடுப்பூண் மசனிர்-வளைந்த அணிகலங்களையுடைய மசனிர். ஸைங்கர்ம்-பசிய மணிகள் கோத்த வடங்கள். வரை-கனு. அது சனுக்களையுடைய மூங்கிலையுணர்த்துவதால் கிணையாகுபெயர். வரை என்பது மலையாகாடோவனின் மால்வரை நிவந்த சேனுயர் வெற்பில்’ என்றாகவின் (திருமுரு 12) ஆகாவென்க. பிலிமஞ்ஜஞ்சினியலி-தோகையையுடைய மயில்போலே உலாவி. ‘மணி வரைச்சாரன் மஞ்சஞ்சோல, ஆணிபெறவியலி’ என்றார் பேருங்கதையிலும். காலதமனியப் பொற்சிலட்டு-காலகளிடத்தனவாகிய தழனியமாகியபொன்னுற்செய்த சிலம்பு.

தமனியக் கால பொற்சிலெப்பு எனக்கூட்டிப் பொற்சுண் களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னுற் செய்த சிலம்பு என்றுரைப்பர் நச்சினூர்க்கிணியர். மகளிர் பொற் சிலம்போலிக்குபாறு வாணைத்தீண்டும் மாடத்திடத்தே பஞ்சதயடித்து இளைத்தனர் என்க. வான்றேய் மாடம் என்பதனை மகளிர் என்பதோடுகூட்டி வான்றேய் மாடத்து மகளிர் பந்தடித்து இளைத்து எனப் பொருஞ்சுரைப்பர் நச்சினூர்க்கிணியர். பைபய பொற்சழங்காடும் என்றுர் மகளிர் பந்தடித்து இளைத்தாராகவின்.

மகளிர் (327) நுடங்க (329) இயலி (331) ஒலிப்ப (332) மாடத்து அசைஇப் (333) பின்னர்ப்பைப்பயக் (334) சழங்காடும் பட்டினம் என்க.

படப்பையினையும் (321) தெருவினையும் (322) வரைப் பினையும் (324) இல்லினையு (327) முடைய பட்டினம் என்க.

(337—345) கள்ளுஞ்பார் பலரும் புகுகின்ற வாயி வித்துத் தூணின டூ வாடலையுடை முற்றத்தில் கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில்கழுவினாநீர் பலகால்வடிதலின் கிறைந்து வழிந்த குழம்பிடத்துச் சேற்றை யீர்ந்த குட்டி களையுடை பெண்பன் நிகளுடன் புணர்ச்சிக் கருத்தாற் கேபாகாமல் பலநாள் குழியிலே விட்டுப் பாதுகாத்த ஆண் பன்றியின் தகையோடே களிப்புமிக்க கள்ளைப் பெறுகுவிர என்க.

கள்ளுஞ்கண்டாளின் வாயிலிலே கள்ளிற்போர் கொடி கட்டிப் பூவைத் தூவுதல் பண்ணைய வழக்கம். இவ்வழக் கத்தினை இவ்வாசிரியர் “மனற்குவைஇ மலர் சிதறி,

பலர்புகுமணைப் பவிப்புதலி, நறவு கொடைக் கொடியொடு பிறமிறவு கனிசிரைஇப், பல்வே மூலிற் பதாகை தீழுற், செல்கதீர் நுழையாச் செருங்கர் வரைப்பில்” என்று அழ பெறப்பட்டினப்பாலையில் (178-83) குறிப்பிட்டிருத்ததுங்காண்க. பண்றிகள் சேற்றை யளையும் இயல்புடையன வாகவின் ஈர்ஞ்சேறுடிய பினவு என்றும், ஆண்பன்றியை வெளியே விட்டு வளர்ப்பின் பினவுடன் சேர்ந்து கொழுப் பின்றுமதவின் குழிகிறத்தோம்பிய என்றும் அங்கஙம் விட்டு வளர்த்தமையின் கொழுப்பு மிக்கதாகவின் கொழு கிணத்தடியொடு என்றுங்கூறினார்.

பலர்புகுவாயில்- கள்ளுண்பார் பலரும் புகுகின்ற கட்கடையின் வாயில். செதுக்கு-ழுவாடல். வள்ளாம் துடக் கிய-வட்டில் கழுவினா. பண்மயிர்ப்பினாவு-பல மயிர்களை யுடைய பெண்பன்றி. பினவு என்றும் பெண்பாற் பெயர் பன்றிக்குரியவாதலே, “பன்றி புல்வாய் நாயென மூன்று மொன்றிய வென்ப பினவின் பெயர்க்கொடை” என்பத னைறிக. (தொல் மறபு 58) மாயம்போகாது-புணர்ச்சியைக் கருதுங்கருத்தாற் போகாமல். நெல்மாவல்கிதிற்றி-நெல்லை மிடித்த மாவாக்கிய உணவைத் தின்னப்பண்ணி. “துறுங்கு பெயதாக்கிய கூழாவண்டு, பிறங்கிரு கோட்டெடாடு பன்றியும் வாழும்” என அறநெறிச்சாரத்து வருதல் ஈண்டறியற்பாலது. குறுந்தாள் ஏற்றை-குறியகாலையுடைய ஆண்பன்றி. ஏற்றை யென்றார் * ஆற்றலொடு புணர்ந்த வாண்பாலாதவின். கார்ந்று-களிப்பு மிக்க கள்ளு.

வாயிலிடத்து (337) முற்றத்துக்(338)குழம்பிடத்துக் (340) சேறுடிய (340) பினவொடு போகாது (342) தீற்றி (343) ஓர்பிய ஏற்றின் (344) தடியொடு நரூப் பெறுகுவிர என முடிக்க.

* ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லாம் ஏற்றக் கிளவி யுரித்தெனமொழிப்” (தொல். மறபு49)

(346—351) தெவரூலங்கு முட்டுக்காலாக ஊன்றிய பற்றுக்கோடு. போல விண்ணைத் தீண்டுப்படி ஒங்கிய மாடத்தில் இராக்காதத்தே கொழுத்திய விளக்கு, கடற் பரப்பிலே வேலெருரு துறைக்கண் ஒடுங் கலங்களை அழைச்சும் துறை என்க.

மதலை-பற்றுக்கோடு. இச்சொல் இப்பொருட்டாகலை “பற்றுக்கொடி வளந்த மதலை பற்றி” என்னும் பலைப்பு சடாத்தும் (216) காண்க. சென்னியையுடைய மாடம் என்க. வேயா மாடப்-கற்றை முதலியவற்றுலே வேயாது சாந்திட்ட மாடர்.. “வேயா மாடமும் வியன்களிலிருக்கை யும்” எனச் சிலப்பதிகாரத்து (ப: 7) வருவதுங் காண்க. உரவு நீரமுப்-கடழ்ப்பறப்பு. ஒடு கலம் சரையுப்-ஒடுகின்ற கலங்களை இது நம் துறையென்று அழைச்சும். “இலங்கு ஸீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்” என்றார் சிலப்பதி காரத்தும். ஞாகிழி-நெகிழிந்து. இனி ஞாகிழி யென்பதைனைச் கடைக்காள்ளியாச்சி அதனை எரித்துக் கொளுத் தின இலங்கு சுடர் என்றுரைப்பினும்மையும்.

(351—362) தென்னிலையால் வேயுந்ததும் பஞ்சளை யுடைய முன்றினையும் பூந்தோட்டங்களையு முடையது மாகிய தோப்புக் குடிகளின் மனையில் தங்கின் பலாப்-பழுத் தையும் இளநீரையும் வாழைப்பழுத்தையும் நங்கோடு வேறு பலபண்டங்களையும் சேப்பினையும் தின்பீர் என்க.

கறையடி-உரல்போதும் அடி. தென்னையின் மேற் புறம் சருச்சரையுடைத்தாகவின் யானையின் உடப்பை உவமை கூறினார். படப்பை-பூந்தோட்டம். சூழ்சீப்

பெரும்பழம் என்பதற்குத் தன்பார் விரும்பிச் சூழம் சளையையுடைய பெரிய பழம் என்றுரைப்பினும்மையும், வீழில் தாழை என்பது தென்னைக்கு வெளிப்படை, ஏரு ஏணி என்பதுபோல. தாழைக்கு விழுதிருத்தவின் இதனை வீழில் தாழை என்றார். குழனித்தீசீர்-இளாநீர், “மழுவுங் குழுவு மிளமைப் பொருள்” என்பதுங் (தொல் உரி.) கான்க. “பிள்ளை குழவி கன்றே போத்தெனக், கொள்ளவு மனமையு மோரறி வுயிர்க்கே” என்றதனுற் குழனித்தீசீர் என்றார் குலைமுதிர்வாழைக் கூனி வெண்பும். குலைகள் முதிர்ந்த வாழையின்து வளைந்தவெள்ளிய பழம், கவுஞ்சுத்துக் கொட்டு நிறத்தினுலும், வடினினுலும் வாழைப்பழத்திற்கு உவமையாயிற்று. தாரம்-பலபண்டம் இப்பொருட்டாதலே, “மலைத்தாரமுங் தடற்றாரமும் தலைப் பெய்து வருங்கியும்”, (343) என்னும் புறநானாற்றுலுமதிக.

சேப்பிற் (355) பழத்தையும் (356) நீரையும் (357) பழத்தையும் (358) நுங்கொடே (360) பலபண்டங்களையும் முனையிற் (361) கிழங்கார்குவிர் என முடிக்க.

(362—371) தெங்கினதுகாய் வழிச்செல்லும் புதி யோர் சோற்றை யாக்குகின்ற பானை அடுப்பினின்ற கிழே விழுமாறு நிலத்திலே விழுகின்ற புதுவருவாயினை யுடைய பாக்கத்தினிடத்து நீண்ட வழியாகப் போய் நன்றாகிய ஊர்களிலே மாடங்களையுடையதினின் புறத்துச் சூழ்ந்த வள்ளிக் கூத்தின் வளப்பரம் பலவற்றைத் தருதற்குக் காரணமாகிய புறநாடு கழிந்த பின்பு என்க.

தெங்கின முப்புடைத் திரள்காய்-தெங்கினுடைய முன்று புடைப்பினையுடைய திரண்டகாய். “தாழை முப்புடைக் காய்வீழ்ந்து தாற்றிளங் கழுகு செற்று” என்றார்

நெடத்தத்தினும். நன்றாகப் பழுத்தால் அடிமுன்றாகப் புடைத்திருத்தல் அதற்கியல்பாகவின் ‘முப்புடைத் திரள் காய்’ என்றார். வம்பலர்-புதியோர். காய்ப்பி-மிக்கபசி. வீரா யாணர் - விடாத புதுவருவாய். நீளிடை-நீண்டவழி. “நீரில்ல நீளிடையே” என்னும் புறநானாற்றினும் (3) இப்பொருட்டாதல் காண்க. வாடா வள்ளிவாடுங் கொடி பினையுடைய வள்ளியல்லாத வள்ளிக்கூத்து. அஃது இளிந்தோர்கானுங்கூத்து. வளம்பலவென்றார், இக்கூத்து ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய் வருதலின். நாடுபல என்றது புறநாட்கள் பலவற்றை என்க. சிறப் புடைய காடுகளை இத்துணையும் கூறிப் போக்கு இப்புகுதி யால் தாழ்ச்சிபெற்ற இழிகுலத்தோருறையும் புறநாடு களைப் பாடாமல் தொகுக்கின்றார். அவை புறநாடென்பது தோன்ற இழிகுலத்தோர் காண்டற்குரிய வள்ளிக்கூத்து திணைக் கூறி அதனை வெளிப்படுத்தினார். இது தொல்காப்பியம் புறத்திணையியலிலுள்ள “வெறியறிகிறப்பு” ஏன்னும் சூத்திரத்து “வாடாவள்ளி” என்பதனாலுணர்க.

(371—392) டுங்கொத்துக்களையுடைய காஞ்சன் பொருந்திய பக்கமலையில் யானை கிடந்தாற்போல பாம்ப ஜைபில் துயில் கொண்டோதுடைய திருவெங்காவிடத்து இனமரக்கால்ல் குருக்கத்தியின் டூ, வார்ந்த மணலிடத்துக் குழிகளினின்ற நீரிடத்தே விழுப்படி நீர் பெருகிய காலக் குத் தூய்தாக்கிப் போன பொழில்கடோறும் மடவரல் மகளிரொடு பசற்காலத்தே விளையாடிப் பெருந்துறை யிடத்து இளவெனிற் செல்வியை நுகர்வாரொடு இளைப் பாறி அத்திருவெல்காவகையில் திருமாலை வாழ்த்தி யாழை வாசித்து அவ்விடத்தினின்றும்-போமின் என்க.

சீடுகுலைக் காந்தளானு சிலப்பு-நீண்ட பூங்கொத்துக்களை யுடைய காந்தளையுடைய பக்கமலை. “சாரற் ரேஞுக மலர்ந்து சாய்ந்த சேயிதழ்க் காந்தள்” என்றார் கப்பராமாயணத்தும். (கர். 27) பாம்பனைப்பள்ளி அமர்ந்தோன் - பாம்பனையாகிய படுகையில் துயில் கொண்ட திருமால். “கொஞ்சமணிச் சுடிகை நெற்றிப் பாம்பனை” என்றார் பாகவதபுராணத்தும். (கஜேந்) காந்தள் என்றதற்கேற்பப் பாப்பனை என்பதனைப் பாம்பனை யென மெனித்தார். ஆங்கண் என்றது திருவெங்காலை. இது காஞ்சிநகரி இல்லை திருப்பதி. திருமாலுக்குரிய நூற்றெட்டுத் திருத்தலங்களும் வொன்று. இங்கே திருமால் சர்ப்பசயனத் திருக்கொலமுடையவராய் எழுந்தருளி பிருக்கின்றார். இதனைப் “பாந்தட் பாழியிற் பள்ளி விரும் பிய வேந்தனைச் சென்று காண்டும் வெல்காவுனோ” எனப் பெரிய திருவாய்மோழியில் வருவதனுள்ளிக.

வெபி னுழை பறியாப் பொதும்பர் - ஞாயிற்றின்கதிர் உட்சென் றறியாத இளமரக்கா. இலை நெருக்கத்தினாலே சிறியனவாகிய குழிக்களும் நுழைந்து செல்லவேண்டி யிருத்தலின் ‘குழினுழை பொதும்பர்’ என்றார். “கதிர் நுழைகல்லா மரப்பயில் கடிமிளோ” எனப் பறநானுற்றி னும். (21) “வெபிலொளி யறியாத விரிமலர்த் தண்காவிற் குழிலாலும்” எனக் கலீத்தோகைய்னும் (30) “வெங்கதிர் நுழையா விரிபொழில்” என இராமாயணத்தும். (சிதை வனப்புகு 22) “விரிக்கதிர்ச் செஞ்சா யிற்றின் வெயில்புகாப் பொதும்பர்” எனச் சீகாளாத்திப்புராணத்தும் (கண்ணப்ப 66) வருவன் ஈண்டறியற்பானன்.

பொதும்பர் என்பது பொதும்பு என்னும் மென் ரெட்டர்க் குற்றியலுகரத்தின் போலி. பொதும்பு-மரச்

நெறிவு. குருகின் புன்புற வரிப்பு - குருக்கத்தியினுடைய சிராவினிழந்த புறந்துணையும் வரிகளையுமுடைய சூக்கள். காரகல் கூவியர் - சீரியசட்டி மையுடைய அப்பவரளிகர். “கூவியர் காரகற் குடங்கால் விளக்கமும்” என்றார் சிலப் பத்காரத்தும் (6: 138) இழைகுழ் வட்டப்-நூல்போலச் சூழ்ந்து கிடக்கின்ற அட்பங். (இடியப்பம்) சட்டியிலே கிடந்த அப்பம் பின்பு பாலிலே கிடந்தவை போல வென்க. நீர்முகத்து உறைப்ப-கீடிடத்தே மிகவிழும்படி. உறைப்ப என்பது மிகுதியைக் குறித்து நின்றது. புனல்கால் கழீ இய பெருமில்-நீர் பெருகிய காலத் திலே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப் போன பொழில். “நீர்கால் கழீஇய வார் மண வெக்கர்” என்னும் பேருங்கதை சண்டு ஒப்பு நோக்கற்பாலது. பைங்குடம் தொலைச்சி - பச்சைக்குப்பிசளிலி ருந்த கள்ளை உண்டு போக்கி. கள்ளைக் குப்பிசளிலே இட்டு வைத்துவன்னால் பண்டைக்கால வழக்கம். இளைதாகிய பிறையைச் செம்பாப்பு தீண்டுதலின் மையின் “சிறுகோட்டுக், குழனித் திங்கட் கோணேராந் தாங்கு” என்றது இல் பொருளுங்கமையாகும். இளம்பிறையை அராச் சேரா என்பது “இளம்பிறை யாய்க்காற் றிங்களைச் சேரா, தணக்கருந் துப்பினோர்” என்னும் நாலடியாரா எல் (25:1) அறிக். கிரகணகாலத் திடீல் சூரிய மண்டலத்தை மறைக்கின்ற சந்திரனானு சானையயினையும் சந்திர மண்டலத்தை மறைக்கின்ற பூமியின் சாப்பயினையும் கரும்பாப்பு செம்பாப்பு (ராகு டீக்துக)களாகக்கூறுவது கவிமரபாகும். சுறவு வாய்ச்சருவினை அங்காந்த வாயாகப் பண்ணின் தலைக்கோவப். “எற்மகர வலய மணிதிக்கு துதவியர்” என்ற பரிபாடலே எலும். (10: 77) நறவு பெயர்த்தமைத்த கண் என்பதற்கு நறவும் பூவினிதலமும் பெயர்த்தமைத்தாற் போன்ற கண் எனினும் பொருந்தும். மகளிர் கண்ணுக்கு

நறவும் பூவிதழை உவமை கூறுதல் பண்டை வழக்காதலே “நயவரு நறவிதழ் மதருண்கண்” என்னும் பரிபாடலே அம், “நறவின் சேயித மூனைய வாகிக் குவளை, மாயிதழ் புனரையு மலிர்கொ லீரிமை” என்னும் அகநானுந்தினுக் காண்க. மடவரல் ராசனிர் - மடப்பத் தோற்றுதலையுடைய மகளிர். மடமை-பேதமை. அறிந்தும் அறியாதுபோலி ருக்குஞ் தன்மை. ‘கொருத்தக்கொண்டு கொண்டது விடாமை’ என்பர் நக்கீரனுர். இது மகளிர்க்குரிய நான்கில் ஒன்று. மற்றவை-அச்சம் நானும் பயிர்ட்டு என்னன. “அச்சமு நா னு மடனு முந்துறுத்த, நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” என்று தோல்காப்பியம் கூறுவதுங் காண்க. துறை, நுகர் பொருட்களால் குறைவின்றியிருத் தவின் பெற்றகருட்டொல்சீர்த்துறக்க மீட்யக்கும் துறை என்றார். செவ்வி கொள்பவர்-இளவேனிற் செவ்வியை நுகர் பவர். அவ்வயின்-அத்திடவெஃகாவளையில். இத்தலம்பிரமா செய்த வேள்வியை அழிக்கும்படி வந்த வேகவதி நதியைத் தடுத்ததற் பொருட்டு திருமால் அணைபோன்று கிடந்த தலமாகும். இதனால் இத்தலத் தெழுந்தகருளிய திருமா அங்கு வேகா சேது என்பது திருநாமமாகும். இன்னிபம்-இனிய யாழ்.

ஆங்கட் (373) பொதும்பர் (374) குருகின்ஷு (376) உறைப்பக் (379) கழீஇய பொழிழௌறம் (380) கீல்ப்பைங் குடம் தொலைச்சி (382) மரீஇக் (383) மகளிரொடு பகல் விளையாடிப் (387) பெருந்துறைச் (389) செவ்விகொள்பவ ரோடு அசைஇ (390) கடவுள் வாழ்த்தி (391) இயக்கினிர் கழிமின் என முடிக்க-

(393—96) காழோர்-பரிகோற்காரர். யானைவலிசெய்யு மாயின் அதனைக் குத்துதற்கு அதன் முன்னே இவர்கள்

நடந்து செல்பவர்கள். யானைக்கு நெய்யுடனே கலந்த கவளங்களை மந்தி கவர்ந்து செல்லும் சோலை என்க. கதன் கோபம். கந்துமானை கட்டுந்தறி.

(397 - 411) திண்ணியதேர் பலகால் ஓடுதலின் குழிந்த நெடிய தெருவினையும் கொடுப்பாரையும் கொள்ளு வாரையும் தடுத்த வாயிலினையும் காவற்காடு சூழ்ந்த பக்கத் திணையும் செங்கல்லாற் செய்யப்பட்ட உயர்ந்த மதிலினையும் உலகத்து நகரில் விசேஷத்தும் பலரும் தொழும்படி எழுந்த விழாக்களால் மேலான வெற்றிபினையுமடைய முதூர் என்க.

இளந்திரையன்னு கெந்தைப் பெருமையால் இறர் கொடை தனிர்ந்தாரெனவும், இவனிடத்துப் பெற்ற பெரும்பொருளினால் பிறரிடத்து ஏற்கச் செல்வாரிலா களின் கொள்ளுக்கல் தனிர்ந்தாரெனவும் அறிக. நீணிற வருஷின் நெடியோன்—திருமால்.

சுடுமண் ஒங்கிய வரைப்பு-செங்கல்லாற் செய்யப்பட்ட உயர்ந்த மதில். சுடுமண்-ஒடு என்பர் அடியார்க்குநல்லார். இழுபெண் புள்ளு-இழுபெண் னும் ஒசையையுடைய புறவு. கோளி-பூவாமற் காய்க்குப் மரம். பலர்தொழுபல சமயத் தாரும் தொழு. பலசமயத் தெய்வங்களுக்குக் காஞ்சி இடா தலின் பலர்தொழு விழவு மேம்பட்ட முதூர் என்றார்.

காவினையும் (395)தெருவினையும் (397) அடையாவசி வினையும் (401) படப்பையினையும் (401) வரைப்பினையும் (405) உடைய முதூர் என்க.

காண்வரத் தோன்றிப் (404) பலாப்போல் (404) விழவு மேம்பட்ட முதூர் என்க.

(412—420) துரியோதனன் முதலிய நூற்றுவரும் களத்திலே படிம்படி போரை வென்ற தருமன் முதலி யோரைப் போல அடங்காத சேணியுடன் தன்மேல் வந்த பகைவர் தோற்றவிடத்துக் களிப்பினால் ஆரவாரித்து காஞ்சிபுரத்தே யிருக்கின்றன கைவண்மையையுடைய தோன்றல் என்க.

அவ்வாய்-அழகிய இடம். அந்தியென்பது பகலுடனே இரவு சேருங்காலமாகிய மாலைச் சந்திக்கும் இரவுடனே பகல் கூடுங்காலமாகிய காலைச் சந்திக்கும் பொது வாகும். அக்காலத்தில் ஆகாயம் சிவந்திருத்தலின் ‘செவ்வாய் அந்திவானம்’ என்றார். இரும்பினாப்-கரிய யானைப் பிணம். கொடிஞ்சிதாமரைப் பூவாகப் பண்ணித் தேர்த் தட்டின் முன்னே நடவது. ஆராச் செரு-தொலையாத போர். உடன்று-கோபித்து. தெவ்வர்-பகைவர். “தெவ் வுப்பகையாகும்” என்பது தோல்காப்பியம்.

குருதியீர்ப்ப (414) பொருது(415) ஜவர்போல(417) ஆர்ச்துக் (419) கைவண் தோன்றல் கச்சியிடத்தீத யிருக்கின்றன என்க.

(422—435) அளியும் தெற்றலும் எளிய வாகவின்-அளித்தலும் அழித்தலும் தனக்கு எளியவாய் நடக்கையினாலே. “வலியுந்தெற்றலு மளியு முடை யோய்” எனப் புறநானூற்றுள் வருவதுங் காண்க. நன் பொன் பூப்பதிருமடங்கை பொலிவுபெற்றிருப்ப. கல்வீழருவி கடற்படர்ந்தாங்கு-மலையினின்றும் விழுகின்ற அருவியானது அம்மலையிலுள்ள பண்டங்களை வாங்கிக்கொண்டு கடலுக்குக் கொடுப்பதாகச் சென்றுந் போல. பல்வேறுவகை-பலவாகிய வேறுபட்ட திறைப்பொருள்களின் கூறுபாடு.

வெண்டிரை கிழித்த கங்கை எனவும் பொன்கொழித் திழிதரும் கங்கை எனவும் கங்கை என்பதனை ஈரிடத்துங் கூட்டுக் குடுக்கோடு என்க. இமையலருறையும் சிமையச் செவ்வரை விளங்கு கூடர் நெடுங்கோடு என்க. சிமையம்-மலைஉச்சி, பெருநீர் போகும் இரியன் மாக்கள்-பெரிய கீரைக் கடந்து போகும் விரைந்து செல்லுதலையுடைய மக்கள். “பெருநீர் போகு மிரியன் மாக்களாடு” எனச் சிலப்பத்திகாரத்து (6: 112) வருதல் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. தொய்யாவெறுக்கை-கெடாத யானை முதலிய செல்வம். செவ்வி பார்ச்கும் செழுங்கர் முற்றப்பாலம் பார்த்திருக்கும் வளவிய நகரின் முற்றம். பணிந்த மன்னர் அரசனைக்கண்டு வணங்கவும் கொண்டுவந்த திறைப்பொருள்களைச் செலுத்தவும் வந்து அரண்மனையிலே செல்வதற்கு இடமின்மையின் வெளியே காத் திருந்தாரென்கீ.

எளியவாகவின் (422) நயந்திசினேரும் (425) துணையி லோருமாய்ப் (426) பணிந்த மன்னர் (428) தூங்கியாங்குச் (433) செவ்விபார்ச்கும் முற்றபென்க.

(436—447) திருத்தங்கும் அகற்சியையுடைய கோயிற் கண்ணே, முந்நீர்க்கு நடுவே ஞாயிறு தன் கிரணங்களைப் பரப்பித் தோன்றினாற்போல முறைவேண்டுநர்ச்கும் குறை வேண்டுநர்க்கும் அருளிச் செய்து நடுவு நிலைமையை ஆராய்ந்தறியும் அறிவாலே கொடைக்கடனிறுத்த குவியாத நெஞ்சத்தோடே மந்திரச் சுற்றத்தோடு இருங்கோன் என்க.

கருங்கை-வலியகை. விசைத்து எறித்தல்-உரத்து அடித்தல். இசைவெரி இ-ஓசைக்கு வெருவி. மாடத்து

இறை உறைப்புறவு-மாடத்தில் தங்கியிருக்கிற புரை. இறை வுறை எண்பத்தை நகர் (440) எண்பத்தலூடன் கூட்டி இறை வன் இருக்கும் நகர் எனப் பொருள் கொள்ள வேண்டுமென்று. பொன்றஞ்சு நகர்-திருத்தங்குகின்ற கோயில். நகர் இருங் தோன் (447) என்க. முந்தீர்-கடல். பகற்செய் மண்டிலம்-பகற் பொழுதைச் செய்யும் சூரியன். பகற்பொழுதைச் செய்வோன் எனப் பொருள்படும் திவாகரன் என்னும் பெயர் சூரியனுக்கு வழங்கப்படுதல்கண்டு அறியற்பாலது.

முறை வேண்டுநர் - முறைப்பாட்டை விரும்புவார். குறைவேண்டுநர்-காரியங்களைப் பெற விரும்புவார். முறை வேண்டுநர்-வலியாரான் நலிவெய்தினார் எனவும் குறை வேண்டுநர்-வறுமையுற்றிரந்தார் எனவும் பரிமேலழகர் உரை யெழுதியிருத்தல் காண்க. (திருங்குறள் 386) காட்சி-அறிவு. இப்பொருட்டாதலை “ஆசதுகாட்சியைவர்க்கும்” என்னும் குறிஞ்சிப்பாட்டி எனும் (17) காண்க. கொடைக் கடன்-கொடையாகிய கடன்.. பரிசிலர்க்குக் கொடுத்தலைத் தமது இன்றியமையாத கடனையாக மேற்கொண்டொழு கிளுராதனின் ‘கொடைக்கடனிறுத்த’ என்றுர். உரும்பில் சுற்றம்-கொடுமையில்லாத மந்திரச் சுற்றம். “உரும்பில் கூற்றத்தன்ன” என்றுர் பதிற்றுப்பத்தினும். (26: 13). இனி ‘உருமில் சுற்றம்’ எனப் பாடங்கொண்டால் அச்ச மில்லாத சுற்றம் எனப் பொருள் கொள்க. கடல் சுற்றத் திரட்சிக்கு உவமையாயிற்று. இனி ஞாயிறுபோல இருளோக சுடிந்து முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுவன வேண்டுவன முடித்துக் கொடுத்தான் என உரைத்த வேண்டுமென்று.

(448—456) பொறிவரிப்புகர்புகர்-ஒளியினையும் வளியினையுமுடைய யானை. புகர்-யானையின் மத்தகத் திலே

யுள்ள புள்ளி. வயப்பு-வலி. இச்சொல் இப்பொருட்டாதலை “துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்” என்னும் பறநானாற்றினும் (44:10) காண்க. “வயவலியாகும்” என்பது தோல்காப்பியம். யானையைப் பாய்ந்து அதன் மத்தகத் தைக் கொள்ளுதல் சிங்கக் குருளையின் இப்பு. “ஆளி நன்மா னணங்குடை யொருத்தல், மீளி வேழத்து கெடுக் தகை புலம்ப, வேந்தல் வெண்கோடு வாங்கிக் குருசருந் தும்” என்னும் அகநானாறு (381) எண்டு அறியற்பாலது. குருளை என்னும் இளமைப்பெயர் சிங்கத்துரித்தாதலை “நாயே பன்றி” என்னும் தொல்காப்பிய மரபியற்குக்கு ரத்து ‘ஆயுங்காலை’ என்பதனுண்முடிக்க. குடுமிகொள்ளுக் கெடுக்கு வென்றி-அரசருடைய முடிக்கலம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு வீரமுடிபுனையும் வெற்றி. கொண்டியுண்டிப்பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவு. “கொண்டிபாள்ளர் கொல்களிறு பெறுக” என்னும் பதிற்றுப்பத்துரையில் (43: 25). ‘கொண்டி-கொள்ளை’ என்று எழுதியிருத்தல் காண்க. தொண்டை நீயாண் மருச-தொண்டையைச் சூடு நேருடைய சூடுபிலுள்ளவேனோ. மன்ஸர்-வீரர்.

(457—8) வெண்டிரைப் பரப்பிற் கடிஞ்சுர் கொன்ற பைம்பூட் சேள்ய-வெள்ளிய திரையினையுடைய கடலிலே சென்று சூரியைக் கொன்ற பசிய பூஜையுடைய சேய். முருக்கடவுள் சூர்கொன்ற வரலாற்றை, “சூர்மருங் கறுத்த சுடரிலை கெடுவேல்” என்னும் அகநானாற்றினுலும் (59) “பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் சூர்முத றடிந்த சுடரிலை கெடுவேல்” என்னும் திருமுருகாற்றுப்படையி னுலும் (45-6) “நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி யணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ், சூருடை முழுமுத றடிந்த பேரிசைக் கடிஞ்சின விறல்வேள்” என்னும் பதிற்றுப்பத்தினுலும் (11) அறிக.

(459—64) துணங்கை அம்செவ்வி-துணங்கைக்குத் தினையும் அழகினையுமடைய இறைவி. அணங்கு நொடித் தாங்கு-பேய்மகள் நொடி சொன்னாற்போல. “பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித்தாங்கு” என்றார் கலீத்தோகையினும். (89) தண்டாவிகை அமையாக கொடை. தண்டாவிகை என்பதற்கு ‘தணியாதவண்மை’ எனவரும் புறநானூற்றுவரை (க: 26) என்டு அறியற்பாலது. முறையுளி என்பதில் உளி: பகுதிப்பொருள் கிகுதி. பழிச்சி-தொழுது.

(465—67) நாவலன் தண்பொழில்-சம்புத்தீவு. இப் பெயர் வந்த வரலாற்றை “கடிகமாழாவலொன்று தென்பா னின்ற காரணத்தாற் பாரதன்றன் கண்டு முற்று பிடனு டைய நாவலந்தி வெனப் பேர்பெற்ற” என்னும் கந்த புராணச் செய்யுளானும் “நறவளைய கணியுதிரு நன்னாவ வெங்காஞ்சு-முறுதியுற வுயிர்க்கெல்லாக் தென் கிரியிலோங்கு தலாற் பெறுஙவ கண்டமும் பெரிய நாவலன் தீவெனும் பெயரை” என்னும்சி வதநுமோத்திரச் செய்யுளானுமநிச. வீவு-கீடு. இப்பொருட்டாதலே “விறலிழை நெகிழ்த்த விவருங் கடுநோய்” என்னும் குறிஞ்சிப்பாட்டினும் (3) காண்க. யாக்கை செல்வம் முதலாயின நில்லாவுலகத்து என்றும் நிலைபேறுடைய பொருளை ஆராய வேண்டுதலின் நிலைமை தூக்கி என்றுங் கூறினார். நிலைமை தூக்க-நிலை பேறுடைய புகழைப் பெறுதல் நன்றென்று ஆராய்ந்து. “மன்னாவுலத்து மன்னுதல் குறித்தோர், தப்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே” என்றார் புறநானூற்றினும் (165) நிலைபெறுங் தகைமையுடையதாகவிற் புகழை நிலைமையென்றார். புகழின் நிலைபேற்றை “ஒன்றாவுலகத் துயர்ந்த புக மூல்லாற்பொன்றுது நிற்பதொன்றில்” என்னும் திருக்குறு

ளானும் “இங்கிலத்து மன்னுதல் வேண்டி னினச நடுக” என்னும் நான்மணிக்கடிகையானுமறிக.

(468—479) சிதர்வை - சிதரின்சீரை. ஆவியன் யவிர்நாற்களிங்கப்-பாலாவியைத்த விளங்குகின்ற நூலாற் செய்த துகில். “ஆவியன் பூந்துகில்” “பாலாவிப் பைந்துகில்” என சீவகசிந்தாமணியினும் “ஆவிநுண் டுகில் யாப்புறுத்தாயினும்” எனப் பேருங்கதையினும் வருவன் காண்க. மடைத்தொழில் செய்தோன் பலகாலும் கொழுவிய தஸைகளைக் கொடுவாளால் அதைதலால் கையில் தழும்புண்டாகுமாதலின் “கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை” என்குர். கதுவுதல்-கைக்கொள்ளுதல். அரி செத்து-நிறத்தால் ஞாயிற்றை ஒத்து. அரிசெய்தென்று பாடமாயின் அரிதலைச் செய்து என்று பொருள் கொள்க. உணங்கியுடலர்ந்த. “உணங்குபுலவருவொன்றாகுரம்பை” என இலம் புறப்போருள் வேண்பாமாலையினும் (67) இப்பொருட்டாதல் காண்க. செங்கெல்லின் தெரிகொள். அரிசித் திறன் நெடும் புழுக்கல் - செங்கெல்லின் பொறுகிக் கொண்ட அரிசியாலாக்கின திரண்ட இடை முறியாத சோஶு. “முகிழ்த்தகை முரவை போகிய முரியா வரிசி, விரலென திமிரந்த திரலமை புழுக்கல்” என்னும் போருநராற்றுப்படை (112-4) கண்டுஒப்புகோக்கற்பாலது. அடிசில்-உணவு.

நீக்கி (468) உமது (470) குறையும் (472) புழுக்கலும் (474) அமுதொடு பிறவும் (475) ஆகிய அடிசிலை (576) பரப்பி (477) வைட்டி என முடிக்க.

(480—493) மங்குல்வானம் - இருட்சியையுடைய ஆகாயம். மங்குன் மாப்புகை என்பதற்கு இருட்சியை

யுடைய கரிய புகை எனவரும் புறநா ஊற்றுறையுங் காண்க.

(103) அழல் அவிர் தாமரை-நெருப்பினிடத்தே கிடந்து விளங்கின பொற்றுமரை. இரும்பித்தை—கரிய மயிர். பாணர்க்குப் பொற்றுமரையையும் விறலியர்க்கு மாலையை யும் கொடுத்து உபசரித்தல் பண்டைத்தமிழரசர் மரபு. “அழல் புரிந்த வடர்தாமரை, யைதடர்ந்த நூற் பெய்து புனைவினைப் பொலிந்த பொலன்றுங் தெரியல், பாறுமயி ருந்தலை பொலிச்சுடிப்பாண்முற்றுக்கின் னுண்மகி மிருக்கை எனப் புறப்பாட்டில் வருவதுங் காண்க. உரவுக்கடல் முகந்த பருவவானம்-பலவுஞ் சேர உலாவுகின்ற கடலிடத் தே முகந்த கூதிர்க்காலத்து மேகம். முழங்குகடன் முகந்த கமஞ்சுன் மாமழை எனவும் (நற் 347). ‘கடளீர் முகந்த கமஞ்சு லெழிலி’ எனவும் (கார்நாற் 33) வருதல் காண்க. மேகம் கடலிடத்தே நீரை முகந்து அதனைச் சொரிவதாக கூறுதல் கவிமரபு. விறலியர்-விறல்பட ஆடும் மசளிர். விறல்-சத்துவம். அதுவெமய்மயிர் சிலிர் த்தல் கண்ணீர் வார்தல் முதலாயின. “மெய்மயிர் பொடித்தல் வெதும் பல் வெயர்த்தல், துய்யபொற் பசலை தோன்ற னடுங்குறல் விழிபுன லரும்பல் வெவ்வுயிர்ப் பாவித்தல், மொழிதளர் வுறன்கை முதலிய சத்தும்” என்பது மாறனலங்காரம். (குத் 201) குதிரையின் இலக்கணங்களைக் கூறும் நூல்களைக் கற்று அவ்வறிவானே அவற்றின் குணங்களைக் கூறி அறிந்து வந்தனராதனின் நூலோர்புகழ்ந்த மாட்சியுரையென்றுர். “உன்னய முதலாம் புரணி நூலறிவோன் உள் நிகழ்தருக் கொடு சென்றுன்” என மகாபாரதத்து வருவதனால் குதிரையின் இலக்கணங்களைக் கூறும் உன்னயம் முதலான நூல்கள் இருந்தன வென்பது அறியப்படும். நான்கு என் ஆம் பெயர் சால்கு என வர்தது. இது பெயர்த் திரிசொல்.

நான்கு நால்கு எணப் பயின்று வருதலை, “பால்புரை புரவி நால்குடன் சூட்டி” எனவும் (பொருள் 165) “நால்குப் பண் ணினர் நால்வருமேறினர்” எனவும் (சீவக. 1774) வருவன வற்றுவறிக. இவ்விருதிரை. பசும்படை-பொன்னுற்செய்த பக்கரை. இது குதிரைச் சேணமாகும்.

(492—500) கின்னரம்-இசையின் குணகுற்றமறிவு தொரு பறவை. இது “மாதர்யாழ் தடவர வந்த மைந்தர் கைக், தீத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்” என்னும் சீவகசிந்தாமணியால் அறிய. (660) அணங்குடைச் சாரல்-தெய்வங்களையுடைய மலைப்பக்கம். கலை-முசுக்கலை. கலையென்னும் ஆண்பாற் பெயர் முசுவிற்குரியவாதலை “கலையென்காட்சி யுழூக்கு முரித்தே”; “நிலையிற்றப்பெயர் முசுவின் கண்ணுஷ்” என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களாலறிக. (மரபு 456) மந்திகள் தூராலைவாரும்முற்றத்தே மானும் புவியும் துயில் கொண்டன. ஒன்றினுக்கொன்று பகையாய பிராணிகள் ஒரு சேரத் துயின்றமை ஆண்டு வதியும் முனிவராணியான் என்க. களிரு தருவிற்கு-யானையால் முறித்துக் கொண்டு வந்த சமிதை. முனிவரின் தவமிகுயால் யானையும் ஏவல் செய்தது. தவஞ்செய்வோர்க்கு யானைகள் விறகு தருமென்பதை ‘கானயானை தந்த விறகிற கடுந்தேறற் செந்தி வேட்டு’ என்னும் புறநானாற்றினுலுமறிக. மலைக்கூழோன் - மலைப்பையானும் உரிமையுடையோன்.

வினை முடிவு.

புலவுவாய்ப்பாண (22) பெருவளனெய்தி (26) முகந்து கொண்டு (27) யாம் அவனுரினின் றும் வருகின்றோம்; சீயி றும் (28) திரையற்படர்க்குவிராயின் (37) அவனிலைகேள்; நின்னவலங் கெடுக; (38) அவன்புலம் கொடியோரின் று (41) அதுவேயன்றி அப்புலத்தில் உருமு முராது; அரவும் தப்பா (42); மாவும் உறுகண் செய்யா; ஆசலின் ஆங்கு (43) அசைவுழி அசைஇத்தங்கிச் (44) சென்டோ, இரவல் நின்னுள்ளஞ்சிரக்க (45); அங்நனஞ்ச செல்லுங்கால் எல் விடைக் கழியுநர்க்கு ஏமமாக (66) வில்லுடை வைப்பிற் (82) குரம்பையில் (88) எயிற்றியர் (94) தாங்களிட்ட புழுக்கலையும் வாடேனையும் (100) பெருமகனுகிய (101) வரை நாடன் சென்னியமெனிற் (103) தேக்கலையில் குவிக்கை யினுலே (104) கடும்போடே மிகப்பெறுகுவிர் (105); பின்னர் அருஞ்சர மிறந்த அம்பர்க் (117) குறுப்பிற் சேப் பின் (129) சொன்றியை (131) வறைகால் யாத்தது வயின் ரெறும் பெறுகுவிர் (133); பின்னர்த் தூங்கா (146) முரண்டலை (147) யிருக்கை (146) கழிந்த பின்றைக் (147) குடிவயிற் சேப்பின் (166) மூரல்பாலோடும் பெறுகுவிர் (168); பின்னர்ப் பறவையோர்க்கும் (183) புத்தைப் போய்ச் (184) சீறார்களிலே (191) வரகின்சொன்றியை (193) புழுக்கையட்டி (195) மூரலோடே பெறுகுவிர்பின் னர் ஞாங்கர் (196) வன்புலமிறந்தபின்றை (206) மல்லற்பேரூர்மடியின் (254) வல்சியை (255) வாட்டெடாடும் பெறுகுவிர் (256) பின்னர்க் கருப்பின் தீஞ்சாறு விருப்பினிர் மிசைமின் (262) பின்னர் வலைஞர் குடிவயிற் சேப்பின் (274) பிழியை (281) வாட்டெடாடும் பெறுகுவிர் (282); பின்னர்த் தீப்பட மலர்ந்த (289) பூவையோம்பிக் (290) குறுநரிட்ட மலரைப்

(295) பின்னயினிர் கழிமின் (296); பின்னர் மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின் (301) வணோக்கை மகடு வயின் நித்தட்ட (304) வத்தத்தாலுண்டான் சோந்றை சுடர்க் கடையிலே (305) காடியோடேபெறுகுவிர் (310); பின்னர் ஏரிர்ப்பெயற்றெல்லை போகிப் (319) பட்டின மருங்கினசையின் முட்டுப்பாடின்றுக்க (36) கொழுநினத்தடியொடு கூர்ந்றுப் பெறுகுவிர் (345); பின்னர்த் துறைபிறக் கொழி யப்போகித் (351) தனிமனைச் சேப்பின் (355) ஆண்டைத் தீம்பல்லாரமுனையிற் சேம்பின் (361) முளைப்புற முதிர் கிழங் கார்குவிர் (362); இவற்றை இவ்வழிக்கண்ணே பெற்றுப் பின்னர்ப் பன்மராளினைபோய் (368) நாடுபலசழிந்த பின்றைப் (371) பள்ளியமர்ந்தோன் ஆங்கட (373) பொழி ஜெறும் (380) தொலைச்சி (382) ஆடி (387) அசைஇத் (390) கடவுள் வாழ்த்தி (391) இயக்கினிர் கழிமின் (392) இங்கனஞ்சு சென்று, குருதியிர்ப்பப் (414) பொருது (415) ஐவர்போல (417) ஆர்த்துக் (419) கைவண்டோன்றல் கச்சியிடத்தே யிருந்தோன் (420); அவ்லுரிற் பணிந்த மன்னர் (428) செவலிபார்க்கும் முற்றத்தினையடைய (435) பொன்றுஞ்சு வியனகர்க் கண்ணே (440) பகல்செய் மண்டி லம் பாளத்தாங்கு (442), அருளி (444) மிக்க காட்சியாலே (445) கடனிறுத்த உள்ளத்தோடே (446) சுற்றத்தோடே இருந்தோனைக் குறுகித் (447) தொண்டையோர்மருகணே (454) மள்ளனே மறவனே (455) செல்வனே செருமேம் படுநனே (446) செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு (459) நின்பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புக்முந்து (460) வந்தேன்; பெருமானே! வாழிய நெடிதெனச் சொல்லிக் (461) கழிப்பிப் (462) பழிச்சி (463) நின்னுடைய கலைக் கள்லாங் தனக்குத் தெரிவதற்கு முன்னே (464) நாவலங்

தண்பொழில், வீவின்று விளங்கும்படி மலைக்குழவோன் (500) நில்லாவுலகத்து நிலைமை தூக்கி (466) அங்கிலையனு கல்வேண்டி அழைத்துச் (467) சிதர்வைநிக்கி (468) உடலே (470) குறையும் (472) புழுக்களும் (474) அழுதொடுபிறவு மாகிய (475) அடிசிலைக் (476) கலங்களைப் பரப்பித் (477) தான் (479) முகனமர்ந்து மகமுறை நோக்கி (478) முன் னின்றாட்டி (479) வீறலியர் மாலைவேயா நிற்க (486) நுமக்குத் தாமரை பொலியச்சுட்டி (482) அரிதேர் நல்கி யும் அமையானுப் (490) இவுளியெயாடு மசம்படை தரீஇ (492) அவன் அன்றே (493) இவையெயாழிந்த பிறபரிசில் களையும் தந்து விடுக்கும் என வினைமுடிடு செய்க.

முற்றும்.

வெண்பா.

கங்குலு நண்பகலுந் துஞ்சா வியல்பிற்றியுப்
மங்குல்சூழ் மாக்கட லார்ப்பதாலும்—வெஞ்சினவேற்
கான்பயந்த கண்ணிக் குமான் றிரையனீ
யான்பயந்தே னென்னுஞ் செருக்கு.



பெரும்பானைற் றப்படை

அருஞ்சொற் பொருள்.

அ

- அ-அழகு 412. செலுக்கல்வாடை—
41. மலைபடுகடாம், 32.
- அகம்-இடம் 5. அகநானாற்று
உரை 5:5.
- அகல்-சட்டி 377, அகண்ற 292.
- அகழ்-குளம் 108
- அசைதி-இளைப்பாறி 44; 390
இருங்து 316; இளைத்து 333
- அசைவழி-இளைத்தலிடத்து 44
- அட்டி-இட்டு 195 திருமூருகாற்
றப்படை 28
- அடங்காத்தானை-ஒரெண்ணி
லும் அடங்காதபடை 418.
- அடிசில்-உணவு 476. “குய்க்
கொள் கொழுங்குவை கெய்
டை யரிசில்” புறம் 160.
- அடிபுதையரணம்-அடையை
மறைக்கின்ற செருப்பு 69
- அடுக்கம்-பக்கமலை 267. மலைபடு
141. புறம் 168.
- அடேம்-காய்ச்சும் 261.
- அடை-முளை 278.
- அடையாத வாசல் 401.
- அணங்கு-வருத்துதல் 258. புறப்

- வெண்பாமாலைஉரை கரங்கை
12; பேய் 459 பு வெ. 160.
தெய்வம் 494. ஜங்குறுநாறு 28.
அனர்செவி-நிமிர்க்கதசெவி 80
அனல்-தாழி 138 புறம் 83, 258
உரை; ஜங்குறுநாறு 389
அத்தம்-வழி 39; அருஞ்சூரம்
புறம் 23; அரியவழி ஜங் 377
அதர்-வழி 106. பொருங் 49;
புறம் 138; பு.வெ. கரங்கை.
அதன்-தோன் 151. மதரைக்
காஞ்சி 310. புறம் 193.
அந்தணர். 315. ‘அந்தத்தைத் தன
வுவார் அந்தணர்; என்றது
வேதாந்தத்தேயேநோக்குவார்
[என்றவாறு. திருமூரு. 96
நச், உரை
அங்கிவானம்-அங்கிக்காலத்துவா
னம் 413.
- அம்-அழகு 7, 177, 275. திரு
மூரு 191. ஜங். 106.
- அம்பர்-அப்பால் 117.
- அமலை-கட்டி 224. சோற்றுத்
திரளை புறம் 177 உரை;
- அமனி-படுக்கை 252; சிவக்கிள்
தாமணி 1941

172 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

- அரக்கு-சாதிலிங்கம் 293. “அரக்குவிரிததன் பரோமபழுதடன்” குறிஞ்சிப்பாட்டு 96.
- அரி.குரியன் 473. பொன் 490.
- அருங்கடன்- செய்தற்கரியகடன் 315.
- அருஞ்சாரம்-ஆரியபாலைநிலம் 17
- அருங்பொருள்-பெறுதற்களிய பொருள்ளீர்.
- அரை-தாள் 417, 83, தண்டு 114 அடி 360.
- அரைநான்-நடுவியாமம் 111.
- ‘இரைநசைக்குப் பரிக்கு மரை நாட்கங்குல்’ அகநா, 112:4
- அல்கி-தங்கி 176 புறம் 220 உரை அல்குல்-பக்கம் 234
- அல்லது-மறம் 36.
- அலங்குதல்-அசைதல் 83 புறம் 22:14 உரை
- அலர் மூலை-பால்சரங்தமுலை 250
- அலவன்-கெளுன்று 208 “அலவ ணைக்காதவித்துக் காண்முறித் துத்தின்றபழுவிணைவாந்தடைந் தக்கால்¹² நாலடியார் அவற-கலங்க 9.
- அவ்வாய்-அழகிய இடம் 412.
- அவலம்-மிடி 38
- அவிர்தல்-விளங்குதல் 469
- அவிழ்-சோறு 192 சோற்றுப் பருக்கை, புறம் 159
- அவையாவரிசி- குற்றுத்தொழிய
- லரிசி 275.
- அழகு-கோழிப்பெடை 256.
- அழுங்கிஸ்-ஒழிங்தால் 111.
- அழுவம்-பரப்பு 350 “நீண்டொ வியழுவம்” புறம் 161. அகாஊற்றுக்கரை 20:1.
- அனைவு-தன்மை 464. பொருச ராற்றுப்படை 92.
- அனறு சேறு 208 மதுயாக்காஞ் சியுரை 45.
- அனோ-மோர் 163, முழை 208.
- அனோ இ-கலங்கு 278, 308 மது ராக்காஞ்சி 439.
- அனற-ஒவிக்கின்ற 50.
- ஆ
- ஆ-பச 243 புறம் 9.
- ஆங்கண்-அவ்விடத்து 373.
- ஆடுமைழு-உலாவுகின்ற மேகம் 413.
- ஆம்பி-தடைக்காளான் 157.புறம் 164
- ஆய்மகள்-இடைப்பெண் 162.
- ஆயம்-திரள் 311
- ஆரம்-குறட்டிடத்தே கைத்த மரம் 46 [417]
- ஆராச்செரு-தொலையாதபோர்
- ஆஹதல்-ஆரவாரித்தல் 30.புறம் 128.
- ஆலை-கருப்பஞ்சாறு காய்ச்சும் இடம் 261, பட்டினப்பாலை
- ஆளி-சிங்கபோல்வதோரு மிரு

கவிசேடம் 258.

ஆறு-வழி 365 “ஆறுசெல்வருத்த மகலீக்கி” பொருள் 93.

ஆனு-அழமயாத 419. “ஆன வீடை யடிபோரண்ணல்”

புறா 42:1.

இ

இகழ்தம்-நெகழ்ந்தகாலம் 393.

இஸகக்கும்-ஒலிக்கும் 182 “சில காற்றிசைக்கும் பல்புழழ எல் வில்” மதுரைக்காஞ்சி 358.

இருமுன்-கட்டுமுன் 154 [445]

இளட-வழி 368. ஏடுவங்கிலைமை

இணர்-ஞங்கொத்து 59, 194
புறா 24. திருமுருகாற்றுப் படை 34. அகானாற்றுரை 21:9 கொத்து. திவாகரம் இமிரா-ஒலியாத 481.

இமையவர்-தேவர் 429.

இயக்கினிர்-வாசித்து 392.

இயம்-முழவு 56.

இயலி-உலாவி, 331. “கழுவன ரடுக்கத் தியலி” அகானாறு 82:9

இயவ-வழி 82 மலைபு 111. அகானாறு 9:8.

இரவல்- இரத்தற்கெழுழிவில் வல் லோய் 45.

இரியல்-விரைவு 432.

இரீஇ-வைத்து 159.

இருக்கை-குடியிருப்பு 242.

இருங்கூர்-மயக்காந்தி 445.

இம்போராக்கல்-கரிய பெரிய சுற்றம் 25, 470.

இருமை-கருமை 14, 53, 93, 219.

இவளி-குதிரை 492 புறா 382

இசு-இருமீன் 270.

இந்த-முடித்த 446.

இறம்பு-இளமரக்காடு 495.

இறை-இறப்பு 265 தங்கி 439.

இங்கி-இனியதாளம் 493.

ஈ

ஈர், 219.

ஈர்ப்பு-இழுப்பு 414.

ஈரைய்ப்பதின்மர்- தரியோதனன் முசலீயதூற்றுவர் 415.

ஈங்பினவ-பிள்ளையப் பெற்ற பெண் 90.

உ

உடம்பிடி-வேல் 76 [77]

உடன்று-கோபித்து 418, புறா

உடல்-உடுக்கப்பண்ணி 470.

உடுக்கை-உடை 175.

உண்டை-நீருண்ணுங்குறை 311.

உணங்கிய-உலர்ந்த 473. புறா,

319. பட்டினப்பாலை, 83.

உதன்-ஆட்டுக்கிடாய் 151.

உம்பல்-வழித்தோன்றல் 31 [540]

உரக்காஞ்சி 61, மலைபு [102]

உமணர்-உப்புவாணிகர் 65 புறா

174 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

உயர்மிகை-மேலிட்ட 317.

உரவு-பரத்தல் 453. உலாவுதல் 483.

ஊவோன்-81

ஊரூது-இடியாது 42.

உருப்பு-வெம்மை 307. மதுரைக் காஞ்சி 625 குறிஞ்சிப்பாட்டு 45. அகாஞாற்றுரை 11:2.

உரும்-இடியேறு 42. புறா 37. உரும்பு-கொடுமை 447.

உருளி-உருளை 47.

உலகு-சங்கம், 81. பட்டினப் பாலை, 125. பரிமேலழகர்உரை திருக்குறள், 756.

உல-207.

உவரி-உவர்ஸ் 98.

உளை-பிடிரமயிர் 27, 320, 488. தலையாட்டம், அகாஞாறு 4:8 உலை

உறுகண்-வருத்தம் 43

உறை-துளி 291 புறா 147:3
உரை, நீர்த்துளி, திவாகரம்.
உள

ஊகம்-ஊகம்புல் 122.

ஊட்டி-உண்ணல் பண்ணுவித்து 479.

ஊட்டிருந்தமுட்டிய 6.

ஊர்பு-கடாவிட்டு 238.

ஊரா-ஏற்பாத 249.

ஊன்றி-ஏழுக்கி 200.

எ

எல்கம்-வேல் 119 புறா 370.

எநுநல்வாடை 176. திவாகரம். எகினம்-நாய் 326.

எங்கிரம்-ஆலை 260.

எய்-மூட்பன்றி 88, மலைபடி 301.

எயிற்றியர் - எயின்குடிப் பிறந்த மகளிர் 94.

எருக்கி-அடித்து ஓட்டி 112.

எல்-பகல் 66 புறா 170.

எழுடு-கணையமரம் 48, புறா 341. சிறுபாண் 49.

எறிந்து-அழிந்து 451.

எதழு-வலி 60, 74, 145. பட்டி எப்பாலை, 294.

ஏ

ஏடு-மென்னமீ 59 “ஏடுமதிக்கண் ணீயானை” தேவாரம் திருகாவு.

எமம்-காவல் 421. புறா 3. மது ரைக்காஞ்சி 686. மூல்ஜைப் பாட்டு, 54. திவாகரம்.

எய்ப்ப-ஒப்ப 51, 292, புறா 33 ஏர்-அழகு 60.

எற்றை-ஆண்பன்றி 344.

எறு-உருமேறு 135. இடு, புறா 160.

எனம்-பன்றி 110. மலைபடு கடாம் 247.

ஐ

ஐவர்-தருமன் முதலியஜவர் 417

ஒ

ஒக்கல்-சுற்றம் 25. புறநா 141.

“இரும்பேரோக்கலோடு பத் மிகப் பெறுகுவிர்” மலைபடு, 157.

ஒண்டொழில்-ஒள்ளிய தொழில் 102.

ஒழுங்க - சகடவொழுங்கு 63
வண்டி, புறநா 116. சகடம்.
அகநானுற்றுறை 30; 6.

ஒள்வாள்-ஒள்ளியவாள் 71.

ஒன்றல்-மனம்பொருந்துதல் 453
ஒன்னு-பொருந்தாத 118, 491

ஒ

ஒங்கு-உயர்கிண்ற 72. மூல்லைப் பாட்டு 58. புறநா. 3.

ஒச்சி-குத்தி 97, 118.

ஒடா-முதுகிடாத 102.

ஒத்திமம்-அன்னம் 317.

ஒம்பி-பரிகரித்து 290. மலை
படு 218.ஒர்க்கும்-செவிகொடுத்துக் கேட்கும். 183. புறநானுறு, 157
பட்டினப்பரலை, 254.

ஒரி-மயிர் 172.

க

கங்கை, 431.

கச்சி-காஞ்சி 420. புறப்பொருள்
வெண்பாமாலை 239 உரை.

கஞ்சகம்-கருவேம்பு 308.

கட்சி-காடு 205. புறநா. 60.

ஜங்குறு 250.

கடறு-சாடு 116.

கடி-காவல் 41, 125, 140, 451.

மிகுதி 475. காவல், அகநா
ஊறு 3.

கடுங்கண்-தறுகண்மை 116.

கடுஞ்குல்-முந்பட்டகுல் 395.

கடுந்துடி-ஒகைகடியதுடி 124.

கடுப்பு-ஒப்பரி 6. புறநா 90. இச்
சொல் மெய்யுவமத்தில்வரும்.
தொல், உவ. 15.கடுபு-சுற்றம் 105. புறப்பொ
ருள் வெண்பாமாலை 213
உரை பதிற்றப்பத்து 12,
பரிபாடல் 2; 75.கண்-இடம் 74. புறப்பொருள்
வெண்பாமாலை 230 உரை.
பட்டினப்பாலை 242.

கண்ணகன்-இடமகன்ற 210.

கண்ணி-மாலை 60, 174, 218.
தலைமேற் சூடப்படுமாலை. புற
நா. 1. மணிதீமகலை 17; 63

கண்பு-கண்பங்கோரை 220.

கணம்-திரள் 186, 234. 259.
குட்டம், ஜங்குறு 65. பின்
கலங்கத.கஜை-அம்பு 70, 121. திரட்சி
91, 218.

கத்தில்-கலக்கம் 259.

கதன்-கோபம் 396. புறப்பொ
ருள் வெண்பாமாலை 120 உரை.

- ததிர்-கிரணம் 2. “சுர்பொ முங்கேறிய விளக்கு கதிர் ஞாயிறு” மதுவரகாஞ்சி 702.
 கதுப்பு-மயிர் 485. கூங்சல், ஜங்கு குறு 396.
 கதுவிய-கெளவிய 287.
 கங்கு-யானைகட்டுந் தறி 396.
 தறி, புறா 57.
 கம்பலை-ஆரவாரம் 260 புறா 7.
 கழுகு-ஒருமரம் 7, 368, 381.
 கயம்-குளம் 289. நீர் சிறைந்த பள்ளம் புறா 187; 5 உரை.
 கயல்-ஒருவகை மீத் 270.
 கரப்பு-மஹநிதி 476. புறா- 34.
 கரம்பை-தரிசிலிம் 93.
 கருந்தை-வலிய வை 223. சிலப் பதிகாரம் 10:125 உரை.
 கருப்பை-எலி 85. புறா 322.
 கருவி-தொகுதி 24. சீவகசிங் தாமணி 2752. புறா 159.
 திரள், பரிபாடல் 18:10.
 கருவில்-கொடியவில் 74, 138.
 கருவை-வரகு வைக்கோல் 191.
 கரையும்-அழைக்கும் 350. சிலப் பதி 6:141 உரை. திருக்குற ஞரை 527.
 கல்லென்-ஆரவார மிகும்படி 23
 கலம்-மரக்கலம் 350, பாத்திரம் 477.
 கவிங்கம்-துகில் 469. சீவகசிங் தாமணி 697.
 கவரும் - எடுத்துக்கொண்டுபொ கும் 395.
 கவலை-கவர்த்தவழி 81. புறா 3:23 உரை. ஜங்குறு 304.
 கவளம்-உணவு 394. சோறு, திவாகரம்.
 கவிகுழல்-கவிந்தகுழல் 225.
 கவிள்-ஆழுது 191. புறப்பொ ருள் வெண்பாமாலை 251 உரை. புறா 158. ஜங்குறு 454.
 கவுள்-கதுப்பு 358. திவாகரம்.
 கவை-கவைத்த 208
 கவைக்கடை-கவைத்தலையுடைய கடை 11.
 கவைத்தாம்பு-தாமணியையுடைய தாம்பு 244.
 கழுப்-வீரக்கழல் 102. புறப்பொ ருள் வெண்பாமாலை 2 உரை.
 கழிப்பி-போக்கி 279, வாசித்து 462.
 கழியுஙர்-போவார் 66.
 கழு-துணி கூர்மையான திருப்பு முனை 128.
 கழும்-ழுங்கில் 257, 285. புறா 370. மணிமேகலை 19:75
 களி 275
 களைகுரு-களைபறிப்பார் 213.
 கற்றை-வரகுக் கற்றை 150.
 கறவை-பச 325.

கநி-யினசு 307. சிலப்பதிகா
ம் 14:210 உரை. புறநா.
343,

கறை-கருமை 205; உரல் 351
கன்று-ஆன்கண்ணு 297. மூல்
லைப்பாட்டு 12.

கனவி-குளியன் 17. புறநா 397
பரிபாடல் 1.

கா.

கா-சோலை 395. புறநா 23. பரி
பாடல் 10:72.

காஞ்சி-ஒருமாம் 375.

காட்சி-அறிவு 445. மணிமேகலை
10:70. கார்காந்பதை 12.

காடி-ஊறுகறி 310.

காதல்-விருப்பம் 223. அன்பு
என்பர் புறப்பொருள் வெண்
பாமலை உரைகாங்கர் 317.

காந்தன்-ஒரு செடி 372.

காப்பு-காவல் 151. புறநா 14:2
உரை.

கார்சினம்-கோபிக்கிண்ணசினம்
காய்ப்பிளி-மிக்கப்பி 365.

காரகல்-கரியக்டி 377.

கால்-இடம் 380.

கால்யாத்த-நெருங்கின 399.

கால்யாத்தல்-மறைந்ததல் 138.

காழ்-வயிரம் 90; வடம் 329.

விவைத 130, தறி 244.

காலோர்-பரிசோந்தார் 393.

“காலோர், கஞ்சாநிருஷன் எங்கெப்பு” மதுரை 658-9.

காளை-தலைவன் 138 புறப்பொருள் வெண்பாமாலை 295 உரை
காளு-தோற்றுவித்து 2.
கானம்-காடு, 176. மூல்லைப்
பாட்டு 97.

கானவர்-குறவர் 116.

கிள்ளை-கிளி 360. புறப்பொருள்
வெண்பாமாலை 354 உரை.

கிண்ணரம்-இசையினகுணகுற்ற
மறியும் பறவை 494.

குட்டம்-ஆழம் 171 புறநா 20.
குண்டு-தாழ்க்கி 397.

குதிர்-ஷந்தக்டி 186.

குமரி - அழியாத்தண்ணமை 247.
புறப்பொருள் வெண்பாமாலை
உழினாகு 13.

குரம்பை-குடில் 51, 265.

குரல்-கொத்து 192. பரிபாடல்
22:46 உரை;

குருதி-இரத்தம் 414.

குருப்பி-புறஞ்சுபழஞ்சோறு 277

குருளை-குட்டி 419. புறப்பொரு
ள் வெண்பாமாலை, பொதுவி
யல் 6 உரை.

குலை-கொத்து 371.

குவளை, 293.

குழவித்தீந்தி-இளங்கி 357.

குழிச் பாளை 99, 159, 366

“மான்தடி புழுக்கியடுவாறா

178 பெரும்பானுற்றுப்படை ஆராய்ச்சியுரை

குழிசி” புறா 168:9.
குழிக்க-தோண்டன 109.
குழீஇ-திரண்ட 434, புறா.
16:2 உரை, பட்டினப் பாலை 265.
குழும்.திரண்ட 237.
குளது-தஸமுணவு 148. “மற குளது உண்டனன்” நாலடி ய.ர 16.
குறிஞ்சி-குறிஞ்சிப்பண 182..
குறியினற-குறிய இறப்பு 265.
குறுக்தொடி-கையில்ளையும் ஆப ரணம 334.
குறங்-பறிப்பார் 295.
குறம்பு-அரண் 129. “உரவோர் குறம்பினச் சுற்றினார் போ காமற் குழங்கு” புறப்பொ ருள் வெண்பாமாலை, வெட்சி 7.
குறம்பூழி-காட்ட 205.
குறை-தவச 472.
குறைவில்-இந்திரவில் 292.
கூ.
கூட்டுண்ணல்-கொள்ளோகொண் டுண்ணல் 116.
கூடம்-வீடு, 437.
கூம்பா-குவியாத 446.
கூம்பு-குவிதல் 295.
கூந்த-விகுந்த 25, புறா 75.
புறப்பொருள் வெண்பாமாலை பெருக்தினை 9 உரை. தொல் உரி 18.

கூந்தைகளிப்புமிக்க சன் 345.
கூவியர்-அப்பவாணிகர் 377.
கிலப்பதிகாரம் 5:24 உரை.
கூழ்-சோறு 175, 327 திருக்கு றனுரை 64.
கே
கெண்டி-அறத்துக் தின்று 143
கேழீஇ-பொருங்கி 399.
கேஷ்சிறம்-319. தொல்காப்பியம் உரியியல் ந.
கேள்வி-யாழ் 16; நூற்கேள்வி, 315. திவாகரம்.
கை
கைப்பொருள்-கையிலுள்ள பொ ருள் 40.
கைவண்டேரூண்றல்-கைவளப்பத் தையுடைய தலைவன் 420.
கோ.
கொக்கு-மாமரம் 319.
கொட்கும்-சுழன்று திரியும் 326.
குழவருஞ். புறா 43.
கொடிஹு-கிருவகைக் குறடி 207.
கொடுங்கால்-வளைந்தசால் 266.
கொடுஞ்சி-தாமரைமுக வடிவாகச் செய்த தேருப்பு 416.
கொடுதுகம்-கொடிய நுகம் 62.
கொடுமை-வளைவு 226, 243, 266, 327.
கொடுவரி-வளைந்த வரி 449.
கொடுவாள்- வளைந்த. அரிவரள் 441.

- கோடுவில்-கோடியலில் 129.
 கொண்டி-கொள்ளை 454 “தன்
 தமிழ் வரைப்பகங் கொண்டி
 யாக” புறநா 198:12.
 கொப்புத்-உந்தி 402.
 கொழுங்குறை- கொழுவியத்தைச்
 472.
 கொள்ளை-விலை 64.
 கொள்ளி-கொளுத்தி 285. சீவ
 சிங்தாமணி 896 உரை. மு
 ல்லைப்பாட்டு 48.
கோ.
 கோடு-கரை 273; கொட்டு 181;
 தன்டு 392; சிகாம் 430.
 கோவலர்-இடையர் 166. மூல்
 லைப்பாட்டு 15.
 கோள்-குலை 356; செய்பாம்பு
 384; பிடித்தல் 284; ஏற்றல்
 490.
 கோளி - பூவாமற் காய்க்குமரம்
 407.
ச.
 சலட்டல்-மென்று கிழித்தல் 217
 சா.
 சாடு-சுடைம் 188. புறப்பொருள்
 வெண்பாமாலை, ஒழி 42
 உரை.
 சாத்து-திரள் 80 சீவசசிங்தா
 மணி 1775. அகநானாறு 39.
 சாதி-திரள் 229.
 சாபம்-வில் 121 புறநா 14:9.

- உரை பரிபாடல்ரி:05.
 சாபடு-சேக்கை 150:
 சாய்-கோரை 217.
 சாத்தி-சோலி 64.
சி
 சிதர்வை-கிழித்தெலை 468
 சிமையம்-உச்சி 429.
 சிரல்-சிக்கிலிப்பறை: மீண்குத்
 திக்குருவி 313, சிலப்பதிகரம்
 15:214 உரை.
 சிலப்பாவண-உட்பு 64.
 சிலதர்-தொழில்சேய்கார் 32.
 சிலம்பி-சிலங்தி 286.
 சிலம்பு-பக்கமலை 350. அகநானா
 ற்றுரை 7:17. “கடுகவித்துக்
 ஞுந்த எண்ணகல் சிலம்பில்”
 மலைபு 14.
 சிலை-வில் 145,269. புறநா 61.
 புறப்பெருள் வேண்பாமாலை
 உரை கெட்சி 16.
 சிலைக்கும்-ஆரவாரிக்கும் 260.
 சிலைப்பினும்-இடிப்பினும் 135.
 சிறஞ்சை-தானுருவி என்னும்
 அளவு 161.
 சிறமீன்-அருந்ததி 303.
 சின்னீர்-சிலநீர் 340.
 சினம்-வெயில் 3.
 சிலை-கொட்டு 214, 328, 407.
 மரக்களை, புறநா 11.
 சீக்கும்-வாரும் 496.

சு

சடர்-ஞாயிறு 305; விளக்கு 349
ஒளி 385, 430.

சுடுமண்-செங்கல் 405, துடிலெப்
14:146 அடியார்.

சுண்ணம்-தாது 221.

சுமடு-சும்மாடு 159.

சுரிகை-உடைவாள் 73.

சுரை-குழைச்சு. இங்கே பாரை
யை உணர்த்திற்று 92.

சுவல்-சீமட்டுக்லெ 131; தோள்
171, 283

சுறவு-ஒருவகைமீன் 385.

சுனை-நீர்க்கிலை 10.

சு

குட்டு-உருளையின் விளிம்பிலுள்
எவளைந்த மரம் 46, கட்டது
282.

குர்-குரன் 457.

குல்-கருப்பம் 136, புறா 130.

சே

செத்து-கருதி 183; “இருஞ்சி
றந்ததொழுதி யார்ப்ப யாழ்

செத்து’ அகாஊறு 188:11
துணிக்கு 313; ஒத்து 473;

செதுக்கு-பூலாடல் 338

செரு-பேர் 456.

செவ்வார-சிவந்தமலை 429.

செவ்வி-காலம் 435.

செற்றை-சிறுதூறு 149. புறா
326.

செநிதுளை-கெருங்கியதுளை 8.

செறு-வயல் 210, புறா ஊற்று
கை 61. [103.]

செங்னியம்-பாணச்சாதியேம்

சே

சேக்கும்-கிடக்கும் 52, 153;
தங்கும் 205.

சேதா-சிவந்தபச 306.

சேப்பின்-தங்கின் 129, 166, 274
355.

சேய்-முருகன் 458.

சோ

சொன்றி-சோறு 131, 193. புற
ா 197. .

சோ

சோற்றமலை-சோற்றினது கட்டி
224

சு

குமலி-காய் 112, 132, 299. பு
த்தினப்பாலை 140.

ஞா

ஞாங்கர்-மேல் 196.

ஞு

ஞுக்கு-கெருப்பு 178; கெங்கு
ந்து 249.

ஞுவிகோல் - தீக்கடைகோல்
178. புறா 315.

த

தட-பெருமை 77. தொல், உரி 24.
தண்டலை-பூஞ்சோலை 355.

தண்டா- அமயா 460. தணி
யாத், புறா 6.
தண்டி-தடி 170.
தண்டை-மருக்கிலம் 242.
தப்பல்-கொல்லுதல் 42. “யாளிற்
றப்பிய வல்லினையன்றே”
மணிமேகலை 2:160.
தப-கீங்கும்படி 238.
தமனி பம்-பொன், 332. “தமனி
யம்வளை இப் தாவில் விளங்
கிழமு” மதுரைக்காஞ்சி 704
தரீஇ-தர்து 492
தருஇ-ம்-கொடுக்கும் 67. [91
தலையாத்தக-தலையிலே, அழுத்தின
தவாஅ-கெடாத 26.
தழீஇப்-குழ்க்க 242. முல்லப்
பாட்டு 24.
தனரா-அமயாத 242.
தறி-மூளைகள் 152.
தா
தாக்கல்-எதிரே செல்லல் 134
பாய்கல் 258.
தாங்குநர்-புரப்பர் 18.
தாம்பு-கயிது 152, 244. பிங்க
லக்கத; காமணி, சிவாகரம்.
தாரம்-பலபண்டம் 361. புறா
343 சிலப்பதிகார அரும்பத
வுரை 6:153.
தாழ்-காழ்க்க 356.
தாழை-தாழைமரம் 264
தானை-படை 102, 418. காலாட்
படை, சிவாசரம்

தி
தங்கள்-சங்கிரன் 384,480. புற
நா 13.
திணிதோன்-இழகினதோன் 60
திரி-முறுக்கு
திரிமரம்-திரிகை 187.
திருக்கிய-முறுக்கிய 3. புறா 25.
திருந்துதோடை - தப்பாததொ
டை 68.
திலவு-வார்க்கட்டு 13:
தீ
தீஞ்சாறு-இனியசாறு 262.
தீற்றி-தின்னப்பண்ணி 343. புற
நா 337.
து
துகள்-குற்றம் 238 புறப்பொருள்
வெண்பாமாலை-ராதும்பை 1
துகில்-ஆடை 235, ‘துகில் வெ
ண்மைசெம்மையிரண்டிற்கும்
பொது’ என்பர் நச்சினார்க்
கிளியர், சீவசிந்தாமணி 34
துஞ்சா-மாருத 260.
துஞ்சதல்-தங்குதல் 121. “அறந
துஞ்சம் செங்கோலையே”
புறா 20:17.
துடவை-தோட்டம் 201 மணி
மேகலை 13:10 “தொய்யாது
வித்திய தளர்படு துடவை”
மலைபடு 142.;
துடி.பாலைப்பறை 124.

தண்ணைக்-ஒருவகைக்கூட்டு
232, 459.

அணர்கொத்து 308.

துணை-உதவி 426.

துப்பு-வலி 426. புறா, 122. புறப்
பொருள் வெண்பாமாலை யிரை
வஞ்சி 8.

துமிதத்-அறுதத 281.

துயல்வால். அசைல் 161. பதிற்
றப்பத்து, 49

துரப்ப-அடிப்ப 58.

துருப்பு-கூஸ் 239.

துருவல்-செம்மறிக்கிடாய் 153.

பொருந, 103 மலைபடு, 414.

செம்மறிக்குட்டி அகானானா
85:9.

துவன்-றி-நிறைந்திருந்த 268.

துவன்றுபு-நெருங்காங்கின்று 434.
“துவன்று நிறைவாகுய”
தொல். உரி. 34.

துழவை-கூழ் 275.

துளங்கா-அசையாத 253.

துளர்-களைக்கொட்டு 201.

துளி-நீர்த்துளி 24.

துளை-துவாரம் 53.

துளக்கப்-சுவர்க்கலோகம் 388.

துறை-துறைமுகம் 351.

துண்ணரும்-கிட்டுதற்கரிய 125.
தூ

துங்கா-அசையாத 146.

துங்கு-செறிந்த 10.

தாங்கும்-ஆடும் 146. [285
துண்டில்-ஓர்வகை இரும்புமுள்
துணம்-யூபம் 316.

துப்பு-உள்ளுப் பொய்யானது
281. துளை புறா 19.

தே

தெங்கு-தெங்கை 253.

தெவ்வர்-பகைவர் 118, 419.

புறா 6. “தெவ்வப் பகையா
குப்” சேர். உரி. 50.

தெற்கு-அழித்தல் 422. புறா 2.

தே

தேனப். தேயம் 423-4. புறா 6.

தேம்பட-இனினம் பிறக்கும்படி
278 பிங்கலங்கத 490,
சிறுதேர் 249, தேர் 416,
அகானானாற்றுறை 16:6.

தேன்-தேன்-கூடு 123.

தோ

தொகுவாய்-குவிந்த இடம் 112.

தொடர்-சங்கிலி 125. புறா ஊற்
றை 74:3. மூல்லைப்பாடு 62.

தொடர்வகை- ஒன்றேடொன்று
பினைத்துவலை 113.

தொடி-பூண் 436. புறா 399.
பதிற்றுப்பத்து 24.

தொடுத்த-கட்டின 152.

தொடுதோல்-செருப்பு 169. பட்
மினப்பாலை 265.

தொடுப்பு-வினைதப்பு 201.

தோய்யா-கெடாத 484.

தொல்-பழ மை 243.
 தொலைச்சி-போக்கி 141. தெடுத்
 து 237, உணர் போக்கி 382.
 தொலைபு-கெடுதல் 398.
 தொழுதி-சிரட்சி, 406. கூட
 டம் 457, 44.
 தொழுது-தொழுது 463.
 தொளி-சேறு 211.

தோ

தோட்ட-தலையிட்ட 179.
 தோண்டி-முகங்கு 98
 தோப்பி-கெல்லாற் செய்த கன்.
 142. அகாநாற்றார 35; 9.
 தோன்றல்-தலைவர் 420. புறநா
 21.

ந

நகர்-வீடு 121, 298, அரண்மனை
 440.
 நக்கூவிரும்ப 248.
 நகைது-விரும்பி 107. [44.
 நகைவுறி-விரும்பினவிடக்கே
 நடை-ஆடி 243. “நடைநாலும்”
 தக்க, 716. [424.
 நயக்திசினோர்-விரும்பினோர்
 நல்லில்-கல்லவீடு 247, 327.
 நவில்-பயின்ற 198.
 நளி-பெருமை 321. தொல்-உரி
 24. புறநா, 26.
 நறவு-கள் 141, 385. பட்டஞப்
 பாளை 180.
 நரோ-கள் 345.

நறுதால்-நறியதுதல் 303.
 நறுப்பிழில்-நறியகள் 281.
 நறுமுறி-நறியஇலை 308.
 நறுவதி-நறியமாம்பிஞ்சு 309.
 நன்னாகர்-நன்றாகிய ஊர் 368.
 நன்கெலை-அகண்ற இடம், 291.
 மல்லைப்பாட்டு 1. தொல்வரி
 78.

நா

நாகு-இளமை 165.
 நாகுஞ்சில்-கலப்பை 199. புறநா,
 19. பரிபாடல் 20. 53. பதிற்
 நுப்பத்து 26.
 நாண்-கயிறு 285.
 நாப்பன்றகு 441. “நீர்நாப்
 பண்ணு நிலத்தின் மேலும்,”
 பட்டினப்பாளை 194.
 நால்கு-நான்கு 489. [465
 நாவலர்-தண் பொழில்-சர் புத்தீவு
 நாவாய்-மரக்கலம், 321. பட்டி
 னப்பாளை, 174.
 நாள்-விடியற்காலை 141. புறநா
 29. [354.
 நாது-நாற்று 212. மனக்கிணறு
 நான்முகவொருவக்-பிரமா 403.
 நி

நிரா-பக்திரன் 176. பக் புறப்
 பொருள் வெண்பாமாலையரை
 வெட்சி 9. [128
 நிரைத்த-வரிசையாக வைத்த
 நில்லா-சிலைப்பெறுதலீல்லாத 466.

நிலவரல்-நிலத்திலே தோன்றின
உரல் 96.

நி

நீங்கா-இடையரூத 228.
நீடி-வளர்ந்து 293.
நீத்து-பெருக்கு 289 “நிவந்து
செல் நீத்தங் குளங்கொளச்
சாற்றி” மதுரைக்காஞ்சி 246.
நீர்-நீர்மை 281.
நீர்ப்பெயற்று - நீர்ப்பெயற்றெண்
ஞும் ஊர் 319.
நீர்முகம்-நீரிடத்து 379.
நீலம்-கருங்குவளைப்பு 239.
நீளை-நீண்டதான் 83.
நீறு-பழுதி 93.
நீணிறவுரு-நீலநிறத்தையுடைய
வடிவ 402.

நு

நுகம்-கணையமரம் 127. [360
நுங்கு-பனையின்து இனங்காம்
நுடங்கிய-கழுவின 339.
நுடங்க-அசைய 329. [211.
நுண்-பொளி-நுண்-ணியசேறு
நுதி-முளை 87, 128. “வைந்துகி
பொருத வடுவாழ் வரிதுதல்”
திருமுரு, 78.
நுரை-வெண்ணெய் 158.
நுழைபு-செல்லுதல் 374.
நுளை-முளை 269. புறானாறு 42.

ஞ

நெடியோன்-திருமால் 402.
நெடுங்குரல்-நெடியகொத்து 192
நெடுவேள்-முருகக்கட ஒள் 75.
நெய்தல்-கருங்குவளை 213.
நெறி-ஆறல் 162.
நென் மா-நெல்லையிட்ட்தமா 343

நே

நேர்க்காங்கு-தீண்டி னூர்போல
384.

நோ

நொஸ்ட-விளை 141. புறா 352,
மணிமேகலை 28;32.

நோ

நோன்-வலிய 47, முல்லைப்
பாட்டு 77.

நோன்-புறம்-வலியையுடைய
முதுகு 79...

நோன்றுள் வலியையுடையகால்
68.

ப

பகடு-எருது 58, 198, 325.
பகழி-அம்பு 269. புறா, 152.
திவாகரம்.
பகுவாய்-அங்காத்தவாய் 112.
பச்சிரு - பசியழிரு 270.
பச்சுன் - செவ்வித்தசை, 283,
புறானாற்மரை 258;4.
பச்சை-தோல் 6. புறா 164.
பசி-மிடி 253.

பசம்படை - பசிய பொன்னற்
செய்த பக்கரை 493.
பசம்பொன்-பசியபொன் 164.
பஞ்சாய்ச்கோரை-தண்டானு
கியகோரை 217.
படப்பை-பக்கம் 126;321,401.
தோட்டம் 354.
படம்-சட்டை 69.
படர்தல்-செல்லுதல் 37. “பட
ரேயுள்ளல் செலவுமாகும்”
என்பது தெர்ல்காப்பியம்.
படிவம்-வழிபடுதெய்வம் 298
படுதல்-உண்டாதல், 92. அக
ானாற்றுரை 5:11.
பணை-மூங்கில் 12, 161. “தட
மென்பணைத் தோண்மட்டங்
வீரே” அகாா, 110:10.
பதம்-பக்குவம் 64; உணவு105.
உணவு, மலைபடி 157.
பயம்பு-குழி 108. புறா, 17.
பன்ளம் பரிபாடலுரை 7:15.
பரதவர்-நெய்தனிலமாக்கள்323
பருதி-விழுங்காநின்று 1.
பருதி-சூரியன் 2.
பருவங்கள் - குதிர்க்காலத்து
மேகம் 183.
பஞ்சக்கை-வண்டியின் ஒருறுப்
448.
பல்காறுபறைவை-வண்டு 183.
பல்குழி-பலகுழி 399.
பலங்கை-கேட்கம்120. புறா282.

பதிற்றுப்பத்து 53.
பலவு-பலா 77, 356.
பலி, 233. [25
பழுப்பகி-தொன்றுதெட்டபகி
பழுஷ்சி.வாழ்க்கி 436.
பழுமரம்-பழுத்தமரம் 20.
பன்ளி-படுக்கை 89, 373.
பறைகல் தேர்தல் 95 189.
பனி குளிர்ச்சி 328.
பா
பா-விரிந்த 190.
பாக்கம்-சீறார் 367.
பாகு-சர்க்கரைப்பாகு 377. புது
381.
பாசிலை-பசியலை 4.
பார்டு-ஒவி 226. புறா, 49;சீஷத
சிந்தாமணி 2173. திவாகரம்.
அகாானாறு 23:2.
பாணி, 22.
பாணி-காலம் 433.
பாதி ஒருமரம் 4.
பாய்தல்-பரத்தலு267. பரிபாடல்
5:1. “ஞெமிர்தலும் பாய்த
லும் பரததற் பொருள்”
தொல்காப்பியம் உரிமியல்பு5.
பாயம்-புணர்ச்சி 342.
பார்—பழு. இது வண்டியின்
உறுப்பு 48.
பார்வை-பார்வை மிருகம் 95.
பாரித்தல் பரப்புதல் 412.
பாலை-பாலையென்றும்பண் 180.

ஓ

பிடி-பெண்மாணை 53. திவாகரம்.
பிடித்த-கேர்க்கப்பட்ட 377.
பின்னவு-எனிற்றி 90; பெண்பன்றி
342.

பினித்து-வரிந்து 56
பிணையினிர்-குடி 296.
பழு-தட்டுப்பிழா 276.
பிழி-கள் 282. “பினர்ப் பெண்
ஒனாப் பழி மாங்தியும்” பட்டி
ஏப்பாலை 89.

பிள்ளை-குஞ்சி 204.
பிறக்கு-பின் 351. புறானுற்று
ஈரா 15:15. “பிறக்கடி யோ
துங்கா” பதிற்றுப்பத்து 80.
பிறங்கடை-வழித் தோன்றல் 30.
பித்தை-பின்பு 206, 238, 371.
புறா 29.

ஓ

பீலி-தோகை, 331. புறா 13.

ஓ

புகர்-புள்ளி 159; கிறம் 194.
யானை மத்தகத்துப் புள்ளி,

புமா 3.

புகர்முகம்-யானை 448.

புகைகுழி-புகைகுழித் 188, 261.

புடை-முதுகு 84.

புண், 70.

புணர்த்தல்-முடித்தல் 218.

புணர்ப்பொறை-ஒத்தகனம் 79.

புதல்-தாறு 112.

புதல்-வாசல் 52, 127, 198.

“பூரித்துப் புதவங்தோறுங்
குவளையும் மரையும் பூத்து”
சீவகசிங்தாமணி 2443.

புதவை-புதிய வைக்கோல் 225.

புதை-அம்பக்கட்டி 123. பட்டி
ஏப்பாலை 288.

புரவி-குதிரை 27, 320. புறா
299.

பரி-புறக்கு 15. செய்கின்ற 36-
கயமு 181.

புரையும்-ஒக்கும் 114.

புல்-புல்லரிசி 94. புல்லென்ற 138.

புல்லிதழ்-புறவிதழ் 114.

புலம்-நாடு; 41. கிளம் 140, 184.

புலம்ப-தனிப்ப 286. புறா 147
“புலம்பே தனிமை” தொல்
உரி 85.

புலர-உலர 276.

புலவர்-அறிவுடையோர் 450.
புறா 72.

புலவ-புலால் காற்றம் 119, 269-
409.

புலிப்போத்து-புலியினதுபோத்
து 138.

புழல்-உட்பொய் 191. துளை,
புறா 152.

புழுக்கல்-சோறு 100, 474.

புழுக்கு-புழுங்கவெந்தது 195.

புள்-பறவைகள் 155.

புற்று, 277.

ஷநவ-காடு 496; முல்லைங்க
காடு பிங்கலங்கை. சிறுகாடு
அகானானாற்றுமர 84:9.

பி

பி-பொவிவு 278. புறா 13.
பூஞ்சுமடி-மெத்தென்றசுமடி 159.
புண்-புண்ட 136.
புதை, 235.

புப்ப-பொவிவுபெற்றிருப்ப 424.
புளை-பஞ்ச 84. சிறுபூளை 192.

பே

பெண்ணை-பனை 314, 360. புற
நா 61.

பெருங்.பெரியங் 432. [462]

பெரும்பெயர்-பெரும்பொருள்
பெருமகண்-தலைவன் 101.

பே

பேசமர்-பெரியபோர் 416.

பேசூர்-பெரிய ஓர் 254.

பை

பைங்காழ் பசியமணிகள்கோத்த
வடம் 329.

பைஞ்சேது-சாணம் 298. மணி
மேகலை 19:115.

பைதீர்-பசுமைதீர்ந்த 105.

பைந்துணர்-பசியகொத்து 308.

போ

பொகுட்டு-கொட்டை 404.

பொதும்பர்- இளமரக்கா 374.

“வெயினுணழு
பறியாக் குயி
னுணழு பொதும்பர்” மணி

மேகலை 4:5.

பொருத்தல்-இனசதல் 9.

பொலம்-பொன் 312. “பூரண
கும்பமும் பொலப்பால்வக
கஞம்” மணிமேகலை 1:44.

பொறி-ஒளி 448. கண்பொறி
கண்ணேளி புறா 161:13
உணர்.

பொன்-திரு 440. “பொன்னே
ரண்மாய் புகுந்தத கேளாய்;
மணிமேகலை 2:16.

போ

போழ்-வகிர் 307.

பி

மங்குல்- இருட்கி 480. புறா,
103, சிலப்பதிகார அருப்பத
ஏசை 10:152.

மஞ்சூ-மயில் 331. புறா 50.
திவாகரம்.

மடங்கை-பெண் 12.

மடவரல்- மடப்பங்கோந்துதல்
387. மடப்பம் என்பர் புற
நானாற்றுமரகார் 89:2.

மடிதல்-தவிர்தல் 107.

மடிவாய்-வளைக்தவாய் 199; மடி
த்தவாய் 166.

மடை-பலி 104.

மண்டிலம்-ஞாயிறு 442.

மணி-நீலமணி 14. புறா-னாற்
துறை 50:3.

மத்தம்-மத்து 156.

மத-வலி 143. “மதவேமடஞும்,

வலியுமாகும்” தொல் உரி 81.
 மதலை-பற்றுக்கோடு 346.
 மதவினடை- வலியையுடைய
 கிடாம் 143.
 மங்கி-பெண்குரங்கு 395, 497.
 மயங்கதர்-மயக்கித்திரியும் வழி
 106.
 மரபு-முறைமை 463. புறநா, 98
 புறப்பொருள் வெண்பாமாலை
 யுரை. வெட்சி 19.
 மருங்கு-இடம் 336.
 மருங்குல்-இடம்பு 352. [209.
 மருபு-தாங்கு 14, கொட்டு 110,
 மல்லல்- எனப்பம் 143, 254.
 புறநா, 18 தொல் உரி 7
 மலைங்கேளர்-பொருதோர் 428.
 மலைய-குடாகிறக் 486.
 மழு- கோடரி 170.
 மழை- மேசம் 49, 190, 257,
 418; குளர்ச்சி 386. [186.
 மறம்புண்- மறத்தைப்பூண்ட
 மறு-தழுப்பு 171.
 மறுது-தெரு 322. புறநா, 160.
 தெடுக்குதெரு என மூரப்பார்
 நக்கினார்க்கிளியர். சிவக்கிண்.
 615 உரை.
 மறைகாப்பாளர் - அங்கணார் 311.
 மறைவிழி- வேதஞ்சை 300.
 மஸ்தம்-பொது இடம் 143, 423
 மன்னுபரி- சிலைபெற்ற உயிர்கள்.
 மனவு- அக்குமணி 132.
 மனை- வீடு 256.

மா

மா-பெரிய 14, மாழை நிதம்
 160; விலங்கு 497.
 மாக்கள்- மக்கள் 61, 432
 மாட்டிய- கொழுத்தின 349.
 புறநா, 19
 மாண்பயன் - மாட்சிமைப்பட்ட
 பயன் 67.
 மாத்தாள்- பெரியதண்டு 363.
 மார்பு. வடிவு 245.
 மால்- பெருமை 830, கருமை
 487.
 மாலை-தார் 486.
 மாதுதல்-விற்றல் 160.
 மான-ஒப்ப 269.

மி

மிகஶ-உச்சி 172.
 மிகஶதல்-திண்றல் 262.
 மிகட்டல்- கெருங்கிய 174.
 “பூமவர்ப்பொழிலும் பொய்
 ஷக்யுமிகைத்து” மணிமே
 கலை 26:73.
 மின்டி-குக்கி 92.
 மிரியல்-மிளகு 78.
 மிலிர். மேலாக 92.
 மினோ-காவற்காடு 126, 401.
 புறநா 181. மணிமேக்கை
 28:25, சிலப். 13:183 உரை.
 சிவக்கிண். 1142 உரை.

மீ

மீக்குறும்—மேலாகக்கூ ஏம் 34.
 408.

மீவி-கூற்றுவன் 751.

மு

முகங்கு-வாரி 27.

முகனமர்த்து-முகம் பொருக்கி
478.

முகிழ்-தயிர்பேலுள்ள புடைப்பு
157.

முகங்-அருங்கு 215.

முடங்கி, 89.

மு-லை-முறுக்கு 61.

முடிநாறு-முடியாகக் கிடந்த
நாறு 212.

முக்கீர்-கடல் 30, 441. முறா,
9. பரிபாடல் 5:3. அங்கானு
ற்றுரை 57, 15.

முரண்-மாறுபட்ட 294.

முரலும்-பாடும் 494.

முரவுவாய்க்கழிசி - ஒறுவாய்
போன்பானை 99.

முழுமுதல்-பரியாடி 77, 287.
புறம் 58 உரை. ‘பதிற்றுப்
பத்து’ 11.

முள்ளி-ஒரு செடி 215.

முறி-தளி 308. முப்பொருள்
வெண்பாமாலையுரை. தும்பை
10. சிலப். 4:38. திவாசரம்.

முங்கில்-முந்தம் 96, 152, 186,
225, 265, 388, 354, 497.
முப்பொருள் வெண்பாமாலை
யுரை வெட்சி 4. ஜங்குறு
410.

முளை-வெறுத்து 214. முறா 23

மு

முதூர்-பழூயலூர் 411. முல்
லைப்பாட்டு 7.

மூலங்-சோறு 168, 196.

மூவர்-சேர சேஷ பாண்டியர்
33. முறா, 205.

மே

மெவிச்து-நெகிழ்க்கு 13.

மெஸ்சினை-மெல்லியகோம்பு
328.

மே

மேம்படுந-மிக்கலனே 456.

மேழகத்தகர்-ஆட்டுக்கிடாய்வுப்.

மேனி-நிறம் 160. திவாகரம்.

மை

மை-பெரிய 271.

மோ

மோடு-வயிறு 458. பிட்கலங்கை
மோர், 160.

ய

யவனர்-சொன்கர் 316. திவா
கரம்.

யா

யக்கை-வடிவு 22.

யாணர்-புதுவருவாய் 228, 367.
முறா, 375 ஜங்குறு 186.

பதிற்றுப்பத்து 71.

யாத்த-கட்டினங்கு, 297. ஜங்குறு
407. முறா, 216.

யாழி, 462

ஸ்ரூபம்

ஸ்ரூபம்-யாகத்தம்பம். புறநா 400,
வ
வகை-கூறுகள் 310.
வகை-குற்றம் 35 திவாகரம்.
வடவளம் - வடத்திலைச்சக்கறைள்
துகர்பொருள் 320.
வடி-வடி 309.
வடிமணி-வடித்தமணி 120.
'தெளிந்தமணி' பு.வெ. பொ
துவியல் 14.
வண்டல்-விளையாட்டு 311
வத்தம்-நெல் 305.
வம்பலர்-புதியோர் 76, 365.
பட்டினம்பாலை 249.
வய-வலி 27, 128, 448 "வய
வலியாகும்" தொல். உரி 70.
வயமான்-வலியையுடைய யசிங்கம்
448.
வயவர்-லீர் 101. பு.வெ. உரை
தும்பை 17, புறநா 20
வயின்-பதம் 304.
வரிப்பங்கு - நூலால்வரிதலை
யுடையபங்கு 333,
வரை-மலை 72, 123; மூங்கில்
330.
வகைப்பு-உலகு 18; மதில் 125.
405. ஊர் 154; பண்டசாலை
324; எல்லை 421;
வங்கி-உணவு 197, 848. சோறு
255

வல்லூற்று-சில்லாற்று 98.
வல்லேறு-வலியூறு மேறு 135.
வலந்த-குழந்த 236.
வலம்புரி - உயர்ந்தசங்கு. "வரி
வளைக்குழும் வலம்புரி" என்ப
தனுவையில் ஆயிரஞ்சங்கு
குழந்தீரிவதுவலம்புரியின்பர்
உக்கிளூர்க்கிளீயர். சீவகசிங்
தாமணி 2103 உரை.
வலன்-வலப்பக்கம் 145. அகநா
ஊறு 3.
வலைஞர்-வலையை வீசவார் 274
வலமுக்கற்-இனமையறும்படி
280.
வள்-பெருமை 5
வள்ளி-ஒருக்குத்து 370.
வளை-வளைந்து 110, 300; சங்கு
488 திவாகரம்.
வளை இ-வளைத்து 115.
வளையூறு-வளைந்து 145.
வறத்தல்-வற்றுதல் 10.
வறம்-வற்கடம் 23. புறநா 224.
வறுவாய்-உண்ணாக்கிளையில்
லாதவாய் 10. பொருங 12.
வறை-பொரியல் 133.
வங்குலம்-முங்கைங்கிலம் 206.

வா

வாங்கி-வலித்து 156.
வாங்கு-வளைந்த 228 பிங்கலக்கை
வாட்டு-பொரியல் 256.
வாட்டு-உப்புக்கண்டம் 100.

- வாராது-அரியாது 100.
 வாய்-இடம் 113.
 வால்-வெள் ஸிய 27, 157, 236
 வாழ்வேலி-உயிர்வேலி 126.
 வாளை-வாளை மீன் 287.
 வான்-மழை 107; தேவருலகு 333.
 வான்-கலம்-வெள் ஸிக்கலம் 477.
 வானம்-விசும்பு 190.
- வி
- விசயம்-கருப்புக்கட்டி 261.
 விசிப்பினித்தல் 56. விலத்துக் கட்டுதல். புறநா, 50.
 விசும்பு-ஆகாயம் 492. புறநா அந்துரை 2. பரிபாடல் 2:4.
 விசைத்து-உரத்து 437.
 விடியல்-போதல் 155.
 விடை-கிடாய் 143. புறநா, 324.
 விண்-ஆகாயம் 348. புறநா 11.
 விதிர்த்த-பலவாகப்போகட்ட 309.
 வியல்-அகலம் 41, 82, 184, 233. 22. “வியலென் கிளவி யகலப்பொருட்டே” தொல். உரி 68.
 விரவு-கலங்த 71.
 விரைது-கலங்து 178, 263. புறநா 152.
 விழுஷ-விழா 411.
 விழுக்கோல்-சிரியகோல் 91.
 விழுத்தண்டு-வருத்தத்தைக் கெய்யும் தடி 170.
 வினி-ஒகை 300.
 விறச்து-செறிந்து 226. தொல் காப்பியம் உரியியல் 51.
 விறல்-வெற்றி 411, “இன்னு வரும்படர் தீரவிற்றங்து” செடுகல்வாடை, 167.
 விறவியர்-விறலபட ஆடுமகளிர் 486.
 வினைக்குர்-தொழில் கெய்வார் 255; உழவர் 211.
 வினையுடம்படல் - சந்து செய் தற்கு உடன்படுதல் 452.
- வீ
- வீ-பு 194. புறநானுற்றுரை 36.
 அகானானுற, 107.
 வீடு-சீங்கும்படி 250. “வருத் தம் வீடு வாரவுண்டு பேரானார் போக்கி” பொருங, 87-8.
 வீயா-விடாத 367.
 வீஷ-கேடு 465.
 வீழ்-விழுது 357.
- வெ
- வெண்ணக-வெண்ணியகைப்பிழி 71.
 வெங்கிர்-வெவ்வியார்ஸை 281.
 வெரிந்-முதுகு 86.
 வெரீ-இ-வெருவி 438. “கண்ட னன் வெரீ-இக் கடுகவை யெய்தி” மணிமேகலை: 127.
 வெள்ளை-வெள்ளாடு 153.

வெளிரூ - வயிரமின்கை 396

“இரும்பகலை வெளிற்றின் புன்
சாயணன்” திருஞூர் 312.

வெறுக்கை-செல்வம் 434. புறநா

146. அகாஞ்சானுற்றுரை 1:9.

வே

வேட்டம்-வேட்டை 111. புறநா
152.

வேட்குங்-யாகஞ்செய்யும், 489.

வேண்டினர்-விரும்பினர் 444.

வேண்டுபோ-விரும்புவன 444.

வேயாமாடம்-வேயாது சாந்தி
ட்டமாடம் 348.

வேவி-எல்லை 113, 154.

வேழும்-யாகை 51, பேஷ்க்கருப்
பந்தட்டை 263.

வேழ்வித்துணை - யாகாசீலையில்

நட்டியுபம் 316.

வேற்றலை-வேவிள் முனை 87.

வை

வை-வைக்கோல் 191, 225.

239; கூர்க்கை 87, 119.

‘வையே கூர்க்கை’ தொல்
உரி 91.

வைகுறுமீன்-இராக்காலம் விழ
தற்குக் காரணமான வெள்ளி
யாகியமீன் 318.

வைந்துதி-கூரியமுனை 87, 119.

‘வைந்துதி பொருத் தடுவாழ்
வரிதுதல்’ திருமுரு 78.

வைப்பு-ஊர் 82. அகாஞ்சானுற்று
ரை 21:14

பெரும்பானுற்றுப்படையின் அருங்சொந்தபொருள்
முற்றும்.

